



සී/ස ශ්‍රී ලංකා රජයේ වාණිජ (විවිධ) නීතිගත සංස්ථාව

වාර්ෂික වාර්තාව
2019-2020

පටුන

දැක්ම, මෙහෙවර සහ ආයතනික අරමුණු.....	04
අරමුණු, කර්තව්‍යයන්, සේවාවන් සහ වසර තුළ ප්‍රගතිය.....	05
සංස්ථාපිත තොරතුරු.....	06
සභාපතිතුමාගේ පණිවිඩය.....	07
ජ්‍යෙෂ්ඨ කළමනාකාරිත්වය සහ අංශ ප්‍රධානීන්.....	08 - 09
නිෂ්පාදන කළමනාකරණය.....	10 - 12
ව්‍යාපාර සමාලෝචනය.....	13
රැකියා උත්පාදනය.....	14
ආයතනික පාලනය.....	15
විශේෂ මූල්‍ය සිදුවීම්.....	16
විශේෂ මූල්‍ය සිදුවීම්වල ප්‍රස්ථාරික නිරූපණය.....	17 - 18
සංස්ථාවේ අංශවල කාර්යසාධනය.....	19 - 20
විගණකාධිපති වාර්තාව.....	21 - 23
විස්තීර්ණ ආදායම් ප්‍රකාශනය.....	24
මූල්‍ය තත්ත්ව ප්‍රකාශනය.....	25
ස්කන්ධය වෙනස්වීමේ ප්‍රකාශනය.....	26
මුදල් ප්‍රවාහ ප්‍රකාශනය.....	27 - 28
මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන්.....	29 - 46

දැක්ම, මෙහෙවර සහ ආයතනික අරමුණු

අපගේ දැක්ම

දේශීය ව්‍යාපාර ක්ෂේත්‍රයේ ප්‍රමුඛයා වීම

අපගේ මෙහෙවර

ශ්‍රී ලංකාවට ආසියාවේ වාණිජ කේන්ද්‍රස්ථානය වීමට සහාය වීමේ අරමුණින් පාර්ශවකාර අභිලාෂ පවත්වා ගනිමින් අනෙකුත් සියලු අංශවල අවශ්‍යතා සපුරාලන අතර මූලිකවම රාජ්‍ය අංශයේ මෙහෙයුම් කාර්යක්ෂමතාව ඉහළ නැංවීම පිණිස ඊට අවශ්‍ය සියලු නිෂ්පාදන හා සේවා සැපයීම.

ආයතනික අරමුණු

සාධාරණ ඉපැයුම් ඉපැයීම, පුද්ගල හා වෘත්තීය සංවර්ධනයට දායකවීම සහ විශේෂිත සන්නාම හරහා නිෂ්පාදන නායකත්වය ස්ථාපිත කිරීම.

අරමුණු, කාර්යයන්, සේවාවන් සහ වසර තුළ ප්‍රගතිය

මෙහෙයුම් අරමුණු

- ▣ විවිධත්වයෙන් යුතු භාණ්ඩ හා සේවා විකුණුම තුළින් වෙළඳපොළ ස්ථාවර කිරීම.
- ▣ කිරිතිමත් සහ විශ්වසනීය ජාත්‍යන්තර සන්නාම අප රට තුළ නියෝජනය කිරීම.
- ▣ ආයතනයේ ආදායම සහ ලාභය වර්ධනය කිරීම මගින් එහි කාර්යක්ෂමය ස්ථාපිත කිරීම.
- ▣ රාජ්‍ය අංශයේ අවශ්‍යතා ඵලදායීව සැපයීම මගින් සංවර්ධන ඉලක්ක සපුරා ගැනීම.
- ▣ ආයතනයේ ප්‍රධාන නිෂ්පාදන හරහා පාරිභෝගික අවශ්‍යතා සපුරාලීම පිණිස ක්‍රියාමාර්ග ආරම්භ කිරීම.
- ▣ රාජ්‍ය ප්‍රතිපත්ති, පාරිභෝගිකයන් සහ කාර්යමණ්ඩලය කෙරෙහි නිරන්තර අවධානය යොමුකිරීම මගින් නිෂ්පාදනය වැඩි දියුණු කිරීම.

මෙහෙයුම් උපායමාර්ග

- ▣ පාරිභෝගික පදනම සහ ප්‍රවේශ්‍යභාවය පුළුල් කිරීම.
- ▣ පාරිභෝගික අවශ්‍යතාවය අනුව නිෂ්පාදන කළඹ ඉහළ නැංවීම.
- ▣ මෙහෙයුම් සම්පත් කළමනාකරණය තුළින් වෙබ් සබල ව්‍යාපාරික කළමනාකරණය සහ දත්ත කළමනාකරණය සහ ප්‍රසම්පාදන අනුමතිය.
- ▣ ප්‍රධාන නිෂ්පාදන කාර්යක්ෂමතාව සක්‍රීය සහ සඵල සහභාගිත්වය.

වසර තුළ ප්‍රගතිය

අපගේ මූල්‍ය ව්‍යාපාරික ආදායම රු. මිලියන 2,454ක වටිනාකමක් වාර්තා කරන ලදී. සමාලෝචිත වර්ෂය තුළ අනෙකුත් මෙහෙයුම් ආදායම රු. මිලියන 30.6ක් විය. බදු පූර්ව ශුද්ධ අලාභය රු. මිලියන 125.2ක් ලෙස පෙන්නුම් කළ අතර මුළු ස්කන්ධ ප්‍රමාණය වසර තුළ රු. මිලියන 651 දක්වා අඩු වුණි.

2020 මාර්තු අවසන් වන විට සංස්ථාවේ සේවක සංඛ්‍යාව 398 ක් විය.

නිෂ්පාදන ආයතන සමග හවුල්කාරිත්වයෙන් අපගේම STC සන්නාමය සහිත නිෂ්පාදන ස්ථාපිත කිරීමට අප සැලසුම් කර ඇති අතර නිෂ්පාදන මාලාවක් සැලසුම් කරමින් පවතී.

සංස්ථාපිත තොරතුරු

- සමාගමේ නම :** සී/ස ශ්‍රී ලංකා රජයේ වාණිජ (විවිධ) නීතිගත සංස්ථාව
- තෙතික තත්වය :** 2007 අංක 07 දරණ සමාගම් පනත යටතේ එස්.ටී.සී. ජෙනරල් ට්‍රේඩිං සමාගම වශයෙන් පැවැති නම 2010.10.01 දින ශ්‍රී ලංකා රජයේ වාණිජ විවිධ නීතිගත සංස්ථාව ලෙස වෙනස් කරන ලදී. පූර්වයෙන්, 1982 අංක 17 දරන රාජ්‍ය සමාගම් පනත යටතේ සීමාසහිත ලංකා ජෙනරල් ට්‍රේඩිං සමාගම ලෙස ස්ථාපිත කරනු ලැබූ එය ඊට පෙර 1970 අංක 33 දරණ ශ්‍රී ලංකා රාජ්‍ය වාණිජ පනත යටතේ ශ්‍රී ලංකා රාජ්‍ය වාණිජ (විවිධ) නීතිගත සංස්ථාව ලෙසින් හඳුන්වනු ලැබීය. සමාගම වෙළඳ අමාත්‍යාංශයට අනුබද්ධව පවතී.
- සභාපති/කළමනාකරණ අධ්‍යක්ෂ :**
 - යෝගා පෙරේරා මහතා - (2020.01.22 දින සම්බන්ධ විය)
 - හුසේන් ඒ. බයිලා මහතා - (2019.11.26 දින ඉල්ලා අස්විය)
- අධ්‍යක්ෂ මණ්ඩලය :**
 - ඩී. ඒ. ඊ. රුද්‍රිගු මහතා - (2020.01.20 දින සම්බන්ධ විය)
 - ඩී. ඒ. හෙට්ටිආරච්චි මහතා - (2020.01.20 දින සම්බන්ධ විය)
 - දු. දිසානායක මහතා - (2020.01.20 දින සම්බන්ධ විය)
 - ඩී. ජේ. විදානච්චි මහතා - (2020.01.21 දින සම්බන්ධ විය)
 - ජී. දහනායක මහත්මිය - (2020.02.05 දින සම්බන්ධ විය)
 - ටී. ඒ. ඩී. රංජිත් මහතා - (2020.02.14 දින සම්බන්ධ විය)
 - එස්. එල්. ඩීන් මහතා - (2019.05.17 දින ඉල්ලා අස්විය)
 - ටී. ඩී. විරසේන මහතා - (2019.09.03 දින ඉල්ලා අස්විය)
- සමාගම් ලේකම් :** ඒ. ඩබ්ලිව්. මැනෙප්මන්ට් කන්සල්ටන්ට්ස් (පුද්) සමාගම
- විගණක :** විගණකාධිපති
ජාතික විගණන කාර්යාලය,
අංක. 306/72,
පොල්දූව පාර,
බත්තරමුල්ල.
- බැංකුකරුවන් :** මහජන බැංකුව
ජාතික සංවර්ධන බැංකුව
සම්පත් බැංකුව
- ලියාපදිංචි කාර්යාලය :** තැ.පෙ. 1686,
100, නවමි මාවත,
කොළඹ - 02,
ශ්‍රී ලංකාව.
දුරකථනය : +94 2422341-3
ෆැක්ස් : +94 2447970
විද්‍යුත් තැපෑල: lankagen@slt.net.lk
වෙබ් අඩවිය : www.stcgeneral.com
- සමාගම් ලියාපදිංචි අංකය :** PB 863
- සේවක සංඛ්‍යාව :** අවසන් වූ වර්ෂය තුළ සමාගම විසින් සේවකයන් 398 දෙනෙකු සේවයේ යොදවන ලදී.

සහාපතිතුමාගේ පණිවිඩය

2019 / 2020 වර්ෂය සඳහා වූ සී/ස ශ්‍රී ලංකා රජයේ වාණිජ (විවිධ) නීතිගත සංස්ථාවේ වාර්ෂික වාර්තාව ඉදිරිපත් කිරීමට මම කැමැත්තෙමි.

බාහිර පාරිසරික දැක්ම

2018 වර්ෂය තුළ ශ්‍රී ලංකාවේ ද.දේ.නි. වර්ධන වේගය 3.3%ක් වූ අතර, එය 2019 වර්ෂයේ දී තවදුරටත් 2.3%ක් දක්වා පහත වැටුණි. මෙම සාමාන්‍යමය ප්‍රවණතාවය 2020 වර්ෂය දක්වා පැවති අතර, 2020 වර්ෂය පළමු කාර්තුව අවසන් වන විට එය -1.8%ක් ලෙස සාමාන්‍යමය වර්ධනයක් පෙන්නුම් කරයි. සමස්ථ ආර්ථික ක්‍රියාකාරකම්වල මන්දගාමීත්වය, 2019 වර්ෂයේ අප්‍රේල් මස පාස්කු ඉරටු ප්‍රහාරය සහ 2020 වර්ෂයේ පළමු කාර්තුව අවසානයේ ආරම්භ වූ අගුළු දැමීමේ කොන්දේසි ආදිය 2019 / 2020 මූල්‍ය වර්ෂය තුළ අප ආයතනයේ ව්‍යාපාර කටයුතු වලට සෘජුව බලපා ඇත. එමෙන්ම, වසංගත තත්වය තවදුරටත් පැතිරීම යටතේ වුව ද ඉදිරි වසර තුළ අපගේ කාර්යසාධනය වැඩි දියුණු කිරීමට අපේක්ෂා කරමි.

කාර්ය සාධන සමාලෝචනය

2019 / 2020 වර්ෂය තුළ අප ආයතනයෙහි වාර්ෂික පිරිවැටුම රු. මිලියන 2,453ක් වන අතර, දළ ලාභ ආන්තිකය 17.24%කි. පසුගිය වසර හා සසඳන විට රටේ ආර්ථික තත්වය පහත වැටීම හේතුවෙන් සමාගම් පිරිවැටුම ද විශාල ලෙස පහත වැටී ඇත. ව්‍යවස්ථාපිත ප්‍රතිපත්තියේ වෙනස්වීම් සමගම සමාගම් පිරිවැටුමෙන් 27% - 30%ක ප්‍රමාණයකින් දායක වූ ඉහළ කාර්යසාධනයක් පෙන්වන ලද ව්‍යාපාර අතිමි වී තිබේ. කෙසේවෙතත්, පසුගිය වර්ෂයට සාපේක්ෂව සමස්ථ වියදම 18%කින් අඩු කර ඇත. සමාලෝචනයට භාජනය වූ වර්ෂය තුළදී සමාගම විසින් රු. මිලියන 124.7ක ශුද්ධ අලාභයක් වාර්තා කර ඇත. 2020 මාර්තු 31 දිනට අප ආයතනයේ මුළු සේවක සංඛ්‍යාව 398කි.

මාගේ සහාපතිත්වය යටතේ නව අධ්‍යක්ෂක මණ්ඩලයක් පත් කරනු ලැබුයේ 2020 වර්ෂයේ ජනවාරි අග භාගයේදීය. නව අධ්‍යක්ෂක මණ්ඩලය පත් කිරීමෙන් පසු සමාගම පිරිවැය අඩු කිරීමේ දැඩි ක්‍රමවේදයක් අනුගමනය කරමින් ව්‍යාපාරය ලාභදායී මට්ටමකට හැරවීමට පියවර රැසක් ගෙන තිබේ. මේ යටතේ යල් පැන ගිය සහ සෙමෙන් අලෙවි වන භාණ්ඩ බැහැර කිරීම, තොග රඳවා ගැනීමේ පිරිවැය අවම කිරීම, ණයගැතියන් සම්බන්ධයෙන්, ණය කාලසීමාව අවම කිරීම සහ මුදල් ප්‍රවාහය ශක්තිමත් කිරීම සඳහා නව ණය ප්‍රතිපත්තියක් හඳුන්වා දෙන ලදී.

.එමෙන්ම, ආයතනයේ ඇතැම් ව්‍යාපාර අංශ සඳහා ව්‍යුහාත්මක වෙනස්කම් සිදු කිරීම, සියළුම අංශවල සහ පුද්ගලිකවල ලාභදායීත්වය ඉහළ නැංවීම සඳහා කළමනාකාරිත්වය විසින් මාසික සමාලෝචන ක්‍රමයක් හඳුන්වා දීම සහ උපරිම ප්‍රතිලාභ ලබා ගැනීම සඳහා ගුණාත්මක භාණ්ඩ හා තරඟකාරී මිල ගණන් යොදා ගනිමින් ප්‍රසම්පාදන ක්‍රියාවලිය ශක්තිමත් කිරීම සඳහා නව ක්‍රමවේදයන් සම්පාදනය කර ඇත.

දේශීය හා විදේශීය සැපයුම්කරුවන්ගේ තරඟකාරී මිල ගණන් ලබා ගැනීම සඳහා නව ටෙන්ඩර් කැඳවනු ලැබේ.

2020 / 2021 වර්ෂය තුළදී නව ව්‍යාපාර අවස්ථා සඳහා පිවිසීමට අවශ්‍ය මූලික පියවර ගන්නා ලදී.

අනාගත සැලැස්ම

1. දේශීය ලෙස නිපදවූ පාරිභෝගික භාණ්ඩ ‘STC’ සන්නාමය යටතේ සාධාරණ මිලකට අලෙවි කිරීම තුළින් ඉක්මණින් අලෙවි වන පාරිභෝගික භාණ්ඩ වෙළඳපල පුළුල් කිරීම. මෙමඟින් දේශීය නිෂ්පාදකයින් දිරිමත් කිරීමටද පියවර ගන්නා ලදී.
2. රජය විසින් නියම කර ඇති මිල පාලන ප්‍රතිපත්තිය ක්‍රියාත්මක කිරීම සහතික කිරීම සඳහා STC ආයතනය රජයේ ප්‍රධාන වෙළඳ අංශය ලෙස ක්‍රියාකාරීව සහභාගි වීම.
3. හැඟි වන වෙළඳපල අවස්ථාවන්ට අනුකූලව නිෂ්පාදන කළම වැඩි දියුණු කිරීම.
4. විදුලි හා ඉලෙක්ට්‍රොනික භාණ්ඩ අළුත්වැඩියා කිරීම, තොරතුරු තාක්ෂණය ආශ්‍රිත භාණ්ඩ අළුත්වැඩියා කිරීම, ටයර් ප්‍රතිස්ථාපනය, රෝද පෙළගැස්වීම වැනි ව්‍යාපාරික සේවාවන් වැඩි දියුණු කිරීම.
5. මුදල් ප්‍රවාහය වැඩි දියුණු කිරීම සහ මූල්‍ය පිරිවැය අඩුකිරීම අරමුණු කර ගනිමින් ණය පිරිවැටුම් සහ තොග පිරිවැටුම් අනුපාතය වැඩි දියුණු කිරීම කෙරෙහි අඛණ්ඩ අවධානය යොමු කළ අතර ඒ සඳහා අවශ්‍ය ප්‍රතිපත්ති හඳුන්වා දී ඇත.
6. සියළුම රාජ්‍ය ආයතනවලට තරඟකාරී මිල ගණන් යටතේ භාණ්ඩ සැපයීම.

ආයතනයේ අභිවෘද්ධිය වෙනුවෙන් ජ්‍යෙෂ්ඨ කළමනාකාරිත්වය සහ කාර්යය මණ්ඩල සාමාජිකයින්ගේ සහයෝගය තවදුරටත් අපේක්ෂා කරමින්, නිරතුරුව දුරදුර්ශී මාර්ගෝපදේශ සපයන ලද ගරු වෙළඳ අමාත්‍යතුමන්, අධ්‍යක්ෂක මණ්ඩලයේ මාගේ සහෝදර සහෝදරියන්, මූල්‍ය වර්ෂය පුරා අපගේ සාර්ථකත්වය සඳහා දායක වූ බැංකුකරුවන් ඇතුළු සියළුම පාර්ශවයන්ට ස්තූතිය පිරි නැමීමට මෙය අවස්ථාවක් කර ගනිමි. එමෙන්ම ඔබ සැමගේ අඛණ්ඩ සහයෝගය ඉදිරියටත් අපේක්ෂා කරමි.

2020 දෙසැම්බර් 31න් අවසන් වන 2020/2021 මූල්‍ය වර්ෂයේ තුන් වන කාර්තුවේ දී අප ආයතනය ලාභ උපයා ඇති බව සතුටෙන් දක්වා සිටිමි. එමෙන්ම අප ආයතනය සතු සියළුම සම්පත් උපයෝගී කර ගනිමින් 2020 / 2021 වර්ෂය ලාභදායී මූල්‍ය වර්ෂයක් බවට පත් කිරීමට මම අපේක්ෂා කරමි.



යෝනා පෙරේරා
සහාපති / කළමනාකාර අධ්‍යක්ෂක

ජ්‍යෙෂ්ඨ කළමනාකාරිත්වය සහ අංශ ප්‍රධානීන්

ජ්‍යෙෂ්ඨ කළමනාකාරිත්වය

සභාපති/කළමනාකරණ අධ්‍යක්ෂ
සාමාන්‍යාධිකාරී
නියෝජ්‍ය සාමාන්‍යාධිකාරී - අලවි
නියෝජ්‍ය සාමාන්‍යාධිකාරී - මූල්‍ය
නියෝජ්‍ය සාමාන්‍යාධිකාරී - පාලන

නම

යෝගා පෙරේරා මහතා
චම්ලා ඉද්දමල්ගොඩ මිය
එම්. එන්. මහේෂ් මෙන්ඩිස් මහතා
අයි. එම්. ඩී. කේ. ඉලංගසිංහ මිය
ජේ. සී. කේ. මඩවල මහතා

අංශ ප්‍රධානීන්

රසායන ද්‍රව්‍ය හා ආශ්‍රිත නිෂ්පාදන අංශය

සහකාර කළමනාකරු

කේ. එච්. ගුණවර්ධන මහතා

කාර්යාල උපකරණ සැපයුම් අංශය

සහකාර කළමනාකරු

එම්. එල්. රත්නේ පද්මලාල් මහතා

ගෘහ උපකරණ අංශය

සහකාර කළමනාකරු

එන්. පී. රණසිංහ මෙනවිය

තොරතුරු සන්නිවේදන තාක්ෂණ අංශය

සහකාර කළමනාකරු - විකුණුම්

එම්. ටී. ඩණ්ඩාර මහතා

තොරතුරු සන්නිවේදන තාක්ෂණ සේවා අංශය

කළමනාකරු - තො.ස.තා. සේවා

එම්. අයි. එම්. අසාර් මහතා

විදුලි හා විද්‍යුත් උපකරණ අංශය

කළමනාකරු

කේ. එල්. පතිරණ මහතා

කෘෂිකාර්මික යන්ත්‍රෝපකරණ හා උපකරණ අංශය

සහකාර කළමනාකරු

මධුශානි අකුරුගොඩ මිය

ඉදිකිරීම්, ලෝහ භාණ්ඩ සහ කාර්යාල ගෘහභාණ්ඩ අංශය

සහකාර කළමනාකරු

අනුරුද්ධ මහේෂ් මහතා

වාහන නිපැයුම් අංශය

සහකාර කළමනාකරු

සරෝජා ද සිල්වා මිය

පාරිභෝගික භාණ්ඩ අංශය

කණිෂ්ඨ විධායක නිලධාරී

ඩී. පී. කුමාර මහතා

ජ්‍යෙෂ්ඨ කළමනාකාරිත්වය සහ අංශ ප්‍රධානීන්

අංශ ප්‍රධානීන්

විශේෂ ව්‍යාපෘති සහ අලෙවි

සහකාර කළමනාකරු

නම

මිහිරි හේරත් මිය

ප්‍රදර්ශනාගාර මෙහෙයුම්

කළමනාකරු

ගයන් රණතුංග මහතා

හීරු බදු රහිත වෙළඳ අංශය

සහකාර කළමනාකරු

කේ. ජී. සී. ජනක මහතා

ප්‍රසම්පාදන අංශය

කළමනාකරු

ඩී. කේ. ජයසූරිය මිය

මූල්‍ය අංශය

මූල්‍ය කළමනාකරු

අයි. කේ. පී. පී. පෙරේරා මිය

සහකාර කළමනාකරු

එන්. යූ. ඩී. අල්විස් මෙනෙවිය

සහකාර කළමනාකරු

පී. ආර්. ඩී. පීරිස් මිය

සහකාර කළමනාකරු

එම්. ඊ. ඉලිප්පන්ගමුව මෙනෙවිය

තොරතුරු තාක්ෂණ අංශය

වැඩ බලන ජ්‍යෙෂ්ඨ කළමනාකරු

නිරෝෂ් බණ්ඩාර මහතා

සේවා සහ සැපයුම් අංශය

සහකාර කළමනාකරු

කේ. එච්. අනුපමා පීරිස් මිය

ප්‍රවාහන අංශය

සහකාර කළමනාකරු

ඒ. ආර්. මොහොමඩ් ෆස්ඞුන් මහතා

විගණන අංශය

කළමනාකරු - අභ්‍යන්තර විගණනය

ලලනි සමුද්‍රා මෙනෙවිය

මානව සම්පත් හා නීති අංශය

නීති නිලධාරී

ආර්. එස්. ඩී. රත්නායක මිය

සහකාර කළමනාකරු - මානව සම්පත්

අනුරාධා දසනායක මිය

ශාඛා සහ ප්‍රදර්ශනාගාර

01. කුරුණෑගල ප්‍රදර්ශනාගාරය

අංක 243/3/1, පුත්තලම් පාර, කුරුණෑගල.

02. මහනුවර ප්‍රදර්ශනාගාරය

අංක 449, විලියම් ගොපල්ලව මාවත, නුවර.

03. මාතර ප්‍රදර්ශනාගාරය

අංක 11, YMCA ගොඩනැගිල්ල, දුම්රියපල පාර, මාතර.

04. අනුරාධපුර ප්‍රදර්ශනාගාරය

අංක 561-B, 38 4වෙනි පටුමග, අනුරාධපුර.

05. යාපනය ප්‍රදර්ශනාගාරය

අංක 127, MPSC ගොඩනැගිල්ල, කන්කසන්තුරේ පාර, යාපනය.

06. සයිනිදුමරදු ප්‍රදර්ශනාගාරය

අංක 452, මහ විදිය, සයිනිදුමරදු.

07. පොලොන්නරුව ප්‍රදර්ශනාගාරය

අංක 75/B, ඇල පාර, කඳුරුවෙල.

08. සෙයිලන්සීටි සාප්පු සංකීර්ණය

ආර්ථික මධ්‍යස්ථානය, නාරාහේන්පිට.

අපේ නිෂ්පාදන කළමනාකරණ



කාර්යාල සැපයුම් හා උපකරණ

ඩබල් A සහ අනෙකුත් ජායා පිටපත් කඩදාසි, පුවරු, කඩදාසි වර්ග, පොත්, ෆයිල් කවර හා ෆෝල්ඩර්, ලියුම් කවර, කාර්යාල බෑන් සහ ක්‍රීම්කේස්, පෑන් සහ පෑන්සල්, වයිට් බෝඩ්, සලකුණු කිරීමේ පෑන්, කතුරු, කඩදාසි කැපීමේ පිහි සහ කඩදාසි හිරු කිරීමේ යන්ත්‍ර, කැල්කියුලේටර්, ස්ටේප්ලර් සහ සිදුරුකරන, සිඩ් තැටි සහ ඩිවිඩ් තැටි, යුනිස්කේ ඩ්‍රයිව් සහ අනෙකුත් ලිපි ද්‍රව්‍ය.

ගෘහ උපකරණ

ඇළුම්නියම් භාණ්ඩ, පෝසිලේන් නිෂ්පාදන, නන්ස්ටික් මුළුතැන්ගෙයි භාණ්ඩ, සියලු අකාරයේ පිරිසිදු කිරීමේ නිෂ්පාදන, ක්‍රීඩා භාණ්ඩ, සියලු ආකාරයේ ප්ලාස්ටික් නිෂ්පාදන, කෝප්ප සහ පිරිසි, හැඳි ගෑරුප්පු පිහි ආදිය සහ පිඟන් බඩු, කේතල සහ පෝග්ගු, රාක්ක සහ බන්දේසි, උණු වතුර බෝතල්, පල පෙරණ සහ පිරිසිදුකාරක, කොට්ට, මෙට්ට සහ ඇඳ ඇතිරලී, රබර් සහ කොහු පාපිසි, කිරුම් උපකරණ, වැහි කඩා සහ කුඩා, අත්පිස්නා, කඩදාසි අත්පිස්නා, අනෙකුත් කඩදාසි නිෂ්පාදන සහ බිත්ති ඔරලෝසු.



තොරතුරු තාක්ෂණ සහ සන්නිවේදන උපාංග

ලැප්ටොප් පරිගණක, ඩෙස්ක්ටොප් පරිගණක, මුද්‍රණ යන්ත්‍ර, ෆැක්ස් යන්ත්‍ර, ස්කෑන් යන්ත්‍ර, යුනිට්ස්, ජායා පිටපත් යන්ත්‍ර, අනෙකුත් පරිගණක උපාංග.

විදුලි සහ විද්‍යුත් උපාංග

වායු සම්කරණ යන්ත්‍ර, KDK විදුලි පංකා, ඩීපීටල් කැමරා (නිශ්චල,වීඩියෝ) සහ ජීප්තිමත් ආලෝක බල්බ, බහුමාධ්‍ය ප්‍රක්ෂේපණ යන්ත්‍ර සහ හිර, ගෘහස්ථ හා ව්‍යවසාය ස්පීකර, ඕඩියෝ ඇම්ප්ලිෆයර, මික්සර් සහ මයික්‍රොෆෝන, විදුලි උත්පාදක යන්ත්‍ර, ප්‍රවේශ පාලන පද්ධති, CCTV පද්ධති, ඇඟිලි සලකුණු යන්ත්‍ර, විදුලි පහන් (CFL, ෆ්ලොරොසන්ට්) සහ හදිසි අවස්ථා ලාම්පු, දුරකථන, විදුලි රැහැන් ඇඳීමේ උපාංග, අනෙකුත් විදුලි උපාංග.



අපේ නිෂ්පාදන කළඹ



වේගයෙන් අළෙවි වන පාරිභෝගික භාණ්ඩ

ගෙදර දොර සෞඛ්‍ය පවත්වා ගැනීමට අවශ්‍ය නිෂ්පාදන, පුද්ගල සනීපාරක්ෂක භාණ්ඩ සහ ආහාර වර්ග.

ටයර සහ එක්සයිඩ් බැටරි



කෘෂිකර්ම උපකරණ, යන්ත්‍රෝපකරණ මෙවලම් සහ ලෝහ භාණ්ඩ

කටු කම්බි, පඳුරු කපන යන්ත්‍ර, තණකොළ කපන යන්ත්‍ර, වෘද්දුම් ට්‍රැක්ටර්, කැනි සහ පිහි, සියලු වර්ගයේ බල මෙවලම්, සියලු වර්ගයේ අත් මෙවලම්, ජල පොම්ප, ආරක්ෂිත උපකරණ (හිස් ආවරණ, අත්වැසුම් සහ මුඛ වර්ග), මුල්ලු, අලවංගු, සවල් සහ රේක්ක, පොලිතින් සීලර්, ධූමන යන්ත්‍ර.



අපේ නිෂ්පාදන කළඹ



අභ්‍යන්තර සැලසුම් නිර්මාණ සහ කාර්යාල ගෘහ භාණ්ඩ

වානේ ගෘහ භාණ්ඩ, (පුටු, මේස, කබඬි, කැබිනට්, පොත් රාක්ක)
 දැව ගෘහ භාණ්ඩ (පුටු, මේස, කබඬි, කැබිනට්, පොත් රාක්ක)
 මෙලමයින් ගෘහ භාණ්ඩ (පුටු, මේස, කබඬි, කැබිනට්, පොත් රාක්ක)

රසායන ද්‍රව්‍ය

කර්මාන්ත රසායන ද්‍රව්‍ය, පරීක්ෂණාගාර රසායන ද්‍රව්‍ය, විශේෂ රසායන ද්‍රව්‍ය, තෝරා ගත් පුපුරණ රසායන ද්‍රව්‍ය




නිරූ බදු රහිත සාප්පුව


විදේශකයින් සඳහා අවශ්‍ය පහසුකම් සපයයි.

ව්‍යාපාර සමාලෝචනය

විකුණුම් වර්ධනය (රු. මිලියන)




ආදායම් බදුවලට පසු ශුද්ධ ලාභය (රු. මිලියන)



රැකියා උත්පාදනය

2015 - 2020


2015/2016 සිට 2019/2020 දක්වා රැකියා උත්පාදනය




ආයතනික පාලනය

පාලන ව්‍යුහය සහ යහපත් ව්‍යාපාරික පරිචයන් යළි පණගැන්වීමට පසුගිය වසර තුළ කළමනාකාරිත්වය ප්‍රයත්න දරන ලදී. ඊට අමතරව, සංස්ථාව සතුව වෙනම විගණන අංශයක් ඇති අතර මනා පාලන පරිසරයක් සහතික කිරීම පිණිස අත්‍යන්තර පාලන ස්ථාපිත කර තිබේ. තවද, අධ්‍යක්ෂ මණ්ඩලය වෙත වාර්තා කරන වෙනම විගණන හා කළමනාකරණ කමිටුවක් තිබේ. රජයේ ප්‍රසම්පාදන පටිපාටි අනුව ප්‍රසම්පාදන යාන්ත්‍රණය අධීක්ෂණය සහ පාලනය පිණිස ටෙන්ඩර් මණ්ඩලයක් ස්ථාපිත කොට ඇත..

අධ්‍යක්ෂ මණ්ඩල සාමාජිකයෝ



විගණන කමිටු සාමාජිකයෝ



ව්‍යාපාර කළමනාකරණ මෙවලම් පැවැත්ම



- 1) ආයතනික සැලැස්ම 2019/2021
- 2) වාර්ෂික වාර්තාව 2018/2019
- 3) STC ප්‍රසම්පාදන පටිපාටි
- 4) STC ක්‍රියාකාරී සැලැස්ම
- 5) STC නිෂ්පාදන කළඹ
- 6) STC පැතිකඩ
- 7) STC ණයට විකුණුම් ප්‍රතිපත්තිය
- 8) STC අනුමත සේවක සංඛ්‍යාව

විශේෂ මූල්‍ය සිදුවීම්

	2019/2020 (රු. 000)	2018/2019 (රු. 000)	වෙනස% ↑ / ↓
මෙහෙයුම්			
පිරිවැදුම	2,453,551	3,473,579	-29%
පොළී සහ බදුවලට පෙර ඉපැයුම්	-60,819	48,874	-224%
බදු පෙර ලාභය	-125,231	-32,476	286%
බදු පසු ලාභය	-124,798	-29,098	329%
ශේෂ පත්‍රය			
ජංගම නොවන වත්කම්	427,851	454,305	-6%
ජංගම වත්කම්	2,064,781	2,341,268	-12%
ජංගම වගකීම්	1,738,884	1,897,331	-8%
ජංගම නොවන වගකීම්	103,035	111,841	-8%
ප්‍රකාශිත ප්‍රාග්ධනය සහ සංචිත	650,713	786,401	-17%
මුදල් ප්‍රවාහය			
මෙහෙයුම් ක්‍රියාකාරකම් වලින් උත්පාදිත ශුද්ධ මුදල්	309,617	359,943	-14%
මෙහෙයුම් ක්‍රියාකාරකම් සඳහා භාවිතා කළ ශුද්ධ මුදල්	301,349	340,582	-12%
ආයෝජන ක්‍රියාකාරකම් වලින් උත්පාදිත ශුද්ධ මුදල්	69,825	48,743	43%
මූල්‍ය ක්‍රියාකාරකම් වලින් උත්පාදිත ශුද්ධ මුදල්	-328,240	-378,983	-13%
කොටසක් සඳහා දත්ත			
කොටසක ඉපැයුම්	-12	-2.7	344%
කොටසක ශුද්ධ වත්කම්	65.07	78.64	-17%
හිමිකම් මත ඵලය (ROE)	-0.19	-0.04	413%
වත්කම් මත ඵලය (ROA)	-0.05	-0.01	370%
වැදගත් අනුපාත			
දළ ලාභ අනුපාතය	17%	18%	-1%
ශුද්ධ ලාභ අනුපාතය	-5%	-0.8%	-4%
ක්ෂණික අනුපාතය	0.87	0.89	-2%
ජංගම අනුපාතය	1.19	1.23	-4%
තෝලන අනුපාතය	1.63	1.53	6%

විශේෂ මූල්‍ය සිදුවීම් ප්‍රස්ථාරික නිරූපණය

පිරිවැදුම

වර්ෂය	(රු. මිලියන)
10/11	1093
11/12	1872
12/13	2269
13/14	3052
14/15	3862
15/16	2949
16/17	3749
17/18	4334
18/19	3474
19/20	2454



බදු පූර්ව ශුද්ධ ලාභය

වර්ෂය	(රු. මිලියන)
10/11	59
11/12	82
12/13	97
13/14	74
14/15	11
15/16	31
16/17	61
17/18	82
18/19	-32
19/20	-125



මුළු වත්කම

වර්ෂය	(රු. මිලියන)
10/11	2028
11/12	2469
12/13	2059
13/14	2275
14/15	3051
15/16	2694
16/17	2650
17/18	2994
18/19	2796
19/20	2493



ශුද්ධ වත්කම


වර්ෂය	(රු. මිලියන)
10/11	484
11/12	572
12/13	640
13/14	686
14/15	695
15/16	707
16/17	759
17/18	820
18/19	786
19/20	651



කොටසක ඉපයුම් (රු.)




නිමිකම් මත වලය (රු.)



සංස්ථාවේ අංශයන්හි කාර්යසාධනය

ආදායම් උත්පාදකයන් 2019 - 2020




ආදායම් උත්පාදකයන්ගේ කාර්යසාධනය 2019/2020

අංශය	ආදායම	දළ ලාභය	දළ ලාභය%
රසායන ද්‍රව්‍ය	572,889,249	206,160,829	36%
කො.ස.තා.	372,471,384	35,457,449	10%
කාර්යාලීය සැපයුම්	468,223,618	59,867,392	13%
මෝටර් රථ අංශය	227,409,516	22,103,287	10%
තීරු බදු රහිත සාප්පුව	11,320,984	3,064,006	27%
විද්‍යුත් සහ විදුලි උපකරණ	182,491,192	28,345,817	16%
විශේෂ ව්‍යාපෘති අංශය	46,095,340	4,784,836	10%
ශාභ උපකරණ	131,532,906	19,101,552	15%
ඉදිකිරීම් ද්‍රව්‍ය	198,623,913	17,061,661	9%
කෘෂි යන්ත්‍රෝපකරණ හා උපකරණ	127,044,683	13,316,631	10%
බැංකු අංශය	113,449,485	13,500,120	12%
වෙබ් නොකළ	1,998,599	286,165	14%
එකතුව	2,453,550,870	423,049,746	17%


වෙළඳ අංශ කාර්යසාධනය සංසන්දනය (2018-2019 / 2019-2020)

අංශය	2018/2019 (රු.)		දළ ලාභය%	2019/2020 (රු.)		දළ ලාභය%	% ↑ / ↓		
	විකුණුම්	දළ ලාභය		විකුණුම්	දළ ලාභය		විකුණුම්	ද.ල	ද.ලා%
			ද.ල			ද.ලා%			
ර.දු	696,841,274	201,279,967	29%	572,889,249	206,160,829	36%	-18%	2%	7%
තො.ස.කා	456,579,898	46,661,751	10%	372,471,384	35,457,449	10%	-18%	-24%	-1%
කා.සැ.	619,773,850	82,116,062	13%	468,223,618	59,867,392	13%	-24%	-27%	0%
මෝටර් රථ	223,230,910	24,383,169	11%	227,409,516	22,103,287	10%	2%	-9%	-1%
හී.බී.ර. සාප්පුව	416,275,725	131,094,537	31%	11,320,984	3,064,006	27%	-97%	-98%	-4%
වී.වී. උපකරණ	221,241,408	31,741,015	14%	182,491,192	28,345,817	16%	-18%	-11%	1%
වී.ව.අ.	176,183,621	18,758,879	11%	46,095,340	4,784,837	10%	-74%	-74%	0%
ශා.උ	163,266,101	27,166,103	17%	131,532,906	19,101,552	15%	-19%	-30%	-2%
ඉ.දු	193,723,958	24,150,866	12%	198,623,913	17,061,662	9%	3%	-29%	-4%
කෘෂි. යන්ත්‍ර හා උප.	175,584,297	24,581,330	14%	127,044,683	13,316,631	10%	-28%	-46%	-4%
බැංකු අංශය	127,693,086	18,156,108	14%	113,449,485	13,500,120	12%	-11%	-26%	-2%
වෙබ් නොකළ	3,185,227	417,917	13%	1,998,559	286,165	14%	-37%	-32%	1%
එකතුව	3,473,579,355	630,507,704	18%	2,453,550,870	423,049,748	17%	-29%	-33%	-1%

වෙළඳ අංශයන්හි ආදායම් සංසන්දනය



වෙළඳ අංශයන්හි දළ ලාභ සංසන්දනය



මගේ අංකය: TCM/E/STC/2019/20/FA

ඔබේ අංකය:

දිනය: 30 මාර්තු 2021

සභාපති,
සී/ස ශ්‍රී ලංකා රජයේ වාණිජ (විවිධ) නීතිගත සංස්ථාව

2020 මාර්තු 31න් අවසන් වසර සඳහා සී/ස ශ්‍රී ලංකා රජයේ වාණිජ (විවිධ) නීතිගත සංස්ථාවේ මූල්‍ය ප්‍රකාශන සහ අනෙකුත් නෛතික සහ නියාමන අවශ්‍යතා පිළිබඳව 2018 අංක 19 දරණ ජාතික විගණන පනතේ 12 වන වගන්තිය ප්‍රකාරව විගණකාධිපතිගේ වාර්තාව

1. මූල්‍ය ප්‍රකාශන

1.1 මතය

සී/ස ශ්‍රී ලංකා රජයේ වාණිජ (විවිධ) නීතිගත සංස්ථාවේ ("සමාගම") 2020 මාර්තු 31 දිනට මූල්‍ය තත්ත්ව ප්‍රකාශනය සහ එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ විස්තීරණ ආදායම් ප්‍රකාශනය, ලාභ හා අලාභ ප්‍රකාශනය, හිමිකම් වෙනස්වීමේ ප්‍රකාශනය සහ එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා මුදල් ප්‍රවාහ ප්‍රකාශනය සහ මූල්‍ය ප්‍රකාශනවලට අදාළ සටහන්, සාරාංශගත වැදගත් ගිණුම්කරණ ප්‍රතිපත්ති වලින් සමන්විත 2020 මාර්තු 31 දිනෙන් අවසන් වර්ෂය සඳහා වූ මූල්‍ය ප්‍රකාශන ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154 (1) ව්‍යවස්ථාව සමග සංයෝජිතව කියවිය යුතු 2018 අංක 19 දරණ ජාතික විගණන පනතේ සහ 1971 අංක 38 දරණ මුදල් පනතේ විධිවිධාන ප්‍රකාරව මාගේ විධානය යටතේ විගණනය කරන ලදී. පාර්ලිමේන්තුව වෙත ඉදිරිපත් කළ යුතු යැයි මා අදහස් කරන මාගේ අදහස් දැක්වීම් හා නිරීක්ෂණයන් මෙම වාර්තාවේ දැක්වේ. ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 154 (6) වගන්තියේ විධිවිධාන ප්‍රකාරව මෙම වාර්තාව පාර්ලිමේන්තුවේ සභාගත කරනු ඇත.

සමාගමේ 2020 මාර්තු 31 දිනට මූල්‍ය තත්ත්වය සහ එදිනෙන් අවසන් වර්ෂය සඳහා එහි මූල්‍ය කාර්යසාධනය හා මුදල් ප්‍රවාහ සත්‍ය හා සාධාරණ ලෙස දැක්වෙන අයුරින් ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිතිවලට අනුකූලව මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කර ඇති බව මා දරන්නා වූ මතය වේ.

1.2 මතය සඳහා පදනම

ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිතිවලට (ශ්‍රී.ලං.වි.ප්‍ර) අනුකූලව මා විගණනය සිදු කරන ලදී. මෙම විගණන ප්‍රමිති යටතේ වූ මාගේ වගකීම, මෙම වාර්තාවේ මූල්‍ය ප්‍රකාශන විගණනය සම්බන්ධයෙන් විගණකගේ වගකීම යන කොටසේ තවදුරටත් විස්තර කර ඇත. මාගේ මතය සඳහා පදනමක් සැපයීම උදෙසා මා විසින් ලබා ගෙන ඇති විගණන සාක්ෂි ප්‍රමාණවත් සහ උචිත බව මාගේ විශ්වාසයයි.

1.3 මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳ කළමනාකරණයේ සහ පාලනය කරන පාර්ශවයන්ගේ වගකීම්

මෙම මූල්‍ය ප්‍රකාශන ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිතිවලට අනුකූලව පිළියෙල කිරීම හා සාධාරණ ලෙස ඉදිරිපත් කිරීම සහ වංචා හෝ වැරදි හේතුවෙන් ඇතිවිය හැකි ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන්ගෙන් තොරව මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීමට හැකිවනු පිණිස අවශ්‍ය වන අභ්‍යන්තර පාලනයන් තීරණය කිරීම කළමනාකරණයේ වගකීම වේ.

මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීමේ දී, සමාගම අඛණ්ඩව පවත්වාගෙන යාමේ හැකියාව තීරණය කිරීම කළමනාකරණයේ වගකීමක් වන අතර, කළමනාකාරිත්වය සමාගම අභ්‍යන්තරව කිරීමට අදහස් කරන්නේ නම් හෝ වෙනත් විකල්පයක් නොමැති විට දී මෙහෙයුම් නැවැත්වීමට කටයුතු කරන්නේ නම් හැර අඛණ්ඩ පැවැත්මේ පදනම මත ගිණුම් තැබීම හා සමාගමේ අඛණ්ඩ පැවැත්මට අදාළ කරුණු අනාවරණය කිරීම ද කළමනාකරණයේ වගකීමකි.

සමාගමේ මූල්‍යම වාර්තාකරණ ක්‍රියාවලිය සම්බන්ධ වගකීම, පාලනය කරන පාර්ශවයන් විසින් දරනු ලබයි.

2018 අංක 19 දරණ ජාතික විගණන පනතේ 16 (1) උප වගන්තිය ප්‍රකාරව, සමාගමේ වාර්ෂික සහ කාලීන මූල්‍ය ප්‍රකාශන පිළියෙල කිරීමට හැකිවන පරිදි ස්වකීය ආදායම්, වියදම්, වත්කම් හා බැරකම් පිළිබඳ නිසි පරිදි පොත්පත් හා වාර්තා පවත්වාගෙන යා යුතුය.

1.4 මූල්‍ය ප්‍රකාශන විගණනය සම්බන්ධයෙන් විගණකගේ වගකීම

සමස්තයක් ලෙස මූල්‍ය ප්‍රකාශන, වංචා සහ වැරදි නිසා ඇති වන ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන්ගෙන් තොර බවට සාධාරණ තහවුරුවක් ලබා දීම සහ මාගේ මතය ඇතුළත් විගණකගේ වාර්තාව නිකුත් කිරීම මාගේ අරමුණ වේ. සාධාරණ සහතික වීම උසස් මට්ටමේ සහතික වීමක් වන නමුත්, ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිති ප්‍රකාරව විගණනය සිදු කිරීමේ දී විය සෑම විටම ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන් අනාවරණය කර ගන්නා බවට වන තහවුරු කිරීමක් නොවනු ඇත. වංචා සහ වැරදි තනි හෝ සාමූහික ලෙස බලපෑම නිසා ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන් ඇති විය හැකි අතර, මෙම මූල්‍ය ප්‍රකාශන පදනම් කර ගනිමින් පරිශීලකයන් විසින් ගනු ලබන ආර්ථික තීරණ කෙරෙහි බලපෑමක් විය හැකි බවට අපේක්ෂා කෙරේ.

මා විසින් වෘත්තීය විනිශ්චය සහ වෘත්තීය සැකමුසු බවින් යුතුව ශ්‍රී ලංකා විගණන ප්‍රමිති ප්‍රකාරව විගණනය කරන ලදී. තවද,

- වංචා හෝ වැරදි හේතුවෙන් මූල්‍ය ප්‍රකාශනවල ඇති විය හැකි ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන්ගේ අවදානම් හඳුනා ගැනීමේ දී හා තක්සේරු කිරීමේ දී අවස්ථානෝචිතව උචිත විගණන පටිපාටි සැලසුම් කිරීමෙන් වංචා හෝ වැරදි හේතුවෙන් ඇති වන්නා වූ අවදානම් මඟ හරවා ගැනීමට, ප්‍රමාණවත් සහ සුදුසු විගණන සාක්ෂි ලබා ගැනීම මාගේ මතයට පදනම් වේ. ප්‍රමාණාත්මක සාවද්‍ය ප්‍රකාශනයන්ගෙන් සිදුවන බලපෑමට වඩා වංචාවකින් සිදු වන්නා වූ බලපෑම ප්‍රබල වන අතර, දුස්ස්වධානය, ව්‍යාජ ලේඛන සැකසීම, වෙනනාන්විත මඟහැරීම හෝ අභ්‍යන්තර පාලනයන් මඟ හැරීම වංචාවක් ඇතිවීමට හේතුවේ.

- අවස්ථානෝචිත විගණන පටිපාටි සැලසුම් කිරීම පිණිස සංස්ථාවේ අභ්‍යන්තර පාලනය සම්බන්ධයෙන් අවබෝධයක් ලබා ගන්නා ලද නමුත්, අභ්‍යන්තර පාලනයේ සම්පූර්ණත්වය පිළිබඳ මතයක් ප්‍රකාශ කිරීමට අදහස් නොකරයි.
- කළමනාකරණය විසින් අනුගමනය කරන ලද ගිණුම්කරණ ප්‍රතිපත්තිවල උචිතභාවය සහ යොදාගන්නා ලද ගිණුම්කරණ ඇස්තමේන්තුවල හා සම්බන්ධිත හෙළිදරව් කිරීම්වල සාධාරණත්වය ඇගයීම.
- සිද්ධීන් හෝ තත්ත්වයන් හේතුවෙන් සංස්ථාවේ අඛණ්ඩ පැවැත්ම පිළිබඳ ප්‍රමාණාත්මක අවිනිශ්චිතතාවයක් තිබේද යන්න සම්බන්ධයෙන් ලබාගත් විගණන සාක්ෂි මත පදනම්ව ගිණුම්කරණය සඳහා ආයතනයේ අඛණ්ඩ පැවැත්ම පිළිබඳ පදනම යොදා ගැනීමේ අදාලත්වය තීරණය කරන ලදී. ප්‍රමාණවත් අවිනිශ්චිතතාවයක් ඇති බවට මා නිගමනය කරන්නේ නම් මූල්‍ය ප්‍රකාශනවල ඒ සම්බන්ධයෙන් වූ හෙළිදරව් කිරීම් වලට මාගේ විගණන වාර්තාවේ අවධානය යොමු කළ යුතු අතර, එම හෙළිදරව් කිරීම් ප්‍රමාණවත් නොවන්නේ නම් මාගේ මතය විකරණය කළ යුතුය. කෙසේ වුවද, අනාගත සිද්ධීන් හෝ තත්ත්වයන් මත අඛණ්ඩ පැවැත්ම අවසන් වීමට හැකිය.
- හෙළිදරව් කිරීම් ඇතුළත් මූල්‍ය ප්‍රකාශනවල ඉදිරිපත් කිරීම, ව්‍යුහය සහ අන්තර්ගතය ඇගයීමට ලක්කල අතර ඒ සඳහා පාදක වූ ගනුදෙනු හා සිද්ධීන් උචිත හා සාධාරණ අයුරින් මූල්‍ය ප්‍රකාශනවල ඇතුළත් බව ඇගයීම.

මාගේ විගණනය තුළදී හඳුනාගත් වැදගත් විගණන සොයා ගැනීම්, ප්‍රධාන අභ්‍යන්තර පාලන දුර්වලතා හා අනෙකුත් කරුණු පිළිබඳව පාලනය කරනු ලබන පාර්ශවයන් දැනුවත් කරන ලදී.

2. වෙනත් නෛතික හා නියාමන අවශ්‍යතා පිළිබඳ වාර්තාව

2018 අංක 19 දරණ ජාතික විගණන පනතේ සහ 2007 අංක 7 දරණ සමාගම් පනතේ පහත සඳහන් අවශ්‍යතාවයන් සම්බන්ධයෙන් විශේෂ ප්‍රතිපාදන ඇතුළත් වේ.

- 2007 අංක 7 දරණ සමාගම් පනතේ 163 (2) (අ) වගන්තිය සහ 2018 අංක 19 දරණ ජාතික විගණන පනතේ 12 (අ) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවන් අනුව, මාගේ වාර්තාවේ විගණන මතය සඳහා පදනම් කොටසේ විස්තර කර ඇති කරුණු වලින් වන බලපෑම හැර, විගණනය සඳහා අවශ්‍ය සියලු තොරතුරු සහ පැහැදිලි කිරීම් මා විසින් ලබාගන්නා ලද අතර, මාගේ පරීක්ෂණයෙන් පෙනී යන ආකාරයට නිසි මූල්‍ය වාර්තා සමාගම පවත්වාගෙන ගොස් තිබුණි.
- සමාගමේ මූල්‍ය ප්‍රකාශන 2007 අංක 7 දරණ සමාගම් පනතේ 151 වන වගන්තියේ දක්වා ඇති අවශ්‍යතා සමග අනුකූල වේ.
- 2018 අංක 19 දරණ ජාතික විගණන පනතේ 6 (1) (ඇ) (111) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව සංස්ථාවේ ඉදිරිපත් කරන ලද මූල්‍ය ප්‍රකාශන ඉකුත් වර්ෂය සමඟ අනුරූප වේ.
- 2018 අංක 19 දරණ ජාතික විගණන පනතේ 6 (1) (ඇ) (17) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව ඉකුත් වර්ෂයේදී මා විසින් සිදුකරන ලද නිර්දේශයන් ඉදිරිපත් කරන ලද මූල්‍ය ප්‍රකාශනවල ඇතුළත්ව ඇත.

අනුගමනය කරන ලද ක්‍රියාමාර්ග සහ ලබා ගන්නා ලද සාක්ෂි මත හා ප්‍රමාණාත්මක කරුණුවලට සීමා කිරීම තුළ, පහත සඳහන් නිරීක්ෂණ හැර ප්‍රකාශ කිරීමට තරම් කිසිවක් මාගේ අවධානයට ලක් නොවීය.

- 2018 අංක 19 දරණ ජාතික විගණන පනතේ 12 (අ) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව සමාගමේ පාලක මණ්ඩලයේ යම් සාමාජිකයෙකුට සමාගම සම්බන්ධව යම් ගිවිසුමක් සම්බන්ධයෙන් සෘජුව හෝ අන්‍යාකාරයකින් සාමාන්‍ය ව්‍යාපාරික තත්ත්වයෙන් බැහැරව සම්බන්ධයක් ඇති බව.
- 2018 අංක 19 දරණ ජාතික විගණන පනතේ 12 (ඊ) වගන්තියේ සඳහන් අවශ්‍යතාවය අනුව, යම් අදාළ ලිඛිත නීතියකට හෝ සමාගමේ පාලක මණ්ඩලය විසින් නිකුත් කරන ලද වෙනත් පොදු හෝ විශේෂ විධානවලට අනුකූල නොවන ලෙස ක්‍රියා කර ඇති බව. පහත සඳහන් දේ හැර;

නීතිය / දිශාවට යොමු කිරීම	විස්තරය
(අ) 2003 ජුනි 02 දින රාජ්‍ය ව්‍යවසාය වකුලේඛ අංක 12 රා.ව.දෙ. 9.10 ඡේදය	භාණ්ඩාගාර අනුමැතියකින් තොරව ප්‍රවාහන දීමනා කොන්ත්‍රාත් පදනම මත බඳවා ගත් නිලධාරීන්ට රු.2,966,000 ක් ගෙවා ඇත.
(ආ) 2015 මැයි 25 දින රාජ්‍ය ව්‍යවසාය වකුලේඛ අංක 2015/01 රා.ව.දෙ.	වකුලේඛ විධිවිධානයට පටහැනිව, හිල වාහන භාවිතා කිරීමට සුදුසුකම් නොමැති නිලධාරීන් හතළිස් හතක් (47) සඳහා රු.3,645,000 ක් දක්වා ප්‍රවාහන දීමනා ගෙවා ඇත.
(ඇ) 2011 පෙබරවාරි 11 දින රාජ්‍ය ව්‍යවසාය වකුලේඛ අංක 57 රා.ව.දෙ.	ප්‍රචාරණ වැඩසටහන සඳහා අනුමැතිය ලබා නොගෙන සමාලෝචනයට භාජනය වූ වර්ෂය තුළ ප්‍රචාරණ වියදම් ලෙස රු. 1,397,754 ක් ගෙවා ඇත.
(ඈ) 2016 පෙබරවාරි 12 දින රාජ්‍ය ව්‍යවසාය වකුලේඛ අංක 2016/02.	වකුලේඛයට අනුව අනුමැතියකින් තොරව, තොග නැතිවීම් බෙදාහැරීමේ පිරිවැය ලෙස රු. 24,860,434 ක් අඩු කර ඇත.

- 2018 අංක 19 දරණ ජාතික විගණන පනතේ 12 (උ) වගන්තියේ නියමයට අනුව සමාගම සිය බලතල, කාර්යයන් සහ යුතුකම් අනුව කටයුතු කර නොමැති බව සඳහන් කිරීම.
- 2018 අංක 19 දරණ ජාතික විගණන පනතේ 12 (ඌ) වගන්තියේ නියමයට අනුව සමාගමේ සම්පත් නියමිත කාල රාමුව තුළ සහ අදාළ නීතිවලට අනුකූලව ආර්ථික, කාර්යක්ෂමව හා ඵලදායී ලෙස ලබාගෙන නොමැති බව සඳහන් කිරීම.

පවත්නා ගිණුම්කරණ පද්ධතිය නවීකරණය කිරීම සඳහා 2017 දෙසැම්බර් 18 වන දින රු. 9,025,000 ක මුළු කොන්ත්‍රාත් වටිනාකමෙන්, අත්තිකාරම් ගෙවීම් ලෙස රු. 1,805,000 ක් ගෙවා ඇති අතර, මෙම වාර්තාවේ දිනය වන විට සම්මාන ලිපියේ එකඟ වූ ක්‍රියාකාරකම් දොළහෙන් එක් ක්‍රියාකාරකමක් පමණක් සම්පූර්ණ කර ඇත. කෙසේ වෙතත්, සමාලෝචනය කළ වර්ෂය අවසානයේ ලැබිය යුතු ශේෂයට එම මුදල ඇතුළත් විය.

3. වෙනත් විගණන නිරීක්ෂණ

(අ) මුළු ණයගැතියන් රු. 544,864,153 ක වටිනාකමෙන් වසර 5 ක් තුළ ගෙවිය යුතු ණයගැතියන්ගේ වටිනාකම රු. 134,424,207 කි. කෙසේ වෙතත්, මෙම වාර්තාවේ දිනය වන විට එම හිඟ මුදල් අය කර ගැනීමට කිසිදු ක්‍රියාමාර්ගයක් ගෙන නොමැත.

(ආ) සමාගම විසින් තොග සත්‍යාපන විවලනය රු. 1,207,401 ක් ලෙස වාර්ථා කර ඇත. මෙම විවලනයටයෙහි තොග විවලනයටයේ අතිරික්තයෙහි හා හිඟයෙහි ශුද්ධ වටිනාකම සහ තොග තක්සේරු කිරීමේ විවලනය අතුළත්ව ඇත. අතිරික්ත හා හිඟ ශේෂයන් වෙත වෙනම හඳුනා ගැනීමට යෝජිත ක්‍රමයක් නොමැති අතර හිඟ ශේෂයන් නැතිවීම වගකිවයුතු නිලධාරීන්ගෙන් අය කර ගෙන නොමැත.

ඩබ්ලිව්. පී. සී. වික්‍රමරත්න
විගණකාධිපති

විස්තීරණ ආදායම් ප්‍රකාශනය

2020 මාර්තු 31ක් අවසන් වසර සඳහා

	සටහන්	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
ආදායම	03	2,453,550,870	3,473,579,355
විකුණුම් පිරිවැය		(2,030,501,124)	(2,843,071,652)
දළ ලාභය		423,049,746	630,507,703
අනෙකුත් මෙහෙයුම් ආදායම / (වියදම)	04	30,584,532	2,647,447
		453,634,278	633,155,151
බෙදා හැරීමේ වියදම්	05	93,149,348	93,747,214
පරිපාලන වියදම්	06	417,373,343	488,926,409
		510,522,691	582,673,622
පොළී සහ බදු වලට පෙර ඉපැයුම්		(56,888,413)	50,481,528
ශුද්ධ මූල්‍ය ආදායම / (වියදම)		(64,411,898)	(81,349,838)
බදුකරණයට පෙර ලාභය/(අලාභය)		(121,300,311)	(30,868,309)
බදුකරණය	08	1,375,474	3,827,578
වර්ෂය සඳහා ශුද්ධ ලාභය/(අලාභය)		(119,924,837)	(27,040,732)
අනෙකුත් විස්තීරණ ආදායම			
සේවක ප්‍රතිලාභ මත ලාභ/(අලාභ)		(3,930,317)	(1,607,402)
අනෙකුත් විස්තීරණ ආදායම මත බදු		(943,276)	(450,073)
අනෙකුත් විස්තීරණ ආදායම - බදු අයකල පසු		(4,873,593)	(2,057,475)
වර්ෂය සඳහා ශුද්ධ ආදායම - බදු අයකල පසු		(124,798,430)	(29,098,206)
කොටසක් සඳහා මූලික ඉපැයුම	09	(12)	(2.70)

විකුණුම්කරණ ප්‍රතිපත්ති සහ පැහැදිලි කිරීමේ සටහන් මෙම මූල්‍ය ප්‍රකාශනයන්හි අත්‍යවශ්‍ය කොටසක් සම්පාදනය කරයි.
(වර්ෂය තුළ දක්වා ඇති සංඛ්‍යා අඩුකිරීම් පෙන්නුම් කරයි)

මූල්‍ය තත්ත්වය පිළිබඳ වාර්තාව

2020 මාර්තු 31ක් අවසන් වසර සඳහා

වත්කම්	සටහන්	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
ජංගම නොවන වත්කම්			
දේපළ, පිරිසත හා උපකරණ	10	402,165,193	429,972,869
වැටුප් සඳහා ආයෝජන	11	20	20
සේවකයන්ට ලබා දුන් ණය	12A	13,016,948	10,314,183
පහසු ගෙවීමේ ණය යෝජනා ක්‍රමය-ජංගම නොවන	12B	809,167	2,590,833
ඉද්ධ විලම්භිත බදු වත්කම	18	11,859,477	11,427,278
මුළු ජංගම නොවන වත්කම්		427,850,805	454,305,183
ජංගම වත්කම්			
තොග	13	548,736,369	655,081,823
වෙළඳ හා අනෙකුත් ලැබිය යුතු දෑ	14	652,479,938	904,713,585
සේවකයන්ට ලබා දුන් ණය - වත්මන් කල් පිරිම	12A	5,905,330	4,945,806
පහසු ගෙවීමේ ණය යෝජනා ක්‍රමය	12B	2,010,039	3,434,055
ස්ථාවර තැන්පතු වල කෙටිකාලීන ආයෝජන		542,904,431	493,962,343
කෙටිකාලීන ආයෝජන - ගොඩ නැගූ ලාභාන්තිකය - මහජන බැංකුව		281,840,823	235,253,795
කෙටිකාලීන ආයෝජන - ගොඩ නැගූ ලාභාන්තිකය - ජා.ස. බැංකුව		8,055,588	6,695,655
මුදල් හා මුදලට සමාන දෑ	15	22,848,856	37,181,578
මුළු ජංගම වත්කම්		2,064,781,374	2,341,268,640
මුළු වත්කම්		2,492,632,179	2,795,573,823
ස්කන්ධය සහ වගකීම්		2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
ප්‍රාග්ධන සහ සංචිත			
ප්‍රකාශිත ප්‍රාග්ධනය (රු.10 සාමාන්‍ය කොටස් මිලියන 10)		100,000,000	100,000,000
පොදු සංචිත		45,607,646	45,607,646
ප්‍රත්‍යාගමන සංචිත		241,108,234	241,108,234
අනෙකුත් සංචිත		(17,504,616)	(12,631,022)
රඳවාගත් ඉපැයුම්		281,501,998	412,316,835
මුළු ස්කන්ධ		650,713,263	786,401,693
ජංගම නොවන වගකීම්			
විශ්‍රාම ප්‍රතිලාභ බැඳීම්	17	35,156,945	30,215,207
රජයේ ප්‍රදාන සහ විලම්භිත ආදායම් ගිණුම	22	50,944,377	45,942,424
දිගුකාලීන ණය ගැනුම්	19	16,934,000	35,683,430
මුළු ජංගම නොවන වගකීම්		103,035,322	111,841,061
ජංගම වගකීම්			
කෙටිකාලීන ණය ගැනුම්	19	708,776,886	778,593,857
පොලී ගෙවන වගකීම් - කල්බදු	16	-	169,776
වෙළඳ සහ අනෙකුත් ගෙවිය යුතු දෑ	20	698,351,859	729,546,081
බැංකු අයිරා	21	331,754,848	389,021,354
මුළු ජංගම වගකීම්		1,738,883,593	1,897,331,068
මුළු ස්කන්ධ සහ වගකීම්		2,492,632,179	2,795,573,823

ගිණුම්කරණ ප්‍රතිපත්ති සහ පැහැදිලි කිරීමේ සටහන් මෙම මූල්‍ය ප්‍රකාශනයන්හි මූලික කොටස් බව සලකන්න. (වර්තමාන තුළ දැක්වූ ඇති සංඛ්‍යා අඩුකිරීම් පෙන්නුම් කරයි) මෙම මූල්‍ය ප්‍රකාශන 2007 අංක 07 දරණ සමාගම් පනතේ අවශ්‍යතා සමග අනුකූල වේ.

 ඊ. ජයරත්න

හියෝජ්‍ය සාමාන්‍යාධිකාරී - මූල්‍ය

මෙම මූල්‍ය ප්‍රකාශන සකස් කිරීම හා ඉදිරිපත් කිරීම සඳහා අධ්‍යක්ෂ මණ්ඩලය වගකිව යුතු වේ.
 සී/ස ශ්‍රී ලංකා රජයේ වාණිජ (විවිධ) හිතිගත සංස්ථාවේ අධ්‍යක්ෂ මණ්ඩලය සඳහා සහ වෙනුවෙන් අනුමත කොට අත්සන් තබන ලදී.

 සභාපති

 අධ්‍යක්ෂ

ස්කන්ධය වෙනස්වීම පිළිබඳ ප්‍රකාශනය

2020 මාර්තු 31න් අවසන් වසර සඳහා

	ප්‍රකාශන ප්‍රාග්ධනය රු.ශත	ප්‍රත්‍යාගණන සංචිත රු.ශත	පොදු සංචිත රු.ශත	අනෙකුත් සංචිත රු.ශත	රඳවාගත් ලාභය/අලාභය රු.ශත	එකතුව රු.ශත
2018 අප්‍රේල් 1 වැනි දිනට ශේෂය	100,000,000	241,108,234	45,607,646	(10,573,548)	444,357,568	820,499,901
වසර සඳහා ශුද්ධ ලාභය/(අලාභය)	-	-	-	-	(27,040,732)	(27,040,732)
විශ්‍රාම ප්‍රතිලාභ මත ආයුගණක ලාභ/(අලාභ)	-	-	-	(2,057,475)	-	(2,057,475)
යෝජිත ලාභාංශය (දළ)	-	-	-	-	(5,000,000)	(5,000,000)
2019 මාර්තු 31 දිනට ශේෂය	100,000,000	241,108,234	45,607,646	(12,631,022)	412,316,836	786,401,695
2019 අප්‍රේල් 01 දිනට ශේෂය	100,000,000	241,108,234	45,607,646	(12,631,022)	412,316,835	786,401,694
වර්ෂය සඳහා ශුද්ධ ලාභය/(අලාභය)	-	-	-	-	(119,924,837)	(119,924,837)
විශ්‍රාම ප්‍රතිලාභ බැඳීම් මත ආයුගණක ලාභ/(අලාභ)	-	-	-	(4,873,593)	-	(4,873,593)
පෙර වසරේ ගැලපුම	-	-	-	-	110,000	110,000
යෝජිත ලාභාංශය (දළ)	-	-	-	-	(11,000,000)	(11,000,000)
2020 මාර්තු 31 දිනට ශේෂය	100,000,000	241,108,234	45,607,646	(17,504,616)	281,501,998	650,713,262

ගිණුම්කරණ පුතිපත්ති සහ පැහැදිලි කිරීමේ සටහන් මෙම මූල්‍ය ප්‍රකාශනයන්හි මූලික කොටස් බව සලකන්න. (වරහන් තුළ දක්වා ඇති සංඛ්‍යා අඩුකිරීම් පෙන්නුම් කරයි)

මුදල් ප්‍රවාහ ප්‍රකාශය

2020 මාර්තු 31න් අවසන් වසර සඳහා

	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
මෙහෙයුම් ක්‍රියාකාරකම්වලින් මුදල් ප්‍රවාහය		
බදුකරණයට පෙර ශුද්ධ ලාභය	(121,300,311)	(30,868,309)
ගැලපීම්		
කල්බදු පොළිය	2,724	392,320
ක්ෂය වීම/ක්‍රමක්ෂය	32,981,970	44,337,371
පොළී ආදායම	(78,203,171)	(73,752,132)
කෙටිකාලීන ණය සහ අයිතා පොළිය	142,612,346	154,709,650
දේපළ, පිරිසහ සහ උපකරණ බැහැර කිරීමේ ලාභය/(අලාභය)	(70,709)	(1,300)
විගණන ගාස්තු සඳහා ප්‍රතිපාදන	1,152,000	2,077,040
ලියා හළ තොග සහ ණය	(244,178)	1,319,567
පෙර වසරේ ගැලපුම	110,000	-
යෝජිත ලාභාංශය (දළ)	(11,000,000)	-
ණයගැති හානිය	452,651	880,003
තොග හානිය	24,860,434	623,514
විශ්‍රාම ප්‍රතිලාභ බැඳීම් සඳහා ප්‍රතිපාදන	6,502,705	5,214,624
කාරක ප්‍රාග්ධන වෙනස්කම්වලට පෙර මෙහෙයුම් ලාභය	(2,143,539)	104,932,347
තොග භාණ්ඩ (වැඩිවීම)/ අඩුවීම	81,485,020	216,402,956
වෙළඳ ණයගැතිකම (වැඩිවීම)/අඩුවීම	246,822,449	51,384,287
රජයේ ප්‍රදාන විලම්භිත ආදායම (වැඩිවීම)/ අඩුවීම	11,370,000	9,559,024
පහසු ගෙවීම් ණය යෝජනා ක්‍රමයේ (වැඩිවීම)/ අඩුවීම	3,277,614	347,663
වෙළඳ සහ අනෙකුත් ගෙවිය යුතු දෑ වැඩිවීම/(අඩුවීම)	(31,194,222)	(22,682,892)
මෙහෙයුම්වලින් උත්පාදිත මුදල්	309,617,322	359,943,385
ගෙවනු ලැබූ රඳවා ගැනීමේ බද්ද	(3,274,956)	(3,650,406)
ගෙවන ලද ආදායම් බදු	498,265	(9,787,302)
ගෙවනු ලැබූ පාරිභෝගික	(5,491,284)	(5,923,993)
මෙහෙයුම් ක්‍රියාකාරකම්වලදී යොදා ගත් ශුද්ධ මුදල්	301,349,347	340,581,684
ආයෝජන ක්‍රියාකාරකම්වලින් මුදල් ප්‍රවාහ		
දේපළ, පිරිසහ හා උපකරණ අත්කර ගැනීම	(5,443,129)	(22,558,750)
බැහැර කිරීම්වලින් ලත් මුදල්	4,000	6,500
කෙටිකාලීන ආයෝජනවලින් ලැබුණු පොළිය	75,264,006	71,295,604
ආයෝජන ක්‍රියාකාරකම්වලින් ශුද්ධ මුදල්	69,824,876	48,743,354
මූල්‍ය ක්‍රියාකාරකම්වලින් මුදල් ප්‍රවාහ		
ස්ථාවර තැන්පතු වල ආයෝජන	(48,942,088)	(46,953,769)
කෙටිකාලීන ආයෝජන - ගොඩ නැගූ ලාභාන්තිකය - මහජන බැංකුව	(46,587,028)	(44,320,005)
කෙටිකාලීන ආයෝජන - ගොඩ නැගූ ලාභාන්තිකය - ජා.ස. බැංකුව	(1,359,933)	(1,271,425)
ශුද්ධ ණය ආපසු ගෙවීම් සහ උත්පාදන	(88,566,401)	(119,564,869)
ගෙවන ලද කෙටිකාලීන ණය සහ අයිතා පොළිය	(142,612,346)	(154,709,650)
ගෙවන ලද කල්බදු කුලී	(172,643)	(7,163,710)
ගෙවන ලද ලාභාංශ	-	(5,000,000)
මූල්‍ය ක්‍රියාකාරකම්වලින් මුදල් ප්‍රවාහ	(328,240,439)	(378,983,427)
මුදල් හා මුදලට සමාන දෑ ශුද්ධ වැඩිවීම/(අඩුවීම)	42,933,784	10,341,611
වසර ආරම්භයේ දී මුදල් හා මුදලට සමාන දෑ	(351,839,776)	(362,181,387)
වසර අවසානයේ දී මුදල් හා මුදලට සමාන දෑ - (සටහන අ)	(308,905,992)	(351,839,776)

ගිණුම්කරණ ප්‍රතිපත්ති සහ පැහැදිලි කිරීම් සටහන් මෙම මූල්‍ය ප්‍රකාශනයන්හි අතරවශය කොටසක් සම්පාදනය කරයි. (වරහන් තුළ දක්වා ඇති සංඛ්‍යා අඩුකිරීම් පෙන්නුම් කරයි)

සටහන අ - මුදල් හා මුදලට සමාන දෑ විශ්ලේෂණය	31.03.2020 දිනට රු. ශත	31.03.2019 දිනට රු. ශත
බැංකුවේ ඇති මුදල්		
ලංකා බැංකුව (ගිණුම් අංක 8859546)	270,158	270,658
සම්පත් බැංකුව (ගිණුම් අංක 000930000337)	114,961	-
ලංකා බැංකුව (ගිණුම් අංක 1060)	20,097	20,097
මහජන බැංකුව - කුරුණෑගල	243,060	389,830
මහජන බැංකුව - මාතර	-	1,281,302
මහජන බැංකුව - මහනුවර	792,596	864,892
මහජන බැංකුව - පොළොන්නරුව	3,829,302	1,726,542
මහජන බැංකුව - කල්මුණේ	526,004	687,610
ජා.ස.බැ. (ගිණුම් අංකය - 106340003864)	15,357,749	-
අතැති මුදල්		
සුළු මුදල් අග්‍රිමය	607,248	544,139
අතැති මුදල්	1,087,680	31,396,508
බැංකු අයිත		
සම්පත් බැංකු (ගිණුම් අංකය - 000930000337)	-	(352,453)
සම්පත් බැංකුව - DFS (ගිණුම් අංකය - 002930006974)	(16,242,595)	(20,195,355)
මහජන බැංකුව - මාතර	(351,532)	-
මහජන බැංකුව (ගිණුම් අංකය - 004100120210918)	(315,160,721)	(359,036,652)
ජා.ස.බැ. (ගිණුම් අංකය - 106340003864)	-	(9,436,894)
	(308,905,992)	(351,839,776)

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2019/2020

1. පොදු විස්තරය

සී/ස ශ්‍රී ලංකා රාජ්‍ය වාණිජ (විවිධ) නීතිගත සංස්ථාව සමාගම් රෙජිස්ටාර් දෙපාර්තමේන්තුව යටතේ ලියාපදිංචි කොට ඇත.

මෙහි ලියාපදිංචි ප්‍රධාන කාර්යාලය අංක 100, නවම් මාවත, කොළඹ 02 යන ස්ථානයේ සිය ව්‍යාපාර කටයුතු පවත්වාගෙන යනු ලබයි.

ආයතනයේ ප්‍රධාන කර්තව්‍ය මෙහෙයුම් වෙළඳාම හා ප්‍රතිසම්පාදන කටයුතු වන අතර රාජ්‍ය අංශයේ ප්‍රධාන සැපයුම්කරුවෙකු ලෙස ද ආයතනය ක්‍රියා කරනු ලබයි.

2020 මාර්තු 31 වන දිනට ආයතනික ශ්‍රම බලකාය 398 කි. (2018/2019 - 436)

2. වැදගත් ගිණුම්කරණ ප්‍රතිපත්තීන්හි සාරාංශය

2.1 පිළියෙළ කිරීමේ පදනම

2.1.1 අනුගතවීමේ ප්‍රකාශනය

මෙම මූල්‍ය ප්‍රකාශන ශ්‍රී ලංකා වරලත් ගණකාධිකාර ආයතනයේ නව ප්‍රමිතීන්ට අනුකූලව සහ 2007 අංක 07 දරණ සමාගම් පනතේ නියාමයන්ට අනුකූල වන අයුරින් සකස් කොට ඉදිරිපත් කර ඇත.

2.1.2 ඉදිරිපත් කිරීමේ පදනම

පහත දැක්වෙන අයිතමයන් හැර අනෙකුත් සියළුම අයිතම ගෙනහැර දැක්වා ඇත්තේ "වේගිකාසික පිරිවැය පදනම" පදනම් කර ගනිමිනි.

(අ) ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිත අංක 19 ට අනුව, විශ්‍රාමික ප්‍රතිලාභ වගකීම වර්ධමාන අගයට පෙන්වා ඇත්තේ ප්‍රක්ෂිප්ත ඒකක ණය ක්‍රමය පදනම් කර ගනිමිනි.

ආයතනයේ අධ්‍යක්ෂක මණ්ඩලය සමාගම් කටයුතු අධීක්ෂණයෙන් පසුව ආයතනයේ කටයුතු අනාගත කාල පරිච්ඡේදයක් සඳහා කරගෙන යාමට අවශ්‍ය සම්පත් සමාගම සතු බව තහවුරු කර ඇත. එම නිසා අඛණ්ඩ පැවැත්ම නැමති සංකල්පය මූල්‍ය ප්‍රකාශන ප්‍රකාශයට පත් කිරීමේදී සැලකිල්ලට ගෙන ඇත.

2.1.3 සංසන්දනාත්මක විශ්ලේෂණය

පසුගිය වසර වල මූල්‍ය ප්‍රකාශන වල අදාල ශේෂයන් ජංගම වර්ෂයේ ඉදිරිපත් කිරීම් වලින් සනාථ කිරීම සඳහා අවශ්‍ය විටදී නැවත වර්ගීකරණය කොට දැක්වා ඇත.

2.1.4 ඇස්තමේන්තු සහ තීරණාත්මක ගිණුම්කරණ විනිශ්චයන් භාවිතය

මූල්‍ය ප්‍රකාශන අදාල ගිණුම්කරණ ප්‍රතිපත්තීන් අනුව පිළියෙල කිරීමේදී කළමනාකාරිත්වය විනිශ්චයන්, ඇස්තමේන්තු සහ උපකල්පන භාවිතයට ගෙන ඇති අතර මෙමගින් වත්කම්, වගකීම්, ආදායම් සහ වියදම් කෙරෙහි සෘජු බලපෑමක් ඇති අවස්ථාවන්හි දී ප්‍රකාශයට පත් කරන ප්‍රකාශන සැබෑ තත්වයට වෙනස් විය හැකිය.

මෙම ඇස්තමේන්තු සහ උපකල්පන වාර්ෂිකව කළමනාකාරිත්වයේ සමාලෝචනයට පත්වන අතර එම අවස්ථාවන්හි දී ගිණුම්කරණ ඇස්තමේන්තු වලට සිදුකරන ලද ප්‍රතිශෝධන අදාල ගිණුම් වර්ෂයේ හඳුනා ගැනීම සහ එම ඇස්තමේන්තු ප්‍රතිශෝධනය කිරීම සහ ඉදිරි ගිණුම් වර්ෂවල මූල්‍ය ප්‍රකාශනවලට ගනු ලබයි.

සටහන් අංක 17 - ගිණුම් කිරීමේ නිශ්චිත විශ්‍රාමික ප්‍රතිලාභ වගකීම.

මූල්‍ය ප්‍රකාශන සඳහා බලපාන උද්ධමනකාරී සාධක වලට ගැලපීම් සිදු කර නොමැත. වැදගත් සහ සුදුසු ප්‍රතිපත්තීන් ඉදිරි සටහන්වල ඉදිරිපත් කර ඇත.

2.1.5 විදේශීය මුදල් ගණුදෙනු පරිවර්තනය

(අ) ඉදිරිපත් කොට භාවිතයේ ඇති සහ ක්‍රියාකාරී මුදල් ඒකකය

විදේශ මුදල් ගණුදෙනු ගිණුම්ගත කිරීමේ දී අදාල ගණුදෙනුව සිදු වූ දිනට පැවති විදේශීය හුවමාරු අනුපාතය පදනම් කර ගනු ලබයි. අදාල ගණුදෙනු පියවීමේ දී ඇති වූ ලාභ හෝ අලාභ පරිවර්තනය කර ඇත්තේ වසර අවසානයේ පැවති හුවමාරු අනුපාතයන්ට අනුවයි. ආයතනයේ ගිණුම් පිළියෙල කර ඇත්තේ ශ්‍රී ලංකා රුපියල් වලිනි. මෙය ශ්‍රී ලංකාව තුල ක්‍රියාකාරිත්වය දරණ මුදල් ඒකකය වේ.

(ආ) ගණුදෙනු සහ ශේෂයන්

විදේශ මුදල් ගණුදෙනු ශ්‍රී ලංකා රුපියල්වලට පරිවර්තනය කිරීමේ දී අදාල දිනට පැවති විනිමය අනුපාතය අනුව ගලපා ගිණුම්වල දැක්වා ඇත.

2.2 වත්කම් සහ ඒවායේ වටිනාකම තක්සේරු කිරීමේ පදනම

2.2.1 දේපල, පිරිසහ සහ උපකරණ

2.2.2 හඳුනා ගැනීම සහ මිනුම් කිරීම

ආයතනය විසින් ගොඩනගා ගත් වත්කම්වල අගය පෙන්වා ඇත්තේ ඒ වෙනුවෙන් දරන ලද අමු ද්‍රව්‍ය පිරිවැය, සෘජු ශ්‍රමය සහ දරන ලද අනෙකුත් සෘජු වියදම් ද ඇතුළත්ව එම වත්කම් භාවිතයට ගත හැකි වන ආකාරයට පත් කර ගැනීමට දැරූ සියලු පිරිවැය ඇතුළත් අගයට වේ.

කිසියම් දේපල, පිරිසහ හා උපකරණ වර්ෂ කිහිපයක දී මිලට ගත් වත්කම් නම් එහි එලදායි ජීව කාලය බෙදා දැක්වීම කළ යුත්තේ ප්‍රධාන සංසිටකවල පැවැත්ම පදනම් කර ගනිමිනි.

දේපල, පිරිසහ හා උපකරණවල සමුච්චිත ක්ෂය අගය අඩුකළ පසු අගය වාර්ෂික සමාලෝචනයට ලක්වන අතර කිසියම් වෙනස්කමක් සිදු වුවහොත් එම වෙනස්කමට අදාල පිරිවැය මත වූ ක්ෂය අගය අඩු කිරීමෙන් අනතුරුව එය ගෙන හැර දැක්වේ. එම ක්ෂය කල අගය අඩු කර නොහැකි අවස්ථාවල දී එම වත්කම මත වූ ක්ෂය ලියා හැර ඉන්පසු ඉතිරි වන අගය එම දේපල, එසේ නැත්නම් පිරිසහ, උපකරණ පොත් අගය ලෙස ගෙන හැර දැක්වනු ලැබේ.

ඉඩම් හා ගොඩනැගිලි 2006 දී සිදු කළ ප්‍රත්‍යාගණන පදනම මත ගිණුම් ගත කර ඇත. කෙසේ වෙතත් ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිතීන් අනුව නැවත ප්‍රත්‍යාගණනය කලයුතු වූවත් එසේ කිරීමෙන් ධනාත්මක ප්‍රතිලාභ සිදු නොවේ නම් එසේ නොකිරීමෙන් මූල්‍ය ප්‍රමිතීන්ට කිසිදු අහිතකර බලපෑමක් සිදු නොවේ.

දේපල, පිරිසහ හා උපකරණවල සමුච්චිත ක්ෂය අගය අඩු කළ පසු අගය වාර්ෂික සමාලෝචනයට ලක්වන අතර කිසියම් වෙනස්කමක් සිදු වුවහොත් එම වෙනස්කමට අදාල පිරිවැය මත වූ ක්ෂය අගය අඩු කිරීමෙන් අනතුරුව එය ගෙනහැර දැක්වේ. එම ක්ෂය කළ අගය අඩු කළ නොහැකි අවස්ථාවල දී එම වත්කම මත වූ ක්ෂය ලියා හැර ඉන්පසු ඉතිරි වන අගය එම දේපල එසේ නැත්නම් පිරිසහ උපකරණ පොත් අගය ලෙස ගෙනහැර දැක්වනු ලැබේ.

ආයතනය සතු ඉඩම් සාධාරණ අගය අනුව ගෙනහැර දැක්වනු ලබන අතර ඒ සඳහා වාර්ෂිකව සමුච්චිත ක්ෂය අගයක් සටහන් කරනු නොලැබේ. ඉඩම් හා ගොඩනැගිලි නැවත තක්සේරු කිරීමේ දී එහි අගයේ වැඩි වීමක් සිදු වී නම් ආදායම් ප්‍රකාශයේ දැක්වනු ලබන අතර එය හිමිකම් වෙනස්වීමේ ප්‍රකාශයේ ප්‍රත්‍යාගණන සංවිච්චයෙහි දැක්වේ. අගය අඩු වීම ද මෙයට ප්‍රතිවිරුද්ධ අයුරින් මෙලෙස සටහන් කරනු ලබයි.

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2019/2020

2.2.3 පසුව සිදුවූ පිරිවැය

දේපල, පිරිසත හා උපකරණයන් ප්‍රතිස්ථාපනය කිරීම සඳහා දරන ලද පිරිවැය හේතුවෙන් එහි ඵලදායී ජීව කාලය වැඩි වන්නේ නම්, එහි අගය ගණනය කළ හැකි නම් එවැන්නක් ගිණුම්ගත කරනු ලබන අතර එය ප්‍රාග්ධන වියදමක් ලෙස ගෙනහැර දැක්වේ. දේපල, පිරිසත හා උපකරණ දෛනික භාවිතයේ දී සිදුවන වියදම් ගෙන දක්වනු ලබන්නේ ආයතනයේ ආදායම් ප්‍රකාශයෙහි වේ.

2.2.4 නොහඳුනා ගැනීම

දේපල, පිරිසත හා උපකරණයන්හි ධාරණ පිරිවැය හඳුනා ගන්නා අතර එම වත්කම සඳහා ආර්ථික වටිනාකමක් නොමැති අවස්ථාවන්හි දී හෝ භාවිතයෙන් ඉවත් කර ඇති විට දී එය ආයතනය විසින් බැහැර කෙරේ. එහි දී ඇතිවන ලාභය හෝ අලාභය ආදායම් ප්‍රකාශයෙහි දැක්වේ.

2.2.5 ක්ෂය

ආයතනයේ දේපල, පිරිසත හා උපකරණ ක්ෂය කිරීමේ දී එය ආදායම් ප්‍රකාශයෙහි හඳුනා ගනු ලබන්නේ, "සරල මාර්ග ක්‍රමය" යටතේ පිරිවැය හෝ ප්‍රත්‍යක්ෂිත වටිනාකමෙන් සුන්බුන් අගය අඩු කර ඵලදායී ජීව කාලය පුරාවට බෙදා හැරීමෙනි. ලිපිං පහසුකම් යටතේ ඇති වත්කම් ක්ෂය කරනු ලබන්නේ ලිපිං පහසුකම් සලසනු ලබන හෝ එම වත්කමේ ජීව කාලය යන අයිතම දෙකෙන් අඩු කාල සීමාවටයි. ඉඩම් ක්ෂය කරනු නොලැබේ.

වත්මන් සහ සංසන්දනාත්මක කාල සීමාවන් සඳහා ඇස්තමේන්තුගත ඵලදායී ජීව කාලය සහ ක්ෂය අනුපාත පහත දැක්වෙන පරිදි වේ.

ගොඩනැගිලි	7.5%
රථවාහන	20%
කාර්යාල උපකරණ	10%
ගෘහ භාණ්ඩ/සවිකිරීම්	10%
පරිගණක මෙවලම්	33.33%
බදුකර වත්කම් මත වියදම් දැරීම	කල්බදු කාල සීමාව හෝ ගොඩනැගිලි ක්ෂය කළ හැකි කාල සීමාව යන දෙකින් වඩා අඩු කාල සීමාව.

සෑම වසරකම ක්ෂය කරනු ලබන ක්‍රමය සහ අයිතමයන්ගේ ජීව කාලය සමාලෝචනය කර කළමනාකාරිත්වය විසින් මූල්‍ය වාර්තාවල ගෙනහැර දක්වනු ලබයි.

2.2.6 මූල්‍යමය ව්‍යුත්පන්න වත්කම් වර්ගීකරණය

ආයතනය මූල්‍යමය වත්කම් මෙසේ ගෙනහැර දක්වනු ලබයි. සාධාරණ අගය මත ලැබිය යුතු දෑ ලෙස සහ විකිණීම සඳහා කල්පිරුණු පසුව යන අයුරින් මෙම ඉදිරිපත් කිරීම සිදුවේ. කළමනාකාරිත්වය එම වත්කම් ප්‍රථමයෙන් ඉහත ලෙස වර්ගීකරණය කරනු ලබන අතර ආයතනය තුළ මෙම වර්ෂය තුළ දී කිසිදු මූල්‍යමය වත්කමක් නොවිය.

2.2.7 ණය සහ ලැබිය යුතු දෑ

ණය සහ ලැබිය යුතු දෑ මූල්‍යමය වත්කම් ලෙස දැක්වෙන අතර මෙම අයිතමවල වටිනාකම නිශ්චය කිරීමට වෙළඳපොල වටිනාකම් ගත නොහැක්කේ එය ක්‍රියාකාරී වෙළඳපොල තුළ සංසරණය නොවන බැවිනි. මෙම වත්කම් ජංගම වත්කම් වන අතර මාස 12 ට වැඩි කාලයකින් පසු කල් පිරෙන්නේ නම් ජංගම නොවන වත්කම් ගණයට අයත් වේ. ආයතනයේ ණය සහ ලැබිය යුතු දෑ, "වෙළඳ සහ අනෙකුත් ලැබිය යුතු දෑ" ගෙන්ද සමන්විතයි. තවද මුදල් හා මුදල් වලට සමාන දෑ ද මෙහි පිළිබිඹු වේ.

2.2.8 මූල්‍ය මෙවලම් නිලවී කිරීම

මූල්‍යමය වත්කම් හා මූල්‍යමය වගකීම් නිලවී කොට මූල්‍ය ප්‍රකාශනවල හඳුනා ගනු ලබන්නේ එහි ශුද්ධ වටිනාකම අනුව වන අතර මෙසේ සිදු කිරීමේ අරමුණ වන්නේ මූල්‍යමය වත්කම් හා මූල්‍යමය වගකීම් අගයන් එකට නිලවී කිරීමයි.

2.2.9 මූල්‍ය වත්කම් හානිකරණය

ක්‍රමක්ෂය පිරිවැය මත වත්කම්

ගිණුම්කරණ වර්ෂ අවසානයේ දී ආයතනයේ මූල්‍ය වත්කම්හි අගයේ හානිකරණයක් වීද යන වග සමාලෝචනය කරනු ලබයි. මෙහි දී හානිකරණය වීමට යම්කිසි හේතුදාමයක් සිදුවිය යුතු අතර අවක්ෂේපිත සාධකද මේ සඳහා තිබිය හැකිය. මෙමගින් ආයතනයේ මූල්‍ය වත්කම්වලට හෝ මූල්‍ය වත්කම් කාණ්ඩයේ මුදල් ප්‍රවාහයන්හට බලපෑමක් සිදුවිය හැකි වේ.

මෙයට හේතු ලෙස ණයගැතිකරණ නැතිවීම හෝ නොහැකියාව, වස්තු හංගන්වය හෝ මූල්‍ය ප්‍රතිසංවිධාන කටයුතු දැක්විය හැකිය. තවද, ආර්ථික වාතාවරණය, මූල්‍ය ප්‍රවාහයන් අඩු වීම කෙරෙහි බලපෑ හැකි මුලික සාධකයක් වේ. ණය හා අනෙකුත් ලැබිය යුතු දෑ හි අලාභයන් මනිනු ලබන්නේ වත්කමේ දැන් පවත්නා අගය සහ අනාගත මුදල් ප්‍රවාහවල අගය වට්ටම් කිරීමෙන් ලැබෙන අගය ගැනීමෙනි. වත්කම් අගය අඩු වන්නේ නම් එය ආදායම් ප්‍රකාශයේ ගෙනහැර දැක්වේ.

2.2.10 අපහායනය මූල්‍ය නොවන වත්කම්

කාල නිර්ණයන් නොමැති වත්කම් ක්‍රමක්ෂය සිදු කරනු නොලබයි. හමුත් වාර්ෂිකව අපහායනය සඳහා පරික්ෂා කෙරේ. ඉහත සඳහන් වත්කම් හැර අනෙකුත් වත්කම් වාර්ෂිකව අපහායනය සඳහා පරික්ෂා කරනු ලබයි. එහි දී වටිනාකමේ ඇතිවන වෙනස් වීම් මූල්‍ය ප්‍රකාශනවල දක්වනු ලබයි.

2.2.11 තොග

- I තොග අගය කරන්නේ පිරිවැය හෝ උපලබ්ධි අගය යන දෙකෙන් අඩු අගයටයි. ශුද්ධ උපලබ්ධි අගය ගණනය කරන්නේ සාමාන්‍ය වනාන්තර තත්වයන් යටතේ තොගය විකිණිය හැකි අගයෙන් පිරිවැය හා විකුණුම් වියදම් අඩු කිරීමෙන් පසුවය. මූල්‍ය වර්ෂය සඳහා තොග සත්‍යාපනය වර්ෂ අවසානයේ සිදු කර ඇති අතර හානි වූ තොගයන් හඳුනා ගෙන ඇත. ශුද්ධ ලැබිය හැකි වටිනාකම ගිණුම්ගත කර
- II තොගයේ වටිනාකමෙන් විකුණුම් පිරිවැය ලෙස රු. 2,030,501,124 මෙම වර්ෂයේ ආදායම් ප්‍රකාශයට ගෙන දක්වා ඇත.
- III වෙළඳ තොගය සඳහා 5% ක අපහායන අලාභ ලෙස ප්‍රතිපාදන වෙන් කර ඇති අතර වෙළඳ තොගයේ මුල් වටිනාකම ලබා ගැනීමට ආයතනයට නොහැකි බවට සාධනීය සාක්ෂි ඇති විට වසරකට වඩා වැඩි තොගයන් සහ හානියට පත් තොගය සඳහා 5% අපහායන වෙන් කිරීමක් ප්‍රතිපාදනය කර ඇත.
- IV පහත සඳහන් මූල්‍ය ආයතනවලට තොග අගයන් ඇපකරණයන් වශයෙන් උකස් කර ඇත.

මූල්‍ය ආයතනයේ නම	උකස් වටිනාකම (රු.)
මහජන බැංකුව	47,000,000
සම්පත් බැංකුව	150,158,230
ජාතික සංවර්ධන බැංකුව	133,400,000

2.2.12 වෙළඳ ලැබිය යුතු දෑ

මෙම ලැබිය යුතු දෑ ආයතනය විසින් මූල්‍යමය වත්කමක් ලෙස ශේෂ පතුරේ දක්වනු ලබන අතර ගිවිසුම් ප්‍රකාර බැඳීමක දී මුදල් හැර වෙනත් වත්කම් මගින් එය ලබා ගැනීම සඳහා ආයතනයට අයිතියක් ඇත. තවද, වසරකට වඩා වැඩි කාලයක් ගතවන විටදී වෙළඳ ලැබිය යුතු දෑ ජංගම නොවන වත්කම් ලෙස මූල්‍ය ප්‍රකාශවලට ඇතුළත් කර ඇත. තවද, බොල් ණය අදාල වර්ෂය තුළ ආදායම් ප්‍රකාශයේ සටහන් කෙරේ. තවද, අඩමාණ ණය සඳහා වෙන් කිරීමක්ද මූල්‍ය ප්‍රකාශනවල කරනු ලබන්නේ නිශ්චිත සාධක යම් අයුරකින් ඇත්නම් පමණි. මේ සඳහා ආයතනය විසින් ප්‍රමාණාත්මක වෙන් කිරීමක් සිදු කර ඇත.

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2019/2020

2.2.13 ආයෝජන

(අ) දීර්ඝ කාලීන ආයෝජන

දිගුකාලීන ආයෝජන ජංගම නොවන ආයෝජන ලෙස වර්ග කර ඇති අතර ඒවායේ අගය පිරිවැය වෙයි. ආයෝජන අත්පත් කර ගැනීමේ පිරිවැය (මිලදී ගැනීමේ පිරිවැය, තැරැව් ගාස්තු, හුවමාරු ගාස්තු) ද ඇතුළත්ව මුළු පිරිවැය ගණනය කරනු ලැබේ.

(ආ) කෙටිකාලීන ආයෝජන

කෙටි කාලීන ආයෝජන ශේෂ පත්‍ර දිනට පැවති වෙළඳ අගයට හඳුනා ගනු ලබයි. කෙටිකාලීන ආයෝජනයන් හි ලාභ අලාභ ආදායම් ප්‍රකාශයට ගනු ලැබේ.

2.2.14 මුදල් හා මුදල් සමාන දෑ

මුදල් හා මුදල් සමාන දෑ වලින් ගම්‍ය වන්නේ අතැති මුදල්, ඉල්ලුම් තැන්පතු, ඉහල දුර්වලතාවයකින් යුතු ආයෝජන වේ. මෙහි දී මුදල් ප්‍රවාහ ප්‍රකාශය පිළියෙල කිරීමේ දී යොදා ගනු ලබන්නේ බැංකු අයිතව තැරු අතැති මුදල් හා ඉල්ලුම් තැන්පතු පමණි.

2.2.15 ප්‍රකාශිත ප්‍රාග්ධනය

ආයතනයේ සියළුම කොටස් වල එකතුව එහි නාමික අගයෙන් වැඩි කිරීමෙන් ප්‍රකාශිත ප්‍රාග්ධනය ගණනය කොට ඇත.

මෙම ප්‍රකාශිත ප්‍රාග්ධනය පිළිබඳ හිමිකම්, වගකීම් දරනු ලබන්නේ ශ්‍රී ලංකා රජය සහ වෙළඳ අමාත්‍යාංශය මගින් වේ.

2.2.16 වෙළඳ ගෙවිය යුතු දෑ

සමාගම වෙළඳ ගෙවිය යුතු දෑ මූල්‍ය වගකීමක් සේ සලකනු ලබන අතර එය ශේෂ පත්‍රයේ ගෙවිය යුතු දෑ යටතේ සටහන් කරයි. මෙය සැපයුම්කරුවන් හා ඇති වූ ගනුදෙනු වල ප්‍රතිඵලයක් ලෙස ඇති වන්නා වූ මූල්‍ය වගකීමයි. සැපයුම්කරුවන්ගෙන් ලබාගත් භාණ්ඩ හා සේවා වෙනුවෙන් මුදල් හෝ තවත් විවැකි වත්කම් වලින් ආයතනය ගෙවිය යුතුය. වර්ෂයකට අඩු කාලයක දී ගෙවිය යුතු නම් ඒවා ජංගම වගකීම් වන අතර වර්ෂයකට වඩා වැඩි කාලයක් ගත වේ නම් ඒවා ජංගම නොවන වගකීම් ගණයට අයත් වේ. වෙළඳ ණයහිමියෝ සාධාරණ අගය මත හඳුනා ගෙන ඇත.

2.2.17 ණය

ආයතනය ගනු ලබන ණය ප්‍රතිපාදන ප්‍රථමයෙන් සාධාරණ අගය මත හඳුනා ගනු ලබයි. පසුව මෙය ක්‍රමයෙන් පිරිවැය මත හඳුනා ගැනේ. තවද, වාර්ෂිකව සිදුකරනු ලබන ගෙවීම්, ආදායම් ප්‍රකාශයේ සටහන් වන අතර එහි වගකීම් වසරකට වැඩි නම් ජංගම නොවන වගකීම් ලෙසත් වසරකට අඩු නම් ජංගම වගකීම් ලෙසත් ශේෂ පත්‍රයේ දැක්වේ.

2.2.18 ආදායම් බදු

(අ) වර්තමාන බදු

වර්තමාන ආදායම් බදු ගණනය කර වෙන් කොට ඇත්තේ ව්‍යාපාරයේ මෙහෙයුම් අනුව 2006 අංක 10 දරණ ආදායම් බදු පනතේ නියමයන්ට අනුකූලවය.

(ආ) විලම්භිත බදු

විලම්භිත බදු තීරණය කරනු ලැබුවේ මූල්‍ය වාර්තාකරණ කාර්යයන් සඳහා සැලකිල්ලට ගනු ලබන වත්කම් හා බැරකම් වල ප්‍රමාණය, බදු වාර්තාකරණය සඳහා සැලකිල්ලට ගනු ලබන ප්‍රමාණය අතර තාවකාලිකව වෙනස මත ගණනය කිරීමෙනි. විලම්භිත බදු ගණනයේදී බදු ගාස්තු හා වියට අදාල හිඟ භාවිතයට ගෙන ඇත.

විලම්භිත බදු වත්කම් මත හඳුනා ගනු ලබන අතර එය ඉදිරි ගිණුම් වර්ෂවල දී ඇති විය හැකි ආයතනයේ ලාභය සමඟ හිලවී කොට දැක්වීම සඳහා භාවිත කරනු ලැබේ.

විලම්භිත බදු, බදු වත්කම් සහ වගකීම් හිලවී කිරීමේ දී නිත්‍යානුකූල බලාත්මක වන අයුරින් බදු වත්කම් බදු වගකීම් සමඟ හිලවී කෙරේ.

පමාකරන ලද බදු වත්කම සෑදී ඇත්තේ ආයතනයේ ඉදිරියට ගෙනෙන ලද බදු අලාභය හේතුවෙනි. මෙය ආයතනයේ ගිණුම් ප්‍රකාශවලට ගෙන නැගෙන්නේ එය අය කරවා ගැනීමට සාමාන්‍ය බදු කාලසීමාවට වඩා කාලයක් ගතවන බැවිනි. මෙය සටහන්වල දක්වා ඇත.

(ඇ) පිරිවැටුම මත පදනම් වූ බදු

පිරිවැටුම මත පදනම් වූ බදුවලට එකතු කළ අගය මත බදු සහ ජාතිය ගොඩනැංවීමේ බදු ඇතුළත් වේ.

2.2.19 සේවක ප්‍රතිලාභ මත වූ පිරිවැය

(අ) නිශ්චිත ප්‍රතිලාභ සැලැස්ම

නිශ්චිත ප්‍රතිලාභ සැලැස්ම ලෙස හඳුන්වනු ලබන්නේ වෘත්තීය සේවා කාලය හිමි වීමෙන් පසු ක්‍රියාත්මක වන නිශ්චිත දායකත්ව සැලසුම හැර අනෙකුත් පශ්චාත් සේවා ප්‍රතිලාභ සැලැස්මකි. ශේෂ පත්‍රයේ ආයතනික වගකීම් නිශ්චිත ප්‍රතිලාභ සැලැස්ම මගින් ගණනය කොට ඇත්තේ 1983 අංක 12 දරණ පාරිභෝගික දීමනා ගෙවීම් පිළිබඳ පනතට අනුව වේ. සේවකයෙකු වෙත විශ්‍රාම දීමනා ගෙවීමේ වගකීම පැන නගිනුයේ වසර 5 ක පූර්ණ සේවා කාලයක් සම්පූර්ණ කිරීමෙන් පසුවය. මෙම වගකීම ගිණුම් ප්‍රකාශනවල හඳුනා ගෙන ඇත. නිශ්චිත ප්‍රතිලාභ සැලසුමේ හිඟය හෝ අතිරික්තය වර්ෂය සඳහා ගණනය කරනුයේ ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිති අංක 19 ට ප්‍රකාරව වන අතර යොදා ගත් උපකල්පන සටහන් අංක 17හි හෙළිදරව් කොට ඇත.

(ආ) සේවක අර්ථසාධක අරමුදල සහ සේවා නියුක්තිකයන්ගේ තාරකාර අරමුදල

සියලුම සේවක, සේවිකාවන් අර්ථසාධක අරමුදල යටතේ සහ සේවා නියුක්තිකයන්ගේ තාරකාර අරමුදල යටතේ ලියාපදිංචි කොට ඇති අතර අදාළ වර්ෂයේ දී එම සේවක සේවිකාවන් සඳහා ගෙවිය යුතු දායක මුදල රෙගුලාසිවලට අනුව සම්පාදනය කොට ඇත.

සියලුම සේවකයින් සඳහා වූ අර්ථසාධක අරමුදලට හා සේවක තාරකාර අරමුදලට සම්බන්ධ දායකත්වය වියදම් සිදු වූ ආකාරයට ලාභ අලාභ සැකසීමේ දී හඳුනා ගත හැක.

2.2.20 ආදායම් හඳුනා ගැනීම

(අ) භාණ්ඩ විකුණුම් ආදායම

භාණ්ඩයක් විකුණුම් ලෙස හඳුනා ගනු ලබන්නේ පාරිභෝගිකයා වෙත භාණ්ඩයේ අවධානම සහ අයිතිය හුවමාරු වන අවස්ථාවේ දීය.

(ආ) සේවා සැපයුම් ආදායම

සේවා විකුණුම්වලින් ලත් ආදායම හඳුනා ගනු ලබන්නේ සේවාවේ ප්‍රතිලාභ හුවමාරු වූ අවස්ථාවේ දී වන අතර එම ආදායම අදාළ ගිණුම් වර්ෂයේ දී හඳුනා ගැනේ.

(ඇ) පොළී ආදායම

පොළී ආදායම හඳුනා ගනු ලබන්නේ මුදල් පදනම මත වේ.

(ඈ) වෙනත් ආදායම්

වෙනත් ආදායම් ද උපචිත පදනම මත හඳුනා ගනු ලබයි.

(ඉ) දේපල, පිරිසත හා උපකරණ බැහැර කිරීමේ ලාභ

දේපල, පිරිසත හා උපකරණ බැහැර කිරීමේ ලාභ/අලාභ හඳුනා ගනු ලබන්නේ එය බැහැර කළ වර්ෂය තුලයි.

2.2.21 වියදම් හඳුනා ගැනීම

(අ) අයහාර වියදම්

සවිස්තරාත්මක ආදායම් ප්‍රකාශයේ දී වියදම් හඳුනා ගනු ලබන්නේ ආදායම් ඉපැයීම සඳහා දැරූ ජීවිතය සහ වැය මත සෘජු සම්බන්ධතාවය පදනම් කර ගැනීමෙනි.

විදිනොදා ව්‍යාපාර කටයුතු පවත්වා ගෙන යාම සඳහා දරනු ලබන පිරිවැය, ප්‍රාග්ධන නඩත්තු වියදම් ආදිය මෙහෙය වීමේ වියදම්, ආයතනික වියදම් ආදී කටයුතුවල ඵලදායිතාවය ඉහල නංවමින් ආදායම් ඉපැයීම සඳහා සිදු කළ වියදම් අයහාර වියදම් ලෙස දැක්වේ. වර්ෂ අවසානයේ මෙහි ලාභය හෝ අලාභය ආදායම් ප්‍රකාශයට ගනු ලබයි.

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2019/2020

(ආ) ප්‍රාග්ධන වියදම්

ප්‍රාග්ධන වියදම් දරනු ලබන්නේ වත්කම් ස්වභාවය වැඩිදියුණු කිරීමටයි. එනම් එලදායිතාවය වැඩි කිරීම සඳහා දරන වියදම් වේ. එසේම ව්‍යාපාරය ඉදිරියට පවත්වා ගෙන යාමට හෝ එහි පරිමාණය වර්ධනය කිරීමට සහ ව්‍යාපාරයේ පැවැත්ම සඳහා ප්‍රාග්ධන වියදම් දරනු ලැබේ.

(ඇ) ණය ගැනුම්

ආයතනය ප්‍රධාන ලෙස ණය මුදල් යොදා ඇත්තේ ආයතනයේ ප්‍රාග්ධන වත්කම් වැඩි කර ගැනීමට, ප්‍රතිග්‍රහනය සඳහා සහ ඉදිකිරීම් කටයුතු සිදු කිරීමටය. මෙහි දී ප්‍රාග්ධන වත්කම් වෙනුවෙන් යොදා ඇති විටිකාකම / තක්සේරු අගය අදාල වත්කම් කාණ්ඩය යටතේ දක්වා ඇති අතර අනෙකුත් සියලුම ණය ගැනුම් ආදායම් ප්‍රකාශයේ ගලපා දක්වා ඇත. ණය ගැනුම් යටතේ පොළී සහ ණය සම්බන්ධ අනෙකුත් වියදම් ද දක්වා ඇත.

(ඈ) ශුද්ධ මූල්‍යමය ආදායම්/වියදම්

මූල්‍යමය ආදායම් ලෙස බැංකු තැන්පතු ආයෝජන සඳහා පොලීය, සේවක ණය නැවත ගෙවීම් සහ මූල්‍යමය වත්කම් වල සාධාරණ අගය වෙනස්වීම් ආදායම් ප්‍රකාශයන්හි සටහන් කරනු ලැබේ. පොළී ආදායම් සංචිත පදනම මත සාධනීය පොළී ක්‍රමය මත හඳුනා ගෙන ඇත.

මූල්‍යමය වියදම් ලෙස පොළී වියදම්/ගෙවීම්, මූල්‍යමය වත්කම් සාධාරණ අගය වෙනස් වීම්, (අපහයන අලාභ) සහ ආයතනයේ ප්‍රාග්ධන වත්කම් කෙරෙහි ඉදිකිරීම් ප්‍රතිග්‍රහනයට අයත් නොවන වත්කම් ආදායම් ප්‍රකාශයෙහි සාධනීය පොළී ක්‍රමය යටතේ හඳුනා ගෙන ඇත.

(ඉ) බොල් ණය සඳහා වෙන් කිරීම්

මෙම වෙන් කිරීම හඳුනා ගනු ලබන්නේ වර්තමාන නීතිමය වගකීමක් හෝ අතීතයේ ඇති වූ සමහර ගනුදෙනු පදනම් කර ගනිමිනි. මෙම ගනුදෙනු නිරවුල් කිරීමේ දී මුදල් ප්‍රවාහ ආයතනයෙන් පිටතට ගලායන අතර මේ සඳහා යොදා ගන්නා වූ උපක්‍රමයක් ලෙස ඇස්තමේන්තුවක් ඇති කිරීම සාමාන්‍යයෙන් සිදු කරයි. තනි තනි ශේෂ සියුම් ලෙස පරීක්ෂා කර බොල් ණය වියදම් හඳුනාගත යුතුය. එසේ හඳුනා ගන්නා පිරිවැය ආවරණය කර ගැනීම උදෙසා ආයතනය විසින් ප්‍රමාණාත්මක ඇස්තමේන්තුවක් ඇති කර ගත යුතුයි.

2.2.22 සම්බන්ධිත පාර්ශව ගනුදෙනු

ආයතනයේ හෝ වෙනත් පරිබාහිර තුන්වන පාර්ශවයක් විසින් කරන්නා වූ ක්‍රියාකාරකම් හේතු කොට ගෙන ආයතනයේ මූල්‍ය ප්‍රතිපත්ති හා තීරණවලට සැලකිය යුතු අන්දමේ බලපෑමක් කල හැකි නම් හා එසේ සිදු වී ඇති නම් ඒ පිළිබඳ මූල්‍ය ප්‍රකාශනවලින් අනාවරණය කළ යුතුය. අදාල තොරතුරු මූල්‍ය ප්‍රකාශනවල සටහන් අංක 23 මගින් හෙලිදරව් කරනු ලබයි.

ආස්ථිත්වයේ සම්බන්ධිත පාර්ශව

සී/ස ශ්‍රී ලංකා රජයේ වාණිජ (විවිධ) නීතිගත සංස්ථාවේ ක්‍රියාකාරී සම්බන්ධිත ඒකකයන් කිසිවක් නොමැත.

2.2.23 මුදල් ප්‍රවාහ ප්‍රකාශය

මෙම ආයතනයේ මුදල් ප්‍රවාහ ප්‍රකාශය "වකු ක්‍රමය අනුව" සකස් කර ඇත.

2.2.24 අංශ තොරතුරු

ආයතනය නියැලී සිටින ව්‍යාපාරික ක්‍රියාකාරකම් සහ එහි ව්‍යාපාරික ක්‍රියාකාරකම් තුළින් උපයන ආදායම, දරන ලද වියදම මෙහෙයුම් අංශ තුළ ඇතුළත් වේ. ආයතනයේ අනෙකුත් අංශවලින් සිදුවන ගනුදෙනු සමඟ මෙහෙයුම් අංශ ආදායම සහ වියදම හඳුනා ගනු ලබයි. අංශවල සම්පත් බෙදා හැරීම සම්බන්ධයෙන් තීරණ ගැනීම සහ කාර්යසාධන තක්සේරු කිරීම සඳහා සියළුම මෙහෙයුම් අංශවල මෙහෙයුම් ප්‍රතිඵල ක්‍රමවත් ලෙස ආයතනයේ කළමනාකාරිත්වය විසින් සමාලෝචනයට ලක් කරනු ලබයි.

මේ සඳහා වෙන් වෙන්ව පවතින මූල්‍ය තොරතුරු ලබාගත හැකිය. මේ තොරතුරු මූල්‍ය ප්‍රකාශන තුළ සටහන් මගින් හෙලිදරව් කර ඇත.

2.2.25 කොටසක ඉපැයුම

සාමාන්‍ය කොටසක් වෙනුවෙන් හිමි ලාභාංශ ආයතනයේ වර්ෂය තුළ ඇති බර තැබූ සාමාන්‍ය කොටස් ගණනින් බෙදූ කල කොටසක ඉපැයුම ලැබේ.

2.2.26 ශේෂ පත්‍ර දිනට පසු සිදු වීම්

ගිණුම් කාල පරිච්ඡේදයේ අවසන් දිනයත් මූල්‍ය ප්‍රකාශන අධිකාරී බලයෙන් යුතුව නිකුත් කරන දිනයත් අතර කාලසීමාවේ දී මූල්‍ය ප්‍රකාශන වලට බලපෑ හැකි සතුටුදායක හෝ අසතුටුදායක සිද්ධි ඇති විය හැකිය. මේවා ශේෂ පත්‍ර දිනට පසු සිදුවීම් ලෙස හැඳින්වේ.

මෙම සිද්ධි සලකා බලා මූල්‍ය ප්‍රකාශනවල යම් සංශෝධනයන් අවශ්‍ය නම් ඒ සඳහා ප්‍රමාණාත්මක හෙලිදරව් කිරීමක් හෝ ගැලපීමක් අවශ්‍ය නම් ඒ අනුව මූල්‍ය ප්‍රකාශන සංශෝධනය කල යුතුය. එලෙස සිදුවීම් හට ගෙන නොමැති නම් ඒ අවස්ථාවල දී ගැලපීමක් අවශ්‍ය නොවේ. තවද අදාල කාලය තුළ ආයතනයේ ගැලපිය යුතු හෝ සටහන් විය යුතු මූල්‍ය ප්‍රකාශන වලට බලපෑ කිසිදු හේතුවක් නොවීය.

2.2.27 වගකීම් සහ අවිනිශ්චිත සිදුවීම්

වාර්තාකරණ දිනට පැවති වගකීම් සහ අවිනිශ්චිත සිදුවීම් මූල්‍ය ප්‍රකාශනවල සටහන් අංක 24 මගින් හෙලිදරව් කරයි.

2.2.28 මූල්‍ය ප්‍රකාශන සඳහා වගකීම්

ශ්‍රී ලංකා මූල්‍ය වාර්තාකරණ ප්‍රමිතීන්වලට අනුකූලව මූල්‍ය ප්‍රකාශන සකස හා සාධාරණ ලෙස සකස් කිරීම හා ඉදිරිපත් කිරීම සඳහා වූ වගකීම ආයතනයේ අධ්‍යක්ෂක මණ්ඩලය සතුය.

මූල්‍ය ප්‍රකාශන වල හෝ ආයතනයේ වට්ටා හා වැරදි ඇත්නම් ඒවා සොයා ගෙන ඒවාට පිළියම් යෙදීම, අවශ්‍ය අවස්ථාවල දී නව ගිණුම්කරණ ප්‍රතිපත්ති හා ප්‍රමාණාත්මක ඇස්තමේන්තු ඇති කිරීම, තෝරා ගැනීම, භාවිතය සහ සමාලෝචනය කර අවශ්‍ය විටක සංශෝධනය කිරීමේ වගකීම අධ්‍යක්ෂක මණ්ඩලය සතුය.

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2019/2020

සටහන 03 - ආදායම

	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
දළ විකුණුම්	2,454,817,306	3,474,585,182
අඩු කළා : ආපසු ව්‍යුහ	(1,266,435)	(1,005,827)
ශුද්ධ විකුණුම් (සටහන 03.01)	2,453,550,870	3,473,579,355

සටහන 03.01 - වෙළඳ අංශ (ශුද්ධ විකුණුම්)

	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
රසායනික ද්‍රව්‍ය හා ඒ ආශ්‍රිත නිෂ්පාදන	572,889,249	696,841,274
තො.ස.තා. නිපැයුම්	372,471,384	456,579,898
කාර්යාල සැපයුම්	468,223,618	619,773,850
රථ වාහන ටයර් අංශය	227,409,516	223,230,910
හීරු බදු නිදහස් ප්‍රදර්ශනාගාරය	11,320,984	416,275,725
විදුලි සහ විද්‍යුත් උපකරණ	182,491,192	221,241,408
විශේෂ ව්‍යාපෘති ඒකකය	46,095,340	176,183,621
ගෘහස්ථ උපකරණ හා මෙවලම්	131,532,906	163,266,101
ඉදිකිරීම්, ලෝහ උපකරණ හා මෙවලම්	198,623,913	193,723,958
කෘෂි උපකරණ හා යාන්ත්‍රික උපකරණ	127,044,683	175,584,297
ස්වභාවික	113,449,485	127,693,086
වෙන් නොකළ (අනෙකුත්)	1,998,599	3,185,227
	2,453,550,870	3,473,579,355

සටහන 03.02 - අංශ ගත මෙහෙයුම් ප්‍රතිඵල (දළ ලාභ)

	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
රසායනික ද්‍රව්‍ය හා ඒ ආශ්‍රිත නිෂ්පාදන	206,160,829	201,279,967
තො.ස.තා. නිපැයුම්	35,457,449	46,661,751
කාර්යාල සැපයුම්	59,867,392	82,116,062
රථ වාහන ටයර් අංශය	22,103,287	24,383,169
හීරු බදු නිදහස් ප්‍රදර්ශනාගාරය	3,064,006	131,094,537
විදුලි සහ විද්‍යුත් උපකරණ	28,345,817	31,741,015
විශේෂ ව්‍යාපෘති ඒකකය	4,784,837	18,758,879
ගෘහස්ථ උපකරණ හා මෙවලම්	19,101,552	27,166,103
ඉදිකිරීම්, ලෝහ උපකරණ හා මෙවලම්	17,061,662	24,150,866
කෘෂි උපකරණ හා යාන්ත්‍රික උපකරණ	13,316,631	24,581,330
ස්වභාවික	13,500,120	18,156,108
වෙන් නොකළ (අනෙකුත්)	286,165	417,917
	423,049,746	630,507,704

සටහන 04 - අනෙකුත් මෙහෙයුම් ආදායම්

	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
විනිමය මත (ලාභ/අලාභ)	9,926	63,010
විවිධ ආදායම් (සටහන 04.01)	28,964	125,996
සැපයුම්කරුවන් ලියාපදිංචි කිරීමේ ආදායම	-	769,520
ඉපයු ආදායම සහ අනෙකුත් ආදායම් - ණය/කුලී පිරි ගැනුම්	818,865	934,288
ස්ථාවර වත්කම් විකිණීම	70,709	1,300
ලැබුණු කුලිය - රාජකීය පරිශ්‍රය	24,000,000	-
ස්මාර්ට් වෙම් ටෙක්නොලජීස් - වරිටම්	5,656,068	-
ලැබුණු කුලිය - සෙයිලන්සිරි	-	753,333
	30,584,532	2,647,447

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2019/2020

(සටහන 04.01) - විවිධ ආදායම	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
හානි වූ අයිතම විකිණීම	16,147	114,808
වෙනත්	12,817	11,188
	28,964	125,996

සටහන 05 - බෙදාහැරීමේ වියදම්	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
විකුණුම් දිර දීමනා	-	3,974,337
වෙළඳ සාම්පල් පරීක්ෂාව සහ සාම්පල් වියදම්	1,964,386	3,038,801
ටෙන්ඩර් පත්‍රිකා	1,260,963	2,266,057
සැපයුම්කරුවන් ලියාපදිංචි කිරීමේ වියදම්	3,227,263	4,764,522
ගබඩා සහ පුද්ගලික ගාර කුලිය	25,684,383	25,408,995
ලොරි රථ කුලී/ප්‍රවාහන	1,746,149	3,886,830
සේවා කිරීම් ගාස්තු	686,512	756,759
විකුණුම් වියදම් ප්‍රතිපූරණය	17,128,972	13,870,057
ණය වකතුකිරීමේ වියදම් ප්‍රතිපූරණය	1,195,942	1,766,522
වෙළඳ පුද්ගලික වියදම්	50,000	90,310
බලපත්‍ර ගාස්තු - විකිණීම	442,734	506,652
විදේශ ගමන්	290,185	28,100
වෙළඳ ප්‍රවර්ධන වියදම්	508,852	3,597,291
දැන්වීම් ප්‍රචාරණය	1,397,755	1,865,814
තෘති වවුචර්	100,000	-
භාණ්ඩ පැටවුම් සහ බැර මේ වියදම්	-	43,705
අය කළ නොහැකි වකතු කළ අගය මත බදු	285,909	2,399,166
ජාතිය ගොඩනැගීමේ බද්ද	12,110,436	22,793,485
බොල් සහ අඩමාන ණය	100,715	183,950
ලියා හරින ලද තොග හෝ අනෙකුත් දෑ	(344,894)	-
ආයතනික ගනුදෙනුකරුවන්හට විකුණුම් ප්‍රවර්ධනය	-	1,002,344
තොග හානි අලාභ	24,860,434	623,514
ණයගැනියන්ගේ හානි අලාභ	452,651	880,003
	93,149,348	93,747,214

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2019/2020

සටහන 06 - තර්ජන වියදුම්

	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
වැටුප්	131,397,862	130,022,458
සේ. අ. අ.	24,155,176	25,249,609
සේ. භා. අ.	4,829,555	5,049,922
අතිකාල සහ විශේෂ දීමනා	28,280,221	37,506,919
අලුත් අවරුදු උත්සව අත්තිකාරම්	4,889,000	19,916,968
කොන්ත්‍රාත් සහ අතියම් සේවක වැටුප්	49,856,981	60,150,527
කාර්යමණ්ඩල ප්‍රතිලාභ පිරිවැය	730,263	1,239,614
කම්කරු වන්දි	-	200,000
කාර්යමණ්ඩල සුභසාධනය	16,122,052	7,751,469
කාර්යමණ්ඩල වෛද්‍ය වියදුම්	2,870,524	3,908,077
කාර්යමණ්ඩල වාහන සහ ඉන්ධන දීමනා	13,659,796	16,956,705
පවුල් සුභසාධන දීමනා	-	4,063,000
නිල ඇඳුම්	676,495	564,130
ශ්‍රම වියදුම්	34,600	2,984,655
මරණ පාරිතෝෂිකය	350,000	400,000
ලබා නොගත් නිවාඩු සඳහා මුදල්	7,630,864	7,999,164
පාරිතෝෂික ප්‍රතිපාදනය	6,502,705	5,214,624
ගමන් සහ යැපීම් දීමනා	4,683,298	6,043,617
විගණන ගාස්තු	1,152,000	2,098,972
වෘත්තීය සහ උපදේශන සේවා ගාස්තු	193,490	561,553
නෛතික ගාස්තු	384,270	187,520
ලේකම් කටයුතු සහ අනෙකුත් වියදුම්	-	760,035
අධ්‍යක්ෂවරුන්ගේ වැටුප්	1,308,473	1,720,188
අධ්‍යක්ෂවරුන්ගේ දීමනා	195,500	346,800
අධ්‍යක්ෂ මණ්ඩල රැස්වීම් වියදුම්	8,698	12,850
රක්ෂණ - සාමාන්‍ය	1,544,296	1,835,451
වර්ජනම් සහ බදු	1,592,996	1,165,823
බලපත්‍ර ගාස්තු	174,447	280,984
දුරකථන ගාස්තු	10,775,407	12,953,681
විදුලි ගාස්තු	17,194,744	18,016,725
තැපැල් ගාස්තු	1,746,531	1,850,972
ජල ගාස්තු	2,114,400	2,783,825
පුවත්පත් සහ වාර ප්‍රකාශන	192,900	120,693
මුද්‍රණ සහ ලිපිද්‍රව්‍ය	8,016,638	9,793,662
නඩත්තුව - ගොඩනැගිලි	140,585	16,938
නඩත්තුව - කාර්යාල උපකරණ	9,671,994	7,642,471
නඩත්තුව - ගබඩා උපකරණ	448,270	1,702,652
නඩත්තුව - ප්‍රදර්ශනාගාර	12,324,474	13,387,498
නඩත්තුව - රථ වාහන	4,407,215	5,835,964
මෝටර් රථ වාහන ලියාපදිංචිය සහ රක්ෂණය	149,280	331,671
ඉන්ධන සහ ලිහිසි තෙල්	4,471,583	5,644,716
පරිගණක කළමනාකරණ ගාස්තු	295,312	127,908
පරිගණක නඩත්තුව	987,987	2,867,821
ක්ෂය කිරීම් - ගොඩනැගිලි	1,661,084	1,661,084
ක්ෂය කිරීම් - රථ වාහන	642,356	1,564,823
ක්ෂය කිරීම් - පිරියත හා උපකරණ	8,479,041	8,109,246
ක්ෂය කිරීම් - ලී බඩු	7,575,427	7,303,452
ක්ෂය කිරීම් - මෙවලම් හා උපකරණ	368,304	362,551
බදුකරයට ලබාගත් පරිශ්‍රයන් මත ඉදිකළ කාර්යාල/ප්‍රදර්ශනාගාර ක්ෂය වීම	7,887,710	20,169,001
වාහන කුලියට ගැනීම	3,923,328	4,717,846
බැංකු ගාස්තු	10,098,858	15,955,597
කාර්යමණ්ඩල සංවර්ධන සහ පුහුණු වියදුම්	174,822	396,325
අධිකාර	401,531	438,048
වාහන නැවතුම් ගාස්තු	-	979,604
	417,373,343	488,926,409

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2019/2020

සටහන 07 - ශුද්ධ මූල්‍ය ආදායම / (වියදම)

	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
පොළී ආදායම		
කෙටිකාලීන තැන්පතු මත පොළී ආදායම	76,291,787	71,596,082
කාර්ය මණ්ඩල ණය මත පොළිය	1,181,121	916,437
පෙර ගෙවූ කාර්ය මණ්ඩල ප්‍රතිලාභ ප්‍රතිවර්තනය	730,263	1,239,614
	78,203,171	73,752,132
පොළී වියදම		
අයිතා පොළිය	35,846,718	37,634,854
කෙටිකාලීන භාර ණය පොළිය	106,765,628	117,074,796
කල්බදු පොළිය	2,724	392,320
	142,615,069	155,101,970
	(64,411,898)	(81,349,838)

සටහන 08 - ආදායම් බදු වියදම

	සටහන්	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
වර්ෂය සඳහා ලාභය මත ආදායම් බද්ද - 2019/2020	08.01	-	-
විලම්බිත බදු වියදම	08.02	(1,375,474)	(3,827,578)
		(1,375,474)	(3,827,578)

(සටහන 8.1) ගිණුම්ගත ලාභය සහ ආදායම් බද්ද අතර සැසඳීම

මාරතු 31ක් අවසන් වසර සඳහා

	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
බදුකරණයට පෙර ගිණුම්කරණ ලාභය	(121,300,311)	(30,868,309)
ආයෝජන ආදායම	(100,291,787)	(72,349,415)
නොඉඩුන් අයිතම එකතුව	65,414,492	51,492,260
ඉඩුන් අයිතම එකතුව	(49,033,903)	(56,850,746)
ගලපන ලද ව්‍යාපාරික ලාභය	(205,211,510)	(108,576,210)
මුළු ව්‍යවස්ථාපිත ආදායම	100,291,787	72,349,415
ඉදිරියට ගෙනා බදු අලාභ උපයෝජනය	(100,291,787)	(72,349,415)
බදු අය කළ තැකි ආදායම	-	-
28% බැගින් වර්ෂය සඳහා ලාභ මත ආදායම් බද්ද	-	-

වාර්තාකරණ දිනයට ඉදිරියට ගෙනා උපයෝජනය නොකළ බදු අලාභය රු. 319,244,488.10/- ක් විය. (2018/19 - රු. 214,496,537/-).

(සටහන 8.2) විලම්බිත බදු වියදම / (ප්‍රත්‍යාවර්තනය)

විලම්බිත බදු වියදම / (ප්‍රත්‍යාවර්තනය) පැන නැගුණේ :

	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
විලම්බිත බදු වත්කම් සඳහා වසර තුළ අය කිරීම/(ප්‍රත්‍යාවර්තනය)	(5,206,388)	(672,434)
විලම්බිත බදු වගකීම් සඳහා වසර තුළ අය කිරීම/(ප්‍රත්‍යාවර්තනය)	4,774,190	(1,124,864)
ආයුගණක අලාභ සඳහා වසර තුළ අය කිරීම/(ප්‍රත්‍යාවර්තනය)	(943,276)	(2,030,280)
	(1,375,474)	(3,827,578)

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2019/2020

සටහන 09 - කොටසක් සඳහා ඉපයුම්

කොටසක් සඳහා මූලික ඉපයුම්

කොටසක් සඳහා මූලික ඉපයුම් ගණනය කරනු ලබන්නේ කොටස් හිමියන්ට ආරෝපණීය ශුද්ධ ලාභය වසර තුළ නිකුත් කළ සාමාන්‍ය කොටස්වල හරිත සාමාන්‍ය සංඛ්‍යාවෙන් බෙදීම මගිනි.

	2019 / 2020 රු. ගන	2018 / 2019 රු. ගන
කොටස් හිමියන්ට ආරෝපණීය ශුද්ධ ලාභය (රු. ගන)	(119,924,837)	(27,040,732)
නිකුත් කර ඇති සාමාන්‍ය කොටස්වල හරිත සාමාන්‍ය සංඛ්‍යාව	10,000,000	10,000,000
කොටසක් සඳහා මූලික ඉපයුම්/(අලාභ) රු. ගන	(12)	(2.70)

කොටසක් සඳහා තනුක ඉපයුම්

2020 මාර්තු 31න් අවසන් වූ වසර තුළ කිසිදු අවස්ථාවක නොපිය වූ තනුක භව්‍ය සාමාන්‍ය කොටස් නොතිබුණි. එබැවින් කොටසක් සඳහා තනුක ඉපයුම් ඉහත වාර්තා කරන ලද කොටසක් සඳහා මූලික ඉපයුම්වලට සමාන වේ.

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2019/2020

සටහන 10 - දේපළ, පිරිසහ හා උපකරණ

පිරිවැය/ප්‍රත්‍යාගණනය	ඉඩම් ගොඩනැගිලි		බදු පදනම මත ලබාගෙන ඇති ගොඩනැගිලි		මෝටර් රථ වාහන		කාර්යාල උපකරණ		පරිගණක		මෙවලම් සහ උපකරණ		ශාචන හා සවිකිරීම්		එකතුව	
	රු. ශත	රු. ශත	රු. ශත	රු. ශත	රු. ශත	රු. ශත	රු. ශත	රු. ශත	රු. ශත	රු. ශත	රු. ශත	රු. ශත	රු. ශත	රු. ශත	රු. ශත	රු. ශත
2019 අප්‍රේල් 01 දිනට ශේෂය	226,240,000	52,123,790	240,616,923	-	86,209,348	37,520,067	415,981	58,258,870	3,625,514	73,034,524	777,629,036					
එකතු කිරීම්	-	-	-	-	-	-	-	1,912,331	57,526	3,057,293	5,443,129					
ස්ථාවර වත්කම් බැහැර කිරීමේ පිරිවැය	-	-	-	-	-	-	-	-	-	-	-					
2020 මාර්තු 31 දිනට ශේෂය	226,240,000	52,123,790	240,616,922		86,209,348	37,936,048		60,171,201	3,683,040	75,754,274	782,734,622					
කේෂය වීම/හානි වීම																
2019 අප්‍රේල් 01 දිනට ශේෂය	-	49,352,836	111,524,371		84,921,384	12,060,727		52,680,781	1,246,544	35,869,526	347,656,168					
වසර සඳහා කේෂය හාස්තුව		1,661,084	14,255,757		642,356	3,793,605		4,685,437	368,304	7,575,427	32,981,970					
ස්ථාවර වත්කම් බැහැර කිරීමේදී සමුච්චිත කේෂය		-	-		-	-		-	-	-	68,709					
2020 මාර්තු 31 දිනට ශේෂය	-	51,013,920	125,780,128		85,563,740	15,854,332		57,366,219	1,614,848	43,376,245	380,569,429					
2019 අප්‍රේල් 01 දිනට ශේෂය	226,240,000	2,770,955	129,092,552		1,287,964	25,459,340		5,578,089	2,378,970	37,164,998	429,972,867					
2020 මාර්තු 31 දිනට ශේෂය	226,240,000	1,109,870	114,836,794		645,608	22,081,716		2,804,982	2,068,192	32,378,029	402,165,193					

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2019/2020

සටහන 11 - කොටස්වල ආයෝජන

	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
එස් ඊ සී මෙහිකල් ලිමිටඩ්	49,990	49,990
අඩු කළා : එස් ඊ සී මෙහිකල් ලිමිටඩ් කොටස්වල ආයෝජනයේ අගය කපා හැරීම	(49,990)	(49,990)
	-	-
ලංකා නැව් සමාගම	20	20
	20	20

සටහන 12 අ - කාර්ය මණ්ඩලයට ලබා දුන් ණය

	සටහන්	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
ජංගම නොවන			
කාර්ය මණ්ඩල ණය	12.1	12,110,696	9,610,375
පෙර ගෙවුම් කාර්ය මණ්ඩල ප්‍රතිලාභ	12.2	906,252	703,808
		13,016,948	10,314,183
ජංගම			
කාර්ය මණ්ඩල ණය	12.1	5,241,152	4,403,368
පෙර ගෙවුම් කාර්ය මණ්ඩල ප්‍රතිලාභ	12.2	664,178	542,438
		5,905,330	4,945,806
		18,922,278	15,259,989

සටහන 12.1 - කාර්ය මණ්ඩල ණය

	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
වර්ෂය ආරම්භයේ දී ශේෂය	15,259,988	13,039,785
වර්ෂය තුළ ප්‍රදානය කළ ණය	10,013,332	7,494,500
ආපසු අය කර ගත් ණය	(6,351,042)	(5,274,297)
	18,922,278	15,259,988
පෙර ගෙවූ කාර්ය මණ්ඩල ප්‍රතිලාභ වෙත පැවරුම	(1,570,430)	(1,246,245)
වසර අවසානයේ දී ශේෂය	17,351,848	14,013,743
ජංගම නොවන	12,110,696	9,610,375
ජංගම	5,241,152	4,403,368
	17,351,848	14,013,743

සටහන 12.2 - පෙර ගෙවූ කාර්ය මණ්ඩල ප්‍රතිලාභ

	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
වසර ආරම්භයේ දී ශේෂය	1,246,270	1,013,476
වසර තුළ එකතු කිරීම්	1,054,448	787,258
ක්‍රමක්ෂය	(730,263)	(554,464)
වසර අවසානයේ දී ශේෂය	1,570,455	1,246,270
ජංගම නොවන	906,252	703,808
ජංගම	664,178	542,438
	1,570,430	1,246,246

සමාගම සහනදායී අනුපාත යටතේ සේවකයන්ට ණය ලබා දෙයි. ඒ හා සමාන ණය සඳහා වෙළඳපොළ ආශ්‍රිත අනුපාත භාවිත කරමින් අපේක්ෂිත අනාගත මුදල් ප්‍රවාහ වට්ටම් කිරීම මගින් සේවක ණයවල සාධාරණ වටිනාකම තීරණය කරනු ලැබේ. සේවක ණයවල පිරිවැය සහ සාධාරණ වටිනාකම අතර වෙනස්කම් හඳුනා ගනු ලබනුයේ පෙර ගෙවූ කාර්යමණ්ඩල ප්‍රතිලාභ ලෙසය. මෙම ණය ක්‍රමක්ෂය පිරිවැයට මිනිනු ලැබේ.

සී/ස ශ්‍රී ලංකා රජයේ වාණිජ විවිධ නීතිගත සංස්ථා පොළිය	7%	7%
වෙළඳපොළ පොළී අනුපාත	12%	12%

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2019/2020

සටහන 12 ආ - පහසු ගෙවීමේ ණය යෝජනා ක්‍රමය	සටහන්	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
ජංගම නොවන			
දළ ආයෝජනය	12.3	879,697	2,943,376
අඩු කළා : නොඉපැයූ මූල්‍ය ආදායම	12.4	(70,530)	(352,543)
		809,167	2,590,833
ජංගම			
දළ ආයෝජනය	12.3	2,341,338	4,237,734
අඩු කළා : නොඉපැයූ මූල්‍ය ආදායම	12.4	(331,299)	(803,679)
		2,010,039	3,434,055
		2,819,206	6,024,888

සටහන 12.3 - දළ ආයෝජනය			
වසර ආරම්භයේ දී ශේෂය		6,024,888	5,626,509
වසර තුළ දළ ආයෝජනය		303,602	4,994,198
අඩු කළා : ලැබුණු කුලී		(3,509,284)	(4,595,819)
		2,819,206	6,024,888
එකතු කළා : නොඉපැයූ මූල්‍ය ආදායම		401,829	1,156,222
වසර අවසානයේ දී ශේෂය		3,221,035	7,181,110
ජංගම නොවන		879,697	2,943,376
ජංගම		2,341,338	4,237,734
		3,221,035	7,181,110

සටහන 12.4 - නොඉපැයූ මූල්‍ය ආදායම			
වසර ආරම්භයේ දී ශේෂය		1,156,222	913,105
වසර තුළ ලබා ගත් ණය		88,642	1,137,338
අඩු කළා: වසර සඳහා පොලී ආදායම		(843,035)	(894,221)
වර්ෂය අවසානයේ දී ශේෂය		401,829	1,156,222
ජංගම නොවන		70,530	352,543
ජංගම		331,299	803,679
		401,829	1,156,222

සටහන 13 - තොග	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
අවසන් තොගය	482,425,806	611,541,580
මාර්ගස්ථ භාණ්ඩ	103,419,757	55,789,003
හානි වූ සහ සෙමෙන් අලෙවි වන තොග සඳහා ප්‍රතිපාදනය	(37,109,194)	(12,248,760)
	548,736,369	655,081,823

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2019/2020

සටහන 14 - වෙළඳ සහ අනෙකුත් ලැබිය යුතු දෑ	2019 / 2020 රු. ගන	2018 / 2019 රු. ගන
වෙළඳ ණයගැතියෝ	544,864,153	815,411,249
ණයගැති හානි සඳහා අඩු කිරීම්	(9,357,912)	(8,905,261)
	535,506,241	806,505,988
වෙනත් ලැබීම්	24,000,000	-
උත්සව අත්තිකාරම්	2,299,250	2,601,750
විදුලිය සඳහා තැන්පතු	825,000	825,000
ආරක්ෂිත තැන්පතු - ජා.ඉ. බැංකුව	1,057,641	1,061,156
බහාලුම් තැන්පතු	450,138	-
කුලී මුදල් තැන්පතු	20,694,288	22,164,288
විවිධ තැන්පතු	596,500	606,500
වරාය අධිකාරිය - PVQ	50,000	50,000
ලංසු බැඳුම්කර ගිණුම	33,640	-
පෙර ගෙවුම්	1,756,207	3,722,673
සුළු මුදල්වලින් කාර්ය මණ්ඩල අත්තිකාරම්	68,200	26,500
ඇපකර - මහජන බැංකුව	600,000	600,000
ලැබිය යුතු පොළිය	26,837,883	25,810,101
ආදායම් බදු ස්වයං තක්සේරු කිරීම් මත ගෙවීම්	2,776,691	2,776,691
ලැබිය යුතු රැඳවුම් බද්ද	46,413	-
රඳවා ගැනීමේ එකතු කළ අගය මත බදු	-	37,901
අත්තිකාරම් එකතු කළ අගය මත බදු	-	1,239,708
අධ්‍යාපන දෙපාර්තමේන්තුව	7,784,039	7,784,039
විවිධ වියදම් අත්තිකාරම්	1,005,199	1,503,113
සේවා සඳහා අත්තිකාරම්	182,195	1,830,476
අනෙකුත් ගෙවිය යුතු දෑ මත අත්තිකාරම්	4,517,081	4,517,081
ටෙන්ඩර් සහ අනෙකුත් තැන්පතු	119,500	97,200
පොළිය මත රඳවා ගැනීමේ බද්ද	6,925,363	3,650,406
තැරී ගාස්තු ඇප සහතික ආන්තිකය - මහජන බැංකුව	1,645,660	-
තැරී ගාස්තු ඇප සහතික ආන්තිකය - සම්පත් බැංකුව	-	10,730,000
කාර්ය මණ්ඩල ණයගැතියෝ - වැටුප් අත්තිකාරම්	3,832,700	36,000
ඩේවිඩ් පීර්ස් මෝටර් රථ සමාගම	1,074,440	1,074,440
අබලි බැරරි පාලන ගිණුම	1,498,109	384,997
සයන්ටර් ටෙක්නොලොජීස් (පුද්) සමාගම	1,805,000	1,805,000
ණය / කුලීපිට ගැනුම්, කුලී, රක්ෂණ සහ අනෙකුත් ලැබිය යුතු දෑ	4,492,562	3,272,576
	652,479,938	904,713,585

සටහන 15 - අතැති මුදල් සහ මුදලට සමාන දෑ	2019 / 2020 රු. ගන	2018 / 2019 රු. ගන
බැංකුවේ ඇති මුදල්		
ලංකා බැංකුව (ගි.අ. 8859546)	270,158	270,658
සම්පත් බැංකුව (ගි.අ. 000930000337)	114,961	-
ලංකා බැංකුව (ගි.අ. 1060)	20,097	20,097
ජා. ස. බැංකුව (ගි.අ. 101000160408)	15,357,749	-
මහජන බැංකුව - කුරුණෑගල	243,060	389,830
මහජන බැංකුව - මහනුවර	792,596	864,892
මහජන බැංකුව - මාතර	-	1,281,302
මහජන බැංකුව - කල්මුණේ	526,004	687,610
මහජන බැංකුව - පොලොන්නරුව	3,829,302	1,726,542
සුළු මුදල් අග්‍රිමය	607,248	544,139
අතැති මුදල්	1,087,680	31,396,508
	22,848,856	37,181,578

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2019/2020

සටහන 16 - පොළී ගෙවන වගකීම් - කල්බදු

	ඇල්ටේ කාරය KY 6145 / KY 6148 රු. ශත	එකතුව රු. ශත
2019 අප්‍රේල් 01 දිනට ශේෂය	172,643	172,643
අඩු කළා : වාරික ගෙවීම්	(172,643)	(172,643)
2020 මාර්තු 31 දිනට ශේෂය	-	-
විලම්භිත පොළීය		
2019 අප්‍රේල් 01 දිනට ශේෂය	2,867	2,867
අඩු කළා : වර්ෂය තුළ අයකිරීම්	(2,867)	(2,867)
2020 මාර්තු 31 දිනට ශේෂය	-	-

සටහන 17 - විශ්‍රාම ප්‍රතිලාභ වගකීම්

	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
වසර ආරම්භයේ දී ශේෂය	30,215,207	29,317,174
වසර තුළ වෙන් කළ ප්‍රතිපාදනය	9,736,844	6,822,026
වසර තුළ සිදු කළ ගෙවීම්	(4,795,106)	(5,923,993)
වසර අවසානයේ දී ශේෂය	35,156,945	30,215,207

ප්‍රතිලාභ ගණනය කිරීම පිණිස කළමනාකාරිත්වය විසින් යොදා ගනු ලැබ ඇති තක්සේරු ක්‍රමය වනුයේ ශ්‍රී ලංකා විභූතීකරණ ප්‍රමිත අංක 19 'කාර්ය මණ්ඩල ප්‍රතිලාභ' මගින් නිර්දේශ කරනු ලැබ ඇති 'ප්‍රක්ෂේපිත ඒකක බැර ක්‍රමයයි'.

වසර මුළුලෙගි විශ්‍රාම ප්‍රතිලාභ වගකීමේ සංචලනය පහත පරිදි වේ.

	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
පොළී වියදම	3,625,825	3,518,060
වත්මන් සේවා වියදම	2,180,702	1,696,563
කාර්ය මණ්ඩල පිරිවැයේ ඇතුළත් කර ඇති මුළු ප්‍රමාණය	5,806,527	5,214,623
හඳුනා ගත් සත්‍ය ශුද්ධ ලාභ/අලාභ	3,930,317	1,607,402
හඳුනා ගත් මුළු විස්තීර්ණ ආදායම	9,736,844	6,822,025

කළමනාකාරිත්වය විසින් භාවිත කරනු ලැබූ ප්‍රධාන උපකල්පනයන්ට පහත දෑ අන්තර්ගත වේ.

මූල්‍ය උපකල්පන	31.03.2020	31.03.2019
වාර්ෂික පොළී අනුපාතය	12%	12%
වැටුප් වැඩි වීමේ අනුපාතය	1%	1%
කාර්ය මණ්ඩල පිරිවැටුම් සාධකය	4%	5%
විශ්‍රාම යාමේ වයස (අවුරුදු)	60	60

සමාගම ප්‍රවර්තන ව්‍යාපාරයක් ලෙස අඛණ්ඩව පවතිනු ඇත.

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2019/2020

සටහන 18 - ශුද්ධ විලම්භිත බදු වගකීම (වත්කම)

	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
වසර ආරම්භයේ දී ශේෂය	(11,427,278)	(8,049,773)
වසර සඳහා ප්‍රතිපාදනය/ප්‍රතිවර්තනය	(432,198)	(3,377,505)
වසර අවසානයේ ශේෂය	(11,859,477)	(11,427,278)

විලම්භිත බදු ගණනය කරනු ලබන්නේ ස්ථාවර වත්කම්වල ධාරණ වටිනාකම් සහ බදු අය කළ හැකි එක් එක් ක්‍රියාකාරකම් මගින් විශ්ලේෂණය කළ පරිදි විවෘත වත්කම්වල බදු ලියා හළ අගය අතර තාවකාලික වෙනස්කම් ලෙසය.

මූල්‍ය තත්ත්වය පිළිබඳ ප්‍රකාශනයේ වත්කම් සහ වගකීම්වල ධාරණ වටිනාකම් ආශ්‍රිත කාල වෙනස්කම්වලින් පැන නගින බදු බලපෑමේ සැසඳුම පහත පරිදිය.

	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
සෙමින් අළෙවි වන තොග සඳහා ප්‍රතිපාදනය	(5,476,554)	3,429,653
බොල් සහ අධිමාන ණය සඳහා ප්‍රතිපාදනය	247,574	2,493,473
සේවක ප්‍රතිලාභ වගකීම	22,591	8,460,258
බදු කාර්යයන් සඳහා ත්වරිත ක්ෂය	4,774,190	(2,956,105)
	(432,199)	11,427,279

සටහන 19 - කෙටිකාලීන ණය ගැනුම්

	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
ජංගම නොවන වගකීම්		
කාලීන ණය - මහජන බැංකුව	16,934,000	32,558,000
කාලීන ණය - සම්පත් බැංකුව - කල්බදු	-	3,125,430
	16,934,000	35,683,430
ජංගම වගකීම්		
දිගුකාලීන		
කාලීන ණය - මහජන බැංකුව	15,624,000	15,624,000
කාලීන ණය - සම්පත් බැංකුව - කල්බදු	3,125,430	8,750,180
	18,749,430	24,374,180
කෙටිකාලීන		
කාලීන ණය - මහජන බැංකුව	423,948,522	403,947,524
කාලීන ණය - සම්පත් බැංකුව	214,590,601	228,253,059
කාලීන ණය - ජා.ස. බැංකුව	51,488,333	122,019,094
	690,027,456	754,219,677
	708,776,886	778,593,857
මුළු ණය වගකීම	725,710,886	814,277,287

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2019/2020

සටහන 20 - වෙළඳ සහ අනෙකුත් ගෙවිය යුතු දෑ	2019 / 2020 රු. ගන	2018 / 2019 රු. ගන
වෙළඳ ණයනිමියෝ	400,888,236	433,500,823
විදේශ ආනයන වගකීම	203,641,921	230,462,601
ජාතිය ගොඩනැගීමේ බද්ද	-	2,128,844
උපචිත වියදම්	37,945,861	30,859,734
ගෙවිය යුතු ලාභාංශ	11,000,000	-
ගෙවිය යුතු එකතු කළ අගය මත බදු	14,133,886	10,063,285
අනෙකුත් ණයනිමියෝ - විවිධ	12,420,074	4,698,029
විගණන ගාස්තු	2,304,000	2,304,000
ආරක්ෂිත තැන්පතුව - ජා. ඉ. බැංකුව	1,057,641	1,061,156
සේ. අ. අ.	3,385,561	3,489,849
සේ. භා. අ.	406,268	418,782
කාර්ය මණ්ඩල ණයනිමියෝ - නැවත බැංකු ගත කළ වැටුප් ආදිය	500,009	146,883
වැටුප් අඩු කිරීම්	392,143	332,475
වැටුප් අඩු කිරීම් - කාර්ය මණ්ඩලය සහ අනෙකුත්	49,056	-
කාර්ය මණ්ඩල සඳහා සහන ඇති කිරීමේ අරමුදල	225,021	225,021
ඒබීසී ට්‍රේඩ් ඇන්ඩ් ඉන්වෙස්ට්මන්ට්	1,041,629	1,041,629
සාලා එන්ට්‍රයිසස්	95,507	95,507
අඩාන්ස් (පුද්) සමාගම	1,920,661	1,920,661
ආපසු ගෙවිය යුතු ටෙන්ඩර් තැන්පතු	60,000	60,070
ගෙවිය යුතු රඳවා ගැනීමේ බද්ද	57,363	9,478
එට්සලාට් ණය කාඩ්පත්	748,683	748,683
නොමිලේ හිකුත් කරන භාණ්ඩ පාලන ගිණුම	109,584	32,736
මුද්දර ගාස්තු වියදම් අය කර ගැනීම	25,950	30,250
ණය/කුලීපිට ගැනුම් අත්තිකාරම	1,193,953	1,266,905
කල්බදු උපකරණ සඳහා ණයනිමියෝ	165,012	182,625
ලැබිය යුතු මුදල් - යාපනය ප්‍රදර්ශනාගාරය	415,128	415,128
ණය/කුලී පිට ගැනුම් සඳහා ගෙවිය යුතු රක්ෂණය	49,232	56,098
ණය/කුලී පිට ගැනුම් සඳහා ගෙවිය යුතු මුද්දර ගාස්තු	-	8,870
ස්ටැම්ප් ටේටර් (පුද්) සමාගම	28,000	28,000
රඳවා ගැනීම	2,896,059	2,746,906
සේවා කොන්ත්‍රාත් මත රඳවා ගැනීම	956,659	972,288
ආදායම අහිමි වීම පියවීමේ ගිණුම - යාපනය ප්‍රදර්ශනාගාරය	238,765	238,765
	698,351,859	729,546,081

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2019/2020

සටහන 21 - බැංකු අයිරා

	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
මහජන බැංකුව (ගිණුම් අංකය 004100120210918)	315,160,721	359,036,652
මහජන බැංකුව - මාතර	351,532	-
සම්පත් බැංකුව - DFS (ගිණුම් අංකය 002930006974)	16,242,595	20,195,355
සම්පත් බැංකුව (ගිණුම් අංකය 000930000337)	-	352,453
ජා. ස. බැංකුව (ගිණුම් අංකය 101000160408)	-	9,436,894
	331,754,848	389,021,354

සටහන 22 - රජයේ ප්‍රදානය විලම්භිත ආදායම් ගිණුම

	2019 / 2020 රු. ශත	2018 / 2019 රු. ශත
වසර ආරම්භයේදී ශේෂය	45,942,424	51,047,138
වසර තුළ රජයේ ප්‍රදානය	11,370,000	-
වසර සඳහා ක්ෂය	(6,368,047)	(5,104,714)
වසර අවසානයේදී ශේෂය	50,944,377	45,942,424

නාරාහේන්පිට මහා පරිමාණ පුද්ගලනාගාරය වසර 30ක කාල සීමාවක් සඳහා වූ බදුකර දේපළකි. ඉහත රජයේ ප්‍රදානය පසුකාලීනව ලැබුණු අතර ශ්‍රීලංකා 20 අනුව ගිණුම්කරණ ක්‍රමවේදය යොදා ගනිමින් වත්කමේ ධාරණ වටිනාකම ගණනය කිරීමේදී ප්‍රදානය අඩු කරන ලදී. ක්ෂය වත්කමක පිටින කාලය පුරා අඩු කළ ක්ෂය වියදමක් ලෙස ලාභ හා අලාභයන්හි මෙම ප්‍රදානය හඳුනාගනු ලැබේ. ඒ අනුව 2027/28 වසර දක්වා වන ඉතිරි වසර 8ක කාල සීමාව සැලකිල්ලට ගනිමින් 2019/20 වසරේදී රු. 6,368,047.08 ක් අය කර ගන්නා ලදී.

සටහන 23 - සම්බන්ධිත පාර්ශව සමග ගනුදෙනු

අ) ප්‍රධාන කළමනාකරණ පිරිස් සමග ගනුදෙනු

ශ්‍රී ලංකා ගිණුම්කරණ ප්‍රමිත 24 - 'සම්බන්ධිත පාර්ශව හෙළිදරව් කිරීම' ප්‍රකාරව, ප්‍රධාන කළමනාකරණ පිරිස් යනු අස්තිත්වයේ ක්‍රියාකාරකම් සැලසුම් කිරීම, මග පෙන්වීම සහ පාලනය කිරීම සඳහා අධිකාරිය සහ වගකීම ඇති අය වේ. ඒ අනුව අධ්‍යක්ෂ මණ්ඩලය (විධායක සහ විධායක නොවන අධ්‍යක්ෂවරුන් ඇතුළුව), අධ්‍යක්ෂ මණ්ඩලයට ආසන්නම පහළ මට්ටමේ සිටින සමාගමේ ජ්‍යෙෂ්ඨ කළමනාකරුවන් සංස්ථාවේ ප්‍රධාන කළමනාකරණ පිරිස් ලෙස වර්ගීකරණය කර තිබේ.

(i) අධ්‍යක්ෂවරුන් සඳහා ණය

සමාගමේ අධ්‍යක්ෂවරුන්ට කිසිදු ණයක් ප්‍රදානය කොට නොමැත.

(ii) ප්‍රධාන කළමනාකරණ පිරිස් සමග වෙනත් ගනුදෙනු

මෙම මූල්‍ය ප්‍රකාශනයන්හි සටහන 23 (අ-iii)හි හෙළිදරව් කර ඇති ගනුදෙනු හැර ප්‍රධාන කළමනාකරණ පිරිස් සමග වෙනත් කිසිදු ගනුදෙනුවක් සිදු කර නොමැත.

සටහන 24 - ප්‍රාග්ධන වගකීම්

2020 මාර්තු 31 දිනට අධ්‍යක්ෂ මණ්ඩලය විසින් අනුමත කරන ලද ගිවිසුම්කර ප්‍රාග්ධන වියදම් සහ අවිනිශ්චිතතාවයන් නොතිබුණි.

සටහන 25 - සංසන්දනාත්මක තොරතුරු

සංසන්දනය පහසු කිරීම පිණිස, පෙර වර්ෂය හා සම්බන්ධ අදාළ ශේෂ ප්‍රවර්තන වසරේ වර්ගීකරණයට අනුකූල වන සේ නැවත වර්ගීකරණය කර ඇත.

මූල්‍ය ප්‍රකාශන සඳහා සටහන් - 2019/2020

සටහන 26 - මූල්‍ය අවදානම් කළමනාකරණය

දළ විශ්ලේෂණය

මූල්‍ය උපකරණ භාවිතයෙන් පහත දැක්වෙන අවදානම්වලට සංස්ථාව නිරාවරණය වේ.

- ණය අවදානම
- දුවශීලතා අවදානම
- වෙළඳපොළ අවදානම (ව්‍යවහාර මුදල් අවදානම සහ පොළී අනුපතා අවදානම ඇතුළුව)

ඉහත එක් එක් අවදානම වෙත සංස්ථාවේ නිරාවරණය පිළිබඳ ගුණාත්මක හා ප්‍රමාණාත්මක තොරතුරු සහ අවදානම මැනීම සහ කළමනාකරණය කිරීම සඳහා සංස්ථාවේ අරමුණු, ප්‍රතිපත්ති සහ පටිපාටි මෙම සටහන ඉදිරිපත් කරයි.

අවදානම් කළමනාකරණ රාමුව

සංස්ථාවේ අවදානම් කළමනාකරණ රාමුව ස්ථාපිත කිරීම සහ අධීක්ෂණය සඳහා සමස්ත වගකීම අධ්‍යක්ෂ මණ්ඩලය සතු වේ. සංස්ථාවේ අවදානම් කළමනාකරණ ප්‍රතිපත්ති ස්ථාපනය කරනු ලබනුයේ සංස්ථාව විසින් මුහුණ දෙන අවදානම් හඳුනා ගැනීම සහ විශ්ලේෂණය කිරීමටත්, උචිත අවදානම් සීමා සහ පාලන පැන විමටත් අවදානම් සහ සීමාවන්ට අනුගත වීම අධීක්ෂණය කිරීමටත්ය. වෙළඳපොළ තත්ත්වයන් සහ සමාගමේ ක්‍රියාකාරකම් පිළිබඳව කිරීම පිණිස අවදානම් කළමනාකරණ ප්‍රතිපත්ති සහ පද්ධති නිරන්තරයෙන් සමාලෝචනය කරනු ලැබේ.

ණය අවදානම

ණය අවදානම යනු පාරිභෝගිකයකු හෝ මූල්‍ය උපකරණයක ප්‍රතිපාර්ශවය සිය ගිවිසුම්කර බැඳීම් සපුරාලීමට අපොහොසත් වුවහොත් සිදුවන මූල්‍ය අලාභය වන අතර එය මූලික වශයෙන් පැන නගිනුයේ පාරිභෝගිකයින්ගෙන් සහ ආයෝජන සුරැකුම්පත්වලින් සංස්ථාවට ලැබිය යුතු දෑවලිනි.

දුවශීලතා අවදානම

දුවශීලතා අවදානම යනු මුදල් හෝ වෙනත් මූල්‍ය වත්කමක් ලබා දීම මගින් පියවනු ලබන තම මූල්‍ය වගකීම් ආශ්‍රිත බැඳීම් සපුරාලීමේ දී සංස්ථාව මුහුණ දෙන අවදානම වේ. මෙම අවදානම කළමනාකරණය කිරීමේ දී සංස්ථාවේ ප්‍රවේශය වනුයේ, පිළිගත නොහැකි අලාභ හෝ සංස්ථාවේ කීර්තිනාමයට සිදුවන හානිවලින් තොරව, ගෙවිය යුතු අවස්ථාව වන විට තම වගකීම් සපුරාලීමට ප්‍රමාණවත් දුවශීලතාවයක් තමන් සතුව සැම විටම පවතින බව හැකිතාක් දුරට සහතික කිරීමයි.

දුවශීලතා අවදානම මැනීම සහ අවම කිරීම පිණිස සංස්ථාව තම ශුද්ධ මෙහෙයුම් මුදල් ප්‍රවාහය සමීපව අධීක්ෂණය කර, මුදල් හා මුදල් සමාන දෑ ප්‍රමාණවත් මට්ටමක පවත්වා ගත් අතර මූල්‍ය ආයතනවලින් එකක වූ අරමුදල් පහසුකම් ලබා ගන්නා ලදී.

වෙළඳපොළ අවදානම

වෙළඳපොළ අවදානම යනු විදේශ විනිමය අනුපාත, පොළී අනුපාත ආදිය වැනි වෙළඳපොළ මිල වෙනස්වීම්, සංස්ථාවේ ආදායම හෝ මූල්‍ය උපකරණවල එහි කොටස් වටිනාකම කෙරෙහි බලපෑමේ අවදානමයි. වෙළඳපොළ අවදානම කළමනාකරණය කිරීමේ අරමුණ වනුයේ ලාභ ප්‍රශස්ත කරමින් පිළිගත් පරාමිතීන් තුළ වෙළඳපොළ අවදානම් පාලනය හා කළමනාකරණය කිරීමයි.

පොළී අනුපාත අවදානම

පොළී අනුපාත අවදානම යනු වෙළඳපොළ පොළී අනුපාතවල වෙනස්කම් හේතුවෙන් මූල්‍ය උපකරණවල සාධාරණ වටිනාකම හෝ අනාගත මුදල් ප්‍රවාහ විචලනය වීමේ අවදානමයි. වෙළඳපොළ පොළී අනුපාත ප්‍රධාන කොටම සම්බන්ධ වනුයේ සංස්ථාවේ දිගුකාලීන ණය බැඳීමට සහ පාවෙන පොළී අනුපාත සහිත ආයෝජනයන්ටය. කෙසේවෙතත්, වාර්තාකරණ දිනයට සැලකිය යුතු පොළී අනුපාත අවදානමක් ඇතිකරන්නා වූ ප්‍රමාණාත්මක දිගුකාලීන පාවෙන අනුපාත ණය ගැනුම් හෝ තැන්පතු සමාගම සතුව නොමැත.



வரையறுக்கப்பட்ட இலங்கை அரசு (பொது) வர்த்தக கூட்டுத்தாபனம்

வருடாந்த அறிக்கை
2019-2020

உள்ளடக்கம்

நோக்கு, இலட்சியப் பணி மற்றும் நிறுவனசார் இலக்குகள்	04
இலக்குகள், செயற்பாடுகள், சேவைகள் மற்றும் ஆண்டிற்கான முன்னேற்றம்	05
நிறுவனம் பற்றிய தகவல்கள்	06
தலைவரின் செய்தி	07
சிரேஸ்ட முகாமைத்துவம் மற்றும் பிரிவுத் தலைவர்கள்	08 - 09
எமது உற்பத்தித் தொகுதி	10 - 12
வர்த்தக மீளாய்வு	13
தொழில் உருவாக்கம்	14
நிறுவன ஆளுகை	15
நிதிசார் சிறப்பம்சங்கள்	16
நிதிசார் சிறப்பம்சங்களின் வரைபடத் தோற்றம்	17 - 18
கூட்டுத்தாபனத்திற்கான பிரிவுகளின் செயலாற்றுகை	19 - 20
கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை	21 - 23
விரிவான வருமானக் கூற்று	24
நிதி நிலை பற்றிய அறிக்கை	25
உரிமை முதலின் மாற்றங்கள் பற்றிய கூற்று	26
நிதிப் பாய்ச்சல் கூற்று	27 - 28
நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்	29 - 48

நோக்கு இலட்சியப் பணி மற்றும் நிறுவனசார் இலக்குகள்

எமது நோக்கு

தேசிய வணிகத் துறையின் முதல்வராக மாறுதல்

எமது இலட்சியப் பணி

ஆசியாவின் வணிக மையமாக அமைவதற்கும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் பங்குதாரர்களின் நலன்களைப் பேணிக்கொண்டு ஏனைய அனைத்துத் துறைகளினதும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதேவேளை அடிப்படையில் அரசு துறையின் செயற்பாட்டு விளைத்திறனை மேம்படுத்துவதற்காக அரசு துறைக்குத் தேவையான அனைத்துத் தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்குதல்.

நிறுவனசார் இலக்குகள்

நியாயமான வருவாயை ஈட்டுதல்,
பணியாளர் மற்றும் தொழில்சார்
மேம்பாட்டிற்கு பங்களிப்பு நல்குதல்
மற்றும் விசேட வியாபாரச் சின்னங்கள்
மூலம் உற்பத்தித் தலைமையை
நிறுவுதல்

இலக்குகள், செயற்பாடுகள், சேவைகள் மற்றும் ஆண்டிற்கான முன்னேற்றம்

தொழிற்பாட்டு இலக்குகள்

- ▣ பல்வகைப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விற்பனை மூலம் சந்தையை உறுதிப்படுத்துதல்
- ▣ புகழ்பெற்ற மற்றும் நம்பகமான சர்வதேச வியாபாரச் சின்னங்களை நம் நாட்டில் பிரதிநிதித்துவப்படுத்துதல்
- ▣ நிறுவனத்தின் வருவாய் மற்றும் இலாபத்தை அதிகரிப்பதன் மூலம் அதன் நற்பெயரை உருவாக்குதல்
- ▣ அரசுதரையின் தேவைகளை திறம்பட வழங்குவதன் மூலம் அபிவிருத்தி இலக்குகளை அடைதல்
- ▣ நிறுவனத்தின் பிரதான உற்பத்திகளின் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்
- ▣ அரசு கொள்கைகள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது தொடர்ச்சியான கவனம் செலுத்துவதன் மூலம் உற்பத்தியை மேம்படுத்துதல்

தொழிற்பாட்டு மூலோபாயங்கள்

- ▣ வாடிக்கையாளர் தளத்தையும் அணுகலையும் விரிவப்படுத்துதல்
- ▣ வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப தயாரிப்புகளின் தொகுப்பை அதிகரித்தல்
- ▣ தொழிற்பாட்டு வளத் திட்டமிடல் முறைமை மற்றும் பெறுகை ஒப்புதல் மூலம் வலைதள இயல் வணிக முகாமைத்துவம் மற்றும் தரவு முகாமைத்துவம்
- ▣ பிரதான உற்பத்தி வகைகளில் செயலூக்கமான மற்றும் பயனுள்ள பங்கேற்பு

வருடத்திற்கான முன்னேற்றம்

எமது முக்கிய வணிக வருமானமானது 2,454 மில்லியன் ரூபா மதிப்பைப் பதிவு செய்தது மீளாய்வாண்டில் ஏனைய தொழிற்பாட்டு வருமானம் 30.6 மில்லியன் ரூபாவாகும். வருடத்தில் வரிக்கு முந்திய நிகர இழப்பு 125.2 மில்லியன் ரூபாவைக் காட்டியதுடன் மொத்தப் உரிமையாண்மை 651 மில்லியன் ரூபாவை குறைவடைந்தது.

2020 மார்ச் இறுதியில் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை 398 ஆகும்.

உற்பத்தி நிறுவனங்களுடன் கூட்டாக எங்கள் சொந்த STC வியாபாரச் சின்னத்துடனான உற்பத்திகளை உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளதோடு மேலும் பல வகையான உற்பத்திகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.

நிறுவனம் பற்றிய தகவல்

கம்பெனியின் பெயர் : வரையறுக்கப்பட்ட இலங்கை அரசு (பொது) வர்த்தக கூட்டுத்தாயனம்

சட்ட வடிவம் : 2007ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் எஸ்.டி.சி ஜெனரல் டிரேடிங் கம்பனி என காணப்பட்ட பெயர் 2010.10.01 ஆம் திகதி இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டது. 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க அரசு கம்பனிகள் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட இலங்கை ஜெனரல் டிரேடிங் கம்பனியாகத் தாபிக்கப்பட்ட நிறுவனம் அதற்கு முன்னர் 1970 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க இலங்கை அரசு வர்த்தகச் சட்டத்தின் கீழ் இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் என அழைக்கப்பட்டது. இந்த நிறுவனம் வர்த்தகம் அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தலைவர் /முகாமைத்துவ பணிப்பாளர் : திரு யோகா பெரேரா : (2020.01.22 இணைதல்)
ஜனாப். ஹுசைன் ஏ. பைலா : (2019.11.26 இராஜினாமா)

பணிப்பாளர் சபை : திரு.பி.ஏ.ரீ. ரொட்றிகோ : (2020.01.20 இணைதல்)
திரு.இ.ஏ. ஹெட்டிஆர்ச்சி : (2020.01.20 இணைதல்)
திரு.யூ. திசாநாயக்க : (2020.01.20 இணைதல்)
திரு.இ.ஜே. விதானாச்சி : (2020.01.21 இணைதல்)
திருமதி.ஜி. தஹநாயக்க : (2020.02.05 இணைதல்)
திரு.ரீ.ஏ.இ. ரஞ்சித் : (2020.02.14 இணைதல்)
திரு.எஸ்.எல். இன் : (2019.05.17 இராஜினாமா)
திரு.ரீ.வீ. வீரசேன : (2019.09.03 இராஜினாமா)

கம்பனிச் செயலாளர் : ஏ.டபிள்யூ. மெனேஜ்மன்ட் கன்சல்டன்ஸ் பிரைவெட் லிமிடெட்

கணக்காய்வாளர் தலைமை அதிபதி : கணக்காய்வாளர் தலைமை அதிபதி
தேசிய கணக்காய்வு அலுவலகம்,
இலக்கம் 306/72,
பொல்தூவ வீதி,
பத்தரமுல்லை.

வங்கியாளர்கள் : மக்கள் வங்கி
தேசிய வளர்ச்சி வங்கி
சம்பந் வங்கி

பதிவு செய்யப்பட்ட அலுவலகம் : த.பெ. 1686
100, நவம் மாவத்தை,
கொழும்பு 2,
இலங்கை.
தொலைபேசி: 2422341-3
தொலைநகல்: 2447970
மின்னஞ்சல் : lankagen@sltnet.lk
வலைதளம்: www.stcgeneral.com

கம்பனி பதிவிலக்கம் : PB 863

ஊழியர்களின் எண்ணிக்கை : முடிவடைந்த வருடத்தில் கம்பனியினால் 398 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தலைவரின் செய்தி

இலங்கை அரசு வர்த்தக (பொது கூட்டுத்தாபனம்) லிமிடெட்டின் 2019/2020 ஆண்டுக்கான அறிக்கையைச் சமர்ப்பிக்க விரும்புகின்றேன்.

வெளிப்புறச் சுற்றாடல் மேலோட்டப் பார்வை

2018ஆம் ஆண்டின்பொழுது இலங்கையின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி வீதமானது 3.3% ஆக இருந்ததுடன், 2019 ஆம் ஆண்டில் அது 2.3% ஆக மேலும் வீழ்ச்சியடைந்தது. எதிர்க்கணியப் போக்கானது 2020 வரை தொடர்ந்ததுடன், 2020 இன் முதலாம் காலண்டின் இறுதியில் -1.8% ஆன எதிர்க்கணிய வளர்ச்சியைக் காட்டியிருந்தது. பொருளாதாரச் செயற்பாடுகளிலான ஒட்டுமொத்த மெதுவான தன்மை, 2019 ஏப்ரலில் இடம்பெற்ற உயிர்த்த ரூயியறுத் தாக்குதல், 2020 இன் முதலாம் காலண்டின் இறுதியில் ஆரம்பித்த முடக்க நிலைமைகள், 2019-2020 காலப்பகுதியின் பொழுது STC யின் வர்த்தகங்களில் நேரடியாகத் தாக்கம் விளைவித்தன. தொடர்ச்சியான முயற்சிகளுடன் STC யானது, ஒரு நியாயமான மட்டத்தில் நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமாக இருந்தது. கொள்ளளநோய்க் கால கட்டத்தில்கூட, எமது செயலாற்றுகையை வரும் ஆண்டிலும், நம்பிக்கையுடன் முன்னேற்றிச் செல்ல நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்.

செயலாற்றுகை மீளாய்வு

2019/2020 ஆண்டில் STC யானது, 17.24% மான ஒரு நிகர இலாபத்துடன் ரூபா 2453 மில்லியன் வருடாந்த புரள்வை பதிவுசெய்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது கம்பனியின் புரள்வானது, எமது கட்டுப்பாட்டுக்கு அப்பால்பட்ட நாட்டின் பொருளாதார நிலையின் சரிவின் நிமித்தமாக கடுமையான வீழ்ச்சி ஒன்றிணைப் பதிவுசெய்திருந்தது. நியாயாதிக்கக் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களுடன், மொத்தப் புரள்வில் கிட்டத்தட்ட 27% - 30% பங்களிப்புச் செய்துவந்த, ஒரு சிறந்த செயலாற்றுகை வர்த்தகத்தைக் கம்பனி இழந்துவிட்டது. ஆனாலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது மொத்தச் செலவினமானது, ஒப்பீட்டு ரீதியில் 13% ஆல் குறைவடைந்துள்ளது. மீளாய்வு செய்யப்படும் இந்த ஆண்டின்பொழுது கம்பனியானது ரூபா 124.7 மில்லியன் நிகர இழப்பைப் பதிவுசெய்துள்ளது.

கம்பனியின் பணியாட்டொகுதியினரின் எண்ணிக்கையானது 2020 மார்ச் 31 இல் உள்ள பிரகாரம் 398 ஆக இருந்துள்ளது.

எனது தலைமையின் கீழ் புதிய பணிப்பாளர் சபையானது 2020 ஜனவரி பிற்பகுதியில் நியமிக்கப்பட்டது. புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்ட பிற்பாடு கம்பனியானது, இறுக்கமான செலவுக் குறைப்பு முறைமைகளைச் செய்ததன் மூலமாக வர்த்தகத்தை இலாபகரமாக மாற்றிக்கொள்வதற்குப் பல படிநிலைகளை எடுத்தது.

பாவனை குறைந்துபோன மற்றும் மெதுவாக நகரும் இருப்புப் பண்டங்களுக்கு, முடிவு கட்டுவதன் மூலம், இருப்பு வைப்புச் செலவினத்தைக் குறைப்பதற்குப் பல ஏற்பாடுகளை புதிய பணிப்பாளர்கள் சபை செய்தது. கடன்காரர்கள் தொடர்பில் முகாமைத்துவமானது, கடன் காலப் பகுதியைக் குறைத்துக்கொள்ளும் முகமாகவும், அதன் மூலம் காசோட்டத்தைப் பலப்படுத்துவதற்காகவும் புதிய கடன்கொள்கையை அறிமுகம் செய்தது.

சில பிரிவுகளில் கட்டமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டன. எல்லாப் பிரிவுகள் மற்றும் காட்சியறைகளின் இலாபத் தன்மையை அதிகரிக்கச் செய்வதற்காக, மாதாந்த மீளாய்வு முறைமையை முகாமைத்துவம் அறிமுகம் செய்தது. தரமான போட்டி விலைகளைப் பெற்றுக்கொள்வதனால், உச்சபட்ச நன்மையை அதிகரித்துக் கொள்வதற்காக, கொள்வனவுச் செயன்முறைமையைப் பலப்படுத்துவதற்குப் புதிய முறைமைகள் அமுல்படுத்தப்பட்டன. போட்டி விலைகளைப் பெற்றுக்கொள்வதற்காக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வழங்குனர்களிடம் புதிய மனுக்கோரல்களுக்கு மீள் அழைப்புக்கள் விடுக்கப்பட்டன.

2020/2021 இல் புதிய வர்த்தக நடவடிக்கைகளுக்குள் நுழைவதற்கான படிநிலைகளும் எடுக்கப்பட்டன.

எதிர்காலத் திட்டங்கள்

01. ஒரு நியாயமான விலையில் நுகர்வோர் பண்டங்களைச் சந்தைப்படுத்துவதற்காக STC யின் வர்த்தக நாமத்தின் கீழ் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்திகளை அறிமுகம் செய்யும் வழியில் FMCG சந்தையின் பிரசன்னத்தை அதிகரித்தல். உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களைக் கொள்வனவு செய்வதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்களையும் ஊக்குவிப்பதற்கும் படிநிலைகள் எடுத்தல்.
02. அரசாங்கக் கட்டுப்பாட்டு விலை மட்டங்களில் விலைகள் பேணுவதை உறுதிப்படுத்தும் வகையில், சில்லறைச் சந்தைக்கு நுகர்ப்படுபவைகளின் விலைகளை ஸ்திரப்படுத்தும் முயற்சியில், அரசாங்கத்தின் பெரும் வர்த்தகப் பிரிவு என்ற வகையில் STC அதில் துடிப்புடன் பங்கேற்றல்.
03. மேலெழும் சந்தைச் சந்தர்ப்பங்களின் வழியில் உற்பத்தித் தொகுதிகளை அதிகரித்தல்.
04. மின்சாரம் மற்றும் மின்னியல் பொருட்களின் திருத்தங்கள், தகவல் தொழில்நுட்பம் தொடர்புடைய பண்டங்களைச் சீர்செய்தல் மற்றும் திருத்துதல், ரயர் மாற்றதல் மற்றும் சக்கர சமச்சீரமை செய்தல் சேவைகள் போன்ற வியாபார வழிகள் தொடர்புடைய சேவைகளை முன்னேற்றுதல்.
05. பொருத்தமான கொள்கைகளை அறிமுகம் செய்வதன் மூலம் காசுப் பாய்ச்சலை அதிகரிக்கவும், நிதிச் செலவினத்தைக் குறைப்பதற்கும், கடன் புரள்வு மற்றும் இருப்புப் புரள்வை முன்னேற்றுவது தொடர்பில் தொடர்ச்சியான கவனம் செலுத்தல்.
06. எல்லா அரசாங்க நிறுவனங்களுக்கும் ஒரு போட்டித் தன்மையான விலையில் பண்டங்களை விநியோகித்தல்.

நிறுவனத்தின் மேம்படுத்துகைக்காக எனது சிரேஸ்ட் முகாமைத்துவம் மற்றும் பணியாட் தொகுதி உறுப்பினர்களிடமிருந்து ஆதரவை எதிர்பார்த்திருக்கும் அதேவேளையில், கௌரவ வர்த்தக அமைச்சராலும், எனது சக சபை உறுப்பினர்களாலும் வழங்கப்பட்ட தீர்க்கதரிசன நோக்கான வழிகாட்டுதல்களுக்காக எனது நேர்மையான பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். நிதியாண்டு பூராகவும் எமது பயணத்தில் பகிர்ந்துகொண்ட எமது வங்கியாளர்கள் மற்றும் எல்லாப் பங்காண்மையாளர்களுக்கும் நன்றி கூறுவதற்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நான் எடுத்துக் கொள்வதுடன், அவர்களது தொடர்ச்சியான ஆதரவையும் எதிர்பார்த்திருக்கின்றேன்.

2021 டிசெம்பர் 31ஆம் திகதி முடிவுக்கு வரும் 2021/2022 மூன்றாம் காலண்டின் பொழுது STC யானது, ஒரு இலாபத்தை ஈட்டியுள்ளது என நான் அறியத்தர விரும்புகின்றேன். STC யில் கிடைக்கக்கூடிய எல்லா வளங்களையும் பயன்படுத்தி கம்பனியைத் திசைமாற்றி 2020/21 ஆண்டை ஒரு இலாபகரமான குறிப்புடன் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நான் எதிர்பார்த்துள்ளேன்.

யோகா பெரேரா

தலைவர் / முகாமைத்துவப் பணிப்பாளர்

சிரேஸ்ட் முகாமைத்துவம் மற்றும் பிரிவுத் தலைவர்கள்

சிரேஸ்ட் முகாமைத்துவம்

தலைவர்/முகாமைத்துவப் பணிப்பாளர்
பொது முகாமையாளர்
பிரதிப் பொது முகாமையாளர் - சந்தைப்படுத்தல்
பிரதிப் பொது முகாமையாளர் - நிதி
பிரதிப் பொது முகாமையாளர் - நிர்வாகம்

பெயர்

திரு. யோகா பெரேரா
திருமதி சமிலா இத்தமல்கொட
திரு.எம்.என்.மகேஷ் மென்டிஸ்
திருமதி.ஐ.எம். தம்ம குமாரி இலங்கசிங்க
திரு.ஜே.சி.கே. மடவல

பிரிவுத் தலைவர்கள்

இரசாயனப் பொருட்கள் மற்றும் அதனுடன் இணைந்த உற்பத்திகள் பிரிவு
உதவி முகாமையாளர்

திரு.கே.எச்.குணவர்த்தன

அலுவலக வழங்கல் பிரிவு

உதவி முகாமையாளர்

திரு. ரஞ்சன் பத்மலால்

விட்டு மற்றும் பொழுதுபோக்கு உபகரணப் பிரிவு

உதவி முகாமையாளர்

செல்வி.என்.பீ.ரணசிங்க

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பப் பிரிவு

உதவி முகாமையாளர் - விற்பனை

திரு.எம்.ரீ. பண்டார

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவைகள் பிரிவு

முகாமையாளர் - த.தொ.தொ.சேவைகள்

ஐனாப்.எம்.ஐ.எம்.அஸ்ஹார்

மின் மற்றும் மின்னணுப் பிரிவு

முகாமையாளர்

திரு.கே.எல்.பத்திரண

விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பிரிவு

உதவி முகாமையாளர்

திருமதி.மதுஷாணி அக்குருகொட

கட்டுமானம். உலோகப்பொருட்கள் மற்றும் அலுவலகத் தளபாடங்கள் பிரிவு

உதவி முகாமையாளர்

திரு.அநுராத மகேஷ்

வாகன உற்பத்திப் பிரிவு

உதவி முகாமையாளர்

திருமதி. சரோஜா டீ சில்வா

துரிதமாக விற்பனையாகும் நுகர்வுப் பொருட்கள் பிரிவு

பொறுப்பதிகாரி

திரு.ஐ.பீ.குமார

விசேட கருத்திட்டங்கள் மற்றும் சந்தைப்படுத்தல்

உதவி முகாமையாளர்

செல்வி.மிஹிரி ஹேரத்

காட்சியறைத் தொழிற்பாடு

முகாமையாளர்

திரு. கயான் ரணதுங்க

சிரேஸ்ட முகாமைத்துவம் மற்றும் பிரிவுத் தலைவர்கள்

பிரிவுத் தலைவர்கள்

பெயர்

தீர்வைவரியற்ற கடை
உதவி முகாமையாளர்

திரு.கே.ஜி.சீ. ஜனக

பெறுகைப் பிரிவு
முகாமையாளர்

திரு.இ.கே. ஜயசூரிய

நிதிப் பிரிவு
முகாமையாளர்
உதவி முகாமையாளர்
உதவி முகாமையாளர்
உதவி முகாமையாளர்

திருமதி.ஐ.கே.பி.பி.பெரேரா
செல்வி.என்.யூ.இ. அல்விஸ்
திருமதி.பி.ஆர்.இ. பீரிஸ்
செல்வி.என்.ஈ. இல்லிபன்கமுவ

தகவல் தொழில்நுட்பப் பிரிவு
பதில் சிரேஸ்ட முகாமையாளர்

திரு.நிரோஷ் பண்டார

சேவைகள் மற்றும் வழங்கல்கள்
உதவி முகாமையாளர்

திருமதி.கே.எச். அனுபமா பீரிஸ்

போக்குலரத்து
உதவி முகாமையாளர்

திரு. மொஹமட் பஸ்னான்

கணக்காய்வுப் பிரிவு
முகாமையாளர் - உள்ளகக் கணக்காய்வு

செல்வி.லலனி சமுத்ரா

மனித வளம் மற்றும் சட்டப் பிரிவு
சட்ட உத்தியோகத்தர்
முகாமையாளர் ம.வ.

திருமதி.ஆர்.எஸ்.இ.ரத்நாயக்க உதவி
திருமதி.ஏ.தசநாயக்க

கிளைகளும் காட்சியறைகளும்

- 1 குருநாகல் காட்சியறை
- 2 கண்டி காட்சியறை
- 3 மாத்தறை காட்சியறை
- 4 அநுராதபுரம் காட்சியறை
- 5 யாழ்ப்பாண காட்சியறை
- 6 சாய்ந்தமருது காட்சியறை
- 7 பொலன்னறுவை காட்சியறை
- 8 செய்லென்சிற்றி கடைத் தொகுதி

- இல 243/3/1, புத்தளம் வீதி, குருநாகல்
இல 449, வில்லியம் கொப்பல்லவ விதி, கண்டி
இல 11, YMCA கட்டிடம், புகையிரத நிலைய வீதி, மாத்தறை
இல 561-B, 38 4ஆம் குறுக்கு வீதி, அநுராதபுரம்.
இல 127, MPCS கட்டிடம் காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்
இல 452 பிரதான வீதி, சாய்ந்தமருது.
இல 75/B, 2 எலபார கதுருவெல
பொருளாதார நிலையம், நாராஹேன்பிட்டி

எமது உற்பத்தித் தொகுதி



அலுவலக வழங்கல் மற்றும் உபகரணங்கள்

டபிள் A & ஏனைய நிழல்பட கட்டாசிகள். பலகைகள், கட்டாசி வகைகள் புத்தகங்கள், பைல்கள் மற்றும் போல்டர்கள், கடித உறைகள், அலுவலக பைகள் மற்றும் பிரி/புகேஸ்கள் பேனாக்கள் மற்றும் பென்சில்கள் வெண் பலகைகள் மற்றும் மாக்கர்கள் கத்தரிக்கோல், காகித கத்திகள் மற்றும் காகித சிறு துண்டாக்கும் கருவிகள், கால்குலேட்டர்கள், ஸ்டேப்லர்கள் மற்றும் பஞ்சர்கள், இருவட்டுகள் மற்றும் டிவிடிகள் யூ.எஸ்.பி டிரைவர்கள் மற்றும் பிற காகிதாதிகள்.

வீட்டு உபகரணங்கள்

அலுமினியப் பொருட்கள், பீங்கான் தயாரிப்புகள், நான்ஸ்டிக் சமையலறை பொருட்கள், அனைத்து வகையான துப்புரவுப் பொருட்கள் விளையாட்டுப் பொருட்கள், அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்கள், கோப்பைகள் மற்றும் சாஸர்கள் முள்கரண்டி மற்றும் பீங்கான் பொருள்கள் கெட்டில்ஸ் மற்றும் ஐக்ஸ், இராக்கைகள் மற்றும் தட்டுகள் வென்னீர் குடவை (பிளாஸ்டிக் குடவைகள்), நீர் வடிகட்டிகள் மற்றும் சுத்திகரிப்பிகள், தலையணைகள், மெத்தைகள் மற்றும் மெத்தை விரிப்புகள், ரப்பர், தும்பு தரைவிரிப்புகள், தராசுகள் மற்றும் மழை அங்கிகள், குடைகள், திசுக்கள், காடதாசி துடைப்பான்கள், ஏனைய கட்டாசி உற்பத்திகள், சுவர்க் கடிக்காரங்கள்.



தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு பாகங்கள்

மடிக்கணினிகள், டெஸ்க்டாப் கணினிகள், அச்சப்பொறிகள், தொலைநகல் இயந்திரங்கள், ஸ்கேனர்கள் யு.பி.எஸ், புகைப்பட நகல் இயந்திரங்கள், பிற கணினிப் பாகங்கள்.



மின் மற்றும் மின்னணுப் பாகங்கள்

ஏர் கண்டிஷனர்கள், கே.டி.கே.மின்விசிறிகள், டிஜிட்டல் கெமராக்கள் (அசைவற்ற, விடியோ) மற்றும் ஒளிரும் விளக்குகள், மல்டிமீடியா ப்ரொஜெக்டர்கள் மற்றும் திரைகள் உட்புற மற்றும் வெளிப்புற ஒலிவாங்கிகள், ஆடியோ பெருக்கிகள், மிக்சர்கள் மற்றும் மைக்ரோபோன்கள், ஜெனரேட்டர்கள், அணுகல் கட்டுப்பாட்டு முறைமைகள், சி.சி.டி.வி முறைமைகள், விரல் அடையாள இயந்திரங்கள், பல்புகள் (சி.எ.பி.எல். ப்ளோரசன்ட்) & அவசர விளக்குகள், தொலைபேசிகள், வயரிங் பாகங்கள், பிற மின் பாகங்கள்.



எமது உற்பத்தித் தொகுதி



எமது உற்பத்தித் தொகுப்பு

துரிதமாக விற்பனையாகும் நுகர்வுப் பொருட்கள் விட்டில் சுகாதாரத்தைப் பேணுவதற்குத் தேவையான தயாரிப்புகள் தனிப்பட்ட துப்பரவேற்பாட்டுப் பொருட்கள் உணவு வகைகள்

டயர் மற்றும் எக்சைட் பெட்டரிகள்



விவசாய உபகரணங்கள், இயந்திர கருவிகள் மற்றும் உலோகப்பொருள்கள்



முள் கம்பிகள், பற்றைகளை வெட்டும் கருவிகள், மற்றும் புல் வெட்டும் கருவிகள் மற்றும் புல் மட்டம் வெட்டும் கருவிகள், வெட்டிங் மின்மாற்றிகள், கத்திகள், அனைத்து வகையான பவர் டூள்கள், அனைத்து வகையான கைக் கருவிகள், நீர் குழாய்கள், பாதுகாப்பு உபகரணங்கள் (ஹெல்மெட், கையுறைகள் மற்றும் பூட்ஸ்) கொத்துக்கரண்டி, அலவாங்கு, சவல் மற்றும் இரேக்கைகள் பாலித்தீன் சீலர்கள், .போகிங் இயந்திரங்கள்

எமது உற்பத்தித் தொகுதி



உள்ளக வடிவமைப்பு மற்றும் அலுவலக தளபாடங்கள்

உருக்குத் தளபாடங்கள் (நாற்காலிகள், மேசைகள், அலுமாரி, கெபினட், புத்தக இராக்கைகள்) மர தளபாடங்கள் (நாற்காலிகள், மேசைகள், அலுமாரி, கெபினட், புத்தக இராக்கைகள்) மெலமைன் தளபாடங்கள் (நாற்காலிகள், மேசைகள், அலுமாரி, கெபினட், புத்தக இராக்கைகள்)

இரசாயனப் பொருள்கள்

கைத்தொழில் இரசாயனப் பொருள்கள், ஆய்வுகூட இரசாயனப் பொருள்கள், விசேட இரசாயனப் பொருள்கள், தெரிவு செய்யப்பட்ட வெடிக்கும் இரசாயனப் பொருள்கள்.




தீர்வைவரியற்ற கடை


இராஜதந்திரிகளினதும் இராஜதந்திர தூதுக்குழுக்களினதும் தேவைகளுக்கான வசதிகளை வழங்குகின்றன.

வர்த்தக மீளாய்வு

விற்பனை வளர்ச்சி (ரூ.மில்லியன்)



வரி வளர்ச்சிக்குப் பின்னரான நிகர இலாபம் (ரூ.மி)



தொழில் உருவாக்கம்

2015 - 2020

2015/2016 தொடக்கம் 2019/2020 தொழில்வாய்ப்புக்களின் எண்ணிக்கை

2015 - 2016



மொத்த ஊழியர்கள் 393

நிர்வாகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய ஊழியர்கள் 206

விற்பனை ஊழியர்கள் 187

2016 - 2017



மொத்த ஊழியர்கள் 425

நிர்வாகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய ஊழியர்கள் 205

விற்பனை ஊழியர்கள் 220

2017 - 2018



மொத்த ஊழியர்கள் 452

நிர்வாகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய ஊழியர்கள் 221

விற்பனை ஊழியர்கள் 231

2018 - 2019



மொத்த ஊழியர்கள் 436

நிர்வாகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய ஊழியர்கள் 204

விற்பனை ஊழியர்கள் 232

2019 - 2020



மொத்த ஊழியர்கள் 398

நிர்வாகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய ஊழியர்கள் 211



விற்பனை ஊழியர்கள் 187

நிறுவன ஆளுகை

கடந்த ஆண்டு எஸ்.டி.சி.யின் முகாமைத்துவமானது ஆளுகைக் கட்டமைப்பு மற்றும் சிறந்த வணிக நடைமுறைகளை மீண்டும் உயிர்ப்பூட்டுவதற்காக முயற்சித்தது. அதற்கு மேலதிகமாக, கூட்டுத்தாபனமானது ஒரு தனியான உள்ளகக் கணக்காய்வு பிரிவைக் கொண்டுள்ளதுடன் சிறந்த கட்டுப்பாட்டுச் சூழலை உறுதிப்படுத்துவதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தியுள்ளன மேலும், பணிப்பாளர் சபைக்கு அறிக்கையிடுகின்ற தனியான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுவொன்று உள்ளது. அரசாங்கப் பெறுகை நடைமுறைக்கு ஏற்ப பெறுகை பொறிமுறையை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் கேள்விப்பத்திர சபை தாபிக்கப்பட்டுள்ளது.

பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள்

கணக்காய்வுக் குழு அங்கத்தவர்கள்



வர்த்தக முகாமைத்துவக் கருவிகள் கிடைக்கக்கூடிய தன்மை



1. கூட்டுத்திட்டம் 2019/2021
2. வருடாந்த அறிக்கை 2018/2019
3. STC பெறுகை செயன்முறைகள்
4. STC செயற்பாட்டுத் திட்டம்
5. STC உற்பத்தித் தொகுப்பு
6. STC தொகுப்பு
7. STC கடனுக்கான விற்பனைக் கொள்கை
8. STC அங்கீகரிக்கப்பட்ட பதவியணி

நிதிசார் சிறப்பம்சங்கள்

	2019/2020 (ரூ.000'S)	2018/2019 (ரூ.000'S)	வித்தியாசம்% ↑ -/↓
தொழிற்பாடு			
புரள்வு	2,453,551	3,473,579	-29%
வட்டி மற்றும் வரிக்கு முந்திய ஈட்டல்கள்	-60,819	48,874	-224%
வரிவிதிப்புக்கு முன்னரான இலாபம்	-125,231	-32,476	286%
வரிவிதிப்புக்கு பின்னரான இலாபம்	-124,798	-29,098	329%
ஐந்தொகை			
நடைமுறையல்லா சொத்துக்கள்	427,851	454,305	-6%
நடைமுறைச் சொத்துக்கள்	2,064,781	2,341,268	-12%
நடைமுறை பொறுப்புக்கள்	1,738,884	1,897,331	-8%
நடைமுறையல்லா பொறுப்புக்கள்	103,035	111,841	-8%
பிரகடனப்படுத்தப்பட்ட மூலதனம் மற்றும் ஒதுக்கங்கள்	650,713	786,401	-17%
காசுப்பாய்ச்சல்			
தொழிற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து ஈட்டப்பட்ட தேறிய தொகை	309,617	359,943	-14%
தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட தேறிய தொகை	301,349	340,582	-12%
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்து ஈட்டப்பட்ட தேறிய தொகை	69,825	48,743	43%
நிதி நடவடிக்கைகளிலிருந்து ஈட்டப்பட்ட தேறிய தொகை	-328,240	-378,983	-13%
பங்குக்கான தரவுகள்			
பங்குக்கான ஈட்டல்கள்	-12	-2.7	344%
பங்கொன்றின் தேறிய சொத்துக்கள்	65.07	78.64	-17%
உரிமையாண்மை மீதான வருவாய் (ROE)	-0.19	-0.04	413%
சொத்துக்கள் மீதான வருவாய் (ROA)	-0.05	-0.01	370%
முக்கியமான விகிதங்கள்			
மொத்த இலாப விகிதம்	17%	18%	-1%
தேறிய இலாப விகிதம்	-5%	-0.8%	-4%
தூரித விகிதம்	0.87	0.89	-2%
நடைமுறை விகிதம்	1.19	1.23	-4%
கடன் உரிமை விகிதம்	1.63	1.53	6%

நிதிசார் சிறப்பம்சங்களின் வரைபட தோற்றம்


புரள்வு

வருடம்	(ரூ.மி)
10/11	1093
11/12	1872
12/13	2269
13/14	3052
14/15	3862
15/16	2949
16/17	3749
17/18	4334
18/19	3474
19/20	2454



வரிக்கு முந்திய தேறிய இலாபம்

வருடம்	(ரூ.மி)
10/11	59
11/12	82
12/13	97
13/14	74
14/15	11
15/16	31
16/17	61
17/18	82
18/19	-32
19/20	-125




மொத்தச் சொத்து

வருடம்	(ரூ.மி)
10/11	2028
11/12	2469
12/13	2059
13/14	2275
14/15	3051
15/16	2694
16/17	2650
17/18	2994
18/19	2796
19/20	2493



உரிமையாண்மை


வருடம்	(ரூ.மீ)
10/11	484
11/12	572
12/13	640
13/14	686
14/15	695
15/16	707
16/17	759
17/18	820
18/19	786
19/20	651



EPS(ரூ.)




ROE(ரூ.)



கூட்டுத்தாபனத்திற்கான பிரிவுகளின் செயலாற்றுகை

வருவாய் ஈட்டுனர்கள் 2019-2020




வருவாய் ஈட்டுனர்களின் செயலாற்றுகை 2019/2020

பிரிவு	வருவாய்	மொ.இ	மொ.இ%
இர.பொ.	572,889,249	206,160,829	36%
த.தொ.தொ	372,471,384	35,457,449	10%
அ.வ.	468,223,618	59,867,392	13%
மோ.வா.	227,409,516	22,103,287	10%
தீ.க.	11,320,984	3,064,006	27%
மி.மி	182,491,192	28,345,817	16%
வி.க.பி	46,095,340	4,784,836	10%
ம.வ	131,532,906	19,101,552	15%
நி.உ.	198,623,913	17,061,661	9%
வி.வ&இ.உ	127,044,683	13,316,631	10%
க.ச	113,449,485	13,500,120	12%
ஓதுக்கப்படாத	1,998,599	286,165	14%
மொத்தம்	2,453,550,870	423,049,746	17%


பிரிவுசார் செயலாற்றுகை ஒப்பீடு (2018-2019 / 2019-2020)

பிரிவு	2018/2019 (ரூபா)			மொத்த இலாபம் %	2019/2020 (ரூபா)			% ↑ / ↓		
	விற்பனை	மொத்த இலாபம்	மொத்த இலாபம் %		விற்பனை	மொத்த இலாபம்	மொத்த இலாபம் %			
								விற்பனை	மொத்த இலாபம்	மொத்த இலாபம் %
இர.பொ.	696,841,274	201,279,967	29%	572,889,249	206,160,829	36%	-18%	2%	7%	
த.தொ.தொ	456,579,898	46,661,751	10%	372,471,384	35,457,449	10%	-18%	-24%	-1%	
அ.வ.	619,773,850	82,116,062	13%	468,223,618	59,867,392	13%	-24%	-27%	0%	
மோ.வா.	223,230,910	24,383,169	11%	227,409,516	22,103,287	10%	2%	-9%	-1%	
தீ.க.	416,275,725	131,094,537	31%	11,320,984	3,064,006	27%	-97%	-98%	-4%	
மி.மி	221,241,408	31,741,015	14%	182,491,192	28,345,817	16%	-18%	-11%	1%	
வி.க.பி	176,183,621	18,758,879	11%	46,095,340	4,784,837	10%	-74%	-74%	0%	
ம.வ	163,266,101	27,166,103	17%	131,532,906	19,101,552	15%	-19%	-30%	-2%	
நி.உ.	193,723,958	24,150,866	12%	198,623,913	17,061,662	9%	3%	-29%	-4%	
வி.வ&இ.உ	175,584,297	24,581,330	14%	127,044,683	13,316,631	10%	-28%	-46%	-4%	
க.ச	127,693,086	18,156,108	14%	113,449,485	13,500,120	12%	-11%	-26%	-2%	
ஒதுக்கப்படாத	3,185,227	417,917	13%	1,998,559	286,165	14%	-37%	-32%	1%	
மொத்தம்	3,473,579,355	630,507,704	18%	2,453,550,870	423,049,748	17%	-29%	-33%	-1%	

பிரிவுசார் வருமான ஒப்பீடு



பிரிவுசார் மொத்த வருமான ஒப்பீடு



எனது இல: TCM/E/STC/2019/20/FA

உமது இல:

திகதி: 30 மார்ச் 2021

தலைவர்

இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம்

இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் 2020 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக்கூற்றுக்கள் மற்றும் ஏனைய சட்டரீதியானமற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைகள்பற்றிய 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் பிரகாரமான கணக்காய்வுதலைமை அதிபதியின் அறிக்கை.

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் 2020 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல்கூற்று, இலாப நட்டக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2020 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தினதும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தினதும் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துக்களும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் தரப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் 154(6) உறுப்புரையின் பிரகாரம் எனது அறிக்கையானது உரியகாலத்தில் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படும்.

கூட்டுத்தாபனத்தின் 2020 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கைக் கணக்கீட்டு நியமங்களுக்கு அமைவாக எனது காணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பானது இந்த அறிக்கையின் நிதிக் கூற்றுக்களுக்கான கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு எனும் பகுதியில் மேலதிகமாகவும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படையை வழங்கும் பொருட்டு என்னால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கணக்காய்வுச் சான்றுகள் போதுமானதும் பொருத்தமானதென்பது எனது நம்பிக்கையாகும்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ்வாளுகைக்கு உட்பட்டதரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்கதயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கூட்டுத்தாபனத்தைத் தொடர்ந்து பேணிச் செல்வதற்கான இயலுமையை தீர்மானிப்பது முகாமைத்துவத்தின் பொருப்பாக அமைவதோடு முகாமைத்துவமானது கம்பெனியைக் கலைப்பதற்குக் கருதினால் அல்லதுவேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளின இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் அடிப்படையில் கணக்குப் பதிதல் மற்றும் கம்பெனியின் இருப்புக்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

கம்பெனியின் நிதி அறிக்கையிடல் செயல்முறை தொடர்பான பொறுப்பானது அவ் ஆளுகைக்குட்பட்டதரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் கம்பெனியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பெனியானது அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களுக்கான கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொடுப்பதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கையினை வழங்குவதும் எனது குறிக்கோளாகும். நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்றபோதிலும் இலங்கைக் கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கைக் கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும்; பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல் எனது கருத்துக்கான அடிப்படையாகும். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.

- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயல்திறன் மீது அபிப்பிராயமொன்றைத் தெரிவிப்பதற்கு எதிர்பார்க்கப்படவில்லை.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்டதொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தப்பாடும் மதிப்பிடப்பட்டது.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் தொடர்ந்து செயற்படுவதற்கு கூட்டுத்தாபனத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் பொருண்மையான ஐயப்பாடு உள்ளதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்காய்வின் பொருட்டு நிறுவனத்திற்கான தொடர்ந்தியங்குதல் பற்றிய அடிப்படையினைப் பயன்படுத்துவதற்கான பொருத்தப்பாடுகள் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக் கூற்றுக்களில் அது பற்றிய வெளிப்படுத்தல்கள் தொடர்பாக எனது கணக்காய்வு அறிக்கையில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதோடு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாத பட்சத்தில் எனது அபிப்பிராயம் மாற்றியமைக்கப்படுதல் வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கூட்டுத்தாபனத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பணம், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கம் மதிப்பீடு செய்யப்பட்டதோடு அதன்பொருட்டு அடிப்படையாக அமைந்த கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக் கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளதென்பது மதிப்பீடு செய்யப்பட்டது.
எனது கணக்காய்வின்போது இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வுக் கண்டுபிடிப்புகள், பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டுப் பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக ஆளுகை தரப்புகள் விழிப்பூட்டப்பட்டன.

2. ஏனைய சட்டமற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைகள் பற்றிய அறிக்கை

2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்திலும் 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்கச் சட்டத்திலும் பின்வரும் தேவைகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளன.

- 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்கச் சட்டத்தின் 163(1) பிரிவு மற்றும் 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 12(அ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளின் பிரகாரம் எனது அறிக்கையில் முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை எனும் பகுதியில் விவரிக்கப்பட்டுள்ள விடயங்களின் மூலம் ஏற்படுகின்ற தாக்கத்தினைத் தவிர கணக்காய்வுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் தெளிவுபடுத்தல்களும் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்டதோடு எனது விசாரணையின் மூலம் காணப்படுகின்ற வகையில் உரிய நிதிசார் அறிக்கைகள் அதிகார சபையினால் பேணிச் செல்லப்பட்டுள்ளன என்பது.
- கம்பெனியின் நிதிக் கூற்றுக்கள் 2007 ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்தின் 151 ஆம் பிரிவில் காட்டப்பட்டுள்ள தேவைப்பாடுகளுடன் அமைந்தொழுகின்றன.
- 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையின் பிரகாரம் அதிகார சபையின் நிதிக் கூற்றுக்கள் கடந்தவருடத்துடன் ஒத்திசைவாகின்றன என்பது.
- 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையின் பிரகாரம் கடந்த வருடத்தில் என்னால் மேற்கொள்ளப்பட்ட விதப்புகைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக் கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளன என்பது.
பின்பற்றப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள சான்றுகளின் அடிப்படையில் மற்றும் பொருண்மையான விடயங்களுக்கு வரையறுக்கப்பட்டதனுள் பின்வரும் கூற்றுக்களை முன்வைக்கும் அளவிற்கு எந்தவொருவிடயமும் எனது கவனத்திற்கு உள்ளாகவில்லை.
- 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்கத் தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 12(ஊ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையின் பிரகாரம் பின்வரும் அவதானிப்புகளைத் தவிரசம்பந்தப்பட்ட ஏதேனும் எழுத்திலான சட்டத்திற்கு அல்லது கம்பெனியின் நிர்வாக கம்பெனியின் விநியோகிக்கப்பட்டுள்ளவேறு பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு அமைந்தொழுகாத வகையில் செய்யப்பட்டுள்ளது என்பது.
- பின்வருவனவற்றைத் தவிர, 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 12 (ஊ) பிரிவின் தேவைக்கேற்ப நிறுவனத்தின் ஆளும் குழுவால் வெளியிடப்பட்ட எந்தவொரு ஏற்புடைத்தான எழுதப்பட்ட சட்டம், பொது மற்றும் விசேட உத்தரவுகளுக்கு நிறுவனம் உட்பட்டுச் செயற்படவில்லை என்பதைக் குறிப்பிடுவதற்கு,

சட்டம்/பணிப்புக்கான தொடர்பு

(அ) 2003 ஜூன் 02 ஆம் திகதி இடப்பட்ட பொதுத் தொழில் முயற்சி சுற்றுநிருபம் இல PED/12 இன் 9.10 பந்தி

(ஆ) 2015 மே 25ஆம் திகதியிடப்பட்ட பொதுத் தொழில்முயற்சி இல PED 2015/1

(இ) 2011 பெப்ரவரி 11ஆம் திகதியிடப்பட்ட பொதுத்தொழில் முயற்சி சுற்றுநிருப இல PED/57

(ஈ) 2016 பெப்ரவரி 12ஆம் திகதியிடப்பட்ட பொது நிதிச் சுற்றுநிருபம் இல 02/2016

விபரம்

திறைசேரியின் அங்கீகாரம் இல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு ரூபா 2,966,000 தொகையுடைய போக்குவரத்துக் கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுற்றுநிருப ஏற்பாடுகளுக்கு முரணான வகையில், அலுவலக வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு உரித்து இல்லாத நாற்பத்தேழு(47) உத்தியோகத்தர்களுக்கு ரூபா 3,645,000 தொகையான போக்குவரத்துக் கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன.

விளம்பர நிகழ்ச்சித் திட்டத்திற்கு அங்கீகாரம் பெறப்படாமல், மீளாய்வு செய்யப்படும் ஆண்டின் பொழுது விளம்பரச் செலவினங்களாக ரூபா 1,397,754 தொகை செலவேற்பட்டுள்ளது.

சுற்றுநிருபத்தால் தேவைப்படுத்தப்பட்டவாறாக அங்கீகாரம் பெறப்படாது விநியோகச் செலவினமாக ரூபா 24,860,434 தொகையளவான இருப்பு இழப்புக்கள் கழிக்கப்பட்டுள்ளன.

- 2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 12 (உ) யின் தேவைப்படுத்தலின் பிரகாரம், அதன் திகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் கம்பனி செயலாற்றவில்லை எனக் குறிப்பிடுவதற்கு.
- கம்பனியின் வளங்காளனை, சிக்கனமாகவும், விளைத்திறனாகவும், செயல்விளைவுடனும், உரிய கால வரம்புக்குள்ளாகக் கொள்வனவு செய்யப்படவோ அல்லது பயன்படுத்தப்படவோ இல்லையென்பதுடன், 2018ஆம் ஆண்டின் 19ஆம் இலக்கத் தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு 12 (ஹ) இன் தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரயோகிக்கக்கூடிய சட்டங்களுடன் உடன்படுவதிலும் விலகியுள்ளது.

தற்போதுள்ள கணக்கியல் முறையை நவீனமயப்படுத்துவதற்காக 2017 டிசம்பர் 18ஆம் திகதி மொத்த ஒப்பந்தப் பெறுமதியாகிய ரூபா 9,025,000 இல் இருந்து ரூபா 1,805,000 முற்கொடுப்பனவு செலுத்தப்பட்ட போதிலும், இந்த அறிக்கையின் திகதியன்றான வழங்குகைக் கடிதத்தில் இணங்கப்பட்ட 12 செயற்பாடுகளில் ஒரு செயற்பாடு மாத்திரமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் மீளாய்வு செய்யப்படும் ஆண்டின் இறுதியில் பெற்றுக்கொள்ளப்படக்கூடிய மிகுதியில் இந்தத் தொகை உள்ளடக்கப்பட்டுள்ளது.

3. ஏனைய கணக்காய்வு அவதானிப்புகள்

(அ) மொத்தக் கடன்தொகை ரூபா 544,864,153 இல் 5 வருடங்களுக்கு மேலாக நிலுவையாக இருக்கும் கடன்பெறுமானம் ஆனது, ரூபா 134,424,207 ஆக இருந்தது. எவ்வாறாயினும் இந்த அறிக்கையின் திகதி வரைக்கும் இந்த நிலுவையிலுள்ள மிகுதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

(ஆ) மீளாய்வு செய்யப்படும் ஆண்டில் கம்பனியின், இருப்பு சரிபார்ப்பு வேறுபாடு 1,207,401 ஆக இருப்பதாக அறிக்கையிட்டது. இந்த வேறுபாடானது நிகர மிகையிலும், இருப்புச் சரிபார்ப்பின் பற்றாக்குறையிலும், இருப்பு மதிப்பின் வேறுபாட்டிலும் உள்ளடக்கப்பட்டது. மிகை மற்றும் பற்றாக்குறையின் மிகுதிகளைத் தனித்தனியாக இனங்காணவதற்கு, எவ்வித உரிய பொறிமுறையும் இருக்கவில்லை என்பதுடன், பற்றாக்குறை மற்றும் மிகுதிகளின் இழப்பானது, பொறுப்புக்குரிய உத்தியோகத்தர்களிடமிருந்து மீளப்பெற்றுக்கொள்ளப்படவில்லை.

டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன
கணக்காய்வாளர் தலைமையதிபதி.

விபரமான வருமானக் கூற்று

2020 மார்ச் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான

	குறிப்பு	2019 / 2020 ரூ.ச	2018 / 2019 ரூ.ச
வருமானம்	03	2,453,550,870	3,473,579,355
செலவுக்கிரயம்		(2,030,501,124)	(2,843,071,652)
மொத்த இலாபம்		423,049,746	630,507,703
ஏனைய தொழிற்பாட்டு வருமானம் / (செலவினம்)	04	30,584,532	2,647,447
		453,634,278	633,155,151
வினியோக செலவுகள்	05	93,149,348	93,747,214
நிர்வாக செலவுகள்	06	417,373,343	488,926,409
		510,522,691	582,673,622
வட்டி மற்றும் வரிக்கு முந்திய ஈட்டல்கள்		(56,888,413)	50,481,528
தேறிய நிதி வருமானம் / செலவு	07	(64,411,898)	(81,349,838)
வரிவிதிப்புக்கு முந்திய இலாபம் / நட்டம்		(121,300,311)	(30,868,309)
வரிவிதிப்பு	08	1,375,474	3,827,578
வருடத்திற்கான மொத்த இலாபம் / (நட்டம்)		(119,924,837)	(27,040,732)
ஏனைய விபரமான வருமானம்			
ஊழியர் நலன்கள் மீதான ஆயுட்கால இலாபம் / (நட்டம்)		(3,930,317)	(1,607,402)
ஏனைய விபரமான வருமானத்தின் மீதான வரி		(943,276)	(450,073)
ஏனைய விபரமான வருமானம் / (நட்டம்) - வரி தவிரந்த		(4,873,593)	(2,057,475)
வருடத்திற்கான மொத்த விபரமான வருமானம்/(நட்டம்) - வரி தவிரந்த		(124,798,430)	(29,098,206)
பங்குக்கான அடிப்படை ஈட்டல்(நட்டம்)	09	(12)	(2.70)

நிதி நிலை பற்றிய அறிக்கை

2020 டிசெம்பர் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான

சொத்துக்கள்	குறிப்பு	2019 / 2020 ரூ.ச	2018 / 2019 ரூ.ச
நடைமுறையல்லாச் சொத்துக்கள்			
அதனம், பொறி மற்றும் உபகரணங்கள்	10	402,165,193	429,972,869
பங்குகளிலான முதலீடுகள்	11	20	20
ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கடன்	12A	13,016,948	10,314,183
இலகு செலுத்தல் முறை கடன் திட்டம்	12B	809,167	2,590,833
தேறிய பிற்போடப்பட்ட வரிச் சொத்து	18	11,859,477	11,427,278
மொத்த நடைமுறையல்லாச் சொத்துக்கள்		427,850,805	454,305,183
நடைமுறைச் சொத்துக்கள்			
இருப்புகள்	13	548,736,369	655,081,823
வர்த்தக மற்றும் ஏனைய கிடைக்கப்பட வேண்டியவை	14	652,479,938	904,713,585
ஊழியர்களுக்கான கடன் - நடப்பு கால முதிர்ச்சி	12A	5,905,330	4,945,806
இலகு செலுத்தல் முறை கடன் திட்டம்	12B	2,010,039	3,434,055
நிலையான வைப்புகளில் குறுகியகால முதலீடுகள்		542,904,431	493,962,343
குறுகிய கால முதலீடுகள் - உருவாக்கப்பட்ட ஆதாய அளவு - மக்கள் வங்கி		281,840,823	235,253,795
குறுகிய கால முதலீடுகள் - உருவாக்கப்பட்ட ஆதாய அளவு - தே.அ வங்கி		8,055,588	6,695,655
காசம் காசுக்குச் சமமானவைகளும்	15	22,848,856	37,181,578
மொத்த நடைமுறைச் சொத்துக்கள்		2,064,781,374	2,341,268,640
மொத்த சொத்துக்கள்		2,492,632,179	2,795,573,823

உரிமை முதலும் பொறுப்புக்களும்		2019 / 2020 ரூ.ச	2018 / 2019 ரூ.ச
மூலதனம் மற்றும் ஒதுக்கங்கள்			
அறவிடப்பட்ட மூலதனம் ஒன்று 10 ரூபா வீதம் 10,000,000 பங்குகள்		100,000,000	100,000,000
பொது ஒதுக்கங்கள்		45,607,646	45,607,646
மீள்மதிப்பீட்டு ஒதுக்கங்கள்		241,108,234	241,108,234
ஏனைய ஒதுக்கங்கள்		(17,504,616)	(12,631,022)
தடுத்துவைக்கப்பட்ட ஈட்டல்கள்		281,501,998	412,316,835
மொத்த உரிமைக் குரல்		650,713,263	786,401,693
நடைமுறையல்லாப் பொறுப்புக்கள்			
இளைப்பாறல் நன்மை கடப்பாடுகள்	17	35,156,945	30,215,207
அரசு மானியங்கள் மற்றும் பிற்போடப்பட்ட வருமானக் கணக்கு	22	50,944,377	45,942,424
நண்டகால கடன்	19	16,934,000	35,683,430
மொத்த நடைமுறையல்லாப் பொறுப்புக்கள்		103,035,322	111,841,061
நடைமுறைப் பொறுப்புக்கள்			
குறுகிய கால கடன்	19	708,776,886	778,593,857
வட்டியுடனான பொறுப்புக்கள்	16	-	169,776
வர்த்தக மற்றும் ஏனைய செலுத்தப்பட வேண்டியவை	20	698,351,859	729,546,081
வங்கி மேலதிக பற்று	21	331,754,848	389,021,354
மொத்த நடைமுறைப் பொறுப்புக்கள்		1,738,883,593	1,897,331,068
மொத்த உரிமை முதல் மற்றும் பொறுப்புக்கள்		2,492,632,179	2,795,573,823

கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் விளக்கக் குறிப்புகள் இந்த நிதிக்கூற்றுக்களின் ஒருங்கிணைந்த பகுதியை உருவாக்குகின்றன. (அடைப்புக்குறிக்குள் உள்ள புள்ளிவிபரங்கள் கழித்தல்களை குறிக்கின்றன.)

இந்த நிதிக்கூற்றுக்கள் 2007 ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் தேவைப்பாடுகளுக்கு இசைவாக்கமுடையது.

நிதி பிரதிப் பொது முகாமையாளர்

இந்த நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கும் முன்வைப்பதற்குமான பொறுப்பு பணிப்பாளர் சபையைச் சார்ந்ததாகும்.

இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபைக்காகவும் பணிப்பாளர் சபை சார்பாகவும் ஒப்பமிடப்பட்டது.

தலைவர்

பணிப்பாளர்

உரிமை முதலின் மாற்றங்கள் பற்றிய கூற்று

2020 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்காக

	அறிவிக்கப்பட்ட முலதனம் ரூ.ச	மீள் மதிப்பீட்டு ஒதுக்கங்கள் ரூ.ச	பொது ஒதுக்கங்கள் ரூ.ச	ஏனைய ஒதுக்கங்கள் ரூ.ச	தடுத்துவைக்கப்பட்ட இலாபம்/நட்டம் ரூ.ச	மொத்தம் ரூ.ச
2018 ஏப்ரல் 1 ஆம் திகதியில் நிலுவை	100,000,000	241,108,234	45,607,646	(10,573,548)	444,357,568	820,499,901
வருடத்திற்கான தேறிய இலாபம்/(நட்டம்)	-	-	-	-	(27,040,732)	(27,040,732)
இளைப்பாறல் நன்மை கடப்பாடுகள் மீதான ஆயுட்கால இலாபம் / (நட்டம்)	-	-	-	(2,057,475)	-	(2,057,475)
உத்தேச பங்கிலாபம்(மொத்த)	-	-	-	-	(5,000,000)	(5,000,000)
2019 மார்ச் 31 ஆம் திகதியில் நிலுவை	100,000,000	241,108,234	45,607,646	(12,631,022)	412,316,836	786,401,695
2019 ஏப்ரல் 01 ஆம் திகதியில் நிலுவை	100,000,000	241,108,234	45,607,646	(12,631,022)	412,316,835	786,401,694
வருடத்திற்கான தேறிய இலாபம் (நட்டம்)	-	-	-	-	(119,924,837)	(119,924,837)
இளைப்பாறல் நன்மை கடப்பாடுகள் மீதான ஆயுட்கால இலாபம் / (நட்டம்)	-	-	-	(4,873,593)	-	(4,873,593)
கடந்த வருடத்திற்கான சீராக்கல்	-	-	-	-	110,000	110,000
உத்தேச பங்கிலாபம் (மொத்த)	-	-	-	-	(11,000,000)	(11,000,000)
2020 மார்ச் 31 ஆம் திகதியில் நிலுவை	100,000,000	241,108,234	45,607,646	(17,504,616)	281,501,998	650,713,262

நிதிப் பாய்ச்சல் கூற்று

2020 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்காக

	2019 / 2020 ரூ.₹	2018 / 2019 ரூ.₹
தொழிற்பாட்டுச் செயற்பாடுகளின் மூலமான நிதிப் பாய்ச்சல்		
வரிவிதிப்புக்கு முன்னரான தேறிய இலாபம்	(121,300,311)	(30,868,309)
சீராக்கல்கள்		
குத்தகை வட்டி	2,724	392,320
தேய்மானம் / மதிப்பிறக்கம்	32,981,970	44,337,371
வட்டி வருமானம்	(78,203,171)	(73,752,132)
நம்பிக்கைப் பொறுப்பு கடன் மற்றும் மேலதிகப்பற்று வட்டி	142,612,346	154,709,650
ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் விற்பனையின் இலாபம் / நட்டம்	(70,709)	(1,300)
கணக்காய்வுக் கட்டணங்களுக்கான ஏற்பாடுகள்	1,152,000	2,077,040
பதிவுபிக்கப்பட்ட இருப்புகளும் கடனும்	(244,178)	1,319,567
கடந்த வருடத்திற்கான சீராக்கல்	110,000	-
உத்தேச பங்கிலாபம்	(11,000,000)	-
கடனாளிகளுக்கான சேத இழப்பு	452,651	880,003
இருப்புக்கான சேத இழப்பு	24,860,434	623,514
இளைப்பாறல் நன்மை கட்டப்படுகளுக்கான ஒதுக்கீடுகள்	6,502,705	5,214,624
தொழிற்பாட்டு மூலதன மாற்றங்களுக்கு முன்னரான தொழிற்பாட்டு இலாபம்	(2,143,539)	104,932,347
இருப்புப் பொருட்கள் (அதிகரிப்பு / குறைவடைதல்)	81,485,020	216,402,956
வர்த்தக கடனாளிகள் (அதிகரிப்பு / குறைவடைதல்)	246,822,449	51,384,287
அரசாங்க மானிய பிற்போற்றப்பட்ட (அதிகரிப்பு / குறைவு)	11,370,000	9,559,024
இலகு செலுத்தல் கடன் முறையின் (அதிகரிப்பு / குறைவு)	3,277,614	347,663
வர்த்தக மற்றும் ஏனைய செலுத்தப்படவைகளின் (அதிகரிப்பு / குறைவு)	(31,194,222)	(22,682,892)
தொழிற்பாட்டு ஈடுபட்ட பணம்	309,617,322	359,943,385
செலுத்தப்பட்ட தடுத்து வைத்தல் வரி	(3,274,956)	(3,650,406)
செலுத்தப்பட்ட வருமான வரி	498,265	(9,787,302)
செலுத்தப்பட்ட பணிக்கொடை	(5,491,284)	(5,923,993)
தொழிற்பாட்டு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட தேறிய தொகை	301,349,347	340,581,684
முதலீட்டு செயற்பாடுகளிலிருந்தான தேறிய பணம்		
ஆதனங்கள், பொறி மற்றும் உபகரணங்கள் கொள்வனவு செய்யப்படுதல்	(5,443,129)	(22,558,750)
விற்பனையிலிருந்து கிடைக்கப்பெற்ற பணம்	4,000	6,500
குறுகியகால முதலீடுகளிலிருந்து கிடைக்கப்பட்ட வட்டி	75,264,006	71,295,604
முதலீட்டுச் செயற்பாடுகளிலிருந்து தேறிய பணம்	69,824,876	48,743,354
நிதிச் செயற்பாடுகளிலிருந்தான தேறிய நிதி		
நிலையான வைப்புகளில் முதலீடுகள்	(48,942,088)	(46,953,769)
குறுகிய கால - கட்டியெழுப்பப்பட்ட ஆதாய அளவு - மக்கள் வங்கி	(46,587,028)	(44,320,005)
குறுகிய கால - கட்டியெழுப்பப்பட்ட ஆதாய அளவு - தே.அ.வங்கி	(1,359,933)	(1,271,425)
தேறிய கடன் மீள் செலுத்தல்கள் மற்றும் வருமானம்	(88,566,401)	(119,564,869)
செலுத்தப்பட்ட நம்பிக்கைப் பொறுப்புக் கடன் / மேலதிக பற்று வட்டி	(142,612,346)	(154,709,650)
செலுத்தப்பட்ட குத்தகை வரி	(172,643)	(7,163,710)
செலுத்தப்பட்ட பங்கிலாபம்	-	(5,000,000)
நிதித் தொழிற்பாடுகளிலிருந்து தேறிய நிதி	(328,240,439)	(378,983,427)
காசும் காசுக்குச் சமமானவைகளுக்கும்ான தேறிய அதிகரிப்பு / குறைவு	42,933,784	10,341,611
வருட ஆரம்பத்தில் காசும் காசுக்குச் சமமானவைகளும்	(351,839,776)	(362,181,387)
வருட இறுதியில் காசும் காசுக்குச் சமமானவைகளும் (குறிப்பு - அ)	(308,905,992)	(351,839,776)

கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் விளக்கக் குறிப்புகள் இந்த நிதிக்கூற்றுக்களின் ஒருங்கிணைந்த பகுதியை உருவாக்குகின்றன. (அடைப்புக்குறிக்குள் உள்ள புள்ளிவிவரங்கள் கழித்தல்களைக் குறிக்கின்றன)

குறிப்பு - அ - காசம் காசுக்குச் சமமானவைகளுக்குமான பகுப்பாய்வு	31.03.2020 திகதியில் ரூ.ச	31.03.2019 திகதியில் ரூ.ச
வங்கியிலுள்ள பணத்தொகை		
இலங்கை வங்கி (கணக்கிலக்கம் 8859546)	270,158	270,658
சம்பத் வங்கி (கணக்கிலக்கம் 000930000337)	114,961	-
இலங்கை வங்கி (கணக்கிலக்கம் 1060)	20,097	20,097
மக்கள் வங்கி - குருநாகல்	243,060	389,830
மக்கள் வங்கி - மாத்தறை	-	1,281,302
மக்கள் வங்கி - கண்டி	792,596	864,892
மக்கள் வங்கி - பொலன்னறுவை	3,829,302	1,726,542
மக்கள் வங்கி - கல்முனை	526,004	687,610
தே.அ.வ (க/இ - 106340003864)	15,357,749	-
கையிருப்புப் பணம்		
சிற்றலறை செலவுல் பணம்	607,248	544,139
கையிருப்புத் தொகை	1,087,680	31,396,508
வங்கி மேலதிக பற்று		
சம்பத் வங்கி (கணக்கிலக்கம் 000930000337)	-	(352,453)
சம்பத் வங்கி - DFS (கணக்கிலக்கம் 002930006974)	(16,242,595)	(20,195,355)
மக்கள் வங்கி - மாத்தறை	(351,532)	-
மக்கள் வங்கி - (கணக்கிலக்கம் - 004100120210918)	(315,160,721)	(359,036,652)
தே.அ.வ. (கணக்கிலக்கம்- 106340003864)	-	(9,436,894)
	(308,905,992)	(351,839,776)

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2019/2020

1. பொதுவான தகவல்கள்

இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபனமானது ஒரு வரையறுக்கப்பட்ட பொறுப்புடைய கம்பனியாகும் என்பதோடு கூட்டிணைக்கப்பட்ட இலங்கையில் அமைந்துள்ளது. கம்பனியின் பதிவு செய்யப்பட்ட அலுவலக இலக்கம் 100, நவம் மாவத்தை, கொழும்பு 02 இல் அமைந்துள்ளது.

கம்பெனியானது அடிப்படையில் ஒரு வணிக வியாபாரத்தை நடத்துவதில் ஈடுபட்டுள்ளதோடு அரசாங்க நிறுவனங்களுக்கான பெறுகை முகவராகவும் உள்ளது.

2020 மார்ச் 31 ஆம் திகதியில் கம்பெனியின் பணியாளர்கள் எண்ணிக்கை 398 ஆகும். (2018/19 - 436)

2. முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளின் சுருக்கம்

2.1 தயாரிப்புக்கான அடிப்படை

2.1.1 இணக்கக் கூற்று

இக்கணக்குக் கூற்றுக்கள் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் (ICASL) வகுக்கப்பட்டுள்ள புதிய இலங்கை கணக்கீட்டு நியமனங்களின் (SLFRS/LKAS) பிரகாரமும் 2007 ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் தேவைப்பாடுகளின் பிரகாரமும் தயாரிக்கப்பட்டுள்ளன.

2.1.2 அளவீட்டின் அடிப்படை

நிதி நிலை அறிக்கையிலுள்ள பின்வரும் பொருண்மையான உருப்படிமைகளைத் தவிர வரலாற்றுக் கிரய அடிப்படையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன:

(அ) இலங்கைக் கணக்கீட்டு நியமனம் 19 இல் குறிப்பிடப்பெற்ற எதிர்வுகூறப்பட்ட அலகுவரைமுறையின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட பயன் கட்டப்படுகள் அதன் தற்போதைய மதிப்பில் அளவிடப்படுகின்றன.

எதிர்நோக்கக்கூடிய எதிர்காலத்தில் கம்பனியின் தொடர்ந்து இயங்குவதற்கான ஆற்றல் தொடர்பாக பணிப்பாளர்கள் மதிப்பீடு செய்துள்ளதோடு வர்த்தகத்தை கலைத்தல் அல்லது நிறுத்துவதற்கான தேவையை அவர்கள் முன்கூட்டிய எதிர்பார்க்கவில்லை.

2.1.3 ஒப்பீட்டு ரீதியான தகவல்கள்

நடப்பு ஆண்டுக்கான சமர்ப்பணத்திற்கு இணங்க தேவையான போதெல்லாம் முந்தைய ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள் மற்றும் சொற்றொடர்கள் மீள்வகைப்படுத்தப்பட்டுள்ளன.

2.1.4 மதிப்பீடுகள் மற்றும் தீர்மானங்களின் பயன்பாடு

எஸ்.எல்.எ.ஆர்.எஸ்/எல்.கே.ஏ.எஸ் (SLFRS/LKAS) களுக்கு அமைவாக நிதிக்கூற்றுக்களை எந்த தயாரித்தல், கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் அறிக்கையிடப்பட்ட சொத்துக்கள், பொறுப்புகள், வருமானம் மற்றும் செலவுகளின் அளவுகள் பயன்படுத்தப்படுதல் மீது தாக்கம்

ஏற்படுத்தும் தீர்மானங்கள், மதிப்பீடுகள் மற்றும் அனுமானங்கள் என்பவற்றை மேற்கொள்ள முகாமைத்துவத்தினை தேவைப்படுத்துகின்றது. பயன்படுத்தப்பட்ட இந்த மதிப்பீடுகளிலிருந்து உண்மையான முடிவுகள் வேறுபடலாம்.

மதிப்பீடுகள் மற்றும் அடிப்படை அனுமானங்கள் இடையறாத அடிப்படையில் மீளாய்வு செய்யப்படுகின்றன. கணக்கீட்டு மதிப்பீடுகளுக்கான திருத்தங்கள் ஆனவை மதிப்பீடுகள் திருத்தப்பட்ட காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதோடு, தாக்கம் ஏற்படுத்தும் பட்சத்தில் எதிர்காலப் பகுதிகளுக்காகவும் ஏற்றுக்கொள்ளப்படும்.

நிதிக்கூற்றுக்களில் இனங்காணப்பட்டுள்ள தொகைகளின் மீது மிகவும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் கணக்கீட்டுக் கொள்கைகளைப் பயன்படுத்தும்போது குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் மதிப்பீடுகள், நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் முடிவுகள் பற்றிய தகவல்கள் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பு 17- இனையாறல் பயன் கட்டப்படுகள்

இந்த நிதிக்கூற்றுக்களைப் பரதிக்கும் பணவீக்க காரணிகளுக்காக எந்தச் சீராக்கல்களும் மேற்கொள்ளப்படவில்லை.

பொருத்தமான தனித்துவமான கொள்கைகள் அடுத்துவரும் குறிப்புகளில் விளக்கப்பட்டுள்ளன.

2.1.5 வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்கள்

(அ) கம்பனியின் நிதிக்கூற்றுக்களில் சேர்க்கப்பட்டுள்ள உருப்படிகள் கம்பனி செயல்படும் ஆரம்பப் பொருளாதார சூழலின் நாணயத்தைப் பயன்படுத்தி அளவிடப்படுகின்றன (தொழிற்பாட்டு நாணயம்). இந்த நிதிக்கூற்றுக்கள் கம்பனியின் தொழிற்பாட்டும் மற்றும் சார்ப்பண நாணயமாகிய இலங்கை ரூபாயில் (எல்.கே.ஆர்) சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

(ஆ) கொடுக்கல் வாங்கல்களும் மீதிகளும் வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்கள், கொடுக்கல் வாங்கல்களின் திகதியில் நிலவும் நாணய மாற்று விகிதங்களைப் பயன்படுத்தி தொழிற்பாட்டு நாணயத்திற்கு மாற்றப்படுகின்றன. அத்தகைய கொடுக்கல் வாங்கல்களைத் தீர்ப்பதன் மூலமும் வெளிநாட்டு நாணயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் ஆண்டு இறுதியில் நாணய பரிமாற்ற வீதங்களுக்கு மாற்றப்படுவதன் மூலமும் ஏற்படும் அந்நியச் செலாவணி இலாபங்கள் மற்றும் நட்டங்கள் விரிவான வருமானக் கூற்றில் ஏற்பிசைவு செய்யப்படுகின்றன. நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளுக்கான நிலுவைகள் ஆண்டு இறுதியில் காணப்படுகின்ற நாணய மாற்று விகிதத்தில் மாற்றப்படும்.

2.2 சொத்துக்களும் அவற்றுக்கான மதிப்பீட்டின் அடிப்படைகளும்

2.2.1 ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்

2.2.2 இனங்காணல் மற்றும் அளவீடு

ஒரு உருப்படிக்கான கிரயமானது அதன் கொள்முதல் விலை மற்றும் அதிலிருந்து எதிர்பார்க்கப்படும் பயன்பாட்டிற்காக சொத்தை பணி நிலைக்கு கொண்டு வருவதற்கான நேரடியாக சுமத்தக்கூடிய எந்தவொரு கிரயத்தையும் உள்ளடக்கும். தம்மால் நிர்மாணிக்கப்பட்ட சொத்துகளின் கிரயமானது, பொருட்களின் விலை, நேரடி உழைப்பு மற்றும் சொத்தை அதிலிருந்து எதிர்பார்க்கப்படும் பயன்பாட்டிற்கான பணி நிலைக்குக் கொண்டு வருவதற்கு ஏற்பட்டதான நேரடியாக சுமத்தக்கூடிய எந்தவொரு கிரயத்தையும் உள்ளடக்கும். பொருட்களின் பகுதிகளைக் கழற்றுவதற்கும் அகற்று வதற்கும் மற்றும் அவை அமைந்துள்ள தளத்தை மீட்டமைப்பதற்கும் மற்றும் தகைமைபெறும் சொத்துக்களுக்கான கடன்படு கிரயங்கள் இதில் அடங்கும்.

ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் பகுதிகள் வெவ்வேறு பயனுள்ள ஆயுட்காலங்களைக் கொண்டிருக்கும் போது, அவை ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் தனித்தனி உருப்படிக்கான (பிரதான கூறுகளாக) கணக்குப் பதியப்படுகின்றன.

நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களானவை முன்கொண்டு செல்லும் தொகையை மீட்டெடுக்க முடியாது என்பதைக் குறிக்கும் போதெல்லாம், ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் முன்கொண்டு செல்லும் தொகை சேத இழப்பிற்காக மதிப்பாய்வு செய்யப்படும். சொத்தின் முன்கொண்டு செல்லும் தொகை அதன் மதிப்பிடப்பட்ட அறிவிக்கக்கூடிய தொகையை விட அதிகமாக இருக்காமாயின், சொத்தின் முன்கொண்டு செல்லும் தொகை உடனடியாக அதன் மீட்கக்கூடிய தொகைக்கு குறைத்துக் காட்டப்படும்.

2006 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மீள்மதிப்பீட்டின் அடிப்படையில் நிலம் மற்றும் கட்டிடங்கள் கணக்குப் பதியப்பட்டுள்ளன. இருப்பினும், மீள்மதிப்பீட்டுக்காக கணிசமான செலவு ஏற்படுகின்ற போதிலும், நிலம் மற்றும் கட்டிடம் என்பவற்றை மீள்மதிப்பீடு செய்வதன் சாதகமான அனுசூலங்களைப் பெற வேண்டுமாயின் அவை மீள்மதிப்பீடு செய்யுமாறு இலங்கை கணக்கீட்டு நியமனங்கள் தேவைப்படுத்தினாலும் அதன்பின்னர் நிலம் மற்றும் கட்டிடம் மீள்மதிப்பீடு செய்யப்படவில்லை. மேலும், மேற்கூறிய நிதிசார் நியமன்களில் எதிர்மறையான தாக்கங்கள் இடம்பெறமாட்டாது.

பொறி மற்றும் உபகரணங்கள் ஆனவை திரட்டிய தேய்மானம் மற்றும் பெறுமதியின் திரட்டப்பட்ட சேத இழப்பு நட்டங்கள் கழிக்கப்பட்ட கிரயத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நிலம் மற்றும்

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2019/2020

கட்டிடங்கள் ஆணவை கட்டிடங்கள் மீதான திரட்டிய தேய்மானம் மற்றும் மீள்மதிப்பீட்டுக்கா -ன திகதிக்குப் பின்னர் பதிவாகிய சேதங்கள் கழிக்கப்பட்டு சீர்திருத்தம் பெறுமதிக்கு அளவிடப்படுகின்றன. நிலம் மற்றும் கட்டிடங்கள் பின்னர் மீள்மதிப்பீடு செய்யப்படும்போது, முன்கொண்டு செல்லும் தொகையில் ஏதேனும் அதிகரிப்பு மற்ற விபரமான வருமானத்தில் இனங்காணப்படுவதோடு சொத்தின் மீள்மதிப்பீட்டு ஒதுக்கு உரிமையாண்மையில் திரட்டப்படுகின்றது. அதே சொத்தின் முந்தைய அதிகரிப்புகளை ஈடுசெய்யும் குறைப்புகள் உரிமையாண்மையின் மீள்மதிப்பீட்டு ஒதுக்குக் கூற்றில் காட்டப்படுவதோடு ஏதேனும் மிகை மற்றும் பிற அனைத்து குறைவுகளும் விரிவான வருமானக் கூற்றில் காட்டப்படும்.

2.2.3 பிற்காலக் கிரயங்கள்

ஒரு உருப்படியில் உள்ளடங்கியுள்ள எதிர்கால பொருளாதார அனுசூலங்கள் நிறுவனத்திற்குப் பாயுமாயின் மற்றும் அதன் செலவை நம்பத்தகுந்த முறையில் அளவிட முடியுமாயின் ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் ஒரு பகுதியை மாற்றிடு செய்வதற்கான செலவு பொருளின் முன்கொண்டு செல்லும் தொகையில் இனங்காணப்படும். மாற்றிடு செய்யப்பட்ட பகுதியின் முன்கொண்டு செல்லும் தொகை அகற்றப்படும்.

ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் அன்றாட சேவைக்கான செலவுகள் அவை மேற்கொள்ளப்படும்போது இலாபம் அல்லது நட்டங்களில் இனங்காணப்படும்.

2.2.4 ஏற்பிசைவிலிருந்து விலக்கப்படுதல்

ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் ஒரு உருப்படியின் முன்கொண்டு செல்லும் தொகை விற்பனையாகும் போது அல்லது அதன் பயன்பாடு அல்லது அகற்றலிலிருந்து எதிர்கால பொருளாதார நன்மைகள் எதுவும் எதிர்பார்க்கப்படாதபோது கணக்குக் கூற்றுக்களி -லிருந்து விலக்கப்படும். அகற்றப்படும்போது ஏற்படுகின்ற இலாபம் அல்லது இழப்பில் பிற வருமானத்திற்குள் அடையாளம் காணல் மீதான இலாபங்கள் அல்லது நட்டங்கள் ஏனைய இலாபம் அல்லது நட்டங்களில் ஏற்றுக்கொள்ள -ப்படும்.

2.2.5 தேய்மானம்

தேய்மானம் என்பது ஒரு சொத்தின் ஈற்றுப் பெறுமதியைக் கழித்து சொத்தின் கிரயம் அல்லது மாற்றிடு செய்யப்படும் பிற தொகையான தேய்மானம் செய்யக்கூடிய பெறுமதி மீது கணக்கிடப்படுகின்றது.

சொத்தில் உள்ளடங்கியுள்ள எதிர்கால பொருளாதார நன்மைகளின் எதிர்பார்க்கப்பட்ட நுகர்வுப் பாங்கினை மிக நெருக்கமாக பிரதிபலிப்பதனால், ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் ஒவ்வொரு பகுதியினதும்

மதிப்பிடப்பட்ட பயனுள்ள ஆயுட்காலம் பூராக நேர் கோட்டு அடிப்படையில் இலாபம் அல்லது நட்டத்தில் தேய்மானம் இனங்காணப்படுகின்ற -து. குத்தகை காலத்தின் இறுதிக்குள் நிறுவனம் உரிமையைப் பெறும் என்பது நியாயமான முறையில் உறுதியாகத் தெரியாவிட்டால், குத்தகைக்கு விடப்பட்ட சொத்துக்கள் குத்தகை காலத்தில் அல்லது அவற்றின் பயனுள்ள ஆயுட்காலம் என்பவற்றில் மிகவும் குறைந்த காலத்தில் தேய்மானம் செய்யப்படும். நிலம் தேய்மானம் செய்யப்படமாட்டாது.

தற்போதைய மற்றும் ஒப்பீட்டுக் காலங்களுக்கான மதிப்பிடப்பட்ட பயனுள்ள ஆயுட்காலம் மற்றும் தேய்மான விகிதங்கள் பின்வருமாறு :

கட்டிடம்	7.5%
மோட்டார் வாகனங்கள்	20%
உபகரணங்கள்	10%
தளபாடங்கள் மற்றும் பொருத்திகள்	10%
கணினிகள்	33.33%
குத்தகை கட்டிடம்	குத்தகை காலப்பகுதி அல்லது கட்டிடங்கள் தேய்மானம் செய்யப்படக்கூடிய காலப்பகுதி ஆகிய இரண்டில் மிகவும் குறைவானது.

தேய்மான முறை, பயனுள்ள ஆயுட்காலம் மற்றும் ஈற்றுப் பெறுமதிகள் ஒவ்வொரு நிதியாண்டு முடிவிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டு பொருத்தமானதாக இருக்கும் பட்சத்தில் சீர்திருத்தப்படும்.

2.2.6 நிதிச் சொத்துக்கள் - வகைப்படுத்தப்படுதல்

நிறுவனம் அதன் நிதிச் சொத்துக்களை பின்வரும் வகைகளில் வகைப்படுத்துகின்றது. இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்திருத்தம் பெறுமதி, கடன்கள் மற்றும் கிடைக்கப்பட வேண்டியவை, விற்பனைக்காகவுள்ள மற்றும் முதிர்ச்சியடையும் வரை தடுத்துவைக்கப்பட்டு -ள்ளவை. இந்த வகைப்படுத்தலானது நிதிச் சொத்துக்கள் கைப்பற்றப்பட்ட பணியின் மீது அடிப்படையாக அமைந்துள்ளது. ஆரம்ப இனங்காணலின் போது அதன் நிதி சொத்துக்களின் வகைப்படுத்தலை முகாமெத் -துவம் தீர்மானிக்கின்றது. அறிக்கையில் காலத்திலும், அறிக்கையில் திகதியிலும் இலாபம் அல்லது நட்டம் மூலமாக அல்லது விற்பனைக்கு உள்ளதாக அல்லது முதிர்ச்சியடையும் வரை தடுத்துவைத்திருப்ப -தாக நிறுவனம் நிதிச் சொத்துக்களை சீர்திருத்தம் பெறுமதிக்கு வகைப்படுத்தவில்லை அனைத்து நிதிச் சொத்துக்களும் ஆரம்பத்தில் சீர்திருத்தம் பெறுமதியில் மற்றும் கொடுக்கல் வாங்கல் கிரயத்தில் இனங்காணப்படும்.

2.2.7 கடன்கள் மற்றும் கிடைக்கப்பட வேண்டியவைகள்

கடன்கள் மற்றும் கிடைக்கப்பட வேண்டியவைகள் செயல்முறைப்பான சந்தையில் விலைக் கணக்குகள் முன்வைக்கப்படாத நிலையான அல்லது தீர்மானிக்கக்கூடிய செலுத்தல்களுடனான இரண்டாம் நிலை அல்லாத நிதிச் சொத்துக்கள் ஆகும். அறிக்கையில் காலம் முடிவடைந்து 12 மாதங்களுக்குப் பின்னர் கால முதிர்வுகளைக் கொண்டவற்றைத் தவிர, அவை நடைமுறைச் சொத்துகளில் உள்ளடக்கப்படும். இவை நடைமுறையில் -ாத சொத்துகளாக வகைப்படுத்தப்படும். நிறுவனத்தின் கடன்கள் மற்றும் கிடைக்கப்பட வேண்டியவைகள் நிதிக் கூற்றுக்களில் உள்ள "வர்த்தக மற்றும் பிற கிடைக்கப்பட வேண்டியவை" மற்றும் "காசு மற்றும் காசுக்குச் சமமானவைகள்" ஆகியவற்றைக் கொண்டமைந்துள்ளன. 12 மாதங்களுக்குள் தீர்க்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படும் பட்சத்தில் இத் தொகுதியில் உள்ள சொத்துக்கள் நடைமுறைச் சொத்துக்களாக வகைப்படுத்தப்படுவதுடன் இல்லையெனில், அவை நடைமுறையில் லாதவைகளாக வகைப்படுத்தப்படும்.

"கடன்கள் மற்றும் கிடைக்கப்பட வேண்டியவைகள்" பின்னர் விளைவு வட்ட முறையைப் பயன்படுத்தி காலத் தேய்மானப்படுத்தப்பட்ட கிரயத்தில் காட்டப்படும்.

2.2.8 நிதிச் சாதனங்கள் எதிரீடு செய்யப்படுதல்

இனங்காணப்பட்ட தொகைகளை எதிரீடு செய்வதற்காக சட்டப்பூர்வமாக நடைமுறை -ப்படுத்தக்கூடிய உரிமை உள்ளபோது நிகர அடிப்படையில் செலுத்துவதற்கு நோக்கம் இருக்குமாயின் அல்லது சொத்தை விற்பனைசெய்து ஒரே நேரத்தில் பொறுப்பு தீர்க்கப்படுமாயின் நிதி சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் எதிரீடு செய்யப்பட்டு, நிகர தொகை நிதி நிலை அறிக்கையில் அறிக்கையிடப்படும்.

2.2.9 நிதிச் சொத்துக்களுக்கான சேத இழப்பு

காலத் தேய்மானப்படுத்தப்பட்ட கிரயத்தில் கொண்டு செல்லப்படும் சொத்துக்கள்

ஒவ்வொரு அறிக்கையில் காலத்தின் முடிவிலும் ஒரு நிதிச் சொத்து அல்லது நிதி சொத்துக்களின் தொகுதி சேதமடைந்துள்ள -து என்பதற்கு புறநிலை ஆதாரம் உள்ளதாக என்பதை நிறுவனம் மதிப்பிடுகின்றது. ஒரு நிதிச் சொத்து அல்லது நிதிச் சொத்துக்களின் தொகுதி சேதமடைந்து, சேத இழப்புக்களை ஏற்க நேரிடுவது சொத்தின் ஆரம்ப ஏற்பிசைவின் பின்னர் நிகழ்ந்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகளின் (ஒரு "இழப்பு நிகழ்வு") விளைவாக சேதம் ஏற்பட்டுள்ளதாக புறநிலை சான்றுகள் இருப்பின் மற்றும் அந்த இழப்பு நிகழ்வு (அல்லது நிகழ்வுகள்) நிதிச் சொத்தின்

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2019/2020

அல்லது நிதிச் சொத்துகளின் தொகுதியில் மதிப்பிடப்பட்ட எதிர்கால காசுப் பாய்ச்சல்களில் நம்பத்தகுந்த முறையில் மதிப்பிடக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தினால் மட்டுமேயாகும்.

சேத இழப்புக்கான சான்றுகளில் கடனாளிகள் அல்லது கடனாளர்களின் குழு குறிப்பிடத்தக்க நிதிச் சிக்கல்களை எதிர்கொள்கின்றன என்பதற்கான அறிகுறிகள், அவர்கள் திவால்-நிலை அல்லது பிற நிதி மறுசீரமைப்பிற்குள் நுழைவதற்கான நிகழ்தகவு உள்ளடங்குவதுடன் புறக்கணிப்புக்களுடன் தொடர்புபடுத்தும் நிலுவைத் தொகைகள் அல்லது பொருளாதார நிலைமைகளில் மாற்றங்கள் போன்ற மதிப்பிடப்பட்ட எதிர்கால காசுப் பாய்ச்சல்களில் அளவீடக்கூடிய குறைவு இருப்பதை காணக்கூடிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. கடன்கள் மற்றும் கிடைக்கப்பட வேண்டியவைகள் வகையைப் பொறுத்தவரை, இழப்பின் அளவு சொத்தின் முன்கொண்டு செல்லும் தொகை மற்றும் நிதிச் சொத்தின் ஆரம்ப விளைவு வட்டி விகிதத்தில் கழிமானம் செய்யப்பட்ட மதிப்பிடப்பட்ட எதிர்கால காசுப் பாய்ச்சல்களின் தற்போதைய மதிப்பு (மேற்கொள்ள நேரிடாதுள்ள எதிர்கால கடன் நட்டங்களைத் தவிர்த்து) ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசமாக அளவீடப்படுகின்றது.

சொத்தின் முன்கொண்டு செல்லும் தொகை குறைக்கப்பட்டு, இழப்பின் அளவு வருமானக் கூற்றில் ஏற்பிசைவு செய்யப்படும்.

அடுத்தவரும் காலகட்டத்தில், சேத இழப்பு நட்டம் குறைந்து, அக்குறைவானது சேத இழப்பு ஏற்பிசைவு செய்யப்பட்ட பின்னர் இடம்பெற்ற ஒரு நிகழ்வுக்கு புறநிலையாக தொடர்புடையதாக இருந்தால் (கடனாளியின் நாணயநிலை மதிப்பீட்டில் முன்னேற்றம் போன்றவை), முன்னர் ஏற்பிசைவு செய்யப்பட்ட சேத இழப்பு நட்டத்தின் புறமாற்றம் விரிவான வருமானக் கூற்றில் ஏற்பிசைவு செய்யப்படும்.

2.2.10 நிதியல்லாச் சொத்துக்களுக்கான சேத இழப்பு

கால வரையறையற்ற பயனுள்ள ஆயுட்காலத்தைக் கொண்ட சொத்துக்கள் காலத்தேயமானத்திற்கு உட்படமாட்டாதென்பதோடு அவை ஆண்டுதோறும் சோதிக்கப்படுகின்றன. நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள், முன்கொண்டு செல்லும் தொகையை மீட்டெடுக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டுமானால் காலத்தேயமானத்திற்கு உட்பட்ட சொத்துக்கள் சேத இழப்பிற்காக மதிப்பாய்வு செய்யப்படும். சொத்தின் முன்கொண்டு செல்லும் தொகை அதன் மீட்கக்கூடிய தொகையை மீறிய தொகைக்கு சேத இழப்பு ஏற்பிசைவு செய்யப்படும். அறவிடக்கூடிய தொகை

என்பது சொத்தின் விற்பனைக் கிரயம் கழிக்கப்பட்ட சீர் மதிப்புப் பெறுமதி மற்றும் பயன்பாட்டில் உள்ள பெறுமதி என்பவற்றில் கூடிய பெறுமதியாகும். சேத இழப்பை மதிப்பிடுவதற்கான நோக்கங்களுக்காக, தனித்தனியாக அடையாளங்காணக்கூடிய காசுப் பாய்ச்சல்களுடனான (பணப் பிறப்பாக்க அலகுகள்) மிகக் குறைந்த மட்டத்தில் சொத்துக்கள் தொகுக்கப்படுகின்றன.

2.2.11 சரக்குத் தொக்குகள்

- சரக்குத் தொக்குகள் கிரயம் அல்லது நிகர தேறத்தக்க மதிப்பில் குறைந்த பெறுமதிக்கு குறிப்பிடப்பட்டுள்ளன. நிறையேற்று சராசரி முறையில் மூலம் கிரயம் நிர்ணயிக்கப்படுகின்றது. நிகர தேறத்தகு பெறுமதி என்பது சாதாரண வர்த்தக நடவடிக்கைகளின் விற்பனை விலையிலிருந்து பூர்த்தி செய்வதற்கான கிரயம் மற்றும் விற்பனை செலவுகள் கழிக்கப்பட்டதன் பின்னரான பெறுமதியாகும். நிதி ஆண்டு இறுதிக்காக பெளதீக சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு சேதமடைந்த இருப்புப் பொருட்களை அடையாளங்கண்டு நிகர தேறத்தகு பெறுமதி கணக்குப் பதியப்பட்டுள்ளது.
- வருடத்தில் இலாபம் மற்றும் நட்டங்களின் விற்பனைக் கிரயமாக இனங்காணப்பட்டுள்ள சரக்குகளின் அளவு ரூபா. 2,030,501,124 ஆகும்.
- ஒரு வருடத்திற்கு மேலான இருப்புகளுக்கு 5% கூட்டுச் சேத இழப்பு மற்றும் தொக்குச் சரக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துப் பெறுமதிகளையும் தேறச்செய்ய கம்பெனிக்கு முடியாதென்பதற்கான புறநிலை சான்றுகள் இருக்கும்போது முழுமையாக சேதமடைந்துள்ளதென்ற அடிப்படையில் இருப்பு சேத இழப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- வழங்கப்பட்ட கடன் வசதிகளுக்காக பின்வரும் சரக்குப் பெறுமதிகள் நிதி நிறுவனங்களுக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளன.

வங்கியின் பெயர்	அடமானத் தொகை (ரூபா)
மக்கள் வடிங்கி	47,000,000
சம்பத் வங்கி	150,158,230
தேசிய அபிவிருத்தி வங்கி	133,400,000

2.2.12 வர்த்தக கிடைக்கவேண்டியவைகள்

நிதி அல்லது வேறு நிதிச் சொத்தினைப் பெறுவதற்கு ஒப்பந்த உரிமை கம்பனிக்கு உள்ளபோது மற்றும் உள்ளபோது மட்டும் தமது நிதி நிலை பற்றிய கூற்றில் கம்பனியானது நிதிச் சொத்துக்களை வர்த்தக கிடைக்கப்பட வேண்டியவைகளாக இனங்காணும்.

வர்த்தக கிடைக்கப்பட வேண்டியவைகள் என்பது சாதாரண வர்த்தக நடவடிக்கைகளின் போது விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் அல்லது நிறைவேற்றப்பட்ட சேவைகளுக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கப்பட வேண்டிய பணமாகும். ஒரு வருடம் அல்லது அதற்குக் குறைவான காலப்பகுதியில் வசூல் எதிர்பார்க்கப்படுமானால் (அல்லது வியாபாரத்தின் சாதாரண தொழிற்பாட்டுச் சுழற்சியில்) அவை நடைமுறைச் சொத்துக்களாக வகைப்படுத்தப்படும். இல்லையெனில், அவை நடைமுறையல்லா சொத்துக்களாக முன்வைக்கப்படும்.

வர்த்தக கிடைக்கப்பட வேண்டியவைகள் எதிர்பார்க்கப்படும் தேறத்தகு பெறுமதியில் காட்டப்படுவதோடு ஆண்டு முடிவில் நிலுவையில் உள்ள அனைத்துத் தொகைகளையும் மதிப்பாய்வு செய்வதன் அடிப்படையில் ஐயக் கிடைக்கப்பட வேண்டியவைகளுக்காக மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகின்றன. அறவிட முடியாக கடன்கள் அவை அடையாளம் காணப்பட்ட ஆண்டில் பதிவழிக்கப்படுகின்றன.

ஒரு வருடத்திற்கு மேலாக செலுத்தாதுள்ள கடனாளிகளுக்காக 5% கூட்டுச் சேத இழப்பு அடிப்படையிலும் ஒப்பந்த உரிமைகளின் ஆரம்ப விதிமுறைகளுக்கு அமைவாகவும் கிடைக்கப்பட வேண்டிய அனைத்துப் பெறுமதிகளையும் சேகரித்துக்கொள்ளும் பெனிக்கு முடியாதென்பதற்கான புறநிலை சான்றுகள் இருக்கும்போது முழுமையாகவும் வர்த்தக கிடைக்கப்பட வேண்டியவைகளின் சேத இழப்புக்காக ஒதுக்கீடு தாமிக்கப்படும்.

2.2.13 முதலீடுகள்

(அ) நீண்ட கால முதலீடுகள்

நீண்ட கால அடிப்படையில் பிடித்துவைக்கப்பட்ட முதலீடுகள் நடைமுறையல்லா முதலீடுகள் என வகைப்படுத்தப்படுவதோடு கிரயத்தில் அளவிடப்படுகின்றன. முதலீட்டுக் கிரயம் என்பது தரகு மற்றும் கொடுக்கல் வாங்கலின் கிரயம் உள்ளிட்ட கையகப்படுத்துதல்களின் கிரயம் ஆகும்

(ஆ) குறுகிய கால முதலீடுகள்

குறுகிய கால முதலீடுகள் சந்தை மதிப்பில் இனங்காணப்படுகின்றன. எந்தவொரு இலாபம் மற்றும் நட்டமும் விரிவான வருமானக் கூற்றில் இனங்காணப்படும்.

2.2.14 காசும் காசுக்குச் சம்மானவைகளும்

காசும் காசுக்குச் சம்மானவைகளும் கையிலுள்ள பணம், கேள்வி வைப்பு மற்றும் குறுகிய கால அதிக திரவ முதலீடுகள் என வரையறுக்கப்படுகின்றன. காசுப் பாய்ச்சல் கூற்றின் நோக்கத்திற்காக, காசும் காசுக்குச் சம்மானவைகளும் கையிலுள்ள பணம் மற்றும் வங்கி மேலதிகப் பற்றுகள் கழிக்கப்பட்டு வங்கியிலுள்ள வைப்புகளைக் கொண்டமைந்திருக்கும்.

2.2.15 கூறப்பட்ட மூலதனம்

பங்கு வழங்குதலுக்குரியதாக கம்பனிக்குக் கிடைத்த அனைத்துத் தொகைகளும் கூறப்பட்ட மூலதனத்தில் அடங்கும்.

இந்த நிறுவனம் முழுமையாக இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமானது என்பதோடு வர்த்தக அமைச்சகம் விடயப்பர்ப்புக்கின் கீழ் வருகின்றது.

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2019/2020

2.2.16 வர்த்தக செலுத்தப்பட வேண்டியவைகள்

நிதி அல்லது வேறு நிதிச் சொத்தினைச் செலுத்துவதற்கு ஒப்பந்த உரிமை கம்பனிக்கு உள்ளபோது மற்றும் உள்ளபோது மட்டும் தமது நிதி நிலை பற்றிய கூற்றில் கம்பனியானது நிதிப் பொறுப்புக்களை வர்த்தக செலுத்தப்பட வேண்டியவைகளாக இனங்காணும்.

வர்த்தக செலுத்தப்பட வேண்டியவைகள் என்பது சாதாரண வர்த்தக நடவடிக்கைகளின்போது வழங்குனர்களிடமிருந்து பெறப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளுக்காக செலுத்தல்களை மேற்கொள்ள வேண்டிய கடப்பாடுகளாகும். செலுத்தல் மேற்கொள்ளப்பட வேண்டியது ஒரு வருடம் அல்லது அதற்குக் குறைவான காலப்பகுதியில் எனின் (அல்லது அதனைவிட காலம் அதிகமாக இருப்பின் வியாபாரத்தின் சாதாரண தொழிற்பாட்டு சுழற்சியில்) செலுத்தப்பட வேண்டிய கணக்குகள் நடைமுறைப் பொறுப்புக்களாகவும் அதனைவிட கூடிய காலம் எனின் நடைமுறையல்லா பொறுப்புக்களாகவும் வகைப்படுத்தப்படும்.

வர்த்தக செலுத்த வேண்டியவைகள் ஆரம்பத்தில் சீரமைப்புப் பெறுமதியில் ஏற்பிசைவு செய்யப்படுகின்றன.

2.2.17 கடன் வாங்கல்

மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல் கிரயம் கழிக்கப்பட்டு சீரமைப்புப் பெறுமதியில் ஆரம்பத்தில் கடன் வாங்கல் இனங்காணப்படுகின்றது. கடன் வாங்கல் பிற்காலத்தில் காலத்தேய்மானப்படுத்தப்பட்ட கிரயத்தில் காட்டப்படுவதோடு வரவுத் தொகை (கொடுக்கல் வாங்கல் கிரயம் கழிக்கப்பட்டு) மற்றும் மீட்புப் பெறுமதி என்பவற்றுக்கிடையிலான வித்தியாசம் விளைவு வட்டி முறையைப் பயன்படுத்தி கடன் வாங்கிய காலப்பகுதியில் விரிவான வருமானக் கூற்றில் இனங்காணப்படும்.

2.2.18 வருமான வரி

(அ) நடப்பு வரிகள்

2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் அதற்கான திருத்தங்களின்படி ஆண்டின் தொழிற்பாட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் வருமான வரிக்கான ஏற்பாடுகள் அமைந்துள்ளன.

(ஆ) பிற்போடப்பட்ட வரி விதிப்பு

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் வரி அடிப்படைகள் மற்றும் நிதி அறிக்கையிடல் நோக்கங்களுக்காக அவற்றின் முன்கொண்டு செல்லும் பெறுமதி ஆகியவற்றுக்கு இடையேயான அறிக்கையிடல் தேதியில் உள்ள அனைத்து தற்காலிக வேறுபாடுகளின் மீது பொறுப்பு முறையைப் பயன்படுத்தி பிற்போடப்பட்ட வரிவிதிப்பு வழங்கப்படுகிறது.

கழிக்கக்கூடிய அனைத்து தற்காலிக வேறுபாடுகளுக்காக பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் ஏற்பிசைவு செய்யப்படுகின்றன.

கழிக்கக்கூடிய தற்காலிக வேறுபாடுகள் முன்கொண்டு செல்லப்பட்ட பயன்படுத்தப்படாத வரி இழப்புகள் மற்றும் வரிக் கழிவுகள் மற்றும் பயன்படுத்தப்படாத வரி இழப்புகள் / வரிக் கழிவுகளுக்காக வரி அறவிடக்கூடிய இலாபம் காணப்படுவதற்கு வாய்ப்புள்ள அளவிற்கு ஏற்பிசைவு செய்யப்படும்.

பிற்போடப்பட்ட வரிச் சொத்துகளின் முன்கொண்டு செல்லும் பெறுமதி ஒவ்வொரு அறிக்கையிடல் தேதியிலும் மதிப்பாய்வு செய்யப்படுவதோடு தொடர்புடைய வரி நன்மை

-மகள் தேறுவதற்கு இனி சாத்தியமில்லை என்ற அளவிற்கு குறைக்கப்படுகின்றது.

பிற்போடப்பட்ட வரி சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அளவிடப்படுவது விதிக்கப்பட்டுள்ள அல்லது நிதி நிலைமை பற்றிய ஒரு கூற்று அறிக்கையிடல் தினத்தில் விதிக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள் (மற்றும் வரிச் சட்டங்கள்) மீது சொத்துக்கள் தேறப்பட்ட அல்லது பொறுப்பு தீர்க்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த வருடத்திற்கு ஏற்புடையதாக அமைந்துகொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் வரி விகிதங்களுக்காகும்.

நடப்பு வரிப் பொறுப்புகளுக்கு எதிராக நடப்பு வரி சொத்துக்களை எதிரீடு செய்வதற்கு

சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தக்கூடிய உரிமை இருக்குமாயின் மற்றும் அதே வரி விதிக்கப்படக்கூடிய நிறுவனம் மற்றும் அதே வரிவிதிப்பு அதிகார சபையுடன் தொடர்புடைய பிற்போடப்பட்ட வரிகள் இருக்கும்போது பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் எதிரீடு செய்யப்படும்.

கடந்த காலங்களில் வரி இழப்புகளை முன்னெடுத்துச் சென்றதன் காரணமாக பிற்போடப்பட்ட வரி சொத்து கணக்கு எழுந்துள்ளது. வரி இழப்புகளை மீட்டெடுப்பது சாதாரண கால வரையறைகளுக்கு அப்பால் செல்வதால் இந்த சொத்து கணக்குகளில் உள்ளடக்கப்படவில்லை. இருப்பினும் இது குறிப்புகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

(இ) புரள்வு அடிப்படையிலான வரிகள்

புரள்வு அடிப்படையிலான வரிகளில் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி உள்ளடங்கும்.

2.2.19 வேலைவாய்ப்புக்குப் பின்னான நன்மைகள்

(அ) வரையறுக்கப்பட்ட நலத் திட்டங்கள்

வரையறுக்கப்பட்ட நலத் திட்டம் என்பது வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்டத்தைத் தவிரந்த வேலைவாய்ப்புக்குப் பின்னான நன்மைத் திட்டமாகும். வரையறுக்கப்பட்ட நன்மைத் திட்டத்தைப் பொறுத்தவரையில் நிதிக் கூற்றில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற பொறுப்பாக அமைவது அறிக்கையிடல் திகதியில் வரையறுக்கப்பட்ட நன்மை கடப்பாட்டின் எதிர்காலப் பெறுமதியாகும்.

வரையறுக்கப்பட்ட நன்மை கடப்பாட்டின் எந்தவொரு இலாபம் அல்லது நட்டமும் அவை எழும் காலகட்டத்தில் விரிவான வருமானக் கூற்றில் குறிப்பிடப்படும்.

1983 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பணிக்கொடை செலுத்தல் சட்டத்தின் பிரகாரம் ஒரு கம்பனியில் இடையறாது ஐந்து வருடகால சேவையைப் பூர்த்தி செய்திருப்பின் மட்டும் ஊழியர்களுக்கு பணிக்கொடை செலுத்துவதற்கான பொறுப்பு ஏற்படும்.

இலங்கை கணக்கீட்டு தரநியமம் 19 இல் பரிந்துரைக்கப்பட்ட எதிர்வுகூறப்பட்ட அலகுவரை முறை; ஆண்டிற்கான பற்றாக்குறை அல்லது கட்டணத்தை அடையாளம் காண்பதற்கு பணியாளர் நன்மைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பயன்படுத்தப்பட்ட அனுமானங்கள் குறிப்பு இலக்கம் 17 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

(ஆ) வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்ட ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி

ஊழியர் சேமலாப நிதிக்கான பங்களிப்புத் தொகை மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிக்கான பங்களிப்புத் தொகை என்பவற்றுக்காக தகவலைப்பெறும் சகல

ஊழியர்களும் உரிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளின் பிரகாரம் உரிய பங்களிப்பு நிதியங்களின் மூலம் அரவணக்கப்படுகின்றனர். ஊழியர்களை உள்ளவாங்குகின்ற ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி, மேற்கொள்ளப்படும் போது விபரமான வருமானக் கூற்றில் செலவாக இனங்காணப்படும்.

நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2019/2020

2.2.20 வருமானம் இனங்காணப்படுதல்

வருமானம் இனங்காணப்படுதல்

எப்போது பணம் செலுத்தப்படுகிறது என்பதைப் பொருட்படுத்தாமல் பொருளாதார நன்மைகள் நிறுவனத்திற்கு பாயும் சாத்தியம் உள்ள அளவிற்கும், வருமானத்தை நம்பத்தகுந்த முறையில் அளவிடக்கூடிய அளவிற்கும் வருமானம் ஏற்பிசைவு செய்யப்படுகின்றது. ஒப்பந்த அடிப்படையில் வரையறுக்கப்பட்ட கட்டண விதிமுறைகள் மற்றும் வரிகள் தவிர்ந்து கிடைக்கப்பட்ட அல்லது கிடைக்கப்பட வேண்டிய தொகையின் சீர்திப்புப் பெறுமதியில் வருமானம் ஏற்பிசைவு செய்யப்படும். வருமானம் ஏற்பிசைவு செய்யப்படுவதற்கு முன்னர்பின் வரும் குறிப்பிட்ட ஏற்பிசைவு அளவுகோல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

(அ) பொருட்களின் விற்பனை

சாதாரணமாக பொருட்களை வழங்கும்போது, பொருட்களின் உரிமையின் குறிப்பிடத்தக்க அபாயங்கள் மற்றும் அனுசூலங்கள் வாடிையானருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளபோது பொருட்களின் விற்பனையின் மூலமான வருமானம் ஏற்பிசைவு செய்யப்படுகின்றது.

(ஆ) சேவைகளை வழங்குதல்

சேவைகளை வழங்குவதற்கான வருமானம் அச்சேவைகள் வழங்கப்பட்ட அல்லது ஈடேற்றப்பட்ட கணக்கீட்டுக் காலப்பகுதியில் ஏற்பிசைவு செய்யப்படும்.

(இ) வட்டி வருமானம்

வட்டி வருமானம் பண அடிப்படையில் ஏற்பிசைவு செய்யப்படுகின்றது.

(ஈ) ஏனைய வருமானம்

ஏனைய வருமானம் அட்டுறு அடிப்படையில் ஏற்பிசைவு செய்யப்படுகின்றது.

(உ) ஆதனம்பொறி மற்றும் உபகரணங்கள் விற்குதல்

ஆதனம்பொறி மற்றும் உபகரணங்கள் விற்குதல் மூலமான இலாபம்/நட்டம் விற்பனை இடம்பெற்ற மற்றும் கையளிக்கப்படும் அனுப்பாணை வழங்கப்பட்ட காலப்பகுதியில் இனங்காணப்படும்.

2.2.21 செலவினம் இனங்காணப்படுதல்

(அ) வருமானத்தின் செலவு

விரிவான வருமான அறிக்கையில் செலவுகள் ஆணை மேற்கொள்ளப்பட்ட செலவு மற்றும் குறிப்பிட்ட வருமானம் ஈட்டுதல் ஆகியவற்றுக்கு இடையேயான நேரடி தொடர்பின் அடிப்படையில்

ஏற்பிசைவு செய்யப்படுகின்றன. பயனுள்ள வகையில் வணிகத்தை நடத்துவதற்கும் மூலதன சொத்துக்களை செயல்திறன் மிக்க வகையில் பராமரிப்பதற்கும் செய்யப்படும் அனைத்து செலவினங்களும், ஆண்டுக்கான இலாபம் அல்லது நட்டம் வரை வருமானத்தில் வருமானத்திற்கு அறவிடப்படுகின்றன.

(ஆ) மூலதனச் செலவினம்

வியாபாரத்தை தொடர்ந்தும் பேணிச் செல்வதற்குத் தேவையான நிரந்தர இயல்பு-டைய சொத்துக்களை வகைப்படுத்துதல், விரிவுபடுத்துதல் அல்லது மேம்படுத்துதல் ஆகியவற்றின் நோக்கத்திற்காக அல்லது வணிகத்தின் திறனை அதிகரிக்கும் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள் மூலதனச் செலவாக கருதப்படும்.

(இ) கடன்பெறல் செலவுகள்

எதிர்பார்க்கப்பட்ட பயன்பாடு அல்லது விற்பனைக்குத் தயாராகவதற்கு கணிசமான காலம் எடுக்கும் சொத்துக்களை கையகப்படுத்துதல், நிர்மாணித்தல் அல்லது உற்பத்தி செய்வதற்கு நேரடியாக சுமத்தக்கூடிய கடன்பெறல் செலவுகள், அந்தந்த சொத்துகளின் கிரயத்தின் ஒரு பகுதியாக மூலதனமாக்கப்படுகின்றன. மற்ற அனைத்து கடன் செலவுகளும் அவை நிகழும் காலகட்டத்தில் செலவிடப்படுகின்றன. கடன் வாங்கும் செலவுகள், வட்டி மற்றும் நிதிக் கடன் வாங்குவது தொடர்பாக நிறுவனம் மேற்கொண்ட பிற செலவுகளைக் கொண்டிருக்கும்.

(ஈ) நிகர நிதி வருமானம் / கிரயம்

நிதி வருமானம் ஆனது முதலீடு செய்யப்பட்ட நிதிகள் மற்றும் ஊழியர்களின் கடன்களுக்கான வட்டி வருமானத்தையும், இலாபம் அல்லது நட்டம் மூலம் சீர்திப்புப் பெறுமதியில் நிதிச் சொத்துக்களின் சீர்திப்புப் பெறுமதியில் ஏற்படும் மாற்றங்களையும் உள்ளடக்குகின்றன. விளைவு வட்டி முறையைப் பயன்படுத்தி, இலாபம் அல்லது நட்டம் அட்டுறு ஆகும்போது வட்டி வருமானம் ஏற்பிசைவு செய்யப்படுகின்றது.

கடன் பெறல் மீதான வட்டிச் செலவினங்கள், இலாபம் அல்லது நட்டம் மூலம் சீர்திப்புப் பெறுமதிக்கு நிதிச் சொத்துக்களின் சீர்திப்புப் பெறுமதியில் ஏற்படும் மாற்றங்கள், நிதிச் சொத்துக்களில் இனங்காணப்பட்ட சேத இழப்பு நட்டங்கள், விளைவு வட்டி முறையைப் பயன்படுத்தி இலாபம் அல்லது நட்டத்தில் ஏற்பிசைவு செய்யப்படும் தகுதிவாய்ந்த ஒரு சொத்தின் கையகப்படுத்தல், கட்டுமானம் அல்லது உற்பத்திக்கு நேரடியாக சுமத்த முடியாத கடன் பெறல் கிரயங்கள் என்பவற்றைக் கொண்ட நிதிக் கிரயங்கள் அமைந்துள்ளன.

(உ) அறவிட முடியாத கடன்களுக்கான ஏற்பாடுகள்

கடந்த நிகழ்வுகளின் விளைவாக நிறுவனம் சட்டரீதியான அல்லது செயற்பாட்டுக் கட்டப்பட்ட கொண்டுக்கும் போது ஏற்பாடுகள் ஏற்பிசைவு செய்யப்படுகின்றன. கட்டப்பட்ட தீர்ப்பதற்கு பொருளாதார

நன்மைகளை உள்ளடக்கிய வளங்களின் வெளிப்பாய்ச்சல் தேவைப்படலாம் என்பதோடு கட்டப்பட்ட அளவு குறித்த நம்பகமான மதிப்பீட்டை மேற்கொள்ள முடியும். தனிப்பட்ட நிலுவைகளை அறவிடுவதற்கான இயலுமை நுணுக்கமாக ஆராயப்பட்டதோடு அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட அறவிட முடியாத கடன்கள் செலவுகளாக ஏற்பிசைவு செய்யப்பட்டுள்ளன.

2.2.22 தொடர்புடைய தரப்புக்களுடனான கொடுக்கல் வாங்கல்கள்

கட்டணம் வசூலிக்கப்படுகின்றதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஒரு தரப்பினரின் நிதி மற்றும் தொழிற்பாட்டுக் கொள்கைகள் / முடிவுகளின் மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் செலுத்துவதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு மற்ற தரப்பினர் திறன் கொண்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக வெளிப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்புடைய விவரங்கள் நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்பு 23 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்கள்

இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்-தாபனத்துடன் தொடர்பான எந்த நிறுவனங்களும் இல்லை

2.2.23 காசுப் பாய்ச்சல் கூற்று

“நேரில் முறை” யைப் பயன்படுத்தி காசுப் பாய்ச்சல் கூற்று தயாரிக்கப்பட்டுள்ளது

2.2.24 பிரிவுசார் தகவல்கள்

ஒரு தொழிற்பாட்டு பிரிவு என்பது நிறுவனத்தின் ஒரு கூறாகும் என்பதோடு அது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. அதன் மூலம் வருவாய் ஈட்டலாம் மற்றும் செலவுகளையும் மேற்கொள்ளலாம். அதில் நிறுவனத்தின் பிற கூறுகளுடனான ஏதேனும் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய வருவாய் மற்றும் செலவுகள் உள்ளடங்கும். பிரிவுக்கு ஒதுக்கப்பட வேண்டிய வளங்கள் குறித்த முடிவுகளை எடுக்கவும் அதன் செயல்திறனை மதிப்பிடவும் அனைத்து தொழிற்பாட்டுப் பிரிவுகளின் தொழிற்பாட்டு முடிவுகளும் நிறுவனத்தின் நிர்வாகத்தால் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. அதற்காக தனித்துவமான நிதிசார் தகவல்கள் கிடைக்கின்றன. தொடர்புடைய விவரங்கள் அந்தந்த நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன.

2.2.25 ஒரு பங்குக்கான ஈட்டல்

நிறுவனத்தின் சாதாரண பங்குதாரர்களுக்கு உடைமையாக்கத்தக்க இலாபம் அல்லது நட்டத்தை குறிப்பிட்ட காலகட்டத்தில் நிலுவையில் உள்ள நிறையேற்று சராசரி பங்குகளின் எண்ணிக்கையால் வகுப்பதன் மூலம் ஒரு அடிப்படை பங்குக்கான ஈட்டல் கணக்கிடப்படுகின்றது.

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2019/2020

2.2.26 அறிக்கையிடல் திகதிக்குப் பின்னரான நிகழ்வுகள்

அறிக்கையிடல் திகதிக்குப் பின்னரான நிகழ்வுகள் ஆனவை சாதகமான மற்றும் சாதகமற்ற நிகழ்வுகளாகும். அவை அறிக்கையிடல் காலத்தின் முடிவிற்கும் நிதிக் கூற்றுக்கள் வெளியிடுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட திகதிக்கும் இடையில் நிகழ்கின்றன.

அந்த நிகழ்வுகள் பரிசீலிக்கப்பட்டு, நிதிக் கூற்றுக்களில் தேவையான இடங்களில் மாற்றங்கள் அல்லது வெளிப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிதிக் கூற்றுக்களில் மாற்றங்கள் அல்லது வெளிப்படுத்தல்கள் தேவைப்படும் அறிக்கையிடல் திகதிக்குப் பின்னர் எந்த நிகழ்வுகளும் இடம்பெறவில்லை.

2.2.27 கடப்பாடுகளும் எதிர்பாரா பின் நிகழ்ச்சிக் செலவுகளும்

அறிக்கையிடல் திகதியில் உள்ள கடப்பாடுகளும் எதிர்பாரா பின் நிகழ்ச்சிக் செலவுகளும், நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்பு 24 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

2.2.28 நிதிக் கூற்றுக்களுக்கான பொறுப்பு

இலங்கை கணக்கீட்டு நியமன்களின் பிரகாரம் நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமான முறையில் அவற்றை முன்வைத்தல் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் பொறுப்பாகும். மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களை வழங்குவதற்கான பொருத்தமான உள்ளகக் கட்டுப்பாடுகளை வடிவமைத்தல், செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தல், பொருத்தமான கணக்கீட்டுக் கொள்கைகளைத் தேர்ந்தெடுத்து பிரயோகித்தல் மற்றும் சூழ்நிலைகளில் நியாயமான கணக்கீட்டு மதிப்பீடுகளைத் தயாரித்தல் என்பன மேற்படி பொறுப்பில் அடங்கும்.

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2019/2020

குறிப்பு 03 - வருமானம்

	2019 / 2020 ரூ.ச	2018 / 2019 ரூ.ச
மொத்த விற்பனை	2,454,817,306	3,474,585,182
கழி : விற்பனை இலாபம்	(1,266,435)	(1,005,827)
தேறிய விற்பனை(குறிப்பு 03.01)	2,453,550,870	3,473,579,355

குறிப்பு 03.01 - வர்த்தக பொருட்கள் (தேறிய விற்பனை)

	2019 / 2020 ரூ.ச	2018 / 2019 ரூ.ச
இரசாயனப் பொருட்கள் மற்றும் அதன் உற்பத்திகள்	572,889,249	696,841,274
ICT உற்பத்திகள்	372,471,384	456,579,898
அலுவலக வழங்கல்கள்	468,223,618	619,773,850
வாகன உற்பத்திகள்	227,409,516	223,230,910
தீர்வையற்ற சாப்பு(கடை)	11,320,984	416,275,725
மின்சார மற்றும் இலத்திரணியல் உபகரணங்கள்	182,491,192	221,241,408
விசேட கருத்திட்ட அலகு	46,095,340	176,183,621
வீட்டு உபகரணங்கள் மற்றும் கருவிகள்	131,532,906	163,266,101
நிர்மாணம் மற்றும் உலோக உபகரணங்களும் கருவிகளும்	198,623,913	193,723,958
விவசாய வழங்கல்கள் மற்றும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்	127,044,683	175,584,297
சுவசக்தி	113,449,485	127,693,086
ஒதுக்கப்படாத (ஏனைய)	1,998,599	3,185,227
2,453,550,870	3,473,579,355	

குறிப்பு 03.02 - பிரிவு தொழிற்பாட்டு பெறுபேறுகள் (மொத்த இலாபம்)

	2019 / 2020 ரூ.ச	2018 / 2019 ரூ.ச
இரசாயனப் பொருட்கள் மற்றும் அதன் உற்பத்திகள்	206,160,829	201,279,967
ICT உற்பத்திகள்	35,457,449	46,661,751
அலுவலக வழங்கல்கள்	59,867,392	82,116,062
வாகன உற்பத்திகள்	22,103,287	24,383,169
தீர்வையற்ற சாப்பு(கடை)	3,064,006	131,094,537
மின்சார மற்றும் இலத்திரணியல் உபகரணங்கள்	28,345,817	31,741,015
விசேட கருத்திட்ட அலகு	4,784,837	18,758,879
வீட்டு உபகரணங்கள் மற்றும் கருவிகள்	19,101,552	27,166,103
நிர்மாணம் மற்றும் உலோக உபகரணங்களும் கருவிகளும்	17,061,662	24,150,866
விவசாய வழங்கல்கள் மற்றும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்	13,316,631	24,581,330
சுவசக்தி	13,500,120	18,156,108
ஒதுக்கப்படாத (ஏனைய)	286,165	417,917
423,049,746	630,507,704	

குறிப்பு 04 - ஏனைய தொழிற்பாட்டு வருமானம்

	2019 / 2020 ரூ.ச	2018 / 2019 ரூ.ச
செலாவணி மீதான இலாபம் / நட்டம்	9,926	63,010
பல்வகை வருமானம் (குறிப்பு 04.01)	28,964	125,996
சப்ளையர்களின் பதிவு வருமானம்	-	769,520
ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் ஏனைய வருமானங்கள் - கடன்/குத்தகை மீதான கொள்வனவுகள்	818,865	934,288
நிலையான சொத்துக்களின் விற்பனை	70,709	1,300
வாடகை வருமானம் - இராஜகிரிய வளாகம்	24,000,000	-
ஸ்மார்ட்செம் டெக்னாலொஜீஸ் லிமிட்டெட். ரெபாடே	5,656,068	-
கிடைத்த வாடகை - செய்லன்சிற்றி	-	753,333
30,584,532	2,647,447	

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2019/2020

(குறிப்பு 04.01) - பல்வகை வருமானம்

	2019 / 2020 ரூ.ச	2018 / 2019 ரூ.ச
சேதமான உருப்படிக்களுக்கான விற்பனை	16,147	114,808
ஏனைய	12,817	11,188
	28,964	125,996

குறிப்பு 05 - விநியோகித்தல் செலவுகள்

	2019 / 2020 ரூ.ச	2018 / 2019 ரூ.ச
விற்பனை ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள்	-	3,974,337
மாதிரிச் செலவினங்கள்	1,964,386	3,038,801
கேள்விப்பத்திர படிவங்கள்	1,260,963	2,266,057
வழங்குனர்களை பதிவு செய்வதற்கான கட்டணம்	3,227,263	4,764,522
களஞ்சிய மற்றும் களஞ்சியறை வாடகை	25,684,383	25,408,995
லாரிக் கூலி / போக்குவரத்து	1,746,149	3,886,830
சேவைக்க ட்டணங்கள்	686,512	756,759
விற்பனைச் செலவின மீளளிப்பு	17,128,972	13,870,057
கடன் சேகரிப்புச் செலவினங்கள் மீளளிப்பு	1,195,942	1,766,522
வர்த்தக விழாக்காட்சிச் செலவுகள்	50,000	90,310
உரிமக் கட்டணம் - விற்பனை	442,734	506,652
வெளிநாட்டு விஜயங்கள்	290,185	28,100
வர்த்தக மேம்பாட்டுச் செலவுகள்	508,852	3,597,291
விளம்பரப் பிரச்சாரம்	1,397,755	1,865,814
அன்பளிப்பு வவுச்சர்கள்	100,000	-
பொருட்களை ஏற்றுதல் மற்றும் இறக்குதலுக்கான செலவுகள்	-	43,705
அனுமதிக்கப்படாத வறவரி	285,909	2,399,166
தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி	12,110,436	22,793,485
மோசமான மற்றும் சந்தேகத்திற்குரிய கடன்கள்	100,715	183,950
பதிவுசெலவுகப்பட்ட இருப்பு/ஏனையவை	(344,894)	-
நிறுவன வாடிக்கையாளர்களுக்கான விற்பனை ஊக்குவிப்பு	-	1,002,344
இருப்புக்களுக்கான சேதன இழப்பு	24,860,434	623,514
கடனாளிகளுக்கான சேத இழப்பு	452,651	880,003
	93,149,348	93,747,214

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2019/2020

குறிப்பு 06 - நிருவாகச் செலவுகள்	2019 / 2020 ரூ.ச	2018 / 2019 ரூ.ச
சம்பளம்	131,397,862	130,022,458
ஊ.சே.நி	24,155,176	25,249,609
ந.பொ.நி	4,829,555	5,049,922
மேலதிக நேர மற்றும் விசேட கொடுப்பனவுகள்	28,280,221	37,506,919
புதுவருட முற்பணக் கொடுப்பனவுகள்	4,889,000	19,916,968
ஒப்பந்த மற்றும் அமய ஊழியர் சம்பளம்	49,856,981	60,150,527
பதவியணி நலன் கிரயம்	730,263	1,239,614
தொழிலாளர் நட்டாடிகள்	-	200,000
பதவியணி நலனோம்பல்	16,122,052	7,751,469
பதவியணி மருத்துவச் செலவினங்கள்	2,870,524	3,908,077
பதவியணி வாகன எரிபொருள் கொடுப்பனவுகள்	13,659,796	16,956,705
குடும்ப நலன் உதவி	-	4,063,000
சீருடை	676,495	564,130
உழைப்புக் கட்டணம்	34,600	2,984,655
மரணப் பணிக்கடை	350,000	400,000
பெற்றுக்கொள்ளாத விடுமுறைக்கான தொகைகள்	7,630,864	7,999,164
பணிக்கொடை ஏற்பாடுகள்	6,502,705	5,214,624
போக்குவரத்து மற்றும் பிழைப்பூதியப்படிக்கள்	4,683,298	6,043,617
கணக்காய்வுக் கட்டணங்கள்	1,152,000	2,098,972
தொழில்சார் மற்றும் ஆலோசனக் சேவைக் கட்டணங்கள்	193,490	561,553
சட்டக் கட்டணங்கள்	384,270	187,520
செயலக நடவடிக்கைகளும் ஏனைய செலவுகளும்	-	760,035
பணிப்பாளர்களின் சம்பளம்	1,308,473	1,720,188
பணிப்பாளர்களுக்கான கட்டணங்கள்	195,500	346,800
பணிப்பாளர் கூட்டச் செலவுகள்	8,698	12,850
காப்புறுதி - சாதாரண	1,544,296	1,835,451
ஆதனவரி மற்றும் வரிகள்	1,592,996	1,165,823
அனுமதிப்பத்திரக் கட்டணங்கள்	174,447	280,984
தொலைபேசிக் கட்டணங்கள்	10,775,407	12,953,681
மின்சாரம்	17,194,744	18,016,725
தபால் கட்டணம்	1,746,531	1,850,972
நீர்	2,114,400	2,783,825
செய்தித் தாள் மற்றும் வார வெளியீடுகள்	192,900	120,693
அச்சு மற்றும் காகிதாதிகள்	8,016,638	9,793,662
பராமரிப்பு - கட்டடங்கள்	140,585	16,938
பராமரிப்பு - அலுவலக உபகரணங்கள்	9,671,994	7,642,471
பராமரிப்பு - களஞ்சிய உபகரணங்கள்	448,270	1,702,652
பராமரிப்பு - காட்சியறை	12,324,474	13,387,498
பராமரிப்பு - வாகனங்கள்	4,407,215	5,835,964
மோட்டார் வாகனப் பதிவு மற்றும் காப்புறுதி	149,280	331,671
எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய்	4,471,583	5,644,716
கணினி முகாமைத்துவக் கட்டணங்கள்	295,312	127,908
கணினி பராமரிப்பு	987,987	2,867,821
தேய்மானம் கட்டடங்கள்	1,661,084	1,661,084
தேய்மானம் வாகனங்கள்	642,356	1,564,823
தேய்மானம் - பொறி மற்றும் உபகரணங்கள்	8,479,041	8,109,246
தேய்மானம் - தளபாடங்கள்	7,575,427	7,303,452
தேய்மானம் - கருவிகளும் உபகரணங்களும்	368,304	362,551
குத்தகைக்கு பெறப்பட்ட அலுவலகக் காட்சியறை நிர்மாணத் தேய்மானம்	7,887,710	20,169,001
வாகனம் வாடகைக்குப் பெறப்படுதல்	3,923,328	4,717,846
வங்கிக் கட்டணங்கள்	10,098,858	15,955,597
பதவியணி அபிவிருத்தி மற்றும் பயிற்சிச் செலவுகள்	174,822	396,325
மிசைக் கட்டணம்	401,531	438,048
வாகனத் தரிப்பிடக் கட்டணங்கள்	-	979,604
	417,373,343	488,926,409

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2019/2020

குறிப்பு 07 - தேரிய நிதி வருமானம் / (செலவு)

	2019 / 2020 ரூ.ச	2018 / 2019 ரூ.ச
வட்டி வருமானம்		
குறுகியகால வைப்புகளின் மீதான வட்டி வருமானம்	76,291,787	71,596,082
பதவியணி கடன் மீதான வட்டி வருமானம்	1,181,121	916,437
முன்செலுத்தல் பதவியணி நலன் இரத்துச் செய்யப்படல்	730,263	1,239,614
	78,203,171	73,752,132
வட்டிச் செலவு		
மேலதிப் பற்றுக்கான வட்டி	35,846,718	37,634,854
நம்பிக்கைப் பொறுப்புக் கடன் வட்டி	106,765,628	117,074,796
குத்தகை வட்டி	2,724	392,320
	142,615,069	155,101,970
	(64,411,898)	(81,349,838)

குறிப்பு 08 - வருமான வரிச் செலவு

	குறிப்பு	2019 / 2020 ரூ.ச	2018 / 2019 ரூ.ச
வருடத்திற்கான இலாபத்தின் மீது வருமான வரி - 2019/2020	08.01	-	-
பிற்போடப்பட்ட வரிச் செலவினம்	08.02	(1,375,474)	(3,827,578)
		(1,375,474)	(3,827,578)

(குறிப்பு8.1) கணக்கீட்டு இலாபம் மற்றும் வருமான வரிக்கு இடையிலான இணக்கம்

மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்காக

	2019 / 2020 ரூ.ச	2018 / 2019 ரூ.ச
வரிவிதிப்புக் முன்னரான கணக்கீட்டு இலாபம்	(121,300,311)	(30,868,309)
ஏனைய மூலங்களிலிருந்தான வருமானம்	(100,291,787)	(72,349,415)
அனுமதிக்கப்படாத ஒட்டுமொத்த உருப்புகள்	65,414,492	51,492,260
அனுமதிக்கப்பட்ட ஒட்டுமொத்த உருப்புகள்	(49,033,903)	(56,850,746)
சீர்செய்யப்பட்ட வர்த்தக இலாபம்	(205,211,510)	(108,576,210)
முதலீட்டு வருமானம்	100,291,787	72,349,415
முன்னெடுத்து வரப்பட்ட வரி இழப்புகளின் பயன்பாடு	(100,291,787)	(72,349,415)
வரி அறவிடக்கூடிய வருமானம்	-	-
28மூ வீத வருடத்திற்கான இலாபத்தின் மீதான வருமான வரி	-	-

அறிக்கையிடப்படும் திகதிக்கு முன்கொண்டு வரப்பட்ட பயன்படுத்தப்படாத வரி இழப்பு 319,244,488.10/- ரூபாவாக அமைந்தது. (2018/19-ரூ. 214,496,537/-).

(குறிப்பு 8.2) பிற்போடப்பட்ட வரிச் செலவு / (மறுதலை)

	2019 / 2020 ரூ.ச	2018 / 2019 ரூ.ச
பிற்போடப்பட்ட வரிச் செலவு / (மறுதலை) எழுந்தது		
பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்களுக்காக வருடத்தில் அறவிடல்/(மறுதலை)	(5,206,388)	(672,434)
பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புகளுக்காக வருடத்தில் அறவிடல்/(மறுதலை)	4,774,190	(1,124,864)
ஆயுட்கால நடத்திற்காக வருடத்தில் அறவிடல்/(மறுதலை)	(943,276)	(2,030,280)
	(1,375,474)	(3,827,578)

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2019/2020

குறிப்பு 09 - ஒரு பங்குக்கான ஈட்டல்

பங்குக்கான அடிப்படை ஈட்டல்

ஒரு பங்கின் அடிப்படை ஈட்டல் ஆனது பங்குதாரர்களுக்காக நிகர இலாபம் ஆண்டில் வெளியிடப்பட்ட சாதாரண பங்குகளின் சராசரி எண்ணிக்கையால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.

	2019 / 2020 ரூ.	2018 / 2019 ரூ.
பங்குதாரர்களுக்கு சுமத்தக்கூடிய தேறிய இலாபம்(ரூ.ச)	(119,924,837)	(27,040,732)
விநியோகிக்கப்பட்டுள்ள நிறையேற்றுச் சராசரி சாதாரண பங்குகளின் எண்ணிக்கை	10,000,000	10,000,000
ஒரு பங்குக்கான அடிப்படை ஈட்டல்/(நட்டம்) (ரூ.ச)	(12)	(2.70)

பங்கொன்றிற்கான ஐதாக்கப்பட்ட வருவாய்

2020 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பங்கு வருவாயில் ஐதாக்கத்தினை ஏற்படுத்தும் சாதாரண பங்குகள் காணப்படவில்லை எனவே பங்கொன்றிற்கான ஐதாக்கப்பட்ட வருவாய் ஆனது மேற்படி அறியிடப்பட்ட பங்கொன்றிற்கான அடிப்படை வருவாய்க்கு நிகராகும்..

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2019/2020

குறிப்பு 10 - ஆதணம், பொறி மற்றும் உபகரணங்கள்

கிரயம் / மறுதலை	அறிவுக் கட்டிடம்		அறிவுக் கட்டிடம்		அறிவுக் கட்டிடம்		அறிவுக் கட்டிடம்		அறிவுக் கட்டிடம்		அறிவுக் கட்டிடம்		அறிவுக் கட்டிடம்		அறிவுக் கட்டிடம்		அறிவுக் கட்டிடம்	
	உரிமை காணி ரூ.ச	உரிமை கட்டிடம் ரூ.ச	உரிமை கட்டிடம் ரூ.ச	உரிமை கட்டிடம் ரூ.ச	உரிமை கட்டிடம் ரூ.ச	உரிமை கட்டிடம் ரூ.ச	உரிமை கட்டிடம் ரூ.ச	உரிமை கட்டிடம் ரூ.ச	உரிமை கட்டிடம் ரூ.ச	உரிமை கட்டிடம் ரூ.ச	உரிமை கட்டிடம் ரூ.ச	உரிமை கட்டிடம் ரூ.ச	உரிமை கட்டிடம் ரூ.ச	உரிமை கட்டிடம் ரூ.ச	உரிமை கட்டிடம் ரூ.ச	உரிமை கட்டிடம் ரூ.ச	உரிமை கட்டிடம் ரூ.ச	உரிமை கட்டிடம் ரூ.ச
2019 ஏப்ரல் 01 ஆம் திகதியில்	226,240,000	52,123,790	240,616,923	86,209,348	37,520,067	58,258,870	1,912,331	415,981	37,520,067	58,258,870	1,912,331	415,981	37,520,067	58,258,870	1,912,331	415,981	37,520,067	58,258,870
சேர்த்தல்கள்	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-
நிலையான சொத்துக்களை அகற்றுவதற்கான கிரயம்	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-
2020 மார்ச் 31 ஆம் திகதியில்	226,240,000	52,123,790	240,616,923	86,209,348	37,936,048	60,171,201	3,683,040	75,754,274	3,683,040	60,171,201	3,683,040	75,754,274	3,683,040	60,171,201	3,683,040	75,754,274	3,683,040	60,171,201
தேயமானம் / சேத இழப்பு																		
2019 ஏப்ரல் 01 ஆம் திகதியில்	-	49,352,836	111,524,371	84,921,384	12,060,727	52,680,781	1,246,544	35,869,526	12,060,727	52,680,781	1,246,544	35,869,526	12,060,727	52,680,781	1,246,544	35,869,526	12,060,727	52,680,781
வருடத்திற்கான தேயமானக் கட்டணம்	1,661,084	14,255,757	14,255,757	642,356	3,793,605	4,685,437	368,304	7,575,427	3,793,605	4,685,437	368,304	7,575,427	3,793,605	4,685,437	368,304	7,575,427	3,793,605	4,685,437
நிலையான சொத்துக்களுக்கான அகற்றல்களின் திறண்ட தேயமானம்	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-
2020 மார்ச் 31 ஆம் திகதியில்	-	51,013,920	125,780,128	85,563,740	15,854,332	57,366,219	1,614,848	43,376,245	15,854,332	57,366,219	1,614,848	43,376,245	15,854,332	57,366,219	1,614,848	43,376,245	15,854,332	57,366,219
2019 ஏப்ரல் 01 இல் முன்னெடுத்துச் செல்லப்படும் தொகை	226,240,000	2,770,955	129,092,552	1,287,964	25,459,340	5,578,089	2,378,970	37,164,998	25,459,340	5,578,089	2,378,970	37,164,998	25,459,340	5,578,089	2,378,970	37,164,998	25,459,340	5,578,089
2020 மார்ச் 31 இல் முன்னெடுத்துச் செல்லப்படும் தொகை	226,240,000	1,109,870	114,836,794	645,608	22,081,716	2,804,982	2,068,192	32,378,029	22,081,716	2,804,982	2,068,192	32,378,029	22,081,716	2,804,982	2,068,192	32,378,029	22,081,716	2,804,982

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2019/2020

குறிப்பு 11 - பங்குகளின் முதலீடு

	2019 / 2020 ரூ.ச	2018 / 2019 ரூ.ச
ஏர்சீ மருத்துவக் கம்பனி	49,990	49,990
கழி: எஸ்.ரீ.சீ. மருத்துவக் கம்பனியின் முதலீட்டின் சேத இழப்புக்கான ஏற்பாடுகள்	(49,990)	(49,990)
	-	-
இலங்கை கப்பற் கம்பனி	20	20
	20	20

குறிப்பு 12 அ - ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கடன்

	குறிப்பு	2019 / 2020 ரூ.ச	2018 / 2019 ரூ.ச
நடைமுறையல்லா			
ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கடன்	12.1	12,110,696	9,610,375
முன்கட்டண பதவியணி நலன்கள்	12.2	906,252	703,808
		13,016,948	10,314,183
நடைமுறை			
ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கடன்	12.1	5,241,152	4,403,368
முன்கட்டண பதவியணி நலன்கள்	12.2	664,178	542,438
		5,905,330	4,945,806
		18,922,278	15,259,989

குறிப்பு 12.1 - ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கடன்

வருட ஆரம்பத்தில் கடன்	15,259,988	13,039,785
வழங்கப்பட்ட கடன்	10,013,332	7,494,500
மீள் அரவிடப்பட்ட கடன்	(6,351,042)	(5,274,297)
	18,922,278	15,259,988
முன் செலுத்தப்பட்ட பதவியணி நலனுக்கான மாற்றல்	(1,570,430)	(1,246,245)
வருட இறுதியில் நிலுவை	17,351,848	14,013,743
நடைமுறையல்லா	12,110,696	9,610,375
நடைமுறை	5,241,152	4,403,368
	17,351,848	14,013,743

குறிப்பு 12.2 - முன்கட்டண பதவியணி நலன்கள்

வருட ஆரம்பத்தில் நிலுவை	1,246,270	1,013,476
வருடத்தில் சேகரிப்புகள்	1,054,448	787,258
மதிப்பீறக்கம்	(730,263)	(554,464)
வருட இறுதியில் நிலுவை	1,570,455	1,246,270
நடைமுறையல்லா	906,252	703,808
நடைமுறை	664,178	542,438
	1,570,430	1,246,246

நிறுவனம் ஊழியர்களுக்கு சலுகை விகிதத்தில் கடன்களை வழங்குகிறது. இதேபோன்ற கடன்களுக்கான சந்தை தொடர்பான விகிதங்களைப் பயன்படுத்தி எதிர்பார்க்கப்படும் எதிர்கால பணப்புழக்கங்களை தள்ளுபடி செய்வதன் மூலம் பணியாளர் கடன்களின் நியாயமான மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. ஊழியர் கடன்களின் கிரயம் மற்றும் நியாயமான மதிப்பு ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள் முன்கட்டண ஊழியர்களின் நன்மைகளாக ஏற்பிசைவு செய்யப்படுகின்றன. இந்தகடன்கள் பின்னர் மதிப்பீறக்கம் செய்யப்பட்ட கிரயத்தில் அளவிடப்பட்டது.

இலங்கை அரசு வர்த்தக (பொது) கூட்டுத்தாபன வட்டி	7%	7%
சந்தை வட்டி விகிதம்	12%	12%

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2019/2020

குறிப்பு 12ஆ - இலகு கடன் செலுத்தல் திட்டம்	குறிப்பு	2019 / 2020 ரூ.₹	2018 / 2019 ரூ.₹
நடைமுறையல்லா			
மொத்த முதலீடு	12.3	879,697	2,943,376
கழி : ஈட்டப்படாத நிதி வருமானம்	12.4	(70,530)	(352,543)
		809,167	2,590,833
நடைமுறை			
மொத்த முதலீடு	12.3	2,341,338	4,237,734
கழி : ஈட்டப்படாத நிதி வருமானம்	12.4	(331,299)	(803,679)
		2,010,039	3,434,055
		2,819,206	6,024,888

குறிப்பு 12.3 - மொத்த முதலீடு

வருட ஆரம்பத்தில் நிலுவை		6,024,888	5,626,509
வருடத்தில் மொத்த முதலீடு		303,602	4,994,198
கழி : கிடைக்கப்பட்ட வாடகை		(3,509,284)	(4,595,819)
		2,819,206	6,024,888
சேர் : ஈட்டப்படாத நிதி வருமானம்		401,829	1,156,222
வருட இறுதியில் நிலுவை		3,221,035	7,181,110
நடைமுறையல்லா		879,697	2,943,376
நடைமுறை		2,341,338	4,237,734
		3,221,035	7,181,110

குறிப்பு 12.4 - ஈட்டப்படாத நிதி வருமானம்

வருட ஆரம்பத்தில் நிலுவை		1,156,222	913,105
வருடத்தில் சேகரிப்பு		88,642	1,137,338
கழி : வருடத்தில் வட்டி வருமானம்		(843,035)	(894,221)
வருட இறுதியில் நிலுவை		401,829	1,156,222
நடைமுறையல்லா		70,530	352,543
நடைமுறை		331,299	803,679
		401,829	1,156,222

குறிப்பு 13 - இருப்புக்கள்

	2019 / 2020 ரூ.₹	2018 / 2019 ரூ.₹
இருப்புக்கள் தீர்க்கப்படுதல்	482,425,806	611,541,580
போக்குவரத்தில் உள்ள பொருட்கள்	103,419,757	55,789,003
சேதமாகியுள்ள மற்றும் மெதுவாக விற்பனையாகும் இருப்புக்களுக்கான ஏற்பாடுகள்	(37,109,194)	(12,248,760)
	548,736,369	655,081,823

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2019/2020

குறிப்பு 14 - வர்த்தக மற்றும் ஏனைய கிடைக்கப்பட வேண்டியவை	2019 / 2020 ரூ.₹	2018 / 2019 ரூ.₹
வர்த்தகக் கடனாளிகள்	544,864,153	815,411,249
கடனாளி சேத இழப்பு	(9,357,912)	(8,905,261)
	535,506,241	806,505,988
ஏனைய கிடைக்கப்பட வேண்டியவைகள்	24,000,000	-
பண்டிகை முற்பணம்	2,299,250	2,601,750
மின்சாரத்திற்கான வைப்பீடுகள்	825,000	825,000
பாதுகாப்பு வைப்புகள் - தே.சே.வங்கி	1,057,641	1,061,156
கொள்கலன் வைப்புகள்	450,138	-
வாடகை பண வைப்பீடுகள்	20,694,288	22,164,288
பல்வகை வைப்பீடுகள்	596,500	606,500
துறைமுக அதிகாரசபை - PVQ	50,000	50,000
கேட்புவிலை பிணைமுறி கண.	33,640	-
முன்கூட்டிய செலுத்தல்கள்	1,756,207	3,722,673
சில்லறை செலவுத் தொகைகளிலிருந்து பதவியணிக்கான முற்பணம்	68,200	26,500
L/பிணைச் சான்றிதழ் எல்லை - மக்கள் வங்கி	600,000	600,000
கிடைக்கப்படவேண்டிய வட்டி	26,837,883	25,810,101
த.தொ.சய மதிப்பீட்டுச் செலுத்தல்	2,776,691	2,776,691
கிடைக்கப்பட வேண்டிய தடுத்துவைக்கப்பட்ட வரி	46,413	-
கிடைக்கப்பட வேண்டிய தடுத்துவைக்கப்பட்ட வர்வரி	-	37,901
தொங்கற் வற் கணக்கு	-	1,239,708
கல்வி அமைச்சு	7,784,039	7,784,039
பலவிதமான செலவுகள் முற்பணம்	1,005,199	1,503,113
சேவைகளுக்கான முற்பணம்	182,195	1,830,476
ஏனைய செலுத்தவைகள் மீதான முற்பணம்	4,517,081	4,517,081
கேள்விப் பத்திரங்கள் மற்றும் ஏனைய வைப்பீடுகள்	119,500	97,200
வட்டி மீது தடுத்துவைத்தல் வரி	6,925,363	3,650,406
கப்பற் கட்டணம் பிணைச் சான்றிதழ் எல்லை - மக்கள் வங்கி	1,645,660	-
கப்பற் கட்டணம் பிணைச் சான்றிதழ் எல்லை - சம்பத் வங்கி	-	10,730,000
பதவியணி கடனாளிகள் - சம்பள முற்பணம்	3,832,700	36,000
டேவிட் பிரிஸ் மோட்டார் வாகன கம்பனி	1,074,440	1,074,440
பழுதடைந்த பெற்றரி கட்டுப்பாட்டுக் கணக்கு	1,498,109	384,997
சையன்டர் டெக்னொலொஜி (தனியார்) கம்பனி	1,805,000	1,805,000
கடன் / வாடகை மீது கொள்வனவு, காப்புறுதி மற்றும் ஏனைய கிடைக்கப்பட வேண்டியவை.	4,492,562	3,272,576
	652,479,938	904,713,585

குறிப்பு 15 - கையிலுள்ள காசும் காசுக்குச் சமமானவைகளும்.	2019 / 2020 ரூ.₹	2018 / 2019 ரூ.₹
வங்கியிலுள்ள பணம்		
இலங்கை வங்கி (க.இ. 8859546)	270,158	270,658
சம்பத் வங்கி (க.இ. 000930000337)	114,961	-
இலங்கை வங்கி (க.இ. 1060)	20,097	20,097
தே.சே.வ. (க/இ - 101000160408)	15,357,749	-
மக்கள் வங்கி - குருநாகல்	243,060	389,830
மக்கள் வங்கி - கண்டி	792,596	864,892
மக்கள் வங்கி - மாத்தறை	-	1,281,302
மக்கள் வங்கி - கல்முனை	526,004	687,610
மக்கள் வங்கி - பொலன்னறுவை	3,829,302	1,726,542
சில்லறைச் செலவுப் பணம்	607,248	544,139
கையிருப்புத் தொகை	1,087,680	31,396,508
	22,848,856	37,181,578

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2019/2020

குறிப்பு 16 வட்டியைக் கொண்டுள்ள பொறுப்புக்கள் - குத்தகை

	அல்டோ கார் KY 6145 / KY 6148 ரூ.ச	மொத்தம் ரூ.ச
2019 ஏப்ரல் 01 திகதியில் நிலுவை	172,643	172,643
கழி : செலுத்தப்பட்ட வாடகை	(172,643)	(172,643)
2020 மார்ச் 31 இல் நிலுவை	-	-
தடுத்துவைக்கப்பட்ட வட்டி		
2019 ஏப்ரல் 01 திகதியில் நிலுவை	2,867	2,867
கழி : இலாப நட்டத்திற்கான செலுத்தல்கள்	(2,867)	(2,867)
2020 மார்ச் 31 இல் நிலுவை	-	-

குறிப்பு 17 -இளைப்பாறல் நலன் கடப்பாடுகள்

	2019 / 2020 ரூ.ச	2018 / 2019 ரூ.ச
வருடத்தின் ஆரம்பத்தில் நிலுவை	30,215,207	29,317,174
வருடத்தில் ஒதுக்கப்பட்ட ஏற்பாடுகள்	9,736,844	6,822,026
வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட செலுத்தல்கள்	(4,795,106)	(5,923,993)
வருடத்தின் இறுதியில் நிலுவை	35,156,945	30,215,207

நன்மைகளை மதிப்பிடுவதற்கு நிர்வாகத்தால் பயன்படுத்தப்படும் மதிப்பீட்டு முறையானது இலங்கைக் கணக்கீட்டு நியமம் 19 இன் ஊழியர் நன்மைகள் மூலம் எதிர்வுகூறப்பட்ட அலகு வரை முறை ஆகும்.

ஆண்டு முழுவதும் ஓய்வூதிய நலன் பொறுப்பின் இயக்கம் பின்வருமாறு

	2019 / 2020 ரூ.ச	2018 / 2019 ரூ.ச
வட்டிக் கிரயம்	3,625,825	3,518,060
நடப்பு சேவைக் கிரயம்	2,180,702	1,696,563
பதவியணி கிரயத்தில் உள்ளக்கப்பட்டுள்ள மொத்த அளவு	5,806,527	5,214,623
உடனடியாக ஏற்பிசைவு செய்யப்பட்ட தேறிய (இலாபம்) நட்டம்	3,930,317	1,607,402
விபரமான வருமானத்தில் இனங்காணப்பட்ட மொத்த தொகை	9,736,844	6,822,025

முகாமைத்துவத்தினால் பயன்படுத்தப்பட்ட பிரதான அனுமானங்களில் பின்வருவன உள்ளடங்கும்

நிதிசார் அனுமானங்கள்	31.03.2020	31.03.2019
வட்டி விகிதம்	12%	12%
சம்பள அதிகரிப்பு விகிதம்	1%	1%
பதவியணி புரள்வுக் காரணி	4%	5%
இளைப்பாறல் வயது (வருடங்கள்)	60	60

கம்பனி தொடர்ந்து இயங்கு அமைப்பாக இருக்கும்

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2019/2020

குறிப்பு 18 - தேறிய பிற்போடப்பட்ட வரிப் பொறுப்பு (சொத்து)

	2019 / 2020 ரூ.ச	2018 / 2019 ரூ.ச
வருட ஆரம்பத்தில் நிலுவை	(11,427,278)	(8,049,773)
வருடத்திற்கான ஏற்பாடுகள் / மறுதலை	(432,198)	(3,377,505)
வருட இறுதியில் நிலுவை	(11,859,477)	(11,427,278)

பிற்போடப்பட்ட வரி கணக்கிடப்படுவது நிலையான சொத்துக்களின் முன்னெடுத்துச் செல்லப்படும் பெறுமதி (தொகை) மற்றும் வரி அறவிடக்கூடிய ஒவ்வொரு செயற்பாட்டின் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்ட வகையில் அத்தகைய சொத்துக்களில் பதிவழிக்கப்பட்ட பெறுமதி என்பவற்றுக்கிடையிலான தற்காலிக மாற்றமாகவாகும்.

நிதிநிலை அறிக்கையின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் முன்னெடுத்துச் செல்லப்படும் பெறுமதி தொடர்பான நேர வேறுபாடுகளிலிருந்து எழும் வரி விளைவின் இணக்கம் பின்வருமாறு.

	2019 / 2020 ரூ.ச	2018 / 2019 ரூ.ச
மெதுவாக விற்பனையாகும் இருப்புகளுக்கான ஏற்பாடுகள்	(5,476,554)	3,429,653
அறவிட முடியா மற்றும் ஐயக் கடனுக்கான ஏற்பாடு	247,574	2,493,473
ஊழியர் நலன் பொறுப்பு	22,591	8,460,258
வரி நடவடிக்கைகளுக்கான துரிதப்படுத்தப்பட்ட பெறுமானத் தேய்வு	4,774,190	(2,956,105)
	(432,199)	11,427,279

குறிப்பு 19 - குறுகிய கால கடன் பெறல்

	2019 / 2020 ரூ.ச	2018 / 2019 ரூ.ச
நடைமுறையல்லாப் பொறுப்பு		
நம்பிக்கைப் பொறுப்புக் கடன் - மக்கள் வங்கி	16,934,000	32,558,000
நம்பிக்கைப் பொறுப்புக் கடன் - சம்பந் வங்கி - குத்தகை	-	3,125,430
	16,934,000	35,683,430
நடைமுறைப் பொறுப்புக்கள்		
நீண்டகால		
நம்பிக்கைப் பொறுப்புக் கடன் - மக்கள் வங்கி	15,624,000	15,624,000
நம்பிக்கைப் பொறுப்புக் கடன் - சம்பந் வங்கி குத்தகை.	3,125,430	8,750,180
	18,749,430	24,374,180
குறுகிய கால		
நம்பிக்கைப் பொறுப்புக் கடன் - மக்கள் வங்கி	423,948,522	403,947,524
நம்பிக்கைப் பொறுப்புக் கடன் - சம்பந் வங்கி	214,590,601	228,253,059
நம்பிக்கைப் பொறுப்புக் கடன் - NDB வங்கி	51,488,333	122,019,094
	690,027,456	754,219,677
	708,776,886	778,593,857
மொத்த கடன் பொறுப்பு	725,710,886	814,277,287

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2019/2020

குறிப்பு 20 - வர்த்தக மற்றும் ஏனைய செலுத்த வேண்டியவை

	2019 / 2020 ரூ.சீ	2018 / 2019 ரூ.சீ
வர்த்தக கடனாளர்	400,888,236	433,500,823
வெளிநாட்டு இறக்குமதிப் பொறுப்பு	203,641,921	230,462,601
தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி	-	2,128,844
அட்டுறுச் செலவினங்கள்	37,945,861	30,859,734
செலுத்த வேண்டிய பங்கிலாபம்	11,000,000	-
வற்றவரி	14,133,886	10,063,285
ஏனைய கடனாளர்கள் - நானாவித	12,420,074	4,698,029
கணக்காய்வுக் கட்டணங்கள்	2,304,000	2,304,000
பாதுகாப்பு வைப்பீடு - தே.சே.வங்கி	1,057,641	1,061,156
ஊ.சே.நி	3,385,561	3,489,849
ஊ.ந.பொ.நிதி	406,268	418,782
பதவியணி கடனாளர்கள் - மீண்டும் வாங்கியிலிடப்பட்ட சம்பளம் போன்றவை	500,009	146,883
சம்பளக் குறைப்புகள்	392,143	332,475
சம்பளக் குறைப்புகள் - பதவியணி மற்றும் ஏனையோர்.	49,056	-
பதவியணி பொழுதுபோக்கு நிதியம்	225,021	225,021
ஏபீசீ ட்ரேட் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்	1,041,629	1,041,629
சாலா என்டர்பிரைசஸ்	95,507	95,507
அபான்ஸ் தனியார் நிறுவனம்	1,920,661	1,920,661
மீள் செலுத்தப்பட வேண்டிய கேள்விப்பத்திர வைப்பீடுகள்	60,000	60,070
செலுத்தப்பட வேண்டிய தடுத்துவைத்தல் வரி	57,363	9,478
எட்டிசலார்ட் கடன் அட்டை வருமானம்	748,683	748,683
இலவச விநியோக கட்டுப்பாட்டுக் கணக்கு	109,584	32,736
முத்திரைக் கட்டண செலவு அறிவிடப்படுதல்	25,950	30,250
கடன் / வாடகை மீதான கொள்வனவு முற்பணம்	1,193,953	1,266,905
குத்தகை உபகரணங்களுக்கான கடனாளர்கள்	165,012	182,625
யாழ்ப்பாண காட்சியறை	415,128	415,128
கடன் / வாடகை மீதான கொள்வனவுக்காக செலுத்தப்படவேண்டிய காப்புறுதி	49,232	56,098
கடன் / வாடகை மீதான கொள்வனவுக்காக செலுத்தப்படவேண்டிய முத்திரைக் கட்டணம்	-	8,870
ஸ்டெபர்ட் மோட்டார் தனியார் கம்பனி	28,000	28,000
தடுத்துவைத்தல்கள்	2,896,059	2,746,906
சேவை ஒப்பந்தங்கள் மீதான தடுத்துவைத்தல்	956,659	972,288
வருமான இழப்பினை செலுத்தித் தீர்க்கும் கணக்கு - யாழ் காட்சியறை	238,765	238,765
	698,351,859	729,546,081

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2018/2019

குறிப்பு 21 - வங்கி மேலதிகப் பற்று

	2019 / 2020 ரூ.சீ	2018 / 2019 ரூ.சீ
மக்கள் வங்கி (கணக்கிலக்கம் 004100120210918)	315,160,721	359,036,652
மக்கள் வங்கி - மாத்தறை	351,532	-
சம்பத் வங்கி - DFS (கணக்கிலக்கம் 002930006974)	16,242,595	20,195,355
சம்பத் வங்கி (கணக்கிலக்கம் 000930000337)	-	352,453
தேசிய வளர்ச்சி வங்கி (கணக்கிலக்கம் - 101000160408)	-	9,436,894
	331,754,848	389,021,354

குறிப்பு 22 - அரசாங்க மானியம் பிற்போடப்பட்ட வருமானக் கணக்கு

நாராஹேன்பிட்டி பொருளாதார மையத்தில் மெகா காட்சியறை நிர்மாணிக்கப்படுவது தொடர்பாக பின்வரும் அரசாங்க மானியம் பெறப்பட்டது.

	2019 / 2020 ரூ.சீ	2018 / 2019 ரூ.சீ
ஆரம்ப நிலுவை	45,942,424	51,047,138
வருடத்தில் அரசாங்க மானியங்கள்	11,370,000	
வருடத்திற்கான தேய்மானக் கட்டணம்	(6,368,047)	(5,104,714)
நிலுவை	50,944,377	45,942,424

நாராஹேன்பிட்டியில் உள்ள மெகா காட்சியறையானது 30 வருடகால குத்தகைச் சொத்தாகும். மேற்கண்ட அரசாங்க மானியம் பின்னர் கிடைக்கப்பெற்றதோடு LKAS 20 க்கு இணங்க, சொத்தின் முன்கொண்டு செல்லும் தொகையை கணக்கிடுவதில் மானியத்தை கழிப்பதாக கணக்கீட்டு முறை பயன்படுத்தப்பட்டது. குறைக்கப்பட்ட தேய்மான செலவினங்களாக தேய்மானமிடத்தகு சொத்தொன்றின் ஆயுள் மீதான இலாபம் மற்றும் நடடத்தில் இந்த மானியம் ஏற்பிசைவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மீதமுள்ள 8 ஆண்டு காலத்தை கருத்தில் கொண்டு 2019/20 ஆம் ஆண்டில் 6,368,047.08 வசூலிக்கப்பட்டதுடன் 2027/28 ஆண்டு வரை தொடர்கிறது.

குறிப்பு 23 - சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடனான கொடுக்கல் வாங்கல்கள்

அ) பிரதான முகாமைத்துவ ஆளணியுடனான கொடுக்கல் வாங்கல்கள்

இலங்கைக் கணக்கீட்டு நியமம் 24 - சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கான வெளிப்பாடுகளின் பிரகாரம் பிரதான முகாமை ஆளணி எனப்படுவது நிறுவனத்தின் செயற்பாடுகளைத் திட்டமிடுதல், வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு அதிகாரம் மற்றும் பொறுப்பு உள்ளவர்கள் ஆவார்கள். அதன்படி, பணிப்பாளர் சபைக்கு (நிறைவேற்று மற்றும் நிரைவேற்று அல்லாத பணிப்பாளர்கள் உட்பட), பணிப்பாளர் சபைக்கு அண்மித்த கீழ் மட்டத்தில் உள்ள நிறுவனத்தின் சிரேஸ்ட் முகாமையாளர்கள் கூட்டுத்தாபனத்தின் பிரதான முகாமைத்துவ ஆளணியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

- பணிப்பாளர்களுக்கான கடன் கம்பெனியின் பணிப்பாளர்களுக்கு எதுவித கடனும் வழங்கப்படவில்லை.
- பிரதான முகாமைத்துவ ஆளணியுடனான வேறு கொடுக்கல் வாங்கல்கள் இந்த நிதிக்கூற்றுக்களின் குறிப்பு 23 (அ-கை) இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள கொடுக்கல் வாங்கல்களைத் தவிர பிரதான முகாமைத்துவ ஆளணியுடன்எதுவித கொடுக்கல் வாங்கல்களும் மேற்கொள்ளப்படவில்லை.

குறிப்பு 24 - மூலதன கடப்பாடுகள்

2020 மார்ச் 31 ஆம் திகதியில் பணிப்பாளர் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்த மூலதன செலவுகள் மற்றும் தற்செயல்கள் காணப்படவில்லை.

குறிப்பு 25 - ஒப்பீட்டு ரீதியான தகவல்கள்

ஒப்பிடுவதை எளிதாக்குவதற்காக, முந்தைய ஆண்டுடன் தொடர்புடைய நிலுவைகள் நடப்பு ஆண்டின் வகைப்படுத்தலுக்கு இணங்க மீள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் 2019/2020

குறிப்பு 26 - நிதி இடர் முகாமைத்துவம்

மொத்தப் பகுப்பாய்வு

நிதிக் கருவிகளைப் பயன்படுத்தி பின்வரும் அபாய நேர்வுகளுக்கு கூட்டுத்தாபனம் உட்படும்.

- கடன் அபாநேர்வு (அபாயம்)
- திரவத்தன்மை அபாயநேர்வு (அபாயம்)
- சந்தை அபாய நேர்வு (அபாயம்) (நாணய நட்ட ஆபத்து மற்றும் வட்டிவிகித ஆபத்து உட்பட)

மேற்படி ஒவ்வொரு அபாயங்களுக்குமான கூட்டுத்தாபனத்தின் வெளிப்பாடு பற்றிய தரம் மற்றும் அளவுசார் தகவல்கள் மற்றும் ஆபத்து அளவிடப்படுதல் மற்றும் முகாமைத்துவம் செய்யப்படுதல் என்பவற்றுக்காக கூட்டுத்தாபனத்தின் நோக்கங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் இந்த குறிப்பு முன்வைக்கின்றன.

இடர் முகாமைத்துவ சட்டகம்

கூட்டுத்தாபனத்தின் இடர் முகாமைத்துவ சட்டகத்தை நிறுவுவதற்கும் மேற்பார்வையிடுவதற்கும் பணிப்பாளர் குழுவிற்கு ஒட்டுமொத்த பொறுப்பு உள்ளது. கூட்டுத்தாபனத்தின் அபாய முகாமைத்துவக் கொள்கைகளை ஆனவை கூட்டுத்தாபனம் முகங்கொடுக்கும் ஆபத்துக்களை அடையாளம் காணவும் பகுப்பாய்வு செய்யவும், பொருத்தமான இடர் வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை அமைக்கவும், ஆபத்து மற்றும் வரம்புகளை கடைபிடிப்பதை கண்காணிக்கவும் நிறுவப்பட்டுள்ளன. சந்தை நிலைமைகள் மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்க இடர் முகாமைத்துவ கொள்கைகள் மற்றும் முறைமைகள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

கடன் ஆபத்து

கடன் ஆபத்து என்பது ஒரு வாடிக்கையாளர் அல்லது ஒரு நிதிக் கருவியின் எதிர்த்தரப்பு அதன் ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றத் தவறினால் இடம்பெறுகின்ற நிதிசார் நட்டம் என்பதோடு அது அடிப்படையில் வாடிக்கையாளர்களிடமிருந்தும் முதலீட்டுப் பத்திரங்களிலிருந்தும் கூட்டுத்தாபனத்திற்குக் கிடைக்கப்பட வேண்டியவைகளிலிருந்து முக்கியமாக எழுகிறது.

திரவத்தன்மை ஆபத்து

திரவத்தன்மை ஆபத்து எனப்படுவது பணம் அல்லது வேறொரு நிதிச் சொத்தை வழங்குவதன் மூலம் தீர்க்கப்படும் அதன் நிதிப் பொறுப்புக்களுடன் தொடர்புடைய கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் கூட்டுத்தாபனம் எதிர்கொள்ளும் அபாயமாகும். இந்த அபாயத்தை நிர்வகிப்பதற்கான கூட்டுத்தாபனத்தின் அணுகுமுறையானது, ஏற்றுக்கொள்ள முடியாத இழப்புகள் அல்லது நிறுவனத்தின் நற்பெயருக்கு சேதம் ஏற்படாமல், அதன் கடன்களை பூர்த்தி செய்ய போதுமான திரவத்தன்மை எப்போதும் கொண்டிருப்பதை உறுதி செய்வதாகும்.

திரவத்தன்மை அபாயத்தை அளவிடுவதற்கும் தணிப்பதற்கும், கூட்டுத்தாபனம் அதன் தேரிய தொழிற்பாட்டு பணப்பாய்ச்சலை உன்னிப்பாகக் கண்காணித்து, காசும் காசுக்குச் சமமானவைகளையும் போதிய மட்டத்தில் பேணி வந்ததோடு நிதி நிறுவனங்களிலிருந்து உறுதியான நிதி வசதிகளைப் பெற்றது.

சந்தை ஆபத்து

சந்தை ஆபத்து என்பது அந்நியச் செலாவணி விகிதங்கள், வட்டி விகிதங்கள் போன்ற சந்தை விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் கூட்டுத்தாபனத்தின் வருமானம் அல்லது நிதிக் கருவிகளின் பங்குப் பெறுமதி மீது பாதிப்பை ஏற்படுத்தும். சந்தை இடர் முகாமைத்துவத்தின் நோக்கம், வருமானத்தை மேம்படுத்தும் போது ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுகளுக்குள் சந்தை ஆபத்து வெளிப்பாடுகளை முகாமை செய்வதும் கட்டுப்படுத்துவதுமாகும்.

வட்டி விகித ஆபத்து

வட்டி விகித ஆபத்து என்பது சந்தை வட்டி வீத மாற்றங்களின் காணரமாக நிதிக்கருவிகளின் நியாயமான பெறுமதி அல்லது எதிர்கால பணப்பாய்ச்சல் மாறுபடும் ஆபத்து ஆகும். சந்தை வட்டி விகிதங்கள் பிரதானமாக கூட்டுத்தாபனத்தின் நீண்டகால கடன் கடப்பாடு மற்றும் மிதக்கும் வட்டி விகிதங்களுடனான முதலீடுகளுடன் தொடர்புபடுகின்றது. எவ்வாறாயினும், அறிக்கையிடல் திகதியின்படி வட்டி விகித ஆபத்தினை ஏற்படுத்தும் அளவுசார் நீண்ட கால மிதக்கும் வீதக் கடன்கள் அல்லது வைப்புக்கள் கூட்டுத்தாபனத்தில் காணப்படவில்லை.



Sri Lanka State Trading (General) Corporation Ltd.

**ANNUAL REPORT
2019-2020**

Contents

Vision, Mission & Corporate Goals.....	04
Goals, Functions, Services & Progress during the year.....	05
Corporate Information.....	06
Chairman's Message.....	07
Senior Management & Heads of Divisions.....	08 - 09
Product Portfolio.....	10 - 12
Business Review.....	13
Employment Generation.....	14
Corporate Governance.....	15
Financial Highlights.....	16
Graphical View of Financial Highlights.....	17 - 18
Divisional Performance of STC.....	19 - 20
Auditor General's Report.....	21 - 23
Statement of Comprehensive Income.....	24
Statement of Financial Position.....	25
Statement of Changes in Equity.....	26
Statement of Cash Flow.....	27 - 28
Notes to the Financial Statements.....	29 - 48

VISION, MISSION & CORPORATE GOALS

Our Vision

To be the National Business Leader.

Our Mission

To supply all products and services required primarily by the state sector to enhance its operational efficiency, while catering to all other segments, maintaining stakeholder interests with a view of supporting Sri Lanka to become the commercial hub of Asia.

Corporate Goals

To earn reasonable earning, contribute towards personnel and carrier development and establish product leadership via specific brands.

GOALS, FUNCTIONS, SERVICES & PROGRESS DURING THE YEAR

Operational Goals

- ▣ Stabilizing the market through sale of diversified goods and services.
- ▣ Represent the reputed and trusted international brands in our country.
- ▣ Establishing a reputation through enhancing the revenue and profit of the organization.
- ▣ Achieving development targets through provision of state sector needs effectively.
- ▣ Initiate actions to fulfill the consumer needs through organizations main products.
- ▣ Improving production through continuous attention on the State Policies, Customers and Staff.

Operational Strategies

- ▣ Widening customer base & accessibility.
- ▣ Increasing products portfolio as per customer requirements.
- ▣ Web enabled business management and data management through operational resource planning system and procurement approval.
- ▣ Active and effective participation in main product categories

Progress During the Year

Our core business revenue recorded a value of Rs.2,454 Million. Other operating income during the year under review was Rs.30.6 Million. The net loss before tax showed as Rs.125.2 Million and total equity decreased to Rs.651 Million during the year.

Number of employees of STC at the end of March 2020 was 398 numbers.

We planned to establish our own STC brands in partnership with manufacturing organizations and a range of products are in the pipeline.

CORPORATE INFORMATION

Name of the Company: Sri Lanka State Trading (General) Corporation Limited

Legal form: The name of STC General Trading Co. Ltd was changed to Sri Lanka State Trading General Corporation Ltd. on 01/10/2010 under the Companies Act No.07 of 2007, Lanka General Trading Co. Ltd was enacted previously under the public companies Act No.17 of 1982 and prior to that the entity was known as the Sri Lanka State Trading (General) Corporation under the Sri Lanka State Trading Act No. 33 of 1970. The company was adjunct to the Ministry of Trade.

Chairman/Managing Director: Mr.Yoga Perera - (Joined 22.01.2020)
Mr. Hussein A. Bhaila - (Resigned 26.11.2019)

Board of Directors: Mr. B.A.T Rodrigo - (Joined 20.01.2020)
Mr. D. A .Hettiarachchi - (Joined 20.01.2020)
Mr. U. Dissanayake - (Joined 20.01.2020)
Mr. D. J. Vidanachchi - (Joined 21.01.2020)
Mrs. G. Dahanayake - (Joined 05.02.2020)
Mr. T.A.D. Ranjith - (Joined 14.02.2020)
Mr. S. L Deen - (Resigned 17.05.2019)
Mr. T. V Weerasena - (Resigned 03.09.2019)

Company Secretary: A W Management Consultants (Pvt) Ltd

Auditor: Auditor General
National Audit Office,
No. 306/72,
Polduwa Road,
Battaramulla.

Bankers: People's Bank
NDB Bank
Sampath Bank

Registered office: PO Box 1686,
100, Nawam Mawatha,
Colombo 2,
Sri Lanka.
Telephone : 2422341-3
Fax : 2447970
Email : lankagen@sltnet.lk
Web : www.stcgeneral.com

Company Registration No: PB 863

No. of Employees: 398 employees had been employed by the company at the year ended.

CHAIRMAN'S MESSAGE

I wish to present the Annual Report of Sri Lanka State Trading (General) Corporation Ltd for the year 2019/2020.

External Environmental Outlook

GDP growth rate of Sri Lanka during the year 2018 was 3.3% and it was further declined in 2019 to 2.3%. The negative trend continued into year 2020 and it was shown negative growth as -1.8% by the end of 2020 first quarter. Overall slowdown in economic activities, Easter Sunday attack in April 2019, lockdown conditions which commenced at the end of the first quarter of 2020 were directly affected the business of STC during the period of 2019-2020. With continuous efforts, STC has managed to control the situation at a reasonable level. We expect to improve our performance in the year to come hopefully even under the pandemic situation.

Performance Review

Year 2019/2020 STC has recorded an annual turnover of Rs. 2453mn with a GP margin of 17.24%. When compared with the previous year, the Company turnover has recorded a drastic drop due to the downturn in economic situation of the Country which was beyond our control. With the changes in statutory policy the company has lost one best performing business which contributed about 27% - 30% of the turnover. However, the total expenditure has been reduced comparatively by 13% when compared to the previous year. During the year under review the Company, recorded a net loss of Rs. 124.7 million. The Company had staff strength of 398 as at March 31, 2020.

The New Board of Directors under my Chairmanship was appointed in late January 2020. After the appointment of the new Board, the Company has taken numerous steps to turn round the business into a profitable level by making drastic cost reduction methods.

The new Board of Directors has made several measures to reduce stock holding cost by disposing obsolete and slow-moving stock items. In respect of debtors, the Management introduced new credit policy in order to minimize the credit period and thereby strengthening the cash flow.

Structural changes were done in certain divisions. The Management also introduced monthly review system to enhance the profitability of all the divisions and the showrooms.

New systems were implemented to strengthened the procurement process to enhance the maximum benefit by obtaining quality and competitive prices. New tenders were recalled for local and foreign suppliers to obtain competitive in prices.

Steps were also taken to enter into new business ventures in 2020/2021.

Future Plans

01. Enhancing the presence of FMCG Market by way of introducing locally manufactured products under STC brand to market consumer items at a reasonable rate. Steps were also taken to encourage the local manufacturers by procuring locally manufactured products.
02. In the effort of stabilizing the prices of consumables to the retail market by way of ensuring the maintenance of prices at government controlled price levels, STC will actively take part as the major trading arm of the government.
03. Enhancing the product portfolio in line with emerging market opportunities.
04. Improving the services related to business avenues such as electric and electronic item repairs, IT related items servicing and repairs, tyre replacement and wheel alignment services.
05. Continuous attention on improving the debtors turnover and stock turnover to enhance the cash flow and to reduce the finance cost by introducing appropriate policies.
06. To supply goods at a competitive price to all government institutions.

While expecting support from my senior management and staff members for the betterment of the organization I wish to extend my sincere appreciation for the visionary guidance provided by Hon. Minister of Trade and my fellow members of the Board. I also take this opportunity to thank our bankers and all stakeholders who have shared our journey throughout the financial year and look forward for their continued support.

I wish to inform you that the STC has made a profit during the third quarter of 2020/21 ending 31st December 2020. I hope to utilize all resources available at STC to turn round the Company and conclude the year 2020/21 in a profitable note.



Yoga Perera
Chairman/Managing Director

SENIOR MANAGEMENT & HEADS OF DIVISIONS

Senior Management

	Name
Chairman / Managing Director	Mr. Yoga Perera
General Manager	Mrs. Chamila Iddamalgoda
Deputy General Manager - Marketing	Mr. M. N. Mahesh Mendis
Deputy General Manager - Finance	Mrs. I. M. D. K. Ilangasinghe
Deputy General Manager- Administration	Mr. J. C. K. Madawala

Head of Divisions

Chemical & Allied Division

Asst. Manager Mr. K. H. Gunawardana

Office Supply Division

Asst. Manager Mr. M. L. Ranjan Padmalal

Household & Recreational Division

Asst. Manager Miss. N. P. Ranasinghe

ICT Division

Asst. Manager - Sales Mr. M. T. Bandara

ICT Services Division

Manager-ICT Services Mr. M. I. M. Azhar

Electrical & Electronic Division

Manager Mr. K. L. Pathirana

Agricultural, Machinery & Equipment Division

Asst. Manager Mrs. Madushani Akurugoda

Construction, Hardware & Office furniture

Asst. Manager Mr. Anurudha Mahesh

Automotive Products division

Asst. Manager Mrs. Saroja De Silva

FMCG Division

Officer in Charge Mr. D. P. Kumara

Special Projects & Marketing

Asst. Manager Miss Mihiri Herath

Showroom Operation

Manager Mr. Gayan Ranathunga

SENIOR MANAGEMENT & HEADS OF DIVISIONS

Head of Divisions

Duty Free Shop

Asst. Manager

Name

Mr. K. G. C. Janaka

Procurement Division

Manager

Mrs. D. K. Jayasooriya

Finance Division

Manager

Mrs. I. K. P. P. Perera

Asst. Manager

Miss. N. U. D. Alwis

Asst. Manager

Mrs. P. R. D. Peiris

Asst. Manager

Miss. M. E. Ilipangamuwa

IT Division

Act. Senior Manager

Mr. Nirosh Bandara

Services & Supply Division

Asst. Manager

Mrs. K. H. Anupama Peiris

Transport Division

Asst. Manager

Mr. A. R. Mohomad Fasnun

Audit Division

Manager –Internal Audit

Miss. Lalani Samudra

Human Resources & Legal Division

Legal Officer

Mrs. R.S.D. Rathnayaka

Asst. Manager - HR

Mrs. A. Dasanayaka

Branches & Showrooms

- | | |
|--------------------------------|--|
| 01. Kurunegala Showroom | No. 243/3/1, Puttalam Road, Kurunegala. |
| 02. Kandy Showroom | No. 449, William Gopallawa Mawatha, Kandy. |
| 03. Matara Showroom | No. 11, YMCA Building, Station Road, Matara. |
| 04. Anuradhapura Showroom | No. 561-B, 38, 4 th Lane, Anuradhapura. |
| 05. Jaffna Showroom | No.127, MPCN Building, KKS Road, Jaffna. |
| 06. Sainthamaruthu Showroom | No.452, Main Street, Sainthamaruthu. |
| 07. Polonnaruwa Showroom | No.75/B, 2 Alapara, Kaduruwela. |
| 08. Seilencity Shopping Arcade | Economic Center, Narahenpita. |

OUR PRODUCT PORTFOLIO



Office Supplies and Equipment

Double A & Other Photocopy Papers, Boards, Papers Books, Files & Folders, Envelops, Office Bags & Brief cases, Pens & Pencils, White Boards & Markers, Scissors, Paper Knives & Paper Shredders, Calculators, Staplers & Punchers, CDs & DVDs, USB Drives and Other Stationeries.

Home Appliances

Aluminum Items, Porcelain Products, Nonstick Kitchenware, All kinds of Cleaning Products, Sports Goods, All kinds of Plastic Products, Cups & Saucers, Cutlery & Crockery, Kettles & Jugs, Racks & Trays, Vacuum Flasks, Water Filters & Purifiers, Pillows, Mattresses & Bed sheets, Rubber, Coir Carpets, Weighting Scales, Raincoats & Umbrellas, Tissues, Paper Serviettes & Other Paper Based Products, Wall Clocks.



IT & Telecommunication Accessories

Laptops, Desktop Computers, Printers, Fax Machines, Scanners, UPS, Photocopy Machines, Other Computer Accessories.

Electrical & Electronic Accessories

Air Conditioners, KDK Fans, Digital Cameras (Still, Video) & Flashlights, Multimedia Projectors & Screens, Indoor & Outdoor Speakers, Audio Amplifiers, Mixers & Microphones, Generators, Access Control Systems, CCTV Systems, Finger Scan Attendance Systems, Bulbs (CFL, Fluorescent) & Emergency Lights, Telephones, Wiring Accessories, Other Electrical Accessories.



OUR PRODUCT PORTFOLIO



FMCGs (Fast Moving Consumer Goods)

Homecare Products, Personal Care Products, Food Brands.

Tyres & EXIDE Batteries



Agricultural Equipment, Machinery Tools & Hardware



Barbed Wires, Bush Cutters, Grass Trimmers & Lawn Mowers, Welding Transformers, Axes & Knives, All types of Power Tools, All types of Hand Tools, Water Pumps, Safety Equipment (Helmets, Gloves & Boots), Forks, Jumpers, Shovels & Rakes, Polythene Sealers, Fogging Machines.

OUR PRODUCT PORTFOLIO



Interior Design & Office Furniture

Steel Furniture (Chairs, Tables, Cupboards, Cabinets, Book Racks) Wooden Furniture (Chairs, Tables, Cupboards, Cabinets, Book Racks) Melamine Furniture (Chairs, Tables, Cupboards, Cabinets, Book Racks).

Chemicals

Industrial Chemicals, Laboratory Chemicals, Specialty Chemicals, Selected Explosive Chemicals.




Duty Free Shop


Facilitate the requirement of the diplomats and diplomatic missions.

BUSINESS REVIEW

Sales Growth (Rs. Mn)




Net Profit after Tax Growth (Rs. Mn)



EMPLOYMENT GENERATION

2015 - 2020

Numbers in Employment since 2015/2016 to 2019/2020




CORPORATE GOVERNANCE


During the past year management of STC strived to rejuvenate governance structure and best business practices. In addition, STC has a separate Internal Audit Division and internal controls are in place to ensure a sound control environment. Further there is a separate Audit & Management Committee which reports to the Board of Directors.

Tender board is in place to monitor and control procurement mechanism in line with the Government procurement procedure.

Board Members



Audit Committee Members



Availability of Business Managing Instruments



- 1) Corporate Plan 2019/2021
- 2) Annual Report 2018-2019
- 3) STC Procurement Procedures
- 4) STC Action Plan
- 5) STC Product Profile
- 6) STC Profile
- 7) STC Credit Sales Policy
- 8) STC Approved carder

FINANCIAL HIGHLIGHTS

	2019/2020 (Rs.000'S)	2018/2019 (Rs.000'S)	Change% ↑ / ↓
Operation			
Turnover	2,453,551	3,473,579	-29%
Earnings before interest & Tax	-60,819	48,874	-224%
Profit before Taxation	-125,231	-32,476	286%
Profit after Taxation	-124,798	-29,098	329%
Balance Sheet			
Non Current Assets	427,851	454,305	-6%
Current Assets	2,064,781	2,341,268	-12%
Current Liabilities	1,738,884	1,897,331	-8%
Non-Current Liabilities	103,035	111,841	-8%
Stated Capital & Reserves	650,713	786,401	-17%
Cash Flow			
Net Cash generated from Operating Activities	309,617	359,943	-14%
Net Cash Used in Operating Activities	301,349	340,582	-12%
Net Cash generated from Investing Activities	69,825	48,743	43%
Net Cash generated from Financing Activities	-328,240	-378,983	-13%
Per Share Data			
Earnings per share	-12	-2.7	344%
Net Assets per Share	65.07	78.64	-17%
Return on Equity (ROE)	-0.19	-0.04	413%
Return on Assets (ROA)	-0.05	-0.01	370%
Key Ratios			
Gross Profit Ratio	17%	18%	-1%
Net Profit Ratio	-5%	-0.8%	-4%
Quick Ratio	0.87	0.89	-2%
Current Ratio	1.19	1.23	-4%
Gearing Ratio	1.63	1.53	6%

GRAPHICAL VIEW OF FINANCIAL HIGHLIGHTS

TURNOVER

Year	(Rs.Mn)
10/11	1093
11/12	1872
12/13	2269
13/14	3052
14/15	3862
15/16	2949
16/17	3749
17/18	4334
18/19	3474
19/20	2454



NET PROFIT BEFORE TAX

Year	(Rs.Mn)
10/11	59
11/12	82
12/13	97
13/14	74
14/15	11
15/16	31
16/17	61
17/18	82
18/19	-32
19/20	-125



TOTAL ASSET

Year	(Rs.Mn)
10/11	2028
11/12	2469
12/13	2059
13/14	2275
14/15	3051
15/16	2694
16/17	2650
17/18	2994
18/19	2796
19/20	2493



NET ASSETS


Year	(Rs.Mn)
10/11	484
11/12	572
12/13	640
13/14	686
14/15	695
15/16	707
16/17	759
17/18	820
18/19	786
19/20	651



EPS (Rs)




ROE (Rs)



DIVISIONAL PERFORMANCE OF STC

Revenue Drivers 2019-2020




Performance of Revenue Drivers 2019/2020

Division	Revenue	GP	GP%
Chemical & Allied	572,889,249	206,160,829	36%
ICT Products	372,471,384	35,457,449	10%
Office Supplies	468,223,618	59,867,392	13%
Automotive Products	227,409,516	22,103,287	10%
Duty Fee Shop	11,320,984	3,064,006	27%
Electrical & Electronic	182,491,192	28,345,817	16%
Special Project Unit	46,095,340	4,784,836	10%
Household Product	131,532,906	19,101,552	15%
Construction & Hardware	198,623,913	17,061,661	9%
Agri. Supplies & Machinery Equipments	127,044,683	13,316,631	10%
Swashakthi	113,449,485	13,500,120	12%
Unallocated	1,998,599	286,165	14%
Total	2,453,550,870	423,049,746	17%


Comparison of Divisional Performance (2018-2019/2019-2020)

Dept	2018 / 2019			2019 / 2020			% ↑ / ↓		
	Sales	GP	GP%	Sales	GP	GP%	Sales	GP	GP%
CA	696,841,274	201,279,967	29%	572,889,249	206,160,829	36%	-18%	2%	7%
ICT	456,579,898	46,661,751	10%	372,471,384	35,457,449	10%	-18%	-24%	-1%
OS	619,773,850	82,116,062	13%	468,223,618	59,867,392	13%	-24%	-27%	0%
AP	223,230,910	24,383,169	11%	227,409,516	22,103,287	10%	2%	-9%	-1%
DFS	416,275,725	131,094,537	31%	11,320,984	3,064,006	27%	-97%	-98%	-4%
EE	221,241,408	31,741,015	14%	182,491,192	28,345,817	16%	-18%	-11%	1%
SPU	176,183,621	18,758,879	11%	46,095,340	4,784,837	10%	-74%	-74%	0%
HR	163,266,101	27,166,103	17%	131,532,906	19,101,552	15%	-19%	-30%	-2%
CH	193,723,958	24,150,866	12%	198,623,913	17,061,662	9%	3%	-29%	-4%
AS & ME	175,584,297	24,581,330	14%	127,044,683	13,316,631	10%	-28%	-46%	-4%
SW	127,693,086	18,156,108	14%	113,449,485	13,500,120	12%	-11%	-26%	-2%
Unallocated	3,185,227	417,917	13%	1,998,559	286,165	14%	-37%	-32%	1%
Total	3,473,579,355	630,507,704	18%	2,453,550,870	423,049,748	17%	-29%	-33%	-1%

Divisional Revenue Comparison



Divisional Gross Profit Comparison





ජාතික විගණන කාර්යාලය

தேசிய கணக்காய்வு அலுவலகம்

NATIONAL AUDIT OFFICE



මගේ අංකය
எனது இல
My No

TCM/E/STC/2019/20/FA

ඔබේ අංකය
உமது இல
Your No

දිනය
திகதி
Date

30 March 2021

Chairman
Sri Lanka State Trading (General) Corporation Ltd.

Report of the Auditor General on the Financial Statements and Other Legal and Regulatory Requirements of the Sri Lanka State Trading (General) Corporation Ltd for the year ended 31 March 2020 in terms of Section 12 of the National Audit Act, No. 19 of 2018.

1. Financial Statements

1.1 Opinion

The audit of the financial statements of the Sri Lanka State Trading (General) Corporation Ltd for the year ended 31 March 2020 comprising the statement of financial position as at 31 March 2020 and the statement of comprehensive income, statement of changes in equity and cash flow statement for the year then ended, and notes to the financial statements, including a summary of significant accounting policies, was carried out under my direction in pursuance of provisions in Article 154(1) of the Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka read in conjunction with provisions of the National Audit Act No. 19 of 2018. My report to Parliament in pursuance of provisions in Article 154 (6) of the Constitution will be tabled in due course.

In my opinion, the accompanying financial statements give a true and fair view of the financial position of the Company as at 31 March 2020, and of its financial performance and its cash flows for the year then ended in accordance with Sri Lanka Accounting Standards.

1.2 Basis for Opinion

I conducted my audit in accordance with Sri Lanka Auditing Standards (SLAuSs). My responsibilities, under those standards are further described in the Auditor's Responsibilities for the Audit of the Financial Statements section of my report. I believe that the audit evidence I have obtained is sufficient and appropriate to provide a basis for my opinion.

1.3 Responsibilities of Management and Those Charged with Governance for the Financial Statements

Management is responsible for the preparation of financial statements that give a true and fair view in accordance with Sri Lanka Accounting Standards and for such internal control as management determine is necessary to enable the preparation of financial statements that are free from material misstatement, whether due to fraud or error.

In preparing the financial statements, management is responsible for assessing the Company's ability to continue as a going concern, disclosing, as applicable, matters related to going concern and using the going concern basis of accounting unless management either intends to liquidate the Company or to cease operations, or has no realistic alternative but to do so.

Those charged with governance are responsible for overseeing the Company's financial reporting process.

As per Section 16(1) of the National Audit Act No. 19 of 2018, the Company is required to maintain proper books and records of all its income, expenditure, assets and liabilities, to enable annual and periodic financial statements to be prepared of the Company.

1.4 Auditor's Responsibilities for the Audit of the Financial Statements

My objective is to obtain reasonable assurance about whether the financial statements as a whole are free from material misstatement, whether due to fraud or error, and to issue an auditor's report that includes my opinion. Reasonable assurance is a high level of assurance, but is not a guarantee that an audit conducted in accordance with Sri Lanka Auditing Standards will always detect a material misstatement when it exists. Misstatements can arise from fraud or error and are considered material if, individually or in the aggregate, they could reasonably be expected to influence the economic decisions of users taken on the basis of these financial statements.





As part of an audit in accordance with Sri Lanka Auditing Standards, I exercise professional judgment and maintain professional scepticism throughout the audit. I also:

- Identify and assess the risks of material misstatement of the financial statements, whether due to fraud or error, design and perform audit procedures responsive to those risks, and obtain audit evidence that is sufficient and appropriate to provide a basis for my opinion. The risk of not detecting a material misstatement resulting from fraud is higher than for one resulting from error, as fraud may involve collusion, forgery, intentional omissions, misrepresentations, or the override of internal control.
- Obtain an understanding of internal control relevant to the audit in order to design audit procedures that are appropriate in the circumstances, but not for the purpose of expressing an opinion on the effectiveness of the Company's internal control.
- Evaluate the appropriateness of accounting policies used and the reasonableness of accounting estimates and related disclosures made by the management.
- Conclude on the appropriateness of the management's use of the going concern basis of accounting and based on the audit evidence obtained, whether a material uncertainty exists related to events or conditions that may cast significant doubt on the Company's ability to continue as a going concern. If I conclude that a material uncertainty exists, I am required to draw attention in my auditor's report to the related disclosures in the financial statements or, if such disclosures are inadequate, to modify my opinion. My conclusions are based on the audit evidence obtained up to the date of my auditor's report. However, future events or conditions may cause the Company to cease to continue as a going concern.
- Evaluate the overall presentation, structure and content of the financial statements, including the disclosures, and whether the financial statements represent the underlying transactions and events in a manner that achieves fair presentation.

I communicate with those charged with governance regarding, among other matters, significant audit findings, including any significant deficiencies in internal control that I identify during my audit.

2. Report on Other Legal and Regulatory Requirements

National Audit Act, No. 19 of 2018 and Companies Act, No. 7 of 2007 include specific provisions for following requirements.

- I have obtained all the information and explanation that required for the audit and as far as appears from my examination, proper accounting records have been kept by the Company as per the requirement of section 163 (2) (d) of the Companies Act, No. 7 of 2007 and section 12 (a) of the National Audit Act, No. 19 of 2018.
- The financial statements of the Company comply with the requirement of section 151 of the Companies Act, No. 07 of 2007.
- The financial statements presented is consistent with the preceding year as per the requirement of section 6 (1) (d) (iii) of the National Audit Act, No. 19 of 2018.
- The financial statements presented includes all the recommendations made by me in the previous year as per the requirement of section 6 (1) (d) (iv) of the National Audit Act, No. 19 of 2018.

Based on the procedures performed and evidence obtained which limited to matters that are material, nothing has come to my attention;

- to state that any member of the governing body of the Company has any direct or indirect interest in any contract entered into by the Company which are out of the normal cause of business as per the requirement of section 12 (d) of the National Audit Act, No. 19 of 2018.
- to state that the Company has not complied with any applicable written law, general and special directions issued by the governing body of the Company as per the requirement of section 12 (f) of the National Audit Act: Act. No. 19 of 2018 except for.



ජාතික විගණන කාර්යාලය
தேசிய கணக்காய்வு அலுவலகம்
NATIONAL AUDIT OFFICE

Reference to law / direction	Description
(a) Paragraph 9.10 of the Public Enterprise Circular No. MD 12 dated 02 June 2003	Without having treasury approval, transport allowances amounting to Rs. 2,966,000 had been paid to the officers recruited on the contract basis.
(b) Public Enterprise Circular No. PED 2015/1 dated 25 May 2015	Contrary to the circular provision, transport allowances aggregating to Rs. 3,645,000 had been paid to forty seven (47) officers who are not entitled to use official vehicles.
(c) Public Enterprise Circular No. PED / 57 dated 11 February 2011	Without obtaining the approval for the advertising program, a sum of Rs. 1,397,754 had been incurred as advertising expenses during the year under review.
(d) Public Finance Circular No. 02/2016 dated 12 February 2016	Without having approval as required by the circular, stock losses amounting to Rs. 24,860,434 had been deducted as distribution cost.

- to state that the Company has not performed according to its powers, functions and duties as per the requirement of section 12 (g) of the National Audit Act. No. 19 of 2018.

- to state that the resources of the Company had not been procured and utilized economically, efficiently and effectively within the time frames and in compliance with the applicable laws as per the requirement of section 12 (h) of the National Audit Act. No. 19 of 2018 except for; Although advance payment of Rs. 1,805,000 from the total contract value Rs. 9,025,000 had been paid on 18 December 2017 to modernize the existing accounting system, only one activity had been completed out of twelve activities agreed in the letter of award as of the date of this report. However, the amount was included in the receivable balance at the end of the year under review

3. Other Audit Observations

(a) Out of the total debtors amounting to Rs. 544,864,153, the value of the debtors outstanding over 5 years was Rs. 134,424,207. However, no actions had been taken to recover those outstanding balances by the date of this report.

(b) Company had reported stock verification variance Rs. 1,207,401 in the year under review. This variance was included net of the excess and shortage of stock verification and variance in valuation of stocks. There is no proper mechanism to identify excess and shortage balances separately and loss of the shortage balances had not recovered from the responsible officers.


W.P.C. Wickramaratne
 Auditor General

STATEMENT OF COMPREHENSIVE INCOME

FOR THE YEAR ENDED 31ST MARCH 2020

	Notes	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
Revenue	03	2,453,550,870	3,473,579,355
Cost of Sales		(2,030,501,124)	(2,843,071,652)
Gross Profit		423,049,746	630,507,703
Other Operating Income / (Expenses)	04	30,584,532	2,647,447
		453,634,278	633,155,151
Distribution Expenses	05	93,149,348	93,747,214
Administration Expenses	06	417,373,343	488,926,409
		510,522,691	582,673,622
Earnings Before Interest & Tax		(56,888,413)	50,481,528
Net Finance Income / (Expenses)	07	(64,411,898)	(81,349,838)
Profit / (Loss) Before Taxation		(121,300,311)	(30,868,309)
Taxation	08	1,375,474	3,827,578
Net Profit / (Loss) For the Year		(119,924,837)	(27,040,732)
Other Comprehensive Income			
Actuarial Gain / (Loss) on Employee Benefits		(3,930,317)	(1,607,402)
Tax on Other Comprehensive Income		(943,276)	(450,073)
Other Comprehensive Income / (Loss) - Net of Tax		(4,873,593)	(2,057,475)
Total Comprehensive Income / (Loss) for the Year - Net of Tax		(124,798,430)	(29,098,206)
Basic Earnings / (Loss) per Share	09	(12)	(2.70)

STATEMENT OF FINANCIAL POSITION

AS AT 31ST MARCH 2020

ASSETS	Notes	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
Non-Current Assets			
Property, Plant & Equipment	10	402,165,193	429,972,869
Investments in Shares	11	20	20
Loans Given to Employees	12A	13,016,948	10,314,183
Easy Payment Loan Scheme	12B	809,167	2,590,833
Net Deferred Tax Asset	18	11,859,477	11,427,278
Total Non Current Assets		427,850,805	454,305,183
Current Assets			
Inventories	13	548,736,369	655,081,823
Trade & Other Receivables	14	652,479,938	904,713,585
Loans Given to Employees - Current Maturity	12A	5,905,330	4,945,806
Easy Payment Loan Scheme	12B	2,010,039	3,434,055
Short Term Investment in Fixed Deposits		542,904,431	493,962,343
Short Term Investment - Build up Margin -Peoples Bank		281,840,823	235,253,795
Short Term Investment - Build up Margin -NDB Bank		8,055,588	6,695,655
Cash & Cash Equivalents	15	22,848,856	37,181,578
Total Current Asset		2,064,781,374	2,341,268,640
Total Assets		2,492,632,179	2,795,573,823
EQUITY & LIABILITIES		2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
Capital & Reserves			
Stated Capital 10,000,000 Ordinary Shares Rs. 10/- each		100,000,000	100,000,000
General Reserves		45,607,646	45,607,646
Revaluation Reserves		241,108,234	241,108,234
Other Reserves		(17,504,616)	(12,631,022)
Retained Earnings		281,501,998	412,316,835
Total Equity		650,713,263	786,401,693
Non-Current Liabilities			
Retirement Benefit Obligations	17	35,156,945	30,215,207
Government Grants Deferred Income A/C	22	50,944,377	45,942,424
Long Term Borrowings	19	16,934,000	35,683,430
Total Non-Current Liabilities		103,035,322	111,841,061
Current Liabilities			
Short Term Borrowings	19	708,776,886	778,593,857
Interest Bearing Liabilities	16	-	169,776
Trade & Other Payables	20	698,351,859	729,546,081
Bank Overdrafts	21	331,754,848	389,021,354
Total Current Liabilities		1,738,883,593	1,897,331,068
Total Equity & Liabilities		2,492,632,179	2,795,573,823

The Accounting Policies and Explanatory Notes form an integral part of these Financial Statements. (Figures in brackets indicate deductions.)
These Financial Statements are in Compliance with the requirements of the Companies Act No.07 of 2007.

.....
DGM Finance

The Board of Directors is responsible for the preparation and presentation of these Financial Statements. Approved & Signed for and on behalf of the Board of Directors of Sri Lanka State Trading (General) Corporation Limited.

.....
Chairman

.....
Director

STATEMENT OF CHANGES IN EQUITY

FOR THE YEAR ENDED 31ST MARCH 2020

	Stated Capital		Revaluation Reserves		General Reserves		Other Reserves		Retained Profit/(Loss)		Total	
	Rs.	Cts	Rs.	Cts	Rs.	Cts	Rs.	Cts	Rs.	Cts	Rs.	Cts
Balance as at 1st April 2018	100,000,000		241,108,234		45,607,646		(10,573,548)		444,357,568		820,499,901	
Net Profit / (Loss) for the year	-		-		-		-		(27,040,732)		(27,040,732)	
Actuarial Gain / (Loss) on Retirement Benefit Obligations	-		-		-		(2,057,475)		-		(2,057,475)	
Proposed Dividend (Gross)	-		-		-		-		(5,000,000)		(5,000,000)	
Balance as at 31st March 2019	100,000,000		241,108,234		45,607,646		(12,631,022)		412,316,836		786,401,695	
Balance as at 01st April 2019	100,000,000		241,108,234		45,607,646		(12,631,022)		412,316,835		786,401,694	
Net Profit / (Loss) for the year	-		-		-		-		(119,924,837)		(119,924,837)	
Retirement Benefit Obligations	-		-		-		(4,873,593)		-		(4,873,593)	
Prior Year Adjustment	-		-		-		-		110,000		110,000	
Proposed Dividend (Gross)	-		-		-		-		(11,000,000)		(11,000,000)	
Balance as at 31st March 2020	100,000,000		241,108,234		45,607,646		(17,504,616)		281,501,998		650,713,262	

STATEMENT OF CASH FLOWS

FOR THE YEAR ENDED 31ST MARCH 2020

	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
Cash Flow from Operating Activities		
Net Profit Before Taxation	(121,300,311)	(30,868,309)
Adjustments for		
Lease Interest	2,724	392,320
Depreciation / Amortization	32,981,970	44,337,371
Interest Income	(78,203,171)	(73,752,132)
Trust Receipt Loan & Overdraft Interest	142,612,346	154,709,650
Disposal Profit / (Loss) of PPE	(70,709)	(1,300)
Provision of Audit Fees	1,152,000	2,077,040
Stocks & Debts Written Off	(244,178)	1,319,567
Prior Year Adjustment	110,000	-
Proposed Dividend	(11,000,000)	-
Impairment of Debtors	452,651	880,003
Impairment of Stocks	24,860,434	623,514
Provision for Retirement Benefit Obligations	6,502,705	5,214,624
Operating Profit Before Working Capital Changes	(2,143,539)	104,932,347
(Increase) / Decrease in Inventories	81,485,020	216,402,956
(Increase) / Decrease in Trade Debtors	246,822,449	51,384,287
(Increase) / Decrease in Government Grants Deferred Income	11,370,000	9,559,024
(Increase) / Decrease in Easy Payment Loan Scheme	3,277,614	347,663
Increase / (Decrease) in Trade & Other Payables	(31,194,222)	(22,682,892)
Cash Generated From Operations	309,617,322	359,943,385
WHT Paid	(3,274,956)	(3,650,406)
Income Tax Paid	498,265	(9,787,302)
Gratuity Paid	(5,491,284)	(5,923,993)
Net Cash Used in Operating Activities	301,349,347	340,581,684
Cash Flows from Investing Activities		
Acquisition of Property, Plant & Equipment	(5,443,129)	(22,558,750)
Disposal Proceed Received	4,000	6,500
Interest Received from Short Term Investments	75,264,006	71,295,604
Net Cash from Investing Activities	69,824,876	48,743,354
Cash Flows from Financing Activities		
Investments in Fixed Deposits	(48,942,088)	(46,953,769)
Short Term Investment - Build up Margin - People's Bank	(46,587,028)	(44,320,005)
Short Term Investment - Build up Margin - NDB Bank	(1,359,933)	(1,271,425)
Net Loan Repayments & Proceeds	(88,566,401)	(119,564,869)
Trust Receipt Loan & Overdraft Interest Paid	(142,612,346)	(154,709,650)
Lease Rentals Paid	(172,643)	(7,163,710)
Dividends Paid	-	(5,000,000)
Net Cash from Financing Activities	(328,240,439)	(378,983,427)
Net Increase / (Decrease) in Cash & Cash Equivalents	42,933,784	10,341,611
Cash & Cash Equivalents at the beginning of the year	(351,839,776)	(362,181,387)
Cash & Cash Equivalents at the End of the year - (Note A)	(308,905,992)	(351,839,776)

Note A - Analysis of Cash & Cash Equivalents	As at 31.03.2020 Rs. Cts.	As at 31.03.2019 Rs. Cts.
Cash at Bank		
BOC (A/C No 8859546)	270,158	270,658
Sampath Bank (A/C No 000930000337)	114,961	-
BOC (A/C No 1060)	20,097	20,097
People's Bank - Kurunegala	243,060	389,830
People's Bank - Matara	-	1,281,302
People's Bank - Kandy	792,596	864,892
People's Bank - Polonnaruwa	3,829,302	1,726,542
People's Bank - Kalmunai	526,004	687,610
NDB (A/C - 106340003864)	15,357,749	-
Cash in Hand		
Petty Cash Imprest	607,248	544,139
Cash in Hand	1,087,680	31,396,508
Bank Overdrafts		
Sampath Bank (A/C No 000930000337)	-	(352,453)
Sampath Bank - DFS (A/C No 002930006974)	(16,242,595)	(20,195,355)
People's Bank - Matara	(351,532)	-
People's Bank (A/C No - 004100120210918)	(315,160,721)	(359,036,652)
NDB (A/C - 106340003864)	-	(9,436,894)
	(308,905,992)	(351,839,776)

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2019/2020

1. GENERAL INFORMATION

Sri Lanka State Trading (General) Corporation Ltd is a limited liability Company, incorporated and domiciled in Sri Lanka. The registered office of the Company is located at No. 100, Nawam Mawatha, Colombo 02.

The Company primarily involved in operating a trading business and is a Procurement agent for government institutions.

The staff strength of the company as at 31st March 2020 was 398. (2018/19 – 436)

2. SUMMARY OF SIGNIFICANT ACCOUNTING POLICIES

2.1 Basis of Preparation

2.1.1 Statement of Compliance

The financial statements have been prepared in accordance with new Sri Lanka Accounting Standards (SLFRS / LKAS) as laid down by the Institute of Chartered Accountants of Sri Lanka (ICASL) and the requirements of the Companies Act No. 07 of 2007.

2.1.2 Basis of measurement

The Financial Statements have been prepared on the historical cost basis except for the following material items in the statement of financial position:

- (a) Defined benefit obligations are measured at its present value, based on the projected unit credit method prescribed in Sri Lanka Accounting Standard 19.

The Directors have made an assessment of the Company's ability to continue as a going concern in the foreseeable future and they do not foresee a need for liquidation or cessation of trading.

2.1.3 Comparative Information

The previous year figures and phrases have been reclassified whenever necessary to conform to current year presentation.

2.1.4 Use of estimates and judgments

The preparation of the financial statements in conformity with SLFRS / LKAS requires Management to make judgments, estimates and assumptions that affect the application of accounting policies and the reported amounts of assets, liabilities, income and expenses. Actual results may differ from these estimates.

Estimates and underlying assumptions are reviewed on an ongoing basis. Revisions to accounting estimates are recognized in the period in which the estimates are revised and in any future periods affected.

Information about significant areas of estimation, uncertainty and judgments in applying accounting policies that have the most significant effect on the amounts recognized in the financial statements is included in notes;

Note 17 – Retirement Benefit Obligations

No adjustments are made for inflationary factors affecting these Financial Statements.

Appropriate significant policies are explained in succeeding notes.

2.1.5 Foreign Currency Translation

(a) Functional and presentation currency

Items included in the financial statements the company are measured using the currency of the primary economic environment in which the entity operates (the functional currency). The financial statements are presented in Sri Lanka Rupees (LKR), which is the Company's functional and presentation currency.

(b) Transactions and balances

Foreign currency transactions are translated into the functional currency using the exchange rates prevailing at the dates of the transactions. Foreign exchange gains and losses resulting from the settlement of such transactions and from the translation

at year-end exchange rates of monetary assets and liabilities denominated in foreign currencies are recognized in the statement of comprehensive income. Monetary assets and liabilities balances are translated at year end exchange rate.

2.2 Assets and the bases of their valuation

2.2.1 Property, plant and equipment

2.2.2 Recognition and Measurement

The cost of an item of property, plant and equipment comprise its purchase price and any directly attributable costs of bringing the asset to working condition for its intended use.

The cost of self-constructed assets includes the cost of materials, direct labour, and any other costs directly attributable to bringing the asset to the working condition for its intended use. This also includes cost of dismantling and removing the items and restoring the site on which they are located and borrowing costs on qualifying assets.

When parts of an item of property, plant and equipment have different useful lives, they are accounted for as separate items (major components) of property, plant and equipment.

Carrying amounts of property plant and equipment are reviewed for impairment whenever events or changes in circumstances indicate that the carrying amount may not be recoverable. An asset's carrying amount is written down immediately to its recoverable amount if the asset's carrying amount is greater than its estimated recoverable amount.

Land and Buildings are accounted on the basis of revaluation done in 2006. However Land and Building were not revalued thereafter although Sri Lanka Accounting Standards required to do so since positive benefit of revaluing Land and Building may not be materialized

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2019/2020

despite substantial cost to be incurred on revaluing. Further there is no negative impact likely appearing in the above financial standards.

Plant and equipment are stated at cost less accumulated depreciation and any accumulated impairment loss. Land and buildings are measured at fair value less accumulated depreciation on buildings and impairment charged subsequent to the date of the revaluation. Where land and buildings are subsequently revalued, any increases in the carrying amount is recognized in other comprehensive income and accumulated in equity in the asset revaluation reserve. Decreases that offset previous increases of the same asset are charged against the revaluation reserve statement of equity, any excess and all other decreases are charged to the statement of comprehensive income.

2.2.3 Subsequent Costs

The cost of replacing part of an item of property, plant and equipment is recognized in the carrying amount of the item if it is probable that the future economic benefits embodied within the part will flow to the company and its cost can be measured reliably. The carrying amount of the replaced part is derecognized.

The costs of the day to day servicing of property, plant and equipment are recognized in profit or loss as incurred.

2.2.4 De-recognition

The carrying amount of an item of property, plant and equipment is derecognized on disposal or when no future economic benefits are expected from its use or disposal. Gains or losses on de-recognition are recognized within other income in profit or loss.

2.2.5 Depreciation

Depreciation is calculated over the depreciable amount, which is the cost of an asset, or other amount substituted for cost, less its residual value.

Depreciation is recognized in profit or loss on a straight line basis over the estimated useful lives of each part of an item of property, plant and equipment, since this most closely reflects the expected pattern of consumption of the future economic benefits embodied in the asset. Leased assets are depreciated over the shorter of the lease term and their useful lives unless it is reasonably certain that the Company will obtain ownership by the end of the lease term. Land is not depreciated.

The estimated useful lives and rates of depreciation for the current and comparative periods are as follows:

Building	7.5%
Motor Vehicles	20%
Equipment	10%
Furniture & Fittings	10%
Computers	33.33%

Leasehold Building - Over the lease period or building depreciable period whichever is lower.

Depreciation method, useful lives and residual values are reviewed at each financial year end and adjusted if appropriate.

2.2.6 Financial assets - classification

The Company classifies its financial assets in the following categories; at fair value through profit or loss, loans and receivables, available for sale and held to maturity. The classification depends on the purpose for which the financial assets were acquired. Management determines the classification of its financial assets at initial recognition. During the reporting period and as at the reporting date the Company did not have financial asset classified as fair value through profit or loss, available for sale and held to maturity. All financial assets are initially recognized at fair value plus transaction cost.

2.2.7 Loans and receivables

Loans and receivables are non-derivative financial assets with fixed or determinable payments that are not quoted in an active market. They are included in current assets, except for maturities greater than 12 months

after the end of the reporting period. These are classified as non-current assets. The Company's loans and receivables comprises of 'trade and other receivables' and 'cash and cash equivalents' in the statements of financial position. Assets in this category are classified as current assets if expected to be settled within 12 months; otherwise, they are classified as non-current.

'Loans and receivables are subsequently carried at amortized cost using the effective interest method.

2.2.8 Offsetting financial instruments

Financial assets and liabilities are offset and the net amount reported in the statement of financial position when there is a legally enforceable right to offset the recognized amounts and there is an intention to settle on a net basis or realize the asset and settle the liability simultaneously.

2.2.9 Impairment of financial assets

Assets carried at amortized cost

The Company assesses at the end of each reporting period whether there is an objective evidence that a financial asset or group of financial assets is impaired. A financial asset or a group of financial assets is impaired and impairment losses are incurred only if there is objective evidence of impairment as a result of one or more events that occurred after the initial recognition of the asset (a 'loss event') and that loss event (or 'events') has an impact on the estimated future cash flows of the financial asset or group of financial assets that can be reliably estimated.

Evidence of impairment may include indications that the debtors or a group of debtors is experiencing significant financial difficulty, the probability that they will enter bankruptcy or other financial reorganization, and where

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2019/2020

observable data indicate that there is a measurable decrease in the estimated future cash flows, such as changes in arrears or economic conditions that correlate with defaults. For loans and receivables category, the amount of the loss is measured as the difference between the asset's carrying amount and the present value of estimated future cash flows (excluding future credit losses that have not been incurred) discounted at the financial asset's original effective interest rate.

The carrying amount of the asset is reduced and the amount of the loss is recognized in the income statement.

If, in a subsequent period, the amount of the impairment loss decreases and the decrease can be related objectively to an event occurring after the impairment was recognized (such as an improvement in the debtor's credit rating), the reversal of the previously recognized impairment loss is recognized in the statement of comprehensive income.

2.2.10 Impairment of non-financial assets

Assets that have an indefinite useful life are not subject to amortization and are tested annually for impairment. Assets that are subject to amortization are reviewed for impairment whenever events or changes in circumstances indicate that the carrying amount may not be recoverable. An impairment loss is recognized for the amount by which the asset's carrying amount exceeds its recoverable amount. The recoverable amount is the higher of an asset's fair value less costs to sell and value in use. For the purposes of assessing impairment, assets are grouped at the lowest levels for which there are separately identifiable cash flows (cash generating units).

2.2.11 Inventories

- (a) Inventories are stated at the lower of cost or net realizable value. Cost is determined by the Weighted Average method, Net realizable value is the estimate of the selling price in the ordinary course of business less the cost of completion and selling expenses. Physical verification has been carried out for the financial year end and damaged stock items have been identified and net realizable value accounted.
- (b) The amount of inventories recognized as cost of sales in the Profit and Loss during the year is Rs. 2,030,501,124 .
- (c) A provision for impairment of inventory is established on the basis of collective impairment of 5 % for inventories, that are more than 1 year and damaged stock items have been included in full when there is objective evidence that the Company will not be able to realize all amounts status in the inventory.
- (d) The following inventory values have been mortgaged to financial institutions as for credit facilities, provided.

Name of Bank	Mortgage Amount (Rs.)
People's Bank	47,000,000
Sampath Bank	150,158,230
National Development Bank	133,400,000

2.2.12 Trade Receivables

Company recognizes trade receivables as financial assets in its statement of financial position when, and only when, the Company has a contractual right to receive cash or another financial asset.

Trade receivables are amounts due from customers for commodities sold or services performed in the ordinary course of business. If collection is expected in one year or less (or in the normal operating cycle of the business) if longer, they are classified as current assets. If not, they are presented as non-current assets.

Trade receivable is carried at anticipated realizable value and estimates are made for doubtful receivable based on a review of all outstanding amounts at the year end. Bad debts are written off during the year in which they are identified.

A provision for impairment of trade receivables is established on the basis of collective impairment of 5 % for debtors, outstanding more than 1 year and in full when there is objective evidence that the Company will not be able to collect all amounts due according to the original terms of the contractual right.

2.2.13 Investments**(a) Long Term Investments**

Investment held on long term basis is clarified as non-current investment and are measured at cost. The cost of investment is the cost of acquisitions inclusive of brokerage and cost of transaction.

(b) Short Term Investments

Short term investments are recognized at market value. Any gain or loss is recognized in the statement of comprehensive income.

2.2.14 Cash & Cash Equivalents

Cash & Cash Equivalent are defined as cash in hand, demand deposits and short term highly liquid investments. For the purpose of Cash Flow Statement, Cash & Cash Equivalent consist of Cash in hand deposits in banks net of outstanding bank overdrafts.

2.2.15 Stated Capital

The stated capital includes the total of all amounts received by the Company in respect of the issue of Shares.

The entity is fully owned by the Government of Sri Lanka and comes under the purview of The Ministry of Trade.

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2019/2020

2.2.16 Trade Payables

Company recognizes trade payables as financial liabilities in its statement of financial position when, and only when, the Company has a contractual obligation to deliver cash or another financial asset.

Trade payables are obligations to pay for goods or services that have been acquired in the ordinary course of business from suppliers. Accounts payable are classified as current liabilities if payment is due within one year or less (or in the normal operating cycle of the business) if longer, they are presented as non-current liabilities.

Trade payables are recognized initially at fair value.

2.2.17 Borrowings

Borrowings are recognized initially at fair value, net of transaction costs incurred. Borrowings are subsequently carried at amortized cost; any difference between the proceeds (net of transaction costs) and the redemption value is recognized in the statement of comprehensive income over the period of the borrowings using the effective interest method.

2.2.18 Income Tax**(a) Current Taxes**

The provision for income tax is based in the results of the operation during the year according to the Inland Revenue Act no.10 of 2006 and amendments thereto.

(b) Deferred Taxation

Deferred taxation is provided, using the liability method, on all temporary differences at the reporting date between the tax bases of assets and liabilities and their carrying amounts for financial reporting purposes.

Deferred tax assets are recognized for all deductible temporary differences, carry forward of unused tax losses and unused tax credits to the extent that it is probable that future taxable profits will be available against which the deductible temporary differences and carry forward of unused tax losses / credits can be utilized.

The carrying amount of deferred tax assets is reviewed at each reporting date and reduced to the extent that it is no longer probable that the related tax benefit will be realized.

Deferred tax assets and liabilities are measured at the tax rates that are expected to apply to the year when the asset is realized or the liability is settled, based on tax rates (and tax laws) that have been enacted or substantively enacted as at the reporting date.

Deferred tax assets and deferred tax liabilities are offset if legally enforceable right exists to set off current tax assets against current tax liabilities and when the deferred taxes relate to the same taxable entity and the same taxation authority.

A deferred tax asset account has arisen due to brought forward tax losses in the past. This asset was not taken into accounts since recoverability of tax losses is beyond the normal time limits. However this has been disclosed in the notes.

(c) Turnover Based Taxes

Turnover based tax includes Value Added Tax (VAT) and Nation Building Tax (NBT).

Projected unit credit method prescribed in Sri Lanka Accounting Standard 19; Employee Benefits has been used to identify Deficit or Charge for the year and assumptions used are disclosed in Note No 17.

(b) Defined Contribution Plan – EPF & ETF

All employees who are eligible for the Employee Provident Fund (EPF) and Employees Trust Fund (ETF) contribution are covered by relevant contribution fund in line with respective statutes and regulation.

EPF & ETF covering the employees are recognized as expenses in the statement of comprehensive income in the period in which it is incurred.

2.2.19 Post-Employment Benefits**(a) Defined Benefit Plan**

A defined benefit plan is a post - employment benefit plan other than a defined contribution plan. The liability recognized in the statement of financial position in respect of defined benefit plan is the future value of the defined benefit obligation at the reporting date.

Any gain and loss of the defined benefit obligation are charged or credited to statement of comprehensive income in the period in which they arise.

According to the payment of Gratuity Act No. 12 of 1983, the liability for the gratuity payment to an employee arises only on the completion of 05 years of continued service with the company.

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2019/2020

2.2.20 Revenue Recognition

Revenue recognition

Revenue is recognized to the extent that it is probable that the economic benefits will flow to the Company and the revenue can be reliably measured, regardless of when the payment is being made. Revenue is measured at the fair value of the consideration received or receivable, taking into account contractually defined terms of payment and excluding taxes. The following specific recognition criteria must also be met before revenue is recognized.

(a) Sale of goods

Revenue from the sale of goods is recognized when the significant risks and rewards of ownership of the goods have passed to the buyer, usually on delivery of the goods.

(b) Rendering of Services

Revenue of the rendering of services are recognized in the accounting period in which the services are rendered or performed.

(c) Interest Income

Interest income is recognized on cash basis.

(d) Other Income

Other income is recognized on an accrual basis.

(e) Disposal of property, plant and equipment

Profit / (loss) from sale of property, plant and equipment is recognized in the period in which the sale occurs and the delivery order is issued.

2.2.21 Expenditure Recognition

(a) Revenue Expenditure

Expenses are recognized in the statement of comprehensive income on the basis of a direct association between the cost incurred and the earning of specific items of income. All expenditure incurred in the running of the business and the maintaining the capital assets in the state of efficiency, has been

charged to revenue in arriving at the profit or loss for the year.

(b) Capital Expenditure

Expenditure incurred for the purpose of squaring, extending or improving Assets of a permanent nature by means of which to carry on business or for the purpose of increasing the capacity of business has been treated as capital expenditure.

(c) Borrowing Costs

Borrowing costs directly attributable to acquisition, construction or production of assets that necessarily takes a substantial period of time to get ready for its intended use or sale are capitalized as part of the cost of the respective assets. All other borrowing costs are expensed in the period they occur. Borrowing costs consist of interest and other costs that Company incurs in connection with the borrowing of funds.

(d) Net Finance Income / Cost

Finance income comprises interest income on funds invested and staff loans, and changes in the fair value of financial assets at fair value through profit or loss. Interest income is recognized as it accrues in profit or loss, using the effective interest method.

Finance costs comprise interest expense on borrowings, changes in the fair value of financial assets at fair value through profit or loss, impairment losses recognized on financial assets, borrowing costs that are not directly attributable to the acquisition, construction or production of a qualifying asset are recognized in profit or loss using the effective interest method.

(e) Provisions for Bad Debts

Provisions are recognized when the company has present legal or constructive obligation as a result of past events. It is probable that an outflow of resources embodying economic benefits will be required to settle the obligation, and a reliable estimate of the amount of obligation can be made. Recoverability of individual

balances have been scrutinized and specific bad debts which were identified have been recognized as expenses.

2.2.22 Related Party Transactions

Disclosure has been made in respect of the transactions in which one party has the ability to control or exercise significant influence over the financial and operating policies/ decisions of the other, irrespective of whether a price is being charged or not. The relevant details are disclosed in the Note 23 to the Financial Statements.

Transactions with Related Entities

There are no any related entities of Sri Lanka State Trading (General) Corporation Limited.

2.2.23 Statement of Cash Flows

Statement of cash flows has been prepared using "Indirect Method".

2.2.24 Segmental Information

An operating segment is a component of the Company that engages in business activities from which it may earn revenues and incur expenses, including revenues and expenses that relate to transactions with any of the Company's other components. All operating segments' operating results are reviewed regularly by the Company's Management to make decisions about resources to be allocated to the segment and assess its performance, and for which discrete financial information is available. The relevant details are disclosed in the respective notes to the Financial Statements.

2.2.25 Earning Per Share

Basic EPS is calculated by dividing the profit or loss attributable to ordinary

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2019/2020

shareholders of the Company by the weighted average number of shares outstanding during the period.

2.2.26 Events after the Reporting Date

Events after the reporting date are events, favorable and unfavorable, that occur between the end of the reporting period and the date of the financial statements were authorized for issue.

Those events have been considered and where necessary appropriate adjustments or disclosures have been made in the financial statements. There are no any events occurring after the reporting date that require adjustments to or disclosure in the Financial Statements.

2.2.27 Commitments and Contingencies

Commitments and contingencies as at the reporting date, is disclosed in Note 24 to the Financial Statements.

2.2.28 Responsibility for the Financial Statements

The Board of directors of the company is responsible for the preparation and fair presentation of these Financial Statements in accordance with Sri Lanka Accounting Standards. This responsibility includes: designing, implementing and maintaining internal controls relevant to the presentation of financial statements that are free from material misstatements, whether due to fraud or error, selecting and applying appropriate accounting policies and making accounting estimates that are reasonable in the circumstances.

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2019/2020

NOTE 03 - REVENUE

	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
Gross Sales	2,454,817,306	3,474,585,182
Less : Sales Returns	(1,266,435)	(1,005,827)
Net Sales (Note 03.01)	2,453,550,870	3,473,579,355

Note 03.01 - Business Segments (Net Sales)

	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
Chemical & Allied	572,889,249	696,841,274
ICT Products	372,471,384	456,579,898
Office Suppliers	468,223,618	619,773,850
Automotive Products	227,409,516	223,230,910
Duty Free Shop	11,320,984	416,275,725
Electricals & Electronics	182,491,192	221,241,408
Special Project Unit	46,095,340	176,183,621
Household Products	131,532,906	163,266,101
Construction & Hardware	198,623,913	193,723,958
Agricultural Supplies & Machinery & Equipments	127,044,683	175,584,297
Swashakthi	113,449,485	127,693,086
Unallocated (Others)	1,998,599	3,185,227
	2,453,550,870	3,473,579,355

Note 03.02 - Segmental Operating Results (Gross Profits)

	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
Chemical & Allied	206,160,829	201,279,967
ICT Products	35,457,449	46,661,751
Office Suppliers	59,867,392	82,116,062
Automotive Products	22,103,287	24,383,169
Duty Free Shop	3,064,006	131,094,537
Electricals & Electronics	28,345,817	31,741,015
Special Project Unit	4,784,837	18,758,879
Household Products	19,101,552	27,166,103
Construction & Hardware	17,061,662	24,150,866
Agricultural Supplies & Machinery & Equipments	13,316,631	24,581,330
Swashakthi	13,500,120	18,156,108
Unallocated (Others)	286,165	417,917
	423,049,746	630,507,704

NOTE 04 - OTHER OPERATING INCOMES

	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
Gain / (Loss) on Exchange	9,926	63,010
Miscellaneous Income (Note 04.01)	28,964	125,996
Income of Registration of Suppliers		769,520
Earned Income & Other Income - Loan / Hire Purchases	818,865	934,288
Sale of Fixed Assets	70,709	1,300
Rent Income - Rajagiriya Premises	24,000,000	-
Smartchem Technologies Ltd - Rebate	5,656,068	-
Rent Received - Shop Seilencity	-	753,333
	30,584,532	2,647,447

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2019/2020

(Note 04.01) - Miscellaneous Income	2019 / 2020	2018 / 2019
	Rs. Cts	Rs. Cts
Sale of Damages Items	16,147	114,808
Others	12,817	11,188
	28,964	125,996

NOTE 05 - DISTRIBUTION EXPENSES

	2019 / 2020	2018 / 2019
	Rs. Cts	Rs. Cts
Sales Incentives	-	3,974,337
Sample Expenses	1,964,386	3,038,801
Tender Forms	1,260,963	2,266,057
Expenses of Registration of Suppliers	3,227,263	4,764,522
Stores & Showroom Rent	25,684,383	25,408,995
Lorry Hire / Transport	1,746,149	3,886,830
Servicing Charges	686,512	756,759
Reimbursement of Sales Expenses	17,128,972	13,870,057
Reimbursement of Debt Collection Expenses	1,195,942	1,766,522
Trade Fair Expenses	50,000	90,310
License Fees - Selling	442,734	506,652
Overseas Travelling	290,185	28,100
Trade Promotional Expenses	508,852	3,597,291
Advertising	1,397,755	1,865,814
Gift Vouchers	100,000	-
Loading & Unloading Expenses	-	43,705
Disallowed VAT	285,909	2,399,166
Nation Building Tax	12,110,436	22,793,485
Bad & Doubtful Debts	100,715	183,950
Stocks / Others Written Off	(344,894)	-
Sales Promotion to Co-Operate Customers	-	1,002,344
Imparement loss of Stocks	24,860,434	623,514
Imparement loss of Debtors	452,651	880,003
	93,149,348	93,747,214

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2019/2020

NOTE 06 - ADMINISTRATIVE EXPENSES

	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
Salaries	131,397,862	130,022,458
EPF	24,155,176	25,249,609
ETF	4,829,555	5,049,922
Overtime & Special Allowances	28,280,221	37,506,919
New Year Festival Allowances	4,889,000	19,916,968
Contract & Casual Employee Salaries	49,856,981	60,150,527
Staff Benefits Cost	730,263	1,239,614
Labour Compensations	-	200,000
Staff Welfare	16,122,052	7,751,469
Staff Medical Expenses	2,870,524	3,908,077
Staff Vehicle, Fuel, Transport, Professional & Other Allowances	13,659,796	16,956,705
Family Welfare Assistance	-	4,063,000
Uniforms	676,495	564,130
Labour Charges	34,600	2,984,655
Death Gratuity	350,000	400,000
Leave Encashments	7,630,864	7,999,164
Gratuity Provision	6,502,705	5,214,624
Travelling & Subsistence	4,683,298	6,043,617
Audit Fees	1,152,000	2,098,972
Professional & Consultancy Fees	193,490	561,553
Legal Fees	384,270	187,520
Secretarial & Other Expenses	-	760,035
Directors Salaries	1,308,473	1,720,188
Directors Fees	195,500	346,800
Board Meeting Expenses	8,698	12,850
Insurance - General	1,544,296	1,835,451
Rates & Taxes	1,592,996	1,165,823
License Fees	174,447	280,984
Telephone Charges	10,775,407	12,953,681
Electricity	17,194,744	18,016,725
Postage	1,746,531	1,850,972
Water	2,114,400	2,783,825
News Papers & Periodicals	192,900	120,693
Printing & Stationery	8,016,638	9,793,662
Maintenance - Building	140,585	16,938
Maintenance - Office Equipment	9,671,994	7,642,471
Maintenance - Stores Equipment	448,270	1,702,652
Maintenance - Showrooms	12,324,474	13,387,498
Maintenance - Motor Vehicles	4,407,215	5,835,964
Motor Vehicle Registration & Insurance	149,280	331,671
Fuel & Lubricant	4,471,583	5,644,716
Computer Management Fees	295,312	127,908
Computer Maintenance	987,987	2,867,821
Depreciation - Building	1,661,084	1,661,084
Depreciation - Motor Vehicle	642,356	1,564,823
Depreciation - Plant & Equipment	8,479,041	8,109,246
Depreciation - Furniture	7,575,427	7,303,452
Depreciation - Tools & Equipments	368,304	362,551
Depreciation of Office / Showroom Construction on Leasehold Premises	7,887,710	20,169,001
Hire of Vehicles	3,923,328	4,717,846
Bank Charges	10,098,858	15,955,597
Staff Training & Development Expenses	174,822	396,325
Surcharges	401,531	438,048
Parking Expenses	-	979,604
	417,373,343	488,926,409

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2019/2020

NOTE 07 - NET FINANCE INCOME / (EXPENSE)	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
Interest Income		
Interest Income on Short Term Deposits	76,291,787	71,596,082
Interest on Staff Loans	1,181,121	916,437
Un - winding of Pre-Paid Staff Benefits	730,263	1,239,614
	78,203,171	73,752,132
Interest Expense		
Overdraft Interest	35,846,718	37,634,854
Trust Receipt Loan Interest	106,765,628	117,074,796
Lease Interest	2,724	392,320
	142,615,069	155,101,970
	(64,411,898)	(81,349,838)

NOTE 08 - INCOME TAX EXPENSE	Note	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
Income Tax on Profits for the year - 2019/2020	08.01	-	-
Deferred Tax Expense	08.02	(1,375,474)	(3,827,578)
		(1,375,474)	(3,827,578)

(Note 8.1) Reconciliation between Accounting Profit to Income Tax

For the year ended 31st March	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
Accounting Profit Before Taxation	(121,300,311)	(30,868,309)
Income From Investment Income	(100,291,787)	(72,349,415)
Aggregate Deduction not allowed	65,414,492	51,492,260
Aggregate Allowable Items	(49,033,903)	(56,850,746)
Adjusted Business Income	(205,211,510)	(108,576,210)
Investment Income	100,291,787	72,349,415
Utilisation of carry forward tax losses	(100,291,787)	(72,349,415)
Assesable Income	-	-
Income Tax on Profits for the year @ 28%	-	-

The unutilised tax loss carried forward as at the reporting date amounted to Rs. 319,244,488.10/- (2018/19 - Rs. 214,496,537/-).

(Note 8.2) Deferred Tax Expense / (Reversal)

Deferred tax expense / (reversal) arises from :	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
Charge / (Reversal) during the year for Deffered Tax Assets	(5,206,388)	(672,434)
Charge / (Reversal) during the year for Deffered Tax Liabilities	4,774,190	(1,124,864)
Charge / (Reversal) during the year for Actuarial Loss	(943,276)	(2,030,280)
	(1,375,474)	(3,827,578)

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2019/2020

NOTE 09 - EARNINGS PER SHARE**Basic Earning per share**

Basic earnings per share is calculated by dividing the net profit attributable to shareholders by the weighted average number of ordinary shares in issue during the year.

	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
Net profit attributable to shareholders - (Rs. Cts.)	(119,924,837)	(27,040,732)
Weighted average number of ordinary shares in issue	10,000,000	10,000,000
Basic earnings / (Loss) per share (Rs. Cts.)	(12)	(2.70)

Diluted Earning per share

There were no potential dilutive ordinary shares outstanding at any time during the year ended 31st March 2020.

Therefore, Diluted Earnings per Share is same as Basic Earnings per Share reported above.

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2019/2020

NOTE 10 - PROPERTY, PLANT & EQUIPMENT

Cost / Revaluation	Freehold Land		Freehold Building		Expenditure incurred on Leasehold Building		Motor Vehicles		Office Equipments		Computers		Tools & Equipments		Furniture & Fittings		Total	
	Rs.	Cts.	Rs.	Cts.	Rs.	Cts.	Rs.	Cts.	Rs.	Cts.	Rs.	Cts.	Rs.	Cts.	Rs.	Cts.	Rs.	Cts.
As at 01st April 2019	226,240,000	-	52,123,790	-	240,616,923	-	86,209,348	-	37,520,067	-	58,258,870	-	3,625,514	-	73,034,524	-	777,629,036	-
Additions	-	-	-	-	-	-	-	-	415,981	-	1,912,331	-	57,526	-	3,057,293	-	5,443,129	-
Cost of Disposal of Fixed Assets	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-
As at 31st March 2020	226,240,000	-	52,123,790	-	240,616,922	-	86,209,348	-	37,936,048	-	60,171,201	-	3,683,040	-	75,754,274	-	782,734,622	-
Depreciation / Impairment																		
As at 01st April 2019	-	-	49,352,836	-	111,524,371	-	84,921,384	-	12,060,727	-	52,680,781	-	1,246,544	-	35,869,526	-	347,656,168	-
Depreciation Charge for the year	-	-	1,661,084	-	14,255,757	-	642,356	-	3,793,605	-	4,685,437	-	368,304	-	7,575,427	-	32,981,970	-
Cum. Depreciation of Disposals of Fixed Assets	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	-	68,709	-	68,709	-
As at 31st March 2020	-	-	51,013,920	-	125,780,128	-	85,563,740	-	15,854,332	-	57,366,219	-	1,614,848	-	43,376,245	-	380,569,429	-
Carrying Value as at 01st April 2019	226,240,000	-	2,770,955	-	129,092,552	-	1,287,964	-	25,459,340	-	5,578,089	-	2,378,970	-	37,164,998	-	429,972,867	-
Carrying Value as at 31st March 2020	226,240,000	-	1,109,870	-	114,836,794	-	645,608	-	22,081,716	-	2,804,982	-	2,068,192	-	32,378,029	-	402,165,193	-

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2019/2020

NOTE 11 - INVESTMENTS IN SHARES

	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
STC Medical Ltd.	49,990	49,990
Less : Provision for Impairment of STC Medical Company Investment	(49,990)	(49,990)
	-	-
Ceylon Shipping Lines	20	20
	20	20

NOTE 12A - LOANS GIVEN TO EMPLOYEES

	Note	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
Non - Current			
Loans given to employees	12.1	12,110,696	9,610,375
Pre paid Staff Benefits	12.2	906,252	703,808
		13,016,948	10,314,183
Current			
Loans given to employees	12.1	5,241,152	4,403,368
Pre paid Staff Benefits	12.2	664,178	542,438
		5,905,330	4,945,806
		18,922,278	15,259,989

NOTE 12.1 - LOANS GIVEN TO EMPLOYEES

Balance at the beginning of the year	15,259,988	13,039,785
Loans granted	10,013,332	7,494,500
Loans recovered	(6,351,042)	(5,274,297)
	18,922,278	15,259,988
Transfer to prepaid staff benefit	(1,570,430)	(1,246,245)
Balance at the end of the year	17,351,848	14,013,743
Non Current	12,110,696	9,610,375
Current	5,241,152	4,403,368
	17,351,848	14,013,743

NOTE 12.2 - PREPAID STAFF BENEFITS

Balance at the beginning of the year	1,246,270	1,013,476
Additions during the year	1,054,448	787,258
Amortization	(730,263)	(554,464)
Balance at the end of the year	1,570,455	1,246,270
Non Current	906,252	703,808
Current	664,178	542,438
	1,570,430	1,246,246

The Company provide loans to employees at concessionary rate. The fair value of the employee loans are determined by discounting expected future cash flows using market related rates for the similar loans . The differences between cost and fair value of employee loans are recognised as pre-paid staff benefits. These loans have been subsequently measured at amortised cost.

Sri Lanka State Trading Corporation Interest	7%	7%
Market Interest Rate	12%	12%

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2019/2020

NOTE 12 B - EASY PAYMENT LOAN SCHEME

	Note	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
Non - Current			
Gross Investment	12.3	879,697	2,943,376
Less : Unearned Finance Income	12.4	(70,530)	(352,543)
		809,167	2,590,833
Current			
Gross Investment	12.3	2,341,338	4,237,734
Less : Unearned Finance Income	12.4	(331,299)	(803,679)
		2,010,039	3,434,055
		2,819,206	6,024,888

NOTE 12.3 - Gross Investment

Balance at the beginning of the year		6,024,888	5,626,509
Gross Investment during the year		303,602	4,994,198
Less : Rentals Received		(3,509,284)	(4,595,819)
		2,819,206	6,024,888
Add : Unearned Finance income		401,829	1,156,222
Balance at the end of the year		3,221,035	7,181,110
Non - Current		879,697	2,943,376
Current		2,341,338	4,237,734
		3,221,035	7,181,110

NOTE 12.4 - Unearned Finance Income

Balance at the beginning of the year		1,156,222	913,105
Additions during the year		88,642	1,137,338
Less : Interest income for the year		(843,035)	(894,221)
Balance at the end of the year		401,829	1,156,222
Non - Current		70,530	352,543
Current		331,299	803,679
		401,829	1,156,222

NOTE 13 - INVENTORIES

	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts.
Closing Inventory	482,425,806	611,541,580
Goods in Transits	103,419,757	55,789,003
Provision for Damage & Slow Moving Stock	(37,109,194)	(12,248,760)
	548,736,369	655,081,823

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2019/2020

NOTE 14 - TRADE & OTHER RECEIVABLES

	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
Trade Debtors	544,864,153	815,411,249
Impairment of debtors	(9,357,912)	(8,905,261)
	535,506,241	806,505,988
Other Receivables	24,000,000	-
Festival Advance	2,299,250	2,601,750
Electricity Deposits	825,000	825,000
Security Deposits - NSB	1,057,641	1,061,156
Container Deposits	450,138	-
Rent Deposits	20,694,288	22,164,288
Sundry Deposits	596,500	606,500
Port Authority - PVQ	50,000	50,000
Bid Bond Ac.	33,640	-
Prepayments	1,756,207	3,722,673
Advance to Staff on Petty Cash	68,200	26,500
L/Guaranty Margin - People's Bank	600,000	600,000
Interest Receivable	26,837,883	25,810,101
IT Self Assessment Payment	2,776,691	2,776,691
With Holding Tax Receivable	46,413	-
With Holding Vat Receivable	-	37,901
Suspended VAT A/C	-	1,239,708
Ministry of Education	7,784,039	7,784,039
Advance on Sundry Expenses	1,005,199	1,503,113
Advance on Services	182,195	1,830,476
Advance on Other Payments	4,517,081	4,517,081
Tender & Other Deposits	119,500	97,200
WHT on Interest	6,925,363	3,650,406
Shipping Guaranty Margin - People's Bank	1,645,660	-
Shipping Guaranty Margin - Sampath Bank	-	10,730,000
Staff Debtors - Salary Advance	3,832,700	36,000
David Pieris Motor Co.Ltd	1,074,440	1,074,440
Scrap Battery Control A/C	1,498,109	384,997
Scienter Technologies (Pvt) Ltd	1,805,000	1,805,000
Loan / Hire purchases Rent, Insurance & Other Receivable	4,492,562	3,272,576
	652,479,938	904,713,585

NOTE 15 - CASH HAND CASH EQUIVALENTS

	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
Cash at Bank		
BOC (A/C No 8859546)	270,158	270,658
Sampath Bank (A/C No 000930000337)	114,961	-
BOC (A/C No 1060)	20,097	20,097
NDB (A/C - 101000160408)	15,357,749	-
People's Bank - Kurunegala	243,060	389,830
People's Bank - Kandy	792,596	864,892
People's Bank - Matara	-	1,281,302
People's Bank - Kalmunai	526,004	687,610
People's Bank - Polonnaruwa	3,829,302	1,726,542
Petty Cash Imprest	607,248	544,139
Cash in Hand	1,087,680	31,396,508
	22,848,856	37,181,578

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2019/2020

NOTE 16 - INTEREST BEARING LIABILITIES - LEASES

	ALTO Car KY 6145 / KY 6148		Total	
	Rs.	Cts.	Rs.	Cts.
Balance as at 01st April 2019		172,643		172,643
Less : Rentals Paid		(172,643)		(172,643)
Balance as at 31st March 2020		-		-
Interest in Suspense				
Balance as at 01st April 2019		2,867		2,867
Less : Charge to P & L		(2,867)		(2,867)
Balance as at 31st March 2020		-		-

NOTE 17 - RETIREMENT BENEFIT OBLIGATIONS

	2019 / 2020		2018 / 2019	
	Rs.	Cts	Rs.	Cts
Balance at the beginning of the year		30,215,207		29,317,174
Provision made during the year		9,736,844		6,822,026
Payments made during the year		(4,795,106)		(5,923,993)
Balance at the end of the year		35,156,945		30,215,207

The Valuation method used by the management to value the benefit is the 'Projected Unit Credit Method', the method recommended by the Sri Lanka Accounting Standard No.19 ((LKAS - 19) 'Employee Benefits'

The movement in the retirement benefit obligations over the year is as follows.

	2019 / 2020		2018 / 2019	
	Rs.	Cts	Rs.	Cts
Interest Cost		3,625,825		3,518,060
Current Service Costs		2,180,702		1,696,563
Total included in the staff cost		5,806,527		5,214,623
Net Actuarial (Gain)/Loss recognized immediately		3,930,317		1,607,402
Total recognized in the comprehensive income		9,736,844		6,822,025

The Key Assumptions used by the management include the following,

Financial Assumptions

	31.03.2020	31.03.2019
Rate of Interest	12%	12%
Rate of Increase of Salaries	1%	1%
Staff Turnover Factor	4%	5%
Retiring Age (Years)	60	60

The Company will continue as a going concern.

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2019/2020

NOTE 18 - NET DEFERRED TAX LIABILITY (ASSET)

	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
Balance at the beginning of the year	(11,427,278)	(8,049,773)
Provision / (Reversal) for the year	(432,198)	(3,377,505)
Balance at the end of the year	(11,859,477)	(11,427,278)

Deferred tax is calculated on temporary differences between carrying value of fixed assets and tax written down value of such assets, as analysed by each taxable activity.

The reconciliation of tax effect arising from the timing differences related to carrying amounts of assets and liabilities of the statement of financial position is as follows:

	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
Provision for slow moving stocks	(5,476,554)	3,429,653
Provision for bad & doubtful debts	247,574	2,493,473
Employee Benefit Liability	22,591	8,460,258
Accelerated depreciation for tax purpose	4,774,190	(2,956,105)
	(432,199)	11,427,279

NOTE 19 - SHORT TERM BORROWINGS

	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
Non Current Liabilities		
T.R. Loans - Peoples' Bank	16,934,000	32,558,000
T.R. Loans - Sampath Bank -Lease	-	3,125,430
	16,934,000	35,683,430
Current Liabilities		
Long Term		
T.R. Loans - Peoples' Bank	15,624,000	15,624,000
T.R. Loans - Sampath Bank -Lease	3,125,430	8,750,180
	18,749,430	24,374,180
Short Term		
T.R. Loans - Peoples' Bank	423,948,522	403,947,524
T.R. Loans - Sampath Bank	214,590,601	228,253,059
T.R. Loans - NDB Bank	51,488,333	122,019,094
	690,027,456	754,219,677
	708,776,886	778,593,857
Total Loan Liability	725,710,886	814,277,287

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2019/2020

NOTE 20 - TRADE OTHER PAYABLES

	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
Trade Creditors	400,888,236	433,500,823
Foreign Import Liability	203,641,921	230,462,601
NBT	-	2,128,844
Accrued Expenses	37,945,861	30,859,734
Dividend Payable	11,000,000	-
VAT	14,133,886	10,063,285
Other Creditors - Sundry	12,420,074	4,698,029
Audit Fees	2,304,000	2,304,000
Security Deposit - NSB	1,057,641	1,061,156
EPF	3,385,561	3,489,849
ETF	406,268	418,782
Staff Creditors - Re Banked Salaries etc.	500,009	146,883
Salary Deductions	392,143	332,475
Salary Deductions - Staff & Others	49,056	-
Staff Recreation Fund	225,021	225,021
ABC Trade & Investment	1,041,629	1,041,629
Sala Enterprises	95,507	95,507
Abans (Pvt) Ltd	1,920,661	1,920,661
Refundable Tender Deposits	60,000	60,070
Withholding Tax Payable	57,363	9,478
Etisalat Credit Card Proceed	748,683	748,683
Free Issues Contro A/C	109,584	32,736
Stamp Recoveries	25,950	30,250
Loan / Hire Purchases Advance	1,193,953	1,266,905
Creditor for Lease Equipment	165,012	182,625
Money Received for Jaffna SR	415,128	415,128
Insurance Payable for Loan / Hire Purchases	49,232	56,098
Stamp Duty Payable for Loan / Hire Purchases	-	8,870
Stafford Motors (Pvt) Ltd	28,000	28,000
Retention	2,896,059	2,746,906
Retention on Service Contracts	956,659	972,288
Settlement Account of Loss of Revenue - Jaffna SR	238,765	238,765
	698,351,859	729,546,081

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2019/2020

NOTE 21 - BANK OVERDRAFTS

	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
People's Bank - (A/ C No 004100120210918)	315,160,721	359,036,652
People's Bank - Matara	351,532	-
Sampath Bank - DFS (A/C No 002930006974)	16,242,595	20,195,355
Sampath Bank - (A/C No 000930000337)	-	352,453
NDB - (A/C - 101000160408)	-	9,436,894
	331,754,848	389,021,354

NOTE 22 - GOVERNMENT GRANT DEFERRED INCOME A/C

The following government grant, received in respect of construction of Mega Showroom at Narahenpita Economic Center.

	2019 / 2020 Rs. Cts	2018 / 2019 Rs. Cts
Opening Balance	45,942,424	51,047,138
Government Grant - During the Year	11,370,000	
Charged to P & L A/C - Depreciation Charges for the Year	(6,368,047)	(5,104,714)
Balance	50,944,377	45,942,424

Mega showroom at Narahenpita is a lease hold property for a period of 30 years. The above government grant received subsequently and in accordance with LKAS 20, accounting method was applied as deducting the grant in calculating the carrying amount of the asset. The grant is recognized in profit and loss over the life of a depreciable asset as a reduced depreciation expenses. Accordingly a sum of Rs. 6,368,047.08 was charged in the year 2019/20, considering the remaining 8 years period and continue till the year 2027/28.

NOTE 23 - TRANSACTIONS WITH RELATED PARTIES**A) Transactions with Key Managerial Personnel**

According to Sri Lanka Accounting Standards LKAS 24 - Related Party Disclosures, Key Management personnel, are those having authority and responsibility for planning, directing and controlling the activities of the entity. Accordingly, the Board of Directors (including Executive and Non-Executive Directors), Senior Managers of the Company who are in the very next level to the Board of Directors have been classified as Key Management Personnel of the Corporation.

(i) Loans to the Directors

No loans have been granted to the Directors of the Company.

(ii) Other Transactions with Key Management Personnel

There were no other transactions with key Managerial Personnel other than those disclosed in Note 23(A - iii) to these Financial Statements.

NOTE 24 - CAPITAL COMMITMENTS

There were no contracted capital expenditure and contingencies approved by the Board of Directors as at 31st March 2020.

NOTE 25 - COMPARATIVE INFORMATION

To facilitate comparison, relevant balances pertaining to the previous year have been re-classified to conform to current year's classification.

NOTES TO THE FINANCIAL STATEMENTS - 2019/2020

NOTE 26 - FINANCIAL RISK MANAGEMENT**Overview**

The Corporation has exposure to the following risks from its use of financial instruments:

- * Credit Risk
- * Liquidity Risk
- * Market Risks (Including Currency Risk and Interest Rate Risk)

This note presents qualitative and quantitative information about the Corporation's exposure to each of the above risks, the Corporation's objectives, policies and procedures for measuring and managing risk.

Risk Management Framework

The Board of Directors has overall responsibility for the establishment and oversight of the Corporation's risk management framework. The Corporation's risk management policies are established to identify and analyze the risk faced by the Corporation's, to set appropriate risk limits and controls, and to monitor risk and adherence to limits. Risk management policies and systems are reviewed regularly to reflect changes in market conditions and the Company's activities.

Credit Risk

Credit risk is the risk of financial Loss to the Corporation's if a customer or counter party to a financial instrument fails to meet its contractual obligations, and arises principally from the Corporation's receivables from customers and investment securities.

Liquidity Risk

Liquidity risk is the risk that the Corporation will encounter difficulty in meeting the obligations associated with its financial liabilities that are settled by delivering cash or another financial asset. The Corporation's approach to managing this risk is to ensure, as far as possible, that it will always have sufficient liquidity to meet its liabilities when due, under normal or stressed conditions, without incurring unacceptable Losses or damages to the Company's reputation.

To measure and mitigate liquidity risk, the Corporation closely monitored its net operating cash flow, maintained a level of Cash and Cash equivalents and secured committed funding facilities from financial institutions.

Market Risk

Market risk is the risk that changes in market prices, such as foreign exchange rates, Interest rates, etc; will affect the Corporation's income or the value of its holdings of financial instruments. The objective of the market risk management is to manage and control market risk exposures within acceptable parameters while optimizing the returns.

Interest Rate Risk

Interest rate risk is the risk that the fair value or future Cash Flows of financial instruments fluctuate because of changes in market interest rates. The Corporation's exposure to the risk of changes in market interest rates relates primarily to the Corporation's long term debt obligation and Investments with floating Interest rates. However the Corporation does not have material long-term floating rate borrowings or deposits as at the reporting date which results a material interest rate risk.